

28849

—

சங்கத்தமிழும் இற்காலத்தமிழும்

(20546)

20546

சென்னை

மஹாமஹோபாத்தியாய

டாக்டர்

உ. வெ. சாமிநாதையரவர்கள்

சென்னை ஸ்ர்வ கலைசங்கத்தார் விரும்பியபடி செய்த
உபந்யாசம்

இது

சென்னை

“தாம்கண்” அச்சக்கூடத்திற்
புதிப்பிக்கப் பெற்றது.

—
1934

[இரண்டாம் பதிப்பு]

[விலை நுபாய் 1.]

9. Sie sind einander sehr ähnlich.

—

சங்கத்தமிழும்
எற்காலத்தமிழும்

—————

சென்னை

மஹாமஹாபாத்தியாய

டாக்டர்

உ. வே. சாமிநாதையரவர்கள்

சென்னை ஸ்வகலாசங்கத்தார் விரும்பியபடி செய்த

உபந்யாசம்

இது

சென்னை

“தாம்சன்” அச்சக்கூடத்திற்

பதிப்பிக்கப் பெற்றது.

—

1934

இண்டாம் பதிப்பு]

[விலை நபாம் 1.

உபந்யாசங்களின் விவரம்.

பக்கம்.

I.	தமிழ்ச்சங்கம் (7-11-1927)	1
II.	முத்தமிழ் (10-11-1927)	22
III.	சங்கதூல்களிற் கூறப்படுகின்ற தெய்வங்கள் (12-11-1927)	53
IV.	சங்கசாலத்துப்புலவர்கள் ஆண்பாலார் (16-11-1927)	69
V.	சங்க காலத்துப்புலமைவாய்ந்த பெண்பாலார் (18-11-1927)	79
VI.	சங்கப்புலவர்களை ஆதரித்த பிரபுக்கள் (7-12-1927)	89
VII.	கலைகள் (10-12-1927)	109
VIII.	பண்டை உரையாசிநியர்கள் (12-12-1927)	120
IX.	பிற்காலத்தில் தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும் (14-12-1927)	127
X.	ஆராய்ச்சி (21-12-1927)	135

முகவுரை.

சங்கதால்கள் முகமாகத் தெரியக்கூடிய சில விஷயங்களைப்பற்றிப் பத்து உபந்யாசங்கள் செய்யவேண்டுமென்று சென்னை ஸர்வகலாசங்கத்தார் எனக்குத் தெரிவித்தார்கள். தேக அஸெளக்யம் முதலிய காரணங்களால் அதனை ஏற்றுக்கொள்ள எனக்குத் தெரியம் உண்டாகவில்லை; ஆனாலும் அவர்கள் பேரன்புடன் வற்புறுத்தினமையால் மறுத்தற்கு அஞ்சித் தெரிந்த சில விஷயங்களைச் சொல்ல ஒப்புக்கொண்டேன். உபங்ய சிக்கப்படும்போது உபந்யாசங்கள் பின்பு புத்தக ரூபமாக வெளிவருமென்பது எனக்குத்தெரியாது. அவை முடிந்த பின்புதான் எனக்கு அது தெரியவந்தது. பத்தும் 7-11-1927 முதல் 21-12-1927 வரையில் பத்துத்தினங்களிற் செய்யப்பட்டன.

இக்காலத்திலுள்ள நூலாராய்ச்சியாளர்களுக்கும் நுண்ணிவாளர்களுக்கும் தெரியாத விஷயங்கள் இவ்வுபந்யாசங்களிற் பெரும்பாலும் இரா. இளமை தொடங்கி நான் ஆராய்ந்துவந்த சங்கதால்களாலும் பிற நூல்களாலும் கேள்வியாலும் அனுபவத்தாலும் தெரிந்துகொண்ட சில விஷயங்கள் இவற்றிற் காணப்படுமேயல்லாமல் நூதனமான விஷயமொன்றும் இராது. உபந்யாசத்துக்காகக் குறிப்பிட்ட காலம் போதியதாக இல்லாமையாற் சொல்லவேண்டிய முக்கியமான விஷயங்கள் சொல்லப்படாமலும் சில விஷயங்கள் முன்பின்னை மாறியும் இருத்தல் கூடும். உபந்யாசங்கள் ஒன்றேருடைந்று சம்பந்த மூள்ளவைகளாக இருத்தலால் ஒன்றிற் சொல்லப்பட வேண்டியவை மற்றெழுங்றில் வந்திருக்கலாம். ஓரிடத்திற் கண்ட சிலவரலாறுகள் சில பயன் கருதி மற்றேரிடத்திலும் சொல்லப்பட்டிருக்கும். அவ்வப்போது சதேசமித்திரனில் வெளிவந்த பகுதிகளையும் என்கையிலிருந்த உபந்யாசக் குறிப்புக்களையும் ஆதாரமாக வைத்துக் கொண்டு இப்புத்தகம் சித்தம் செய்யப்பட்டு 1929-ஆம் வருஷம் டச்ம்பார்மாதம் முதற்பதிப்பாக வெளியிடப்பெற்றது. சில விஷயங்கள் விரிவாகவும் சில சுருக்கமாகவும் இதிற் காணப்படலாம். அவற்றை விவேகிகள் பொறுத்துக்கொள்வார்களென்று நம்புகிறேன்.

என்னை ஒருபொருட்படுத்தி உபந்யசிக்கும்படி செய்த ஸர்வகலாசாலை உப அத்யநூகருக்கும் மற்ற அங்கத்தினர்களுக்கும் நான் உபந்யாசங்கள் செய்தபோது வந்திருந்து மிக்க பொறுமையோடும் அன்போடும் கேட்டு எனக்கு ஊக்கமளித்த கனவான்களுக்கும் பண்டிதர்களுக்கும் நன்றியைச் செலுத்துகின்றேன்.

கணபதி துணை.

சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்.

I. த மிழ் ச் ச ந் க ம்.

கடவுள் வணக்கம்.

ஆதியிற் ரமிழ்நூ லகத்தியற் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்துதும்
போதமெய்ஞு ஞான கலம்பெற்ற பொருட்டே.

பாண்டி நாட்டு வணக்கம்.

ஆவியங் தென்றல் வெற்பி னகத்தியன் விரும்புங் தென்பால்
நாவலங் தீவும் போற்றி னாவலங் தீவுங் தன்னுள்
மூவர்க்ட் கரியா னிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப்
பாவலர் வீற்றி ருக்கும் பாண்டிகன் னுடு போற்றி.

முன் னுரை.

கனவான்களே, பண்டிதர்களே,

மதுரையம்பதியிற் பண்டைக் காலத்தில் இருந்த தமிழ்ச்சங்கத்தைப்
பற்றிப் பேசும்படி சென்னைச் சர்வகலாசாலைச் சங்கத்தார் அன்பு வைத்து
எனக்குச் சொன்ன விஷயத்தில் மிகுந்த நன்றி பாராட்டுகின்றேன்.

நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இதைப்பற்றிப்
பேசுவதென்றால் கஷ்டசாத்தியமாகவே இருந்திருக்கும்; அக்காலத்தவர்
களிற் பெரும்பாலார் அரிய பழைய செய்யுட்களைப் பழைய இலக்கண
வுரைகளிற் கண்டாலும் யாரேனும் சொல்லக் கேட்டாலும் அவை சங்கச் செய்யுளென்றுமாட்டுஞ் சொல்லி அவற்றின் நடையைப்பற்றி இன்
புறவார்களேயன்றி அவை இன்ன நூலிலுள்ளவென்றாலுது இன்னூர்
பாடியவையென்றாலுது சொல்ல அவர்களுக்கு இயலாமலே இருந்தது.
அவர்களிற் பரம்பரையாகப் பாடங்கேட்டு வந்த சிலராலே மட்டும்
அவற்றிற்குப் பொருள் தெரிய வந்ததுண்டு. அவர்களுக்கும் சங்க
இலக்கியங்களில் மிக்க அன்புமாத்திரம் இருந்ததேயன்றி, அவற்றை

முன்று தேடவேண்டும், எங்கோவது பெற்றுப் படித்துப் பார்க்க வேண்டுமென்னும் என்னம் பெரும்பாலும் உண்டாகவில்லை; ஆனாலும் மதசம்பந்தமுள்ள பலவகையான நல்ல இலக்கியங்களையும் அதற்குரிய சாஸ்திரங்களையும் முறையே தக்காரிடம் பாடங் கேட்டும் தாமே ஆராய்ந்துழைத்துப் பயின்றும் மாணுக்கர்களுக்குப் பாடஞ்சொல்லியும் இன்புற்றுத் தமிழ்ப் பாதையைப் பரிபாலித்து வந்தார்கள். இக்காலத் திலோ சங்கச் செய்யுட்களையும் அவற்றை இயற்றிய புலவர்களுடைய வரலாறுகளையும் பற்றி மிகவும் தாராளமாகப் பேசுதலும் அவற்றின் அருமைகளைப் பாராட்டுதலும் பழைய தமிழ்நூல்கள் எங்கேயுள்ளன வென்று தேடுதலும் அவற்றைப் பதிப்பிக்க முயலுதலும் தமிழ்ப் பண்டிகர்களிடத்தும் மாணுக்கர்களிடத்தும் வேறுசிலிடத்தும் காணப்படுகின்றன; அவற்றிற்குக் காரணம் இக்காலத்தவர்களுடைய பூர்வஜன்ம புண்ணியமென்றே சொல்லவேண்டும். இந்த நிலைமையைக்குறித்து ஒரு வகையாக மெத்த மகிழ்ச்சி யடைகிறேன்.

பழைய தமிழ் நூல்களும் அவற்றிலுள்ள சரித்திரங்களும் எங்கும் பல்குதலுற்று விளங்கும் இக்காலத்தில் அவற்றைக் கற்றவர்கள் குழுமியிருக்கும் இச்சபையில் பேசுவதற்கு மனம் மிகவும் அஞ்சகின்றது. அதற்குக் காரணம் என்னுடைய முதுயையும் அதனுலூண்டாகிய அறிவின் மெலிவும் மறதியும் வேறு நோக்கமுடிமே. அவை இப்பொழுது எதிர்த்து என்னேடு மிகவும் போராடுகின்றன. அவற்றை வெல்லும் ஆற்றல் எனக்கு ஒரு சிறிதும் இல்லை. இராமருக்கு முடிகுட்ட விருட்சிய தசரதர் அவரை நோக்கிச் சொன்னதாகக் கம்பர் பாடியிருக்கும் அருமைச் செய்யுளொன்றை இந்தச் சமபத்தில் இங்கே தெரிவியாமலிருக்க முடியவில்லை; அதாவது,

“ ஒருத்த லைப்பரத் தொருத்தலைப் பங்குவி னார்தி
ஏருத்தி ஸீங்குசின் றியல்வரக் குழந்திட ருக்கும்
வருத்த ஸீக்கியல் வரம்பறு திருவினை மருவும்
அருத்தி யுண்டெனக் கையலீ தருளிட வேண்டும் ”

என்பது.

ஆதலால், நான்பேசங்காலத்தில் மேற்கூறிய காரணங்களால் பல தவறுகள் இடையிடையே நிகழ்தல் கூடும். அத்தவறுகளை இந்தச் சபையோர் பொறுத்து விஷயத்தை மட்டும் அங்கீகரிக்க வேண்டுகின்றேன்.

“ செப் லற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொருட்குரை யாவருங் கொள்வால் ”

என்னும் பெரியபூராண அவையடக்கச் செய்யுள் இப்பொழுது எனக்கு மிகக் ஊக்கத்தை உண்டுபண்ணுகின்றது.

தமிழென்னும் பெயர்.

இந்தப் பாலையின் பெயராகிய தமிழென்பது திராவிட மென்ற சொல்லின் கிடைவென்று ஒரு சாரார் கூறுவர். அது சிலருக்கு உடன் பாடன்று; ஒரு பாலைக்கு உரிய பெயர் அது தோன்றும்போதே உடன் தோன்றியிருக்க வேண்டுமென்பது முறையன்றே? வேறு பாலைக்குரியார் இதனைத் தாம் வழங்குதற்கு இட்ட பெயராகத் திராவிட மென்பதைக் கொள்ளவேண்டுமென்றே சிலர் என்னுகிறார்கள். இம்மொழி தன்பாலுள்ள உயிர்க்கண முதலிய நாற்கணத்தால் ஆக்கப்பெற்ற ‘தமிழ்’ என்னும் பெயரைத் தனக்கு இயற்பெயராகக் கொண்டிருத்தலும் இதன் உண்மையைப் புலப்படுத்துகின்றது. நாற்கணமாவன: உயிர், வல்லினம், மெல்லினம், இடையினமென்பன. தமிழென்பதற்கு இனிமையென்றும் பொருளுண்டு. அதுபற்றித் தமிழென்பதைக் காரணப் பெயராகக் கொள்ளுதலும் பொருந்தும்;

“ஊறு மின்றமிழ்”, “தமிழ் தழிய சாயல்”, “தமிழனு மினிய தீஞ்சொற் றையல்” என்னும் பெரியோர் பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. தத்தம் அனுபவங்களைச் சொல்லுதல் ஒவ்வொருவருக்கும் இயற்கையாதலால் இது விடையத்தில் யாரும் குறைக்குறென்று என்னுகிறேன்.

தமிழாசிரியர்.

“ ஆதியிற் ரமிழ்நூ வகத்தியற் குணர்த்திய
மாதொரு பாகன் ”

“ தழற்பொலி விழிக்சடவு டந்ததமிழ் ”

“ இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குவர் ”

“ விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனுள்
வடமொ பூக்குரைத் தாங்கியன் மலயமா முனிக்குத்
திடமு ரத்திபம் மொழி க்கெதி ராக்கிய தென்சொன், மடமகள் ”

என்பவற்றுலும் வேறுள்ள ஆதாரங்களாலும் இம்மொழிக்குப் பரமா சாரியர் பரமசிவனென்று தெரிகிறது; அதற்கேற்பத் தமிழ்கெடுங்கணக்கின் முதலில் பஞ்சாட்சரமே பண்ணடக்காலத்தில் சுவடிகளிலெழுதிக் கற்பிக்கப்பட்டு வர்த்தது. தமிழின் சம்பந்தமான வேறு பாலைகளிலுள்ள நெடுங்கணக்குக்களின் முதலிலும் பஞ்சாட்சரமே இக்காலத்திற் கற்பிக்கப்பட்டுவருகின்றதென்றுங் கேட்டிருக்கிறேன்.

பரமசிவனுடைய கூருகிய முருகக்கடவுளையும் அகத்திய முனிவருக்குச் செங்கமிழறிவுறுத்திய ஆசிரியராகச் சில பெரியோர் கூறியிருக்கின்றனர்:

சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்.

“ சிவனீக்கர் பொதியவரை முனிவனக மகிழுவிரு
செவிகுளிர வினியதமிழ் பகர்வோனே ”;

“ குறமுனிக்குஞ் தமிழரைக்குஞ் குமர ”;

“ அகத்தியனுர்க்குத் தமிழை யறிவுறுத்த செந்தமிழ்ப்பரமாசாரியனுகிய அறு
முகக்கூடவன்.”

தமிழின் தெப்பத்தன்மை.

தமிழ் தென்னூட்டிலும் ஸம்ஸ்கிருதம் வடநாட்டிலும் மிகுதியாக வழங்குதல்பற்றி இவ்விரு மொழிக்கட்கும் முறையே தென்மொழி வடமொழி யென்பவை காரணப் பெயர்களாய் வழங்கலாயின. இவ் விரண்டையும் தெப்பவடிவமாகப் பாராட்டுதலுமுண்டு. அஃது,

“ ஆரியன் சண்டாய் தமிழன் கண்டாய் ”

“ செந்தமிழோ டாரியனே ”

“ தமிழ்ச்சொலும் வடசொலுங் தாணிமுற் சேர ”

என்னும் தேவாரங்களாலும்,

“ தென்றமிழை வடமொழியை ”

என்னும் தில்ய ப்ரபந்தத்தாலும்,

“ கண்ணிகர் மெய்யுன் சென்னிக் கணமுற ழினத்தின் கூறும்
தின்னணிய புயங்க ளேபோற் றிகழ்த்து முயிரும் வேரேன்
தென்னிடற் கரிய தாகு மெஃகமு மியலிற் காட்டும்
புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமை தானே ”

என்பதனாலும் விளங்கும்.

தமிழ்ப்பாடல்களின் சுலை தெய்வங்களாலும் விரும்பப்பட்ட தென்றும் பெரியோர்கள் பாடியிருக்கிறார்கள் ;

“ தமரீசிர்ப் புவன முழுதொருங் கீன்று டாதகா தேவியென் ரூருபேர்
தாங்கிவக் ததுவுங் தனிமுத லொருந் சௌங்தர மாறனை னதுவும்
குமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர் கொண்டதுங் தண்டமிழிப் பெருமை
கூட்டுண வெழுந்த வேட்கையா லெனினிக் கொழுதமிழிப் பெருமையா
[ரமிவார் ”,

“ பாதனு சிவக்கப் பசந்தமிழ் வேண்டிப் பரவைதன் பாற்
ஹாதன்ற சென்ற தென்னூர்த் தியாகர் ”,

“ பைந்தமிழிப் பின்சென்ற பச்சைப் பசந்தகாண்டலே ”

என்பன முதலியவற்றால் இது விளங்கும். பின்னும் தமிழின் ஆற்றலைப் புலப்படுத்துவனவாக அங்கங்கே வழங்கும் வேறு சரித்திரங்களும் பலவுண்டு.

சங்கம்.

சங்க மென்பதற்குப் பொருள் புலவர்கூட்டமென்பது; தமிழ்நாட்டிலுள்ள தலைநகரங்கள் சிலவற்றிலும் அங்கங்கேயுள்ள சிற்றார்கள் பலவற்றிலும் தமிழ்ப்புலவர்களின் கூட்டங்கள் இப்பெயரோடு பண்டைக்காலத்தில் இருந்தன வென்று தெரிந்தாலும் மதுரையிலிருந்த கூட்டத் திற்கே இஃது இயற்பெயராக இருவகை வழக்குக்களிலும் காணப்படுகின்றது. சிவபெருமான் திருமால் முருகக்கடவுள் முதலிய தெய்வங்களாலும் பெரியோர்களாலும் தெய்வத்தன்மை வாய்ந்த பாண்டிய அரசர்களாலும் மிகச் செவ்வையாகப் பரிபாலிக்கப்பட்டு வந்தமையே இதற்குக் காரணமென்று சொல்லலாம்.

சேர்சோழ பரம்பரையார் பலருடைய சம்பந்தமும் ஆதரிப்பும் இதற்கு இருந்தாலும் பாண்டியர்களே இதைத் தாபித்தும் பரம்பரையாகப் பரிபாலித்தும் வந்தார்கள்.

சங்கத்தைப் பற்றிக் கூறும் பண்டைச் சரித்திரங்கள் முதற் சங்கத்தையும் இடைச் சங்கத்தையும் கூடப் பாண்டியர்களே தாபித்து ஆதரித்து வந்தார்களென்று தெரிவிக்கின்றன.

தமிழ்ச் சங்க காலத்தைப் பற்றிய வரலாறுகளும் பிறவும் தமிழும் ஆங்கிலத்திலும் சில கல்விமான்களாற் சருக்கமாகவும் பெருக்கமாகவும் எழுதி மிகச் செவ்வனே அச்சிடப்பெற்று இக்காலத்தில் வழங்கி வருதலின் அவற்றைப் பற்றி நான் பேசுதல் மிகையாகும். ஆதலால், முக்கியமான சில பழைய செய்திகளை மட்டும் சொல்லுவேன்.

முதலிடைச் சங்கங்கள்.

முதல் இடை கடை யென்ற தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன வென்பது திறையஞருக்கப்போருளுறையாலும் சிலப்பதிகாரவுரை முதலியவற்றிலும் வேறுபல நூல்களாலும் தனிப்பாடல்களாலும் தெரிகின்றது. முதலிரண்டு சங்கங்களிலிருந்தார் சிலருடைய பெயரும் அவர்களால் அக்காலத்திற் செய்யப்பட்டன வென்று கூறப்படும் சில நூல்களின் பெயர்களுமே இக்காலத்தில் தெரியவருகின்றன. அவற்றிலுள்ள சில செய்யுட்களும் சில இலக்கணதூற் சூத்திரங்களும் வழங்கி வருகின்றன. பேருங்கதை அல்லது உதயணை் கதையை இயற்றிய ‘கோங்குவேள்’ என்பவருடைய தமிழ்க்கல்வியின் பெருமையைத் தெரிவிக்க வந்த அடியார்க்கு நல்லாரென்பவர் சிலப்பதிகாரவுரைப்பாயிரத்தில்,

“இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தில் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகிர்த்தியாகிய நிலங்தருதிருவிற் பான் டியனவைக்களத்து அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் சிறுபாண்ட ரங்கனாரும் மதுரை யாசிரியன் மாறனாரும் துவரைக்கோமானும் கேரங்கையாருமென்றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவர் தம்மாற் பாடப்பட்ட கலியும் குருகும் வெண்டாளியு முதலிய செய்யுளிலக்கிய மாராய்ந்து செய்த உதயணன் கதை யுள்ளும்” என்றெழுதி யிருப்பதை நோக்குகையில் அக் கோங்கு வேள் காலத்தில் இடைச் சங்க நூல்களிற் சில இருந்தன வென்பதும் அவை அவராலும் அக்காலத்திலிருந்த ஏனையோராலும் ஆராயப் பெற்று வந்தன வென்பதும் தெரிகின்றன. அவை கொங்கு வேளிரால் ஆராயப் பெற்றதற்கு மேற்கூறிய உதயணன் கதையிற் காணப்படும் சில அரும் பதங்களுக்கும் இனிய வாக்கியங்களுக்கும் அரிய பழைய நூல்களின் கருத்துக்களுக்கும் இக்காலத்து வழங்கிவரும் கிடைச்சங்கநூல் முதலியவற்றில் ஆதாரம் கிடையாமையே தக்கசாட்சியாகும். விளங்காத அப்பழைய நூற்கருத்துக்கள் பேருங்கதையில் இன்ன பக்கங்களிலுள்ளன வென்பது அந்தால் அச்சுப்புத்தகத்தின் முகவைரயால் விளங்கும்.

கடல் கொள்ளப்பட்ட முதலாழி இறுதிக்கண் தென்மதுரையில் முதற் சங்கம் இருந்ததென்றும் இடைச்சங்கம் இரண்டாம் ஊழியில் கபாடபுரத்தில் இருந்ததென்றும் உத்தர மதுரையில் அதாவது இப்போதுள்ள மதுரையில் கிடைச்சங்கம் இருந்ததென்றும் பழைய ஆசிரியர்கள் தத்தம் நூல்கள் முகமாகவும் உரைகள் முகமாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் வான்மீகத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. சீதையைத்தேடிச் செல்ல வேண்டிய வழியைச் சுக்கி ரீவன் வானர்களுக்கு உரைத்தபோது, “தென்றிசையிற் கபாடபுரத்தைக் காணபீர்கள்” என்று சொன்னதாகவுள்ள விவையம் கிடைக்கின்தா காண்டம், 47-ஆவது சருக்கம், 19-ஆவது சுலோகத்திற் காணப்படுகிறது.

“கரத்துஞ் சிரத்துங் சனிக்குங் களிறுடைக் கண்டன்வந்தான்
இஶ்துங் கபாட யினித்திறப் பாய்பண் டிவனணங்கே
உரத்துஞ் சரத்துங் கபாடங் திறந்திட்ட துண்மலங்கா
புரத்துங் கபாட புரத்துங்கல் யாண புரத்தினுமே”

என்னும் கவிச்சக்காவர்த்தியாகிய ஓட்டக்கூத்தர் செய்யளாலும் கபாட புரமென்னும் ஒன்று இருந்ததென்பதை யறியலாம்.

அவ்வச் சங்கங்களில் இருந்த புலவர்களுடைய பெயர்கள், இயற்றிய நூற்பெயர்கள், ஆராய்ந்த நூற்பெயர்கள், ஆதரித்த அரசர் பெயர்கள்,

சங்கப் புலவர் பெயர்கள், நூலாராய்ந்த காலம் முதலியனவும் பிறவும் இறையனூரகப்போருளுரை, சிலப்பதிகாரவுரை முதலியவற்றாலும் தெரியலாகும்.

அகத்தியமுனிவர்.

• முதலிரண்டு சங்கங்களிலும் அகத்திய முனிவர் இருந்து தமிழராய்ந்தனரென்று தெரிகின்றது. அவர் வடக்கேயிருந்து தென்னாட்டிற்கு வரும்போது, “தென்னாடு தமிழ் வழங்கும் தேயமானமையின் அங்கே யுள்ளவர்களோடு பழகுமாறு எனக்குத் தமிழிலக்கணத்தைக் கற்பித்தருள்ள வேண்டும்” என்று வேண்டிப் பரமசிவன்பால் அதனைப் பெற்று இந்நாட்டிற்கு வந்து இங்கேயுள்ள வழக்கம் முதலியவற்றை அறிந்து இலக்கணம் இயற்றினார்;

“ஆதரஞ்சேர் குறுமுனியு மெனையொன் ரூக்கி
அருள்செய்தா யருள்செய்த படியே செய்வல்
ஒத்ருஞ்செதன் பூமிதமிழ்ப் பூமியென்பார்
ஒண்டப்பிழிற் குரியவெலா மதிமைக் கிங்கே
போதமுற வறிவித்தல் வேண்டு மென்று
போற்றும்கா வெழுத்துச்சொற் பொருண்முன் னன.
நீதியிடைச் சூத்திரங்களறியும் வண்ணம்
நெறியின்கணறிவித்தாய் நேசங் கூர்ந்தே”

(பழைய திருவிளையாடல்)

என்பது முதலியவற்றால் இது விளங்கும்.

“தமிழோடு பிறங்குபழ மதுரையில் வளர்ந்தசொடி”

என்றதனாலும் அகத்தியர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னமேயே அந்நாட்டில் வழங்கிய தமிழின் தொன்மை விளங்கும்.

அகத்திய முனிவர் செய்த இலக்கணம் அகத்தியம்; அஃது இயல், இசை, நாடக மென்னும் மூன்றிலக்கணங்களையுடையது; அது முன்று சங்கத்தார்களுக்கும் இலக்கணமாயமைந்து பல புலவர்களாலும் பெரிதும் போற்றப்பட்டு முதனாலாகவும் எண்ணப்பட்டு வந்தது. இது, “வினையினீங்கி” (தோல்காப்பியம், மறியல், சூத்திரம், 94) என்னுஞ் சூத்திர உரையாலும்,

“வீங்குகட ருடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனப் பெருமை அகத்திய னென்னும்
அருங்கவ முனிவ ஞக்கிய முதனால்”

என்னும் பன்னிரு படலப் பாயிரத்தாலும் புலனுகின்றது.

அகத்திய முனிவரிடம் முத்தமிழ் பயின்ற மாணுக்கர்களுள் இயற்றமிழிலக்கண மியற்றியவர்கள் தொல்காப்பியர் முதலிய பன்னிருவ ரென்பர்;

“ மன்னைப் பிற்பின் வானேரு வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் ”

(சிறப்புப்பாயிரம்)

என்பது புறப்போருள் வேண்பாமாலே.

இசைத்தமிழிலக்கண மியற்றியவர்கள் சிகண்டி முதலியோர். நாடகத்தமிழிலக்கண மியற்றியவர்கள் முறுவல், சயந்தம் முதலிய நுலுடையோர். இயற்றமிழ் நால்களுள் அவிகய மென்பது தொல்காப் பியத்திற்கு முந்தியதென்றும், தண்டலைச் சிழவோன் இராச பலித்திரப் பல்லவத்தையன் என்பவரால் அதற்கு மிகச்சிறந்ததோருரை செய்யப் பட்டிருந்ததென்றும் நன்னால் மயிலைநாதருரை தெரிவிக்கின்றது.

முத்தமிழிலக்கணங்களையும் இங்காட்டிற் பாவச்செய்த மேம் பாடு பற்றியே பல மதத்தினரும் தமிழாசிரியராக அகத்தியரை மிகவும் பாராட்டி யிருக்கின்றனர்:

“ தமிழெலு மளப்பருஞ் சலதி தந்தவன் ”,

“ தழற்பொலி விழிக்கடவுள் தந்ததமிழ் தந்தான் ”,

“ தமிழ் மாமுனி ”

(கம்பராமாயணம்);

“ தேனூர் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தென் ஸீரீருவி கானூர் மலயத் தருந்தவன் சொன்னகள் ஸீத்தமிழ்நூல் ”

(காடிகை);

“ ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்துயன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ் ”

(வீரசோழியம்);

“ மூவாத் தமிழ்ப்பயந்த முன்னான் முனிவாழி ”

(தண்டியலங்காரவுரைமேற்கோள்);

“ அகத்தியன் பயந்த செஞ்சொ லாரணங்கு ”

(வில்லிபுத்தூராழ்வார் பாரதம்.)

மேற்கூறியவற்றுள் காரிகையின் ஆசிரியர் சைனர்; வீரசோழிய ஆசிரியர் பெளத்தர். இங்னனம் அகத்தியர் பாராட்டப் பெற்றிருத்தலை இன்னும் எத்தனையோ இடங்களிற் காணலாகும்.

அவர் வருவதற்கு முன்னமே இங்காட்டிலிருந்த தமிழையும் அதன் இலக்கணத்தையும் அவர் தந்தாரென்று கூறியிருப்பது உபசாரவழக்கு; இங்னனம் கூறியிருத்தற்குக் காரணம் தமிழ்ப் பாவைக்கு அக்காலத்தில்

இருந்த ஒரு மெலிவைப் போக்கி அவர் இலக்கணஞ் செய்ததும், மானுக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிப் பாதுகாத்தமையுமே.

பிரமாஸ்திரத்தால் தங்களுக்கு நேர்ந்திருந்த ஆபத்தைச் சஞ்சிவி கொணர்ந்து நீக்கிய அனுமானை நோக்கி இராமர், “இன்று நாங்கள் உன் வயிற்றிற் பிறங்கோம்” என்று கூறினாற் போல்வது இது.

அகத்தியரால் தரப்பட்டுத் தமிழ் வளர்ந்ததைப் புலவர்கள் அழகாக வருணி த்திருக்கிறார்கள்:

“ ஒங்க விடைவான் துயர்க்கோர் தொழுவிளங்கி
ஏங்கொவினீர் ஞாலத் திருள்கடியும்—ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ரேஜையது
தன்னே ஸிலாத் தமிழ்.”

‘ ஒங்கல் ’ என்றது பொதியில் மலையை; இச்செய்யுள் சூரியனுக்கும் தமிழ்க்குஞ் சிலேடை.

“ பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே டாங்கோ ரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு சின்றுள்.”

இந்தச் செய்யுளில் தமிழூரு குழந்தையாக உருவகித்து அழகாக அதன் வளர்ச்சியை முறையே காட்டியிருப்பது அறிந்து இன்புறத் தக்கது. பொருப்பிலே பிறந்தமை அகத்தியமுனிவர் தமிழாசிரியரென்பதைக் குறிப்பிடும். தென்னன் புகழிலே கிடந்தது பாண்டியமன்னர்கள் தமிழூப் போற்றிவந்தமையைக் காட்டும்; குழந்தையை வெண்மையாகிய தூய ஆடையிற் கிடத்தல்போல இங்கே வெண்ணிறமாகிய தென்னன் புகழிலே கிடந்தது என்பதிலுள்ள நயம் கவனிக்கத் தக்கது. இருப்பதற்குப் பலகை வேண்டுமாதலால், ‘ சங்கத்திருப்பிலே யிருந்து’ என்றார். வையையேட்டிலே தவழ்ந்தமை ஞானசம்பந்தர் தேவாரத்தை வரைந்தருளி வையையபிலிட்ட ஏடு நீரை எதிர்த்துச் சென்றதையும், நெருப்பிலே நின்றமை அவர் தேவாரத்தை எழுதி நெருப்பிலிட்ட ஏடு வேவாமலிருந்ததையும் அறிவிக்கும்.

இன்னும், பொதியில்மலையில் அகத்தியரால் தாழிக்கப்பெற்ற ஒரு தமிழ்ச்சங்கம் இருந்ததாகவும் தெரிகிறது.

சிதையைத் தேடுதற்குத் தென்றிசையின்கட்செல்லும் வானர வீரர்களை நோக்கி வழிக்கறுஞ் சுக்கிரீவன், “பொதியில் மலையில் அகத்திய முனிவருடைய தமிழ்ச்சங்கம் இருக்கின்றது. அங்கே செல்லுவிர்களாயின் தமிழ்ச்சவையை நீங்கள் நுகர்ந்து அவ்விடத்திலேயே இருப்பீர்கள்;

நான் சொல்லிய காரியத்தை மறந்து விடுவீர்கள்” என்று கூறியதாகக் கம்பர் பாடியிருப்பது இங்கே அறிதற்பாலது:

“தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் ரமிழ்ச்சங்கம் சேர்கிற பீரேல் என்றுமவ ஞாறைவிடமாம்”

(கம்பராமாயணம், நாடவிட்ட படலம், 31.)

தொல்காப்பியத்தின் பழமை.

“நான்கு கூறுமாய் மறைந்த பொருஞும் உடைமையான் நான் மறை யென்றார். அவை தைத்திரியமும் பெளதிகமும் தலவகாரமும் சாமவேதமுமாம். இனி இருக்கும் யசவும் சாமமும் அதர்வணமு மென் பாருமூளர். அது பொருந்தாது; இவர் இந்தால் செய்தபின்னர் வேத வியாதர் சின்னுட் பல்பினிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூருக இவற்றைச் செய்தாராதவின்” என்று தோல்காப்பியப் பாயிரவரையில் நச்சினார்க்கினியர் எழுதியிருத்தலால் தொல்காப்பியத்தின் பழமை புலப்படும். நச்சினார்க்கினியருக்குத் தமிழிலுள்ள அன்பையும் பயிற்சியையும் இதனாலறியலாம். அவருடைய உரைப்படி தொல்காப்பியம் வியாசர் வேதத்தைப் பகுத்ததற்கு முன்னரெனின் அதற்கு முதனுளாகிய அகத்தியம் மிகவும் பழமையானதன்பகுதைக் கூறவேண்டுவதில்லை.

தமிழ் நாட்டின் எல்லை.

பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ண நதியென்று சிற்பசாஸ்திரம் கூறுவதாகக் கேட்டிருக்கின்றேன். தொல்காப்பியர்காலத்தில் தமிழ்நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகவும் குமரியைத் தெற்கெல்லையாகவும் கொண்டிருந்தது.

“வடவேங்கடங் தென் குமரி யாயிடைத்
தமிழ்க்கூறு கல்லுலகத்து”

(தொல்காப்பியம், பாயிரம்.)

இங்கே கூறியுள்ள குமரி யென்பது அந்நாளிற் பாண்டிநாட்டின் தென் பாகத்தில் உள்ளதோர் ஆறு. தென்பாலிலுள்ள சில நாடுகளைக் கடல் கொண்டபோது அந்தியும் அழிவுற்றது. பங்குறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடையிலிருந்த 700 காத அளவுள்ள 49 நாடுகள் அழிவுற்றன வென்று சிலப்பத்திகார உரையாசிரியர் தெரிவிக்கிறார். வடக் கெல்லை வடவேங்கடமென்றும் மற்ற மூன்று எல்லைகள் கடலென்றும் சிகண்டி ஆசிரியரும் சிறகாக்கைபாடினியாரும் தத்தம் சூத்திரங்கள் முகமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் காலத்திற்கு முன்பு குமரி யாற்றைக் கடல்கொண்டது போலும். அவர்கள் தொல்காப்பியருக்குப் பிற்காலத்தவர்கள்.

குமரிக்கும் பல்றுவியாற்றிற்கும் இடையிலிருந்த நாட்டைக் கடல் கொண்டு விட்டமையால், தன் நாட்டுள் இழந்த பாகத்தினைவு பெறுதற்குச் சோழநாட்டெல்லையிலிருந்த முத்தூர்க் கூற்றத்தையும் சேரமானுட்டுக் குண்டேர்க் கூற்றத்தையும் வென்று அடைந்து பாண்டியன் அரசாண்டானென்று தெரிகிறது. கூற்றம் என்றசொல் சில ஊர்களின் தொகுதியைக் குறிப்பதோரு பெயர்.

“ மலிதிரை யூங்துதன் மண்கடல் வளவல்ளின்
மெவிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புவியொடு விண்ணீக்கிப் புச்சிபொறித்த கிளர்கள்கை
வலியினுன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் ”

(கலித்தோகை, 104: 1-4);

“ வடிவே வெறிந்த வாண்பகை பொருது
பல்றுவி யாற்றுடன் பன்மலை யடிக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள ”

(சிலப்பதிகாரம், காடுகாண் காதை, 18-20);

“ என்றது : அங்குமாகிய நிலக்குறைக்குச் சோழ நாடு டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானுட்டுக் குண்டேர்க்கூற்றமு மென்னு மிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் ”

(ஷி, ஷி, ஷி, விசேஷரை.)

இவற்றால், கடல்கொண்ட தமிழ் நாட்டின் பாகம் தெற்கே மிகு தியாக இல்லையென்று தெரிகிறது.

மூன்றுஞ்சங்கம்.

மதுரையின் இடவிசேஷம்.

மூன்றுஞ்சங்கம் மதுரைமாநகரில் ஸ்தாபிக்கப்பட்டது. மதுரையென்பதற்கு இனிமையானதென்று பொருள், பரிபாடலில் வந்துள்ள,

“ உலக மொருதுலையாத் தானேர் துலையாப்
புலவர் புலக்கோலாற் றாக்க—உலகெல்லாம்
தான்வாட வாடாத் தகைமைத்தே தென்னவன்றன்
நான்மாடக் கூட னகர் ”

என்னும் பகுதியாலும், திருவாலவாயுடையார் திருவிளௌயாடலில் வந்துள்ள,

“ மலரு மித்திரு நாட்டியல் வாணர்சொற் கோலால்
உலக இன்ததையு சிறப்பமுன் வாடிடா தோங்கும்
அலகில் வண்புக் முடையது மதுரை ”

என்னும் பகுதியாலும் மதுரை விசேஷமுள்ள இடம், அதாவது கல்வி வளர்ச்சி முதலியவற்றிற்குரிய இடமென்பதை அறியலாம்,

கரிகாற் பெருவளத்தான் ஒரு சயயம் சதுரங்கசேண்டுடன் சோழநாட்டிலுள்ள காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டுத் திரி சிரபுரத்தைக் கடந்து போகையில் ஒரு கோழி வந்து அவன் ஏறியிருந்த யானையின் மத்தகத்தைக் கொத்த அது பின் வாங்கியது. யானையோ பெரிய மிருகம்; கோழி சிறியது. ஆயினும் கோழி யானையை எதிர்த் ததையும் யானை பின் வாங்கியதையும் பற்றி அரசன் சிந்தனை செய்து அந்த இடம் வன்மையை அளிக்கவல்லதென்றுணர்ந்து ஒரு நகரங்களுடு அங்கே உறைவானுயினுன். அதையே உறைஷூர் என்பார். கோழியினுல் அந்த இடம் அறியப்பட்டமையால் உறைஷூர் கோழியென்றும், கோழியின் மூக்கால் யானை கொத்தப்பெற்ற இடத்திலிருப்பது பற்றி ஆண்டுள்ள சிவஸ்தலம் மூக்கிச்சரமென்றும் வழங்கலாயின, சீலப்பதிகாரத்திலும் இச்செய்தி காணப்படுகின்றது :

“ முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென் ”

(நாடுகாண் காதை, 247-8)

(வாரணம்-யானை, கோழி.)

இப்படியே அக்காலத்திலிருந்த மன்னர்களும் பிறரும் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தே இராசதானி ஏற்படுத்துவதும் கழகம் ஏற்படுத்துவதும் வழக்கமென்று தெரிகிறது. பாண்டியர்களுக்கு வேறு இராசதானிகள் இருந்தும் மதுரையில் சங்கத்தை ஸ்தாபித்தது இடவிசேடத்தையறிந்தே.

சங்கப்புலவர்களின் இயல்பு.

மதுரைச் சங்கத்திலிருந்து தமிழராய்ந்துவந்த நல்லிசைப் புலவர்கள் பலகுணங்களால் சிறைந்திருந்ததுபற்றிச் சான்றேரூரென்று வழங்கப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய குடும்பச்சௌலைக்கு வேண்டியவற்றை வேறுவகையாகப் பெற்று அச்சங்கத்திலிருந்து தமிழ்நால்களை ஆராய்ச்சி செய்தும் தமிழ்ச் சுவையை நுகர்ந்து இன்புற்றும் நால்களை இயற்றியும் தனிப்பாடல்கள் இயற்றியும் வாழ்ந்து வந்தார்களேயன்றித் தங்கள் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காகமட்டும் : அக்கட்டத்திற்போய் இருக்கவில்லை.

“ நவிழூறும் நாணயம் போலும் பயிழூறும்
பண்புடை யாளர் தொடர்பு ”

“ ஆயுங் தொறுங்தொறு மின்பங் தருந்தமிழ் ”

என்றாரன்தே?

ஆராய்ச்சியாலும் கற்பவர்களுடைய சல்லாபத்தாலும் உண்டாகும் இன்பத்தையே பெரும்பயனாக எண்ணியிருந்தார்களேயன்றி வேறுள்ள எந்த இன்பத்தையும் அப்புலவர்கள் மதிக்கவில்லை.

“ தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகவில் ரெஃகுடையார் தம்முட் குழீஇ
நகவி னினிதாயிற் காண்பா மகல்வானத்
தும்ப ருறைவார் பதி ”

(நாலடியார்)

என்பது இதனை விளக்கும்.

தம்முடைய தாய் தந்தையர் மனைவி மக்கள் சுற்றத்தார் முதலி யோருடைய பசித்துன்பத்தைப் போக்க அவர்களிற் சில புலவர்கள் ஒவ்வொருசமயத்தில் குறிப்பறியும் உபகாரிகளிடஞ்சென்று அவர்களால் அத்துன்பத்தைப் போக்கிக்கொண்டதுண்டு. இதனை அவர்கள் அவ்வப்பொழுது இயற்றிய செய்யுட்கள் நன்கு தெரிவிக்கின்றன.

அவர்களிடத்திலிருந்த எல்லாக் குணங்களிலும் செய்ந்நன்றி யற்றிலென்னுங்குணம் மிகவும் சிறப்புற்று விளங்கி வந்தது; இப்போது அவர்கள் பாடல்களால் விளங்கும்.

பாண்டியர் முதலிய அரசர்களும் நன்கு கற்று அவர்களோடு ஒப்ப வீற்றிருந்து தமிழை ஆராய்ந்து வந்தனர்; “ மன்னவனெனப்படி மன்னுயிரப்படி ” என்னும் பழமொழிக்கேற்ப நாட்டிலுள்ளவர்களெல் லோரும் தமிழில் ஒழுங்கான பயிற்சியுள்ளவர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் சேர்சோழபாண்டியநாடுகள் முன்றிலும் இருந்தவர்கள் பேசிய பாதை தமிழே. இப்போது வேறு பாதை வழங்குந்தேயமாகிய மலைநாடு தமிழ்த் தேயமாகவே இருந்தது. இது, பதிற்றப்பத்து என்னுங் தொகைநால் முதலியவற்றூலும் அந்நாட்டு அரசர்களாகிய சேர்மான்பெருமானுயனுர் குலசேகராழ்வார் திருவாக்குக்களாலும் தெரிய வருகிறது.

முற்கூறிய புலவர்கள் ஒரு சாதியாரல்லர்; ஒரு குலத்தாரல்லர்; ஒரு மதத்தினரல்லர்; உலோக்கனார் முதலியோர் சைனர்; தீளம்போதி யார் முதலியோர் பெளத்தர். பின்னும் இவர்கள், ஒரு தேசத்தாரல்லர்; ஒருரால்லர்; மதுரையிலும் அதன் அயலார்களிலும் இருந்தவர்களன்றி வேறுநாடுகளிலிருந்தும் வர்த்து சிலகாலம் இருந்து செல்வதுண்டு. இவை அவர்கள் பாடல்களாலும் அவற்றின் பின்னுள்ள வாக்கியங்களாலும் விளங்கும். வேண்டியவற்றை வேண்டிய காலங்களிற் குறிப்பறிந்து அரசர்கள் அவர்களுக்கு உபகரித்து வந்தார்கள்.

சங்க மண்டபம்.

அப்புவர்கள் இருந்து தமிழாய்ச்சி செய்வதற்கு மிக வசதி யாக ஒரு மண்டபம் அக்காலத்திருந்த பாண்டிய அரசனுற் கட்டிக் கொடுக்கப்பட்டது; அம்மண்டபத்திற்கு, ‘பட்டிமண்டபம்’ என்பது பெயர். இது,

“தெற்கன் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கிரர் ஒருவன் வாழுவும் ஒருவன் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின்”

(தோல்ளாப்பியம், செய்யுளியல், குத்திரம், 179, பேராசிரியர் உரை) என்பதனால் அறியப்படுகின்றது; இன்னும்,

“பட்டிமன் தென்னன்” (தேவாரம்),

“பட்டிமண்டப மேற்றினை யேற்றினை” (திருவாசகம்),

“பட்டிமண்டபத்துப் பாங்கறிக் தேறுமின்” (மணிமேகலை),

“பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்” (கம்பராமாயனம்)

என்பவற்றால் அப்பெயர் முன்பு வழங்கி வந்தமை புலனுகின்றது. இப்படியே வேறு சில ஆதாரங்களுமுண்டு. பட்டியென்றவொல் வரம்பு கடந்து நடக்கும் இருபாலாரையும் குறிப்பதாகக் காலக்கிரமத்தில் வழங்கிவந்து விட்டமையால் அதனையறிந்த பெரியோர் அப்புவர் தொகுதியைத் தொகை, சங்கம், கூடல், கழகம் என்னும் பெயரால் வழங்குவாராயினர்:

“மதுரைத் தோகை யாக்கினுன்”,

“நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி” (தேவாரம்);

“கந்தனை யனையவர் கலைதெரி கழகம்” (கம்பராமாயனம்);

“கூடற் புலவர்” (தமிழ் விடுதூது.)

சிவபெருமானும் சங்கப்புலவர்களில் ஒருவராயிருந்தமை.

‘சங்கப் புலவர்களுடைய மேம்பாட்டை அறிந்து சோமசுந்தரக் கடவுளும் இடையிடையே சென்று தாழும் ஒரு புலவராகவிருந்து தமிழாய்ந்து வந்தனரென்பதும் அக்காலத்தில் அவருக்கிருந்த திருநாமம் மதுரைப் பேராலவாயாரேன்பதும் நால்களால் தெரிகின்றன:)

“தன்டமிழ்நாற் புலவாணர்க்கோ ரம்மானே” (தேவாரம்);

“சிறைவான் புன்றிற்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவா அயர்மதிற் கூடலி ஞங்கதவொன் ணந்தமிழின்

உறைவாப் துழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ”

(திருக்கோவையார்);

I. தமிழ்ச்சங்கம்.

15

“ சென்றைன்து மதுரையினிற் நிருந்தியதுற் சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந் தருளியவங்கணர் ”,

“ சங்கப் புலவர்தங்திருமுகந்தங் தலைமேற்கொண்டு ” (பேரிய புராணம்);

“ பெருமைதரும் பெயர்மதுரைப் பேரால வாய்னே

உரைசெப்பேதே யலவெட்டுளா ஸிருந்தவனால் வயினைவிப்ப ”

(பழைய திருவிளையாடல்).

மதுரைப் பேராலவாயாரென்ற இந்தத் திருநாமம், பிற்காலத் தில் சங்கப்புலவரில் ஒருவர்க்கு இடப்பட்ட பெயராகவும் தொகை நூல்களிற் காணப்படுகின்றது.

சங்கப் பலகை.

புலவர்கள் ஆராய்ந்தார்களென்றதனால், இடையிடையே ஏற்பட்ட கலகத்தாலும் பிறவற்றாலும் நூல்கள் சிதைந்தனவென்பதும், ஆராயும்வண்ணம் அரசர்கள் செய்வித்தார்களென்பதும், செய்யுட்களைத் தொகுப்பித்தார்களென்பதும் தெரிகின்றன.

அவர்கள் பெருமையை உணர்ந்த பிறர், தாழும் அவர்களைப் போல் மேம்பட்டு விளங்க வேண்டியித் தாம்தாம் பாடிய பாடல்களைக் கொணர்ந்து அவற்றைப் பார்க்கவேண்டுமென்றும், அவற்றை அங்கே கரிக்கவேண்டுமென்றும், தம் மைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்றும் முயல்வாயாயினர். பிறர்தீமையைச் சொல்லா நலத்தவர்களாதவின், அவர்களுடைய கல்விக்குறையையும் அவர்கள் செய்யுட்களி ஹள்ள வழுக்களையும் எடுத்துக்கூற இயலாதவர்களாகி வருந்தி அந்தத் துண்பத்திலிருந்து தம்மை விடுவிக்கவேண்டுமென்று சங்கப்புலவர்கள் சோமசங்தரக்கடவுளை வேண்டினர். அவர்களுடைய வேண்டுகோளின்படியே தெப்பவுத்தன்மை வாய்ந்த ஒரு பலகையை அவர்களுக்குத் தந்தருளி எவருக்கு அஃது இடங்கொடுக்குமோ அவரைச் சிறந்த புலவரென்று கண்டு கொள்ளும்படி அவர் கட்டளையிட்டருளி னர். அப்பலகையின் பேருதவியால் குறைந்த கல்வியுடையவர்களால் ஏற்பட்டு வந்த துண்பம் அவர்கட்கு அடியோடே நீங்கியது.

“ மொழியறி சங்கப்பலகை”, “பாவறி சங்கப் பலகை ” (பழைய திருவிளையாடல்) என்று பெரியோர் பாராட்டியிருப்பதால் சங்கப்பலகை இருந்ததும் அதனுடைய இயல்பும் விளங்குகின்றன.

“ முழுதுணர்ந்தருள் மலயகன்முளி மொழிய முத்தவிழும் பழுதறும்படி புலவரேறிய பலகையொன்றுடையான் ”

என்று வில்லிபுத்தாராரும் பாடியிருக்கிறார்.

இறையனுரகப் பொருள்.

பின்னாலும் காலத்தில், பாண்டிவள நாட்டிற் பஞ்சன் தோன்றி யாவரையும் துன்புறுத்தியது. புலவர்கள் அரசனிடம் விடைபெற்று மதுரையை நீங்கிச் சோழநாட்டிலுள்ள ஆலஞ்சேரி யென்னும் ஊரிலுள்ள அயிந்தன் என்னும் பிரபுவை அடைந்தபொழுது அவன் யாதொரு கவலையுமில்லாமல் தன்பால் வைத்திருந்து அவர்களைப் பாதுகாத்துவந்தான். மதுரையில் பஞ்சம் நீங்கியதுதெரிந்து அவர்கள் அவனிடம் விடைபெற்றுச் சென்று பாண்டியனைக் கண்டபொழுது, “கீவிர் இப்பஞ்சத்தில் என்னதன்ப முற்றீர்களோ?” என்று கவலையுடன் வினாவினன். புலவர்கள் யாதொரு கவலையும் தமக்கு இல்லாதபடி ஆலஞ்சேரி அயிந்தனென்பவன் பாதுகாத்தானென்பதை ஒரு செய்யுளால் தெரிவித்தனர். அச்செய்யுள் வருமாறு:

“காலை ஞாயிறு கடுங்கதீர் பரப்பி
 வேலையுங் குளதும் வெடிபடச் சுவற்றித்
 தந்தையர் மக்கள் முகம்பா ராமால்
 வெந்த சாகம் வேறிருந் தருந்திக்
 குணமுள தனியுங் கொடுத்து வாழ்ந்த
 கணவனை மகளிர் கண்பா ராமால்
 விழித்தவிழி யெல்லாம் வேற்றுவிழி யாகி
 அறவுரை யின்றி மறவுரை பெருகி
 உறைமறங் தொழிந்த ஒழிகா லத்தில்
 தாயில் லவர்க்குத் தாயே யாகவும்
 தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவும்
 இந்த ஞாலத் திடுக்கண் ஹர
 வந்து தோன்றினன் மாஷிதிக் கிழவன்
 நீலஞ் சேரு நெடுமால் போல்வான்
 ஆலஞ் சேரி *அயிந்த னென்பான்
 ஊருண் கேணி நீரோ ரொப்பான்
 தன்குறை சொல்லான் பிறர்பழி யுரையான்
 மறந்தும் பொய்யான் வாய்மையுங் குன்றுன்
 இறந்து போகா தெம்மைக் காத்தனன்
 வருந்தல் வேண்டா வழுதி
 இருந்தன மிருந்தன மிடர்கெடுத் தனனே.”

இந்தப் பஞ்சத்தின் கொடுமையால் அவர்களிடமிருந்த தொல்காப்பியப் பொருளுதிகாரத்திலுள்ள அகத்தினைப் பகுதி எப்படியோ கைதவறிப்

* அயிந்த னென்பது மயிந்த னெனவும் வழங்கும்.

போயிற்று. அந்தப் பகுதியின் இன்றியமையானமையை உணர்ந்த அரசனும் புலவரும் மயங்கி வருந்துவாராயினர். அதன்பிறகு சோமசந்தரக்கடவுள் ஒரு புலவராகத் தோன்றி அறுபது சூத்திரங்கள் அமைந்த ஒரு நூலையியற்றி அவர்களிடம் சேர்ப்பித்து, ‘உங்கள் வருத்தத்தை நீக்கிக் கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டனர். சிவபெருமான் திருநாமம் இறையனுரைன்பதாதவின் அந்தாலுக்கு ‘இறையனாகப்போநுள்’ என்பது பெயராயிற்று:

“உலகிய னிறுத்தும் பொருண்மர பொடுங்க
மாதனும் புலவரு மயங்குறு காலை
முந்துறும் பெருமறை மூளைத்தருள் வாக்கால்
அன்பினெங் தினையென் றப்பது சூத்திரம்
கடலமு தெடுத்துக் கரையில்வைத் ததுபோல்
பரப்பினின் றமிழ்ச்சவை திரட்டிமற் றவர்க்குத்
தெளிதரக் கொழித்த தென்றமிழ்க் கடவுள்”

(கல்லாடம்);

“திருவால வாய்மர்த செழுஞ்சிடரைச் செழும்பொருணுல் தருவானே”,

“நுவின்கட் பொருள்பாடி நூல்நிவார்க் கீஞ்தானே” . (பேரிய புராணம்).

இறைவனூர் பொருளொனவும், களவியலெனவும் அந்தாவின் பெயர் வழங்கும். பல புலவர்களும் அதற்கு உரையெழுதினர். தத்தம் உரையே சிறந்ததென்று ஒவ்வொருவரும் கூறுவாராயினர்; அது பற்றிப் பெரிய கலகம் விளைந்தது. சோமசந்தரக்கடவுளிடத்தில் அவர்கள் அதனை விண்ணப்பஞ் செய்துகொண்டனர். அவர் அப்பொழுது அவர்களுக்கு முன்னே முன்போலே எழுந்தருளி, “மதுரையில் வணிகர் மரபில் உப்புர்குடிகிழார்மகன் உருத்திரசன்மன் என்ற பெயருடைய மூங்கைப்பிள்ளை யொருவன் இருக்கிறுன். அவன்முன் நும் உரைகளைப் படித்துக் காட்டினால் இன்னது சிறந்ததென்பதை முகக்குறியால் உணர்த்துவான்” என்றருளினார். அந்த மூங்கைப்பிள்ளையை முருகனென்பர். பார்வதிதேவியாருக்கு ஒரு காலத்தில் பரமசிவன் உத்தரகோசமங்கை யென்னும் ஸ்தலத்தில் ஆகமப் பொருளை விளக்கிக்கொண்டிருந்த போது அவர் கவனக்குறிறவுடன் இருந்தமையால் இறைவன் அவரைச்சுபித்தார். அதனால் முருகக்கடவுள் தாயிடத்திலுள்ள அன்பினால் வெகுண்டு அங்கேயிருந்த சாஸ்திரங்களைத் தூக்கிக் கடவில் எறிந்து விட்டனர். அது பற்றி அவர் ஊமையாகப் பிறக்கும்படி சமிக்கப்பட்டு அப்படியே அவதரித்தார். சங்கப்புலவர்கள் தத்தம் உரையைப் படித்துக் காட்டியபொழுது நக்கீரர் உரையே சிறந்ததென்று அவர் ஏற்றுக்கொண்டார்:

“மணிக்கா லநினூர் பெருங்குடித் தோன்றி
இறையோன் பொருட்குப் பரணர்முதல் கேட்ப

பெருந்தமிழ் வீரித் தவருந்தமிழ்ப் புலவனும்
பரய்பா ரஹிய ஸீயே யாதவின்” (கல்லாடம், முருங் துதி).

“திருத்தகு மதுரை தன்னிற் சிவன்பொரு ணிறக்கு மாற்றுல்
உருத்திர சன்ம னுக் யுற்றெழும் னிமலன்” (கந்த புராணம்.)

பின்னர், உருத்திரசன்மர் சிவபெருமானை வழிபட்டுத் தமது ஊமைத் தன்மையை நீக்கிக்கொண்டனர்; அந்தவிடம் திருவேநுக்கத்தம்புலியூராகும். இந்த வரலாற்றை அந்தத் தலசரித்திரத்திற் காணலாம். அங்கு உருத்திர சன்மரின் பிம்பமும் உண்டு. திருவேநுக்கத்தம்புலியூர் இராசேந்திரபட்டண மென்று இக்காலத்து வழங்கப்படுன்றது.

சங்கமிருந்ததற்கு ஆதாரங்கள்.

மதுரையில் சங்கமண்டபம் இருந்ததற்கு அடையாளமாக ஸ்ரீ சோமசந்தரக்கடவுளுடைய கோயிலின் பெரிய பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் சங்கத்தார் கோயிலென்று ஒன்று உண்டு. அதில் நாற்பத்தொன்பது புலவர்களின் பிம்பமும் ஸரஸ்வதி தேவியின் பிம்பமும் உள்ளன. சிவலிங்கப்பெருமானும் அங்கே எழுந்தருளியிருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் பூசை நெவேத்தியங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரை மேலையீதி யொன்றில் நக்கிரர் கோயிலென்று இருக்கிறது. அதில் நக்கிரருடைய பிம்பமும் வேறு சில புலவர்களுடைய பிம்பங்களும் உள்ளன. திருப்பரங்குன்றக் கோயிலிலும் நக்கிரரது பிம்பம் உண்டு. அது பூசிக்கப் பெற்று வருகின்றது. அவறைப் பூத்த தின் சிறையிலிருந்து முருகக்கடவுள் மீட்டருளிய திருவிளையாடலானது ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்காலத்து நாலாவது திருநாளில் அந்தத்தலத்தில் நடைபெற்று வருகின்றது. சிவல்தலங்களுள் ஒன்றுகிய திருவீங்கோய்ப்பலைச் சிவபெருமான்மீது ‘ஈங்கோய் மலையேழுபது’ என்றெருரு நூல் நக்கிரரால் இயற்றப் பெற்றிருத்தல்பற்றி அக்காலத்திலிருந்த அரசசெராருவர் அம்மலைக்கோயிலில் நக்கிரருடைய திருவுருவத்தைப் பிரதிஷ்டிப்பித்துப் பூசை நெவேதனம் நடைபெற்று வரும்படி நிபந்தமேற்படுத்தி யிருந்தாரென்று அத்தலத்துச் சிலாசாலைந்தால் தெரியவருகின்றது. “கொங்குதீர் வாழ்க்கை” என்னுமொரு செய்யுளின் சிமித்தம் சோமசுந்தரக்கடவுளுக்கும் நக்கிரருக்கும் மிக்க வாதம் உண்டாயிற்றென்றும் அதில் தோல்வியுற்ற நக்கிரர் தமது பிழையைப் பொறுத்தருஞ்சப்பட அவர்மீது ‘கோபப்பிரசாதம்’ என்ற ஒரு நூலியற்றினுரென்றும் ஒரு சரிதமுண்டு. அவர் ஒரு சமயம் திருக்காளத்திக்குப் போய்க் கைலைபாதி காளத்திபாதியங்காதி யென்றெருரு பிரபந்தம் பாடினதாகத் தெரிகிறது. அவராற் பிரதிஷ்டிக்கப்பட்ட ஒரு சிவலிங்கப்பெருமான்

திருவருவம் அத்தலத்தில் உண்டு; அதற்கு நக்கீராதர் அல்லது நக்கீர விங்கமென்பது திருநாமம்.

மேற்கூறிய தமிழ்ச்சங்கமே பிற்காலத்தில் பொற்றுமரைக் கரையில் இருந்ததாகவும் தெரிகிறது. வடமொழி ஹாலாஸ்ய மாஹாத் மியத்திலும் திருவாலவாயிடையார் திருவிளோயாடற் புராணத்திலும் இச் சங்கம் கங்கைக்கரையிலிருந்ததாகச் சோல்லப்பட்டிருக்கிறது. இங்கே, கங்கையென்றதை வடக்கேயுள்ள கங்காநதியென்று சிலர் என்னு கிறார்கள். அது பொருந்தாது. கங்கையென்பது மதுரையிலுள்ள பொற்றுமரை வாவியையே குறிக்கும். சிவதீர்த்தத்தைக் கங்கையென்று வழங்குதல் மரபு. கும்பகோணம் ஸ்ரீ மகாமகத்தீர்த்தக்கரையிலுள்ள வீரபத்திரக்கடவுளைக் கங்கை வீரபத்திரரென்றும், சூடங்கைதக் கீழ்க் கோட்டத்திலுள்ள விநாயகரைக் கங்கை விநாயகரென்றும் வழங்குதலை இக்காலத்தும் கேட்கலாகும். மேற்கூறிய பொற்றுமரைக்கரையிற் சங்க மிருந்ததற்கு அறிகுறியாக அவ்வாவியின் கரையிலுள்ள மண்டபக்கற்றான்களிற் சங்கத்தாருடைய பிப்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

“ கோடாத் தீதிச்செங் கோலான் குலோத்துங்கன் கோழியின்னார்
தோடார் மலர்க்குழல் சூழ்வன்னு காடிய பாடல்செய்தும்
பீடார்போாறி உமரைச் சங்கழுப் பூம்பெருஞ் காவியங்கள்
ஊடாடி யுமிவர் நூலைய மேது முனரங்கிலிரே ”

என்பது குலோத்துங்கன்கோவை. பாண்டியனுடைய வேண்டு கோளின்படி போய்யாமோழிப்புலவர் பொற்றுமரைக் கரையிலிருந்த சங்கத்தார் பிம்பங்கள் தலையைசுக்கவும் பொற்றுமரை வாவியில் மூழ்கி யிருந்த சங்கப்பலகை மிதக்கவும் பாடினுரென்ற ஒரு செய்தி, “உங்களிலே”, “பூவேந்தர்” என்ற முதற்குறிப்புக்களையுடைய இரண்டு செய்யுட்களுடனும் வழங்கி வருகின்றது.

“ சங்கமலி செந்தமிழ்கள் ”
“ நன்பாட்டுப் புலவனுப்ச் சங்க மேறி
நற்கணக்க் கிழிதருமிக் கருளி ணேன்கான் ”

என்று தேவாரங்களிலும்,

“ சங்கத் தமிழ் ”

என்று திருப்பாவையிலும்,

“ சால்பாய மூம்மைத் தமிழ்தங்கிய வங்கன் மூதார்
நூல்பா யிடத்தும் முள்ளோன்றலை மேதி பாயப்
பால்பாப் மூலைதோப் மதுப்பங்கயம் பாய வெங்கும்
சேல்பாப் தடத்தும்முள செப்புண்மிக் கேறு சங்கம் ”

என்று பேரிய புராணத்திலும்,

“ செஞ்சொற் புலவர்கள் சங்கத்தமிழ்தொரி செந்திற்பதி ”

என்று திருப்புகழிலும்,

“ கங்கம் வளர்ந்திட ஸ்ன்ற பொலன் கொடி ”

என்று மீனுட்சீயம்மை பிள்ளைத்தமிழிலும்,

“தென்மதுரை
தங்கத் தமிழ்ச்சங்கத் தார்சொற் றவறினுஞ் சார்த்துங்தம்
சங்கத் திருந்து தமிழாய்ந் தவர்சொற் றவறுவரோ ”

என்று கோடேச்சுரக் கோவையிலும் சங்கமென்ற பெயர் வந்துள்ளது.

சங்கமிருந்ததென்பதற்கு இன்னேரன்ன ஆதாரங்கள் பல இருந்தும் அஃதொன்றிருந்ததாகச் சிலாசாஸனத்திற் கிடைக்கவில்லை யாகையால் சங்கமிருந்ததேயில்லை பென்றும், தோல்காப்பியத்திற் சங்கமென்றசொல் காணப்படவில்லை பென்றும் சிலர் பேசுகிறார்கள். அது வருந்துவதற்கிடமாக விருக்கிறது.

பிற சங்கங்கள்.

இதுகாறும் கூறப்பட்டுவந்த சங்கம் இயற்றமிழ்ச்சங்கம்; இதையன்றி இசைத் தமிழ்ச் சங்கமென்றும் நாடகத்தமிழ்ச்சங்கமொன்றும் அதேகாலத்தில் மதுரையில் இருந்தனவென்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கடைச்சங்க காலத்திற்குப் பின்பும் இம்மதுரையில் சைன சங்கமும் பெள்த சங்கமும் இருந்தனவென்றும் பெரியோர் சொல்லுவதுண்டு. அன்றியும், வடமொழிச்சங்கம் சேரன் ஆட்சியில் விருந்ததாக மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது. திருவள்ளுவர் திருக்குறி ஜோ அரங்கேற்றினமையால் சங்கம் அழிந்துவிட்டதென்று சிலர் நினைக்கிறார்கள்; அது பொருந்தாதென்பது சிலர் கருத்து.

உக்கிரப் பெருவழுதி.

திருவள்ளுவமாலையிற் காணப்படும் உக்கிரப்பெருவழுதியின் வரலாற்றைக்கொண்டு சிலர் காலங்களையம் செய்கிறார்கள். அகானானுற்றைத் தொகுத்தவர் பெயரும் உக்கிரப்பெருவழுதியாரென்று தெரிகிறது. புறானானுற்றில், ‘காணப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியார்’ என்றென்றார்கள். கூறப்படுகிறார். பாண்டியர்களுடைய வகுப்பில் உக்கிரகுலமென்று ஒன்றுண்டென்றும் அதிற் பிறந்தவர்கள் உக்கிரப் பெருவழுதி யென்று பெயர் பெற்றிருந்தார்களென்றும் பழைய சரித்திரங்கள் தெரிவித்தலால் மேற்கூறிய வழுதிகள் ஒருவரோ வேரே தெரியவில்லை. மேற்கூறிய காணப்பேர் இப்பொழுது காணியார் கோயி

வேன்று வழங்கப்படுகிறது. அத்தலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவ விங்கப் பெருமான்களில் ஒரு மூர்த்திக்கு ‘உக்கிரபாண்டியேசவரர்’ என்பது திருநாமம். பாண்டியதேயத்தின் கடற்றுறைப் பட்டினமாகிய கோற்கையின் அருகிலுள்ள பெரியகுளமென்னுமூரில் உக்கிர பளுதீசவரர் கோயிலென்று ஒரு சிவாலயம் இருக்கின்றது. கொற்கையிலிருந்த உக்கிர பாண்டிய ரென்பவரால் அந்த ஈசவரவடிவம் உபாலிக்கப் பட்டதென்று ஆண்டின்ஸார் சொல்லுகின்றனர்.

சங்ககால வரையறையைப்பற்றி இக்காலத்தில் ஆராய்ச்சியாளர் பலர் உழைத்து ஒருவரோடொருவர் தர்க்கித்து ஸிரணயிக்க முயன்று வருவதால் அதில் தலையிட்டுக்கொள்ள எனக்குச் சிறிதும் விருப்பமில்லை.



II. முத்தமிழ்.

தமிழ் மூன்றுவகையாகப் பகுக்கப்பெற்று இயல், இசை, நாடகமென்ற பெயருடன் வழங்கும். அவற்றுள் ஒவ்வொன்றிலும் இலக்கணமும் இலக்கியமும் உண்டு. அம்மூன்றாவுள் ஒன்றற்கு ஒன்று இன்றியமைபாததே. மூன்றற்கும் பொதுவாகச் சில இலக்கணங்களும் உள்ளன.

இலக்கியத்தின் அமைதியே இலக்கணம். “இலக்கியங்கண்டதற்கிலக்கணமியம்பவின்”, “இனைவருக்குமுனி இலக்கணம்பெறப், புனிதருமிலக்கியப்புலவர்சிங்கமே” என்பவற்றால் இது விளங்கும்.

இம்மூன்றும் தமிழில் ஒரு கொத்தாக வழங்கப்படுவதுபோல் வேறு பாகைகளில் வழங்குவதில்லை யென்றும், இம்மூன்றன் இலக்கணமும் தனித்தனியே அவற்றில் உள்ளனவென்றும் சொல்லுவர்.

தமிழில் முத்தமிழ், தமிழ்மூன்று, மும்மைத்தமிழென்று இம்மூன்றும் சேர்ந்தே வழங்கப்படுவதைத் தேவாரம் முதலியவைகள் தெரிவிக்கின்றன.

பன்னடக்காலத்திலிருந்த தமிழ்ப்புலவர்களிற் பெரும்பாலோர் இம்மூன்றிலுமே பயிற்சி உள்ளவராக இருந்தனரென்றும் அவருள் முத்தமிழ்க்கலி யென்றே சிலர் பட்டம் பெற்று விளங்கினார்களென்றும் தெரிகிறது.

இந்த முத்தமிழ்க்கும் இலக்கணநூல் செய்தவர் அகத்தியமுனி வரே; தமிழழப் பநிபாலித்த சைனர் முதலியோர்க்கும் உடன்பாடானது இது. அகத்தியத்தின்பால் முத்தமிழிலக்கணங்களும் கூறப்பட்டுள்ளன என்பர்.

பழைய உரைகளிற் காணப்படும் மேற்கோள் வழக்கால், சிற்றகத்தியம் பேரகத்தியமேன இரண்டு நால்கள் இருந்து வந்தன வென்று தெரிகிறது; அவற்றைப்பற்றி வேறே ஒரு செய்தியும் தெரிய வில்லை.

“ஆதியிற் நமிழ்நூல் அகத்தியர்க்குணர்த்திய, மாதொரு பாகன்” என்றது அகத்தியத்திற்கு முற்பட்டே ஒரு தமிழ்நூல் இருந்ததைத் தெரிவிக்கிறது.

ஒன்றுகவும் வேறுவேறுகவும் இருந்த சங்கங்களால் இந்த முத்தமிழும் மதுரையில் ஆதரிக்கப்பட்டு வந்தன; அப்படியே வேறு வேறு நகரமுதலிய இடங்களிலும் ஆதரிக்கப் பெற்று வந்தன.

அவற்றுள் தீயற்றமிழ், நல்ல நடையோடு கூடிய இலக்கணம் அமைந்த தமிழ். இசைத் தமிழ் இராகம், தாளம், பாளைப்பாட்டு இம் மூன்றும் வேறுபடாமல் இசைந்திருத்தலையுடைய தமிழ்.

நாடகத்தமிழைப்பற்றிப் பின்பு சொல்லுவேன்.

அகத்தியராலும் அவர் மாணுக்கர்களாலும் இலக்கணம்செய்யப் பெற்று இவை கால அடைவிற் பெருக்கமடைந்து வந்தன.

இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் மூன்றுதமிழும் விரவப் பெற்றிருத்தலின் முத்தமிழ்க்காப்பிய மென்று பாராட்டப்படும்:

“ குடக்கோ முனிசேரன் தண்டாவுரை முத்தமிழ் ” (சிலப்பதி காரம், நூற்சிறப்புப் பாயிரம்);

“ முத்தமிழ்க் கல்வியும் வித்தகக் கவியும் காட்டுதற்கு ”,

“ பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின்
றெமுத்த துணிவுதேயான் ”,

“ ஒருங் தமிழோரு மூன்று மூலகின் புறவுகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதிகாரம் ”,

“ சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே ”
(சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம்.)

முத்தமிழும் இங்ஙனம் விரவப்பெற்ற காப்பியங்கள் இந்துலையன்றி வேறு இக்காலத்துக் காணப்படவில்லை.

தீயற்றமிழிலக்கணங்கள் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். பொருத்த இலக்கணத்தையும் பிரபந்த இலக்கணத்தையும் இயற்றமிழிலக்கணத்திற் சேர்த்து வழங்குவதும் உண்டு. மேற்கூறிய ஐந்திலக்கணங்களையுடைய நால்கள் தொல்காப்பியம், அவிநயம், வீரசோழியம், இலக்கணவிளக்கம், தொன்னுல், முத்துவீரியமென்பன.

அவற்றுள் தோல்காப்பியம் என்பது தொல்காப்பிய முனிவராற் செய்யப்பட்டது. அம்முனிவர் தொல்காப்பியக்குடியிற் பிறந்தவர். அந்தாலுள்ள அணியியலில் உவமையணியின் பகுப்பொன்றே கூறப்பட்டிருக்கின்றது. அந்தாலுக்கு உரை செய்தவர்கள் தீளம்பூரணர்,

சேனுவரையர், பேராசிரியர், நக்சினார்க்கினியர், கல்லாடர், தேய்வச்சிலையாரென்னும் அறுவரென்று இப்போது தெரிகிறது. அவ்வரைகளால் மாபுராண முதலாகப் பல இலக்கண நூல்கள் முன்பு இருந்தன வென்பதை அறியலாம்.

நன்னாவின் பழைய உரையாசிரியராகிய மயிலைநாதருடைய உரையால், அவியை மென்பது தொல்காப்பியத்திற்குக் காலத்தால் முந்தியதாகத் தெரிகின்றது; அஃது இப்பொழுது கிடைக்கவில்லை.

வீரசோழிய மென்பது பெளத்தசமயத்தாராகிய புத்தமித்திரரால் இயற்றப்பட்டது; அதனுரையாசிரியர் பேருந்தேவனு ரென்பவர். அதனுரையில் இக்காலத்தில் வேறு எவ்விடத்தும் காணப்படாத பல பழைய சூத்திரங்களும் பல செய்யுட்களும் காணப்படுகின்றன; அவை இன்ன நாலீச் சார்ந்தவை யென்று தெரியவில்லை. அதிலுள்ள மேற்கோட் செய்யுட்களிற் பெரும்பாலன பெளத்த சமயக் கொள்கைகளையும் புத்ததேவனுடைய சரித்திரவகையையும் புலப்படுத்துகின்றன. அவற்றையன்றிப் பெளத்தமத சம்பந்தமான விஷயங்களை அறிவதற்கு வேறு சிறந்த கருவி யொன்றும் தமிழிற் கிடைத்திலது; மணிமேகலீக் குறிப்புரை யெழுதுவதற்கு அந்தாற் செய்யுட்கள் பேருதவியாக இருந்தன. அதில் வடமொழி இலக்கணங்கள் பல அமைக்கப் பெற்றுள்ளன.

இலக்கண விளக்க மென்பது, திருவாளூர் வைத்தியாத தேசிகரென்னும் சௌவப் பெரியா ரொருவரால் இயற்றப் பெற்றது. அதற்கு விரிவான உரையொன்றுண்டு. அந்தால் குட்டித்தோல்காப்பிய மென்றும் வழங்கப்படும். அதில் ஜந்திலக்கணங்களை யன்றிப் பொருத்த இலக்கண மூம் பிரபந்த இலக்கணமூம் சேர்க்கப் பெற்றுள்ளன. அந்தாவின் உரையில், சில பேரகத்தியச் சூத்திரங்களும் சில சிற்றகத்தியச்சூத்திரங்களும் வேறு சில அரிய பழைய செய்யுட்களும் சூத்திரங்களும் மேற்கோள்களாக வந்துள்ளன. பின்னும் அந்தாவிற் காணப்படும் விசேடங்கள் பல. ஊன்றிப்பார்த்தால் நன்னால் முதலியவற்றிலுள்ள மூலங்களும் அவற்றின் பழைய வரைகளும் மேற்கோள்களும் பிறவும் ஆகிய இவற்றுலேயே அமைந்தன அந்தாலும் உரையுமென்று சொல்லலாம்; “திருவாளூரிற் றிருக்கூட்டத்திற் றமிழ்க் கிலக்காகிய வைத்தியாதன்” என்று இந்தாலாசிரியர் இலக்கணக்கோத்துணட்யாராற் பாராட்டப் பெற்றுள்ளார்.

தோன்னாலில் மேற் கூறிய ஜந்திலக்கணங்களு மன்றி வேறு சில விசேடப் பகுதிகளும் சுருக்கமாகக் கூறப்பெற்றுள்ளன.

அந்தாலாகிரியராகிய வீரமாழனிவரென்பவர், தமிழே வழங்காத அயல் தீவிற் பிறந்து வளர்ந்தும் தமிழ்நாட்டுக்கு வந்து தக்க பண்டிதர்களிடம் சென்று சென்று முறையே கற்றுத் தமிழ்ப்பாலையின்கண் மிக்க அன்பு பூண்டு இத்தொன்னாலாகிய இலக்கணத்தையும் தேம்பாவணி முதலிய இலக்கிய நால்களையும் இயற்றியது இக்காலத்தில் மிகவும் பாராட்டற்பாலது. இவருக்குத் தமிழ் நால்களைப் பாடஞ்சொல்லிய ஆசிரியர்களுள் முக்கியமானவர் பழங்குடியிலிருந்த சுப்பிரதீபக் கவிராயவரென்பவரென்று கேட்டிருக்கிறேன்.

முத்துவீரியம் என்ற இலக்கணநால் சென்ற நாற்றுண்டில் உறை யூரிலிருந்த விசுவகுல திலகராகிய முத்துவீர வாத்தியார் என்பவரால் இயற்றப்பெற்றது. அதற்கு உரை எழுதியவர் திருநெல்வேலியைச் சார்ந்த வண்ணார்பேட்டடையில் இருந்தவரான திருப்பாற்கடலூதன் கவிராயரேன்பார். அந்தால் சூத்திரங்களால் ஆகியது. முத்துவீரவாத்தியார் பூரண ஆயுள் உடையவரா யிருந்தனர்; குடும்பத்தாராற் பாதுகாக்க முடியாதங்களையில் அவர் இருந்ததைக்கண்டு மனமிரங்கி உணவு முதலியவற்றைப்பற்றி அவருக்கு யாதொரு கவலையும் இல்லாதபடி அவருடைய மாணுக்கர்களிலொருவரும் அக்காலத்தில் எஞ்சினியராயிருந்த வருமாகிய பூஞ் சுப்பராயாசாரியாவரென்பவர் மாதமொன்றுக்கு ரூபாய் 30 விகிதம் உதவிசெப்து அவரைப்பாதுகாத்து வந்தனர்.

ஐந்திலக்கணங்களுள் முதலியரண்டிலக்கணங்கள்மட்டும் உள்ள நால்கள் நன்னாலும், நேமிநாதமுமாகும். அவற்றுள் நன்னாலைப்பற்றி, “முன் நூ லொழியப் பின் நூஸ் பலவினுள், நன்னா லார்தமக் கெந்து லாரும், இணையோ வென்னுங் துணிவே மன்னுச்” என்று இலக்கணக் கோத்துடையார் சொல்லிய அருமை அறிதற்பாலது; அதற்கு மூயிலைநாதர் முதலியோர் உரைசெய்திருக்கின்றனர்.

நேமிநாதம் என்பது குணவீரபண்டிதர் என்பவரால் இயற்றப்பெற்ற வெண்பாக்களாலாகிய நால். இதில் அரிய இலக்கண விதிகள் அமைந்துள்ளன;

“ தொல்காப் பியக்கடவிற் சொற்றீபச் சுற்றங்ககப் பல்காற்கொன் டோடும் படதென்ப—பல்கோட்டுக் கோமிகா மற்புலை வெல்லுங் குணவீரன் நேமிநா தத்தின் நெறி ”

என்பதனால் இந்தாலின் சிறப்பு விளங்கும்; இதற்குச் சிறந்ததோருரை யுண்டு.

மூன்றாவதாகிய போருளிலக்கணம் அகப்பொருளிலக்கணம் புறப் பொருளிலக்கணம் என இருவகைப்படும். அகப்பொருளீளைப்பற்றித் தனியே

கூறும் இலக்கணங்கள் இறையனருகப் போருளும், நாற்கவிராய நம்பியகப் போருளும், மாறஞகப்போருளுமாம். அவற்றுள் இறையனருகப்போருள் என்னும் நாலீ இயற்றியவர் சிவபெருமான் கூருகிய இறையனர் என்னும் புலவர்பெருமான். இதற்கு உரைகண்டார் நக்கீரர் முதலியோர். நக்கீரர் இயற்றிய உரைவழியே வந்த ஒருரை இப்பொழுது வழங்கிவருகின்றது.

நாற்கவிராயம் பொருளை விட என்பது, நாற்கவிராயம் பீ
என்னும் புலவரொருவரால் இயற்றப்பெற்றது. இதற்கு ஒருசையும்
உண்டு. அவ்வரை மேற்கூறிய நாற்கவிராயம் பீயாலேயே இயற்றப்பட்ட
தென்று இந்தாந் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கிறது. அகப்பொருளி
லக்கணத்தை யாவரும் எனிதில் அறிந்துகொள்ளும்படி முறைப்படுத்தி
உபகரித்துவர் இப்பெரியாரே.

மாறனகப்போருள் என்றநால், நம்மாழ்வார்பால் அன்படைய திருக்குருகைப்பேருமாள்கவிராயரென்பவரால் இயற்றப்பெற்றது. இதற்கு இலக்கியமாக மாறன் கோவை யென்று ஒரு நூலின்டு.

அகப்பொருளிலக்கண அமைதியுள்ள இலக்கியங்கள் எட்டுத் தொகையுள் நற்றினை, குறுந்தோகை, ஜன்குறுநூறு, கலித்தோகை, அகானாறும் என்பவைகளும், பரிபாடலிற் சிலபாடல்களும், பத்துப் பாட்டில் மூல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்னும் மூன்றும், புதினெண்ணகீழ்க்கணக்கில் ஜந்தினை நூல்களும், கைந்திலையும், திருக்குறளிலும் நாலடியாரிலும் உள்ள காமத்துப்பால்களும், திருவாதலூரடிகள் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரும், பிற்காலத்தில் அதைப்பின்பற்றி மிகவும் விரிவாகச் செய்யப்பெற்ற பல ஜந்தினைக் கோவைகளுமாம்.

பொருளின் இரண்டாம் பகுதியாகிய புறப்பொருளுக்குரிய இலக்கணதால்கள் பன்னிருப்படலம், புறப்போருள் வேண்டாமாலே முதலியனவாம்.

அவற்றுள் பண்ணிருப்பதைமென்பது அகத்தியருடைய மாணுக்கர் பண்ணிருவரால் இயற்றப்பட்டது. அதிலிருந்து சில சூத்திரங்கள் உரைகளிற் காணப்படுகின்றனவேபன்றி நால் முற்றும் இப்பொழுது கிடைக்கவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலை என்றநால் சேர் பரம்பரையின் ராகிய ஜியனுரிதனுர் என்பவரால் இயற்றப்பட்டது. இது சூத்திரங்களையும் அவற்றிற்கு மேற்கோளாகக் காட்டப்பெற்ற வெண்பாக்களையும் அவ்வெண்பாக்களின் கருத்தைப் புலப்படுத்தும் கொளுக்களையும்

பெற்று விளங்குவது. இதற்குச் சாமண்டி தேவநாயகர் என்பவராற் செய்யப்பட்ட உரையொன்றுண்டு. இப்புறப்பொருளுக்கு இளக்கியங்கள் எட்டுத்தொகையில் பதிற்றப்பத்து புறநானூறு என்பவகளும், பத்துப்பாட்டில் ஏழூராட்டுக்களும், இவைபோன்ற பிறவுமாம். சீவக சீந்தா மணி முதலிய காப்பியங்களில் புறப்பொருளிலக்கண அன்மதிகள் மிகுதியாக அங்கங்கே விளங்குகின்றன.

யாப்பிலக்கணத்தைமட்டும் தெரிவிப்பன யாப்பருங்கலமும், யாப் பருங்கலக்காரிகையுமாம். இவற்றுள், முதலாவது சூத்திரங்களாலும் இரண்டாவது கட்டளைக்கலித்துறைகளாலும் அமைந்தவை. முதலா வதான யாப்பருங்கலத்தின் விருத்தியுறையால் தமிழில் பல யாப் பிலக்கண நால்கள் இருந்தனவென்றும் வேறுபழைய நால்கள் அனேகம் இருந்தன வென்றும் தெரிகின்றன. மேற்கூறிய நால்களும் அவற்றின் உரைகளும் சைனபண்டிதர்களால் இயற்றப்பட்டிருத்தலன்றி அவற்றின் மேற்கோள்களுட் பெரும்பாலன சைனமத சம்பந்தமாகவே இருத்தலின் அச்செய்யுட்களைப் படித்துப் பாராட்டுதற்கு மனமில்லாத சைவ வைணவ சமய அபிமானிகளின் வேண்டுகோளின்படி சிறந்த சைவ வைணவ பண்டிதர்களாற் செவ்வனே இயற்றப்பட்டு அவ்விலக்கணத்தின் மேற்கோள்களாக முறையே சிதம்பரச் செய்யுட்கோவை, பாப் பாவினமென்று இரண்டு நால்கள் இக்காலத்தில் வழங்குகின்றன.

அணியிலக்கணத்தைமட்டும் தெரிவிக்கும் நால்கள் அணியியல், தண்டியலங்காரம், குவலயாங்கத்தும், மாறனலங்காரமென்பவை. அவற்றுள், அணியியலிலுள்ள சூத்திரங்கள் சில நாற்பெயரோடு கிடைக்கின்றனவே யன்றி அந்த நூல் முழுதும் கிடைக்கவில்லை. தண்டியலங்காரமே அணியியலென்று சிரீ சொல்லுவர்; அது பொருந்தாது.

தண்டியலங்காரம் தண்டியாசிரியரென்பவரால் வடமொழியிலுள்ள காவ்யாதர்சத்தைத் தழுவி இயற்றப்பட்ட நாலென்பர். இது சூத்திரங்களாலைமைந்தது. இந்தாலுட் கூறப்பெற்ற அணிகள் முப்பத்தெந்து.

குவலயாங்கத்தும் என்ற அணியிலக்கணம் மாணிக்கவாசகர் என்னும் பெயருள்ள ஒரு புலவராற் செய்யப்பட்டது; சூத்திரங்களால் அமைந்தது. இந்தாலுட் கூறப்பெற்ற அணிகள் நாறு. இதற்கு முதலால் வடமொழி நாலே.

மாறனலங்காரம் என்பது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப் பெற்றது; சூத்திரஞ்சபமாயமைந்தது. இந்தாலீ அள்ள பொருளாணிகளின் தொகை அறுபத்து நான்கு தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும் தண்டியலங்காரத்தின் கருத்துக்களையும்

தமிழுமிக விரிவாக இல்லை இயற்றப்பட்டது. இதன் உரையாசிரியர் தேவேநிருப்பேரைக் காரி இந்தினக்கவிராயர் என்பவர். இந்தாலும் உரையும் தமிழின் கருஞ்சுமென்றே கருதற்குரியன.

இம்முன்று நூல்களுக்கும் முதல் நூல்கள் தொல்காப்பியமும் வடமொழியிலுள்ள அணியிலக்கணங்களுமே.

பொருத்த இலக்கணத்தையும் பிரபந்த இலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்கள் பன்னிருபாட்டியல், இந்திரகாளியம், வாருணப்பாட்டியல், வச்சணந்திமாலை அல்லது வெண்பாப்பாட்டியல், நவநீதப்பாட்டியல், தத்தாத்திரேயப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், வரையறுத்தபாட்டியல் முதலியவை.

அவற்றுள், பன்னிருபாட்டியல் என்பது பழைய சங்கப்புலவர் பன்னிருவராற் செய்யப்பட்ட நூலென்பார். அது சூத்திரங்களும் அமைந்துள்ளது.

இந்திரகாளியமென்ற நூலின் சூத்திரங்கள் சிலவே நூற்பெயரோடு உரைகளிற் காணப்படுகின்றன; இந்தாலே இயற்றியவர் இந்திரகாளியிரண்டும் பெயருடையோரின்று தெரிகின்றது.

வாருணப்பாட்டியல் என்ற நூலிலிருந்து மேற்கோளாகச் சில சூத்திரங்கள் மட்டும் உரைகளிற் காணப்படுகின்றன; நூல் கிடைத்தில்லை.

வச்சணந்திமாலையோ நேமிநாத நூலாசிரியராகிய குஜவீரபண்டிதரென்பவரால் இயற்றப்பெற்றது. அவருக்கு ஆசிரியர் வச்சணந்தியென்பவராதலால் அவரிடத்திலுள்ள அன்னின் மிகுதியால் அவர் பெயரால் இந்தாலே அவர் வெளியிட்டனர் என்பார். இது வெண்பாக்களால் அமைந்தது.

நவநீதப்பாட்டியலென்பது நவநீத நடஞ்செரன்பவால் இயற்றப்பெற்றது; கலித்துறையாலமைந்தது.

வரையறுத்தபாட்டியல் என்பது கலித்துறையாலாகிய நூல். மங்கலச் சொற்களையும் பொருத்தத்தையும் கூறுவது. எந்த உபகாரியின் மேலாவது நூல் அல்லது தனிப்பாடல் செய்து பயன்தைய என்னிய புலவர்களுக்குப் பொருத்தச் சொல்லை யாதொரு வருத்தமுமின்றி எடுப்பதற்குச் சிறந்த கருவியாகும் இது; இதனால், நூலாசிரியரின் கருணை விளங்கும்.

தத்தாத்திரேயப் பாட்டியலென்பதை என்னுடைய தமிழாசிரியர்களுடோருவராகிய சேங்கணம், பூஷி விருத்தாசல ரேட்டியாரவர்க்க

ளிடம் பார்த்துப் பாடமுங் கேட்டிருந்தேன். அது விருத்தங்களாலையெங் துள்ளது; புத்தகம். எனக்குக் கிடைக்கவில்லை.

சிதம்பரப்பாட்டியலை இயற்றியவர் பறஞ்சோதியாரென்பவர். இவர் சிறந்த தமிழ்ப் பண்டிதாகிய த்ருமலை நாதர் என்பவருடைய சூபார், இந்நால் விருத்தங்களாலாகியது.

இவற்றையன்றி இன்னுஞ்சில் இலக்கண நூல்கள் உள்ளன. அவற்றுள் பிரயோக விவேகம் என்பதொன்று. இங்கு ஆழ்வார் திருநகரியிலிருந்த சுப்பிரமணிய தீக்ஷிதரேன்பவராற் கலித்தறையாற் செய்யப்பெற்றது. இதற்கு உரைசேய்தவரும் இவரே. வடமொழியிலிருந்து தமிழில் வழங்கும் இலக்கணப் பாகுபாடுகள் இன்னவை யென்பதும், தமிழுக்கே உரியன இன்னவென்பதும், இரண்டற்கும் பொது வாக உள்ளன இவை யென்பதும் தக்க ஆதாரங்களுடன் நன்றாக இங்நாலுட் காட்டப்பட்டுள்ளன. இந்நாலும் உரையும் இவர் இரு மொழியிலும் மிக வல்லுநரென்பதைக் காட்டும். இந்நாலாசிரியர், “ஆழ்வார் திருநகரப்பதிவாழுஞ் சுப்பிரமணிய, வேதியன் நமிழ்ப்பிரயோக விவேகம், உரைத்துரை யெழுதினன்” என்று இலக்கணக் கோத்துடையாற் பாராட்டப்பெற்றுள்ளார். இலக்கணக்கோத்து என்றே ரிலக்கண நூல் உண்டு. அது தமிழிலுள்ள இலக்கண இலக்கியங்களிலும் அவற்றின் உரைகளிலும் இலைமறைகாய்போற் காணப்படும் அரிய விஷயங்களைத் தொகுத்து முன்று பாகுபாடுசெய்து மிகவும் தெளிவாகத் திருவாவடேறையாதீந்துச் சுவாமிநாத தேசிகராற் சூத்திர ரூபமாக இயற்றப்பெற்றது. இதற்கு உரைசேய்தவரும் அவரே. வேற்றுமை யிலக்கணம், வினை யிலக்கணம், முதலியவற்றைத் தெரிந்துகொள்வதற்கு உபயோகமானது இது.

தொல்காப்பியத்தின் பாசிரத்திற்கும் அந்நால் முதற் சூத்திரத் திற்கும் விரிவுரை (பாஸ்யம்) திருவாவடுதுறையாதீந்துது வித்துவானுக விளங்கியவராகிய ஸ்ரீ சிவஞானயோகிகள் என்பவரால் இயற்றப் பெற்றது. இது தமிழ் கற்போர் யாவரும் படித்துணரற்பாலது.

இன்னும் இரத்தினச் சுருக்கம், உவமானசங்கிரகம் என்னும் இரண்டும் நூல்கள் செய்பவர்களுக்குச் சிறந்த கருவிகளாக வழங்கி வருகின்றன. இவை இன்னபொருளுக்கு இன்ன பொருளை உவமை கூறவேண்டுமென்பதையும் பிறவற்றையும் புலப்படுத்துவன.

தருக்கசங்கிரகமும் அதன் உரையாகிய அன்னம்பட்டியமும் வடமொழியிலிருந்து முற்கூறிய சிவஞானயோகிகளால் மொழிபெயர்க் கப்பட்டு வழங்கிவருகின்றன. தருக்க சம்பந்தமான வேறு சில நூல்கள்

தமிழில் அதற்குமுன்னர்ச் சில பெரியோர்களாற் செய்யப்பெற்றிருந்தன என்று தெரிகின்றது.

ஐந்திலக்கணங்களுள் இரண்டு ஒன்றையட்டும் கூறும் நால்கள் சிற்றதிகாரம் எனவும், ஐந்திலக்கணங்களையும் கூறும் நால்கள் பேரதிகார மெனவும் வழங்கப்படும்.

இறையனுரகப்பொருள் முதலியன சூத்திரமென்னும் ஒருறுப்படக்கிய பிண்டமெனவும், பன்னிருப்படலெம் முதலியன சூத்திரம் இயல் என்னும் இரண்டுறுப்படக்கிய பிண்டமெனவும், தொல்காப்பிய முதலியன சூத்திரம் இயல் அதிகாரம் என்னும் மூன்றுறுப்புக்கள் அடக்கிய பிண்டமெனவும், இவற்றுள் தொல்காப்பியம் பெருநாலெனவும், அகத்தியம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்றுறுப்பையும் அடக்கி நிற்றவின் அது பிண்டத்தையடக்கிய வேவிரூரு பிண்டமெனவும் வழங்கப்படும்.

இயற்றமிழ் இலக்கியம்.

எட்டுத்தோகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிற்றட்டகம், குணாற்பது, முத்தோள்ளாயிரம், அரும்பைத்தோள்ளாயிரம், வச்சத் தோள்ளாயிரம், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறகாப்பியங்கள், தகரீயாத்திரை, இரும்பல்காஞ்சி, மாடலம் முதலிய பலசங்கநால்களும் இயற்றமிழி லக்கியங்களுட் பழையனவாம்.

இடைக்காடனார் பாடிய ஊசிமுறி என்று ஒரு நால் இருந்ததாகத் தெரியவருகிறது. அதிலிருந்து சில பாடல்கள் மட்டும் நாற்பெயருடன் பழைய உரைகளிற் காணப்படுகின்றன. ஊசிமுறி யென்னும்பெயர் எழுதுங்காலத்தில் எழுத்தாணியாலெழுத முடியாத ஒசையையுடைய செய்யுட்களை யுடைமையாற் பெற்ற காரணப்பெயராகும். இதைப்போன்ற நால்கள் வேறுவகையாகப் பல உள்ளன.

இவற்றையன்றிச் சைவ வைணவ ஆருகத் பெளத்த முதலிய சமய நால்களும், அத்துவைத நால்களும், இதிகாசங்கள் மகாபுராணங்கள் இவற்றின் மொழிபெயர்ப்பு நால்களும், பல தலபுராணங்களும், சிற்பம் கணிதம் சோதிடம் வைத்தியம் நிமித்தம் முதலிய பல கலைகளுக்குரிய நால்களும், பிற்காலத்துள்ளனவாகிய பிளைத்தமிழ் முதலிய பிரபந்தங்களைச் சார்ந்தன வாகிய ஆயிரக்கணக்கான நால்களும் இயற்றமிழிலக்கிய மெனப்படும்.

தமிழிலக்கிய இலக்கணத்திற்த்தில் சைனர்கள் செய்த உதவி மறக்கற்பாலதன்று. அவர்களுடைய சங்கங்கள் பாண்டிநாட்டில்

மதுரையிலும், சோழநாட்டில் தீபங்குடியிலும், கங்கநாட்டுள்ள பல ஊர்களிலும், தொண்டைநாட்டிலும், கொங்குநாட்டிலும் இருந்தன வென்று தெரிகிறது.

பெளத்த சமயத்தார் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருத்த உதவி செய்துள்ளார்க ளென்பதற்கு மணிமேகலை, குண்டலகேசி, பிம்ப சாரகதை முதலிய இலக்கியங்களும், வீரசோழியமென்னும் இலக்கண நூலும், அதன் உரையிலும் நீலகேசிக்குச் சமயத்திவாகர வாமன முனிவர் இயற்றிய உரையிலும் காணப்படும் மேற்கோட்செப்பியுட்கள் பலவும் நல்ல நடை யோடு கூடிச் சான்று பகருமாயினும் மணிமேகலையன்றி வேறு இலக்கிய நூல்களுள் ஒன்றும் முழுநாலாக இக்காலத்துக் காணப்பட்டிலது. இது பெரிதும் வருத்தத்தை விளைவிக்கின்றது.

தமிழ்வகை மூன்றனுள் இசைநாடகங்களுக்கு இன்றியமையாத தாகி அடிப்படையாக இருத்தவின் இயற்றமிழ் முன்வைக்கப்பட்டது.

இசைத்தமிழ்.

இசைத்தமிழ்ப் பாகுபாடுகளையும் நாடகத்தமிழ்ப் பாகுபாடுகளையும் ஒருவாறு அறிந்து கொள்வதற்கு முற்காறிய சிலப்பதிகாரமும் அதன் உரைகளுமேயன்றி இக்காலத்தில் வேறு தக்க கருவிகள் இல்லை. சில இருப்பினும் அவற்றுல் விடையம் விளங்கப் புலப்படவில்லை. ஆனாலும் அவற்றைக்கொண்டு அறியவேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லுவேன்.

சங்கீதவகையைப் புலப்படுத்தும் இலக்கணநூல்களும் இலக்கிய நூல்களும் இசைத்தமிழ் நூல்கள். பேருநாரை, பேருங்குரு, பஞ்ச பாரதீயம், இசைநனுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், சச்சபுட வேண்பா, இந்திரகாளியம், பதினுறுப்பலம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டேறைக்கோவை முதலாகப் பல பண்டைக்காலத்தில் இருந்தன வென்பர். இவற்றிற் சிலவற்றின் சூத்திரங்கள் நூற்பெயருடன் கிடைக்கின்றனவேயன்றி நூல்கள் கிடைக்கவில்லை.

இக்காலத்திற் சங்கீத சம்பந்தமாக வடமொழியில் வழங்கும் ஸ்வரப்பெயர்களாகிய ஸ்தஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், சிவாதம் என்னும் ஏழும் தமிழில் குரல், துத்தம், கைக்களை, உழை, இளி, விளரி, தார மென்பவற்றிற்குச் சரியானவை. இவ்வேழி விருந்து உண்டாவனவே பண்களும் திறங்களும். பண்கள் ஏழு ஸ்வரத் தோடுகூடிய இராகங்கள். இந்த இராகங்கள் ஸம்பூரண ராகங்களெனவும், ஜனகராகங்களெனவும், மேளகர்த்தாக்களெனவும் வடமொழியில் வழங்கப் படும்.

திறங்கள், பண்களூள் ஒவ்வொன்றிலிருந்தும் உண்டாகிப் பல வகைப்பட்டு வேறு வேறு பெயர்பெற்று வழங்கும்; ஏழிற்குறைந்த ஸ்வரங்களையுடையன வென்றும் ஜன்னியராகங்களென்றும் இவை கூறப்படும்.

“ சிறைகரம் பிற்றே பண்ணென லாகும்
குறைகரம் பிற்றே திறமெனப் படுமே ”

என்னும் திவாகரத்தாற் பண்ணினியல்பும் திறத்தினியல்பும் விளங்கும். இது பற்றியே செய்யுளிலக்கணத்தில் வெண்பாமுதலிய பாக்களுக்குப் பண்ணையும், வெண்டாழிசை முதலிய இனங்களுக்குத் திறங்களையும் உவமை கூறியிருத்தல் கூர்ந்து உணரற்பாலது; இது,

“ பண்ணைங் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையால்—பண்ணின்
திறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம் ”

என்பதனாலும் அறியலாகும். (மருள் - மருட்பா.)

பண்களின் வகை பல. அவற்றுள் புறாரிக்கை முதலிய பண்கள் பண்ணிரண்டும் பகற்பண்களெனவும், தக்கராகம் முதலிய ஒன்பதும் இராப்பண்களெனவும், செவ்வழி முதலிய மூன்றும் பொதுப்பண்களெனவும் கூறப்படும். இரங்கற்பண் விளரியென்பார். இராவணன் அகங்காரத்தாற் கைலைமலையை முதலிற்பெயர்த்துப் பின்பு பரமசிவனால் துன்புறுத்தப்பெற்று அவருக்கு இரக்கமுண்டாக இப்பண்ணைப் பாடியுப்பந்தானென்று, “ விராய்மலர்ப்பூங் குழவிபங்கன் மகிழ்வி ஞேங்கும் வெள்ளிமலைக் கீழ்க்கிடந்து விளரி பாடும், இராவணன்” என்பதனால் ஒரு பெரியார் தெரிவித்திருக்கின்றனர். அன்றியும் பகல் இரவு இரண்டானால் இன்ன இன்ன யாமத்திற்குரிய பண்கள் இவை என்பதும், ஒன்பது சுவைகளூள் இன்ன சுவைக்குரிய பண் இது வென்பதும், நாலு வருணங்களூள் இன்ன வருணத்திற்குரியது இன்னதென்பதும் இசைதூல்களிற் கூறப்பெற்றுள்ளன.

பின்னும் பண்கள் பெரும்பண்கள், குறிஞ்சிமுதலிய ஐந்தினைக்கு முரிய பண்கள், சிறுபொழுது பெரும்பொழுதாகிய அவ்வாறற்குமுரிய பண்கள் முதற் பலவகைப்பட்டு வழங்கும். இந்தமுறை தவறுமல்பழைய நூலாசிரியர்கள் தம்முடைய நூல்களில் அமைத்துக்கொண்டே செல்வார்கள்; கூர்ந்து பார்ப்பின் விளங்கும்.

இப்பண்களாலாகிய பாட்டுக்கள் (கீர்த்தனங்கள்) உருக்கள், வரிகள் முதலிய பெயர்களால் வழங்கும்; அவை தாள் அளவிற்கு ஏற்ற

குறிதும் நெடிலும் இசையின் வலிவு முதலிய ஒசைக்கீற்ற ஒசை யுள்ள எழுத்துக்களும்மைந்த தமிழ்ச்சொற்களால் இயற்றப் பெற்றி ருத்தலோடு வேறுபாலைக்குரிய சொற்களும் இடத்திற்கு ஏற்றவாது அமைக்கப் பெற்றிருத்தல்வேண்டும்; இங்னனமே விதிகளும் இலக்கியங்களும் உள்ளன.

அவை பத்துவகைப்படுமென்று ஒருசாரார் கூறுவர். அவையாவன செஞ்சுறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகுமண் டிலம் என்பனவாம்.

தாளக்கிரியையுடன் பொருந்தும் பாக்கள் ஒன்பது. அவை சிங்கு, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செஞ்சுறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணமென்பன.

எந்தக்காலத்திற்கு எந்தப்பண்ணைப் பாடவேண்டுமோ, அதையே தவறின்றிப் பாடவேண்டும். அங்கும் பாடினாலன்றிக் கேட்கும் மனிதர்க்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இன்பம் பிறவாது; தவறிப்பாடுவாராயின் அது குற்றமென்று அறிஞரால் விணக்கப்படும்.

விலங்குகளுள் யானையும் அச்சனமாவும், ஊர்வனவற்றில் பாம்பும் இசையறிவிற் சிறந்தவை யென்றும் யானை இசைக்கு வணங்குமென்றும் கூறுவர். யானைக்கு இத்தன்மை இருப்பதை,

“ காழ்வரை கில்லாக் கடுங்களிற் கிருகுத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு ”

என்னும் கலியாலும்,

“ அணியிலை மகளிரும் யானையும் வணக்கும்
மணியொலி வீணையும் ”

என்னும் பேருங்கதையாலும்,

“ ஜம்புல வேழத்தின் வெந்தொழில் வீயக
கருளை வீணை காழுறத் தழீஇ ”

என்னும் சூனுமிர்த்தகாலும்,

“ மகரயாழ் வல்ல மைந்த னெருவனைக் கண்ட மத்தப்
புகர்முகக் களிற்றின் ”

என்னும் மேருமந்தர புராணத்தாலும் அறியலாகும். பின்னும்,

“ ஓலியல் வார்மயி ரூளினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது சிலையினும் பெயராது
படாஆப் பெங்கண் பாடுபெற் கிருப்பெண
மற்புகண் மழகளி துறங்கு நாடன் ”

என்னும் அகப்பாட்டாலும் இது விளங்கும். ஒரு குறமகள் குறிஞ்சிப் பண்ணைப்பாட ஒரு யானை தினைக்கத்திறை உண்ணுமலும் புடைபெயரா மலும் அப்பண்ணைக்கேட்டு மனமுருகி நின்று உறங்கியதென்பது இதிற் கண்ட பொருள். அசனமாவிற்கு இசையுணர்ச்சி யுண்மை,

“ இருஞ்சிறைத் தொழுதி யாற்பை யாழ்சௌத்
திருங்கல் விடரனை அசன மோர்க்கும் ”

என்னும் அகப்பாட்டாலும்,

“ இன்ன விக்குரல் கேட்ட வசனமா
அன்ன ஓய் மகிழ்வெய்து வித்தாள் ”

என்ற கிந்தாமணிச் சேய்யுளாலும்,

“ யாழ் நறை யதித்த அசனங்மா ”

என்னுங் கம்பராமாயனச் சேய்யுளாலும் விளங்கும்.

பாம்பிற்கு “இசையுணர்ச்சியால் இன்பழுண்டாதல் யாவர்க்குங் தெரிந்ததே.

மழையின்மையால் பயிர்கள் தீங்கு மனிதர்கள் உணவில்லாமல் வருந்து வதைக்கண்ட திருச்சிற்றம்பல தேசிகர் என்னும் பெரியாரோராவர் தம்முடைய பூசையில் மேகராகக்குறிஞ்சி பென்னும் பண்ணமைந்த தேவாரங்களை ஒதுவிக்கச் செய்ய உடனே மழைபெய்யத் தொடங்கி நாட்டின் துண்பத்தை நீக்கியதென்றும் அதனை அறிந்த சேதுபதிவேந்த ரொருவர் அவரிடம் நன்றி பாராட்டித் தமது ஸமஸ்தானத்திலுள்ள வெள்ளக்குளம் முதலிய சில கிராமங்களை நன்கொடையாக அளித்தன-ரென் றும் அங்கனமளித்தகாலத்தில் எழுதிய பட்டயத்தில் இவ்வரலாறு எழுதப்பட்டிருக்கிற தென்றும் நான் கேள்வியுற்றிருக்கிறேன். அந்தக் திருச்சிற்றம்பல தேசிகர் திருவாவடேநை யாத்தீனை கர்த்தர்களாக முன்பு விளங்கியவர்களில் ஒரு பெரியார். அவர் அவதரித்த இடம் சென்னைக்கு அருகிலுள்ள அரும்பாக்கம் என்னும் கிராமம்; அதில் இப்போது ஒரு மடம் இருக்கிறது.

மாலைக் காலத்திற்குரியது செவ்வழிப்பண்; நாட்காலைக்குரியது மருதப்பண். மாலையையுங் காலையையும் வருணிக்கும் பொழுது, மதுரைக்காஞ்சியில் முறையே, “ திவாவிமெய்க் கிறுத்துச் செவ்வழி பண்ணி ” எனவும், “ யாழோர் மருதம் பண்ண ” எனவும் செவ்வனே கூறியிருத்தல் அறியற்பாலது. இவற்றை ஒரிசையாளர் காலம் பிறழங்கு பாடிய பொழுது அப்பிறழ்ச்சிக்குக் காரணம், நள்ளி யென்பவன் அவருக்குக்கொடுத்த பெருங்கொடையாலுண்டாகிய செல்வச் செருக்

கென்று வேறொரு புலவர் அந்தவள்ளை நோக்கி நயம்படக் கூறிய புறப்பாட்டு இங்கே ஞாபகத்துக்கு வருகின்றது; அதாவது

“ நன்னி வாழியோ னன்னி நன்னென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருக்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தன ரதுங்
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே ” என்பது.

இப்பண்களையமைத்துப் பெரியோர் முற்காலத்துப் பாடிய பலவகை யான உருக்களிற் பெரும்பாலன இறந்துபோயின. உரைகளில் மேற் கோள்களாகக் காணப்படுகிற சில உருக்கள் படிக்கப்படுமுறை தெரிய வில்லை. ஆதலால் வேறுவகையாகப் பண்டைக்கால முறையையுடையன வாய் நூல்களிலுள்ளனவாய்ப் பாடப்பட்டு வரும் பகுதிகளுட் சில வற்றின் பெயர்களை இங்கே தெரிவிப்பேன்:

அவை அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியர், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், கந்துக வரி, காக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில், குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, கோழிப்பாட்டு, சங்கு, சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, தினைஞிலைவரி, திருவங்கமாலை, திருவந்திக்காப்பு, தெள்ளேணம், தோனேக்கம், கிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சன்னைம், மயங்குதினைஞிலைவரி, முகச் சார்த்து, முகமில்வரி, முகவரி, முரிச்சார்த்து, வள்ளைப்பாட்டு முதலியன. இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப்பாட்டுக்களும், நொண்டிச்சிந்து, சிந்து முதலியவைகளும், கும்மி, கோலாட்டம் முதலியவைகளும், பலவகையான கண்ணிகளும், ஆநந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக் களைச் சேர்ந்தனவே. இவற்றுட் சிலவற்றிற்கு மாத்திரம் உதாரணங்கள் கூறுவேன்.

அக்கைச்சி.

ஒத்தமாயை யென் னக்கைச்சி யொப்பிலானென்
ஞூற் வுற்றபோதே செட்டேன்
போதந்தானுஞ் சுமையென்ன வீறில்
போதத்தில் விட்டனு போகத்திருந்தானே. (தந்துவராய் பாடுதுறை.)

அச்சோ.

செம்மைகள மறியாத சித்டரொடின் திரிவேளை
மும்மைகள மறவித்து முதலாய முதல்வன்று
னம்மையுமோர் பொருளாக்கி நாய்சிலிகை யேற்றுவித்த
அம்மையெனக் கருளியவா ரூப்பெறுவா ரச்சோவே.

(திருவாசகம்.)

அம்மானைவரி.

அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிதழையர்
தம்மனையிற் பாடுங் தகையேலோ ரம்மானை
தம்மனையிற் பாடுங் தகையேலாங் தார்வேந்தன்
கொம்மை வரிநகின்மேற் கூடவே யம்மானை
கொம்மை வரிநகின்மேற் கூடிற் குலவேந்த
ஞம்மென் புகார் நகர் பாடேலோ ரம்மானை.

(சிலப்பத்திரிகாரம், வாழ்த்துக்காதை.)

ஆற்றுவரி.

உழவ ரோதை மதகோதை யுடைசீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி.

(சிலப்பத்திரிகாரம், கானல்வரி.)

உந்தியார்.

வளைந்தது வில்லு விளைந்தது பூச
ஹளைந்தன முப்புர முந்திபற
வொருங்குடன் வெந்தவா அந்திபற. (திருவாசகம்.)

ஊசல்.

தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
யெங்கள் பிறப்பறுத்திட் பெந்தரமு மாட்கொள்வான்
பங்குலவு கோதையுங் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்னறச் சஸ்தயான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் போன்னாச லாடாமோ, (திருவாசகம்.)

எம்பாவை.

காதார் குழையாடப் பைம்பூண் கலஞ்செ
கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெதுத் தெப்பீதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரேம்பாவாய். (திருவாசகம்.)

கந்துகவாரி.

துன்னிவங்கு கைத்தலத் திருங்ததில்லை நீணிலங்
தன்னினின்று மங்ரத் தெழுங்ததில்லை தானெனத்
தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே
தேவரார மார்பன் வாழ்கவென்று பந்தடித்துமே.
(சிலப்பதிகாரம், வாழ்த்துக்காதை.)

காக்கை.

காரையாய் காக்கைப்பிள்ளாய்
கரு மாழுகில் போல்சிற்றத்தன்
உரையார் தொல்புக முத்தம இனவரக்
கரையாய் காக்கைப்பிள்ளாய்.

(பேரியதிருமோழி.)

கிளி.

சொல்லாய் பைங்கிளியே
சட ராழி வலனுயர்த்த
மல்லார்தொன்வட வேங்கடவைனவரச்
சொல்லாய் பைங்கிளியே.

(பேரியதிருமோழி.)

குரவைப் பாட்டு.

பெரியவளை மாயவளைப் பேரூலக மெல்லாம்
விரிகமல வங்தியுடை வின்னவளைக் கண்ணுங்
திருவதியுங் கையுங் திருவாயுங் செய்ய
கரியவளைக் கானுத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே.

(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் தூரவை.)

சீர்கைமு செங்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா விறைவன்கை வேலன்றே
பாளிரும் பெளவத்தி னுன்புக்குப் பண்டொருஙாட்
சூர்மாத் தடிந்த சுடரிலை வென்வேலே. (சிலப்பதிகாரம், துள்ளக்குரவை.)

கோத்தும்பி.

தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்கே ரை னுண்ணுதே
கினைத்தெராறுங் கான்டொறும் பேசுந்தொறு ஷப்பொழுதும்

சங்கத்தாரிமும் பிற்காலத்தமிமும்.

அனைத்து தலும் புண்ணொக வானந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றாதாய் கோந்தும்பீ. (திருவாசகம்.)

சாயல்வரி.

அன்னங் துணையோ டாடக் கண்டு
சென்ன ஞேக்கி ஸ்ன்று ரொருவர்
சென்ன ஞேக்கி ஸ்ன்று ரவர்நம்
பொன்னேர் சனங்கிற் போவா ரல்லர். (சிலப்பதிகாரம், காளல்வரி.)

தாலாட்டு.

மன்னுபுசழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிசின்மா மதில்புடைகுழ் கணபுரத்தென் கருமணிய
னன்னுடைய வின்னமுடே இராகவனே தாலேலோ.

(பேருமான் திருமோழி.)

தெள்ளேணம்.

விண்ணேர் முழுமுதல் பாதாவத் தார்வித்து
மன்னேர் மருந்தபன் மாலுடைய வைப்படியோம்
கன்னூர வந்துசின்றுன் கருணைக் கழல்பாடித்
தென்னுதென் னுவென்று தேள்ளேணம் கொட்டாமோ. (திருவாசகம்.)

பல்லாண்டு.

அழயோ மோமே ஸின்னேடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் ஸின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துக்கறையுஞ் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு மூழங்குமப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

(பேரியாழ்வார் திருமோழி.)

முரிச்சார்த்து.

மோது முதுதிறையான் மொத்துண்டு போந்தஸெந்த
முரல்வாய்ச் சங்க
மாதர் வரிமணன்மேல் வண்ட ஹழுதழிப்ப
மரழிக் கைய
கோதை பரிச்தகைய மெல்விரலாற் கொண்டோச்சங்
குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண் யோகாப்
புக்கரே யெழூர். (சிலப்பதிகாரம், காளல்வரி.)

II. முத்தமிழ்.

வள்ளைப்பாட்^{டி}.

பாடல்சான் முத்தம் பவழி வுலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே
வனவங்கோ ஞரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்
மீன்க் கொடியாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சணக்கும் பாடலே பாடல்.

(சிலப்பதிகாரம், வாழ்த்துக்காதை.)

குதம்பை.

வெட்ட வெளிதன்னை மெய்யென் நிருப்போர்க்குப்
பட்டய மேதுக்கடி—துதம்பாய்
பட்டய மேதுக்கடி.

(குதம்பைச்சித்தர் பாடல்.)

கண்ணிகள்.

என்னுத வெண்ணமெல்லா மெண்ணியெண்ணி யேழூநெஞ்சம்
புண்ணகச் செம்ததுவும் போதும் பராபரமே
ஆணவத்தோ டக்குவித மானபடி மெய்ஞ்சுநானத்
தானுவினே டத்துவிதந் சாருநா ஜெங்கானோ. (தாயுமானவர் பாடல்.)

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என் பனவும், திவ்வியப்பிரபந்தமும், திருப்புகழும் இசைப்பாட்டே. அவற் றில் அமைந்துள்ள இசைவகைகளைப் புலப்படுத்தும் “தேவகானம்” என்ற இசையிலக்கணநூலொன்று முன்பு இருந்ததாகக் கேட்டிருக்கிறேன். இசையில், கந்தர்வமார்க்கமென்பதொன்றுண்டு. அஃது இடைமடக்காய் வருவது. அவ்வகையான செய்யுட்கள் தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் முதலியவற்றிற் காணப்படுவதன்றிச் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி முதலியவற்றில் துதிவடிவமாக உள்ள இடங்களிலும் சிறுபான்மை வேறிடங்களிலும் அமைக்கப்பெற்றிருக்கின்றன. இவ்வழியைப் பின்பற்றிப் பரஞ்சோதி முனிவரும் திருவிளையாடற் புராணத்தில் துதிவடிவமாக உள்ள செய்யுட்களைச் சில இடங்களில் அமைத்திருக்கின்றனர். அவற்றிற் சில வருமாறு:

தேவாரம்.

வின்னவர் தொழுதெழு வெங்கரு மேவிய
சுண்ணவென் பொடியணிவீரே
சுண்ணவென் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் ஸாரிடரிலரே,

திருவாசகம்,

கண்ணஞ் சனத்தர் கருளைக்கடவினார்
உண்ணின் றருக்குவ ரண்ணே யென்னும்
உண்ணின் றருக்கி யுலப்பிலா வானந்தக்
கண்ணீர் தருவாரா லண்ணே யென்னும்.

சீவகசிந்தாமணி.

அழியுலக மேத்தி யலர்மாரி தூவ
முழியுலக மூர்த்தி யுறங்கிரங்தோன் யாரே
முழியுலக மூர்த்தி யுறங்கிரங்தோன் மூன்று
கடமதிலுங் கட்டழித்த காலவனீ யன்றே.

திருவிளையாடற் புராணம்.

(க) விரைசார் மலரோ னறியா விகிர்தன்
அரைசாய் மதுரை யமர்ந்தா னென்னே
அரைசாய் மதுரை யமர்ந்தா னவனென்
புரைசார் மனனும் புகுந்தா னென்னே.

(ஒ) குடங்கை நீரும் பச்சிலையு
விடுவார்க் கிளையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவினையுந்
தருவாய் மதுரைப் பரமேட்டு
படங்கொள் பாயும் பூவினையுந்
தருவாய் கையிற் பகிதலைகொண்
ஏடங்க டோறு யிரப்பாயென்
நேச பவர்க்கென் பேசுவனே.

பிற்காலத்தில் தொண்ணுாற்றுவகைப் பிரபந்தங்களில் குறவுஞ்சி, பள்ளு, சிந்து என்பவைகளிலும் இசைப்பகுதிகள் பல அமைக்கப்பட்டுள்ளன. பழைய சரித்திரங்களை இசைவழியால் தெரிவித்தல் நலமென்று தமிழ்ப் புலவர்களிற்பலர் கந்தபுராணம், இராமாயனம், பாரதம், பாகவதம், திருவிளையாடல், பெரியபுராணம் முதலியவற்றைக் கீர்த்தனம் முதலியவற்றின் வடிவமாகச்செய்து பலதூல்களை வெளிப்படுத்தி இசைவளத்தைப் பெருக்கியதன்றி அதன்முகமாகப் பக்தியையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உண்டாக்கி மகிழ்வித்துப் புகழ்பெற்றார்கள்; தங்கள் தங்களுடைய உபாஸனை தெய்வங்களைத் துதித்தல் முகமாகத் தனிக்கீர்த்தனங்கள் முதலியவற்றைச் செய்தோர் மிகப்பலர். சாஸ்திரக் கருத்துக்களையமைத்துக் கீர்த்தனங்கள் செய்தோர் பலர். அவர்களிற் பெண்பாலாருமுண்டு. அவை கேட்பவருடைய உள்ளத்தை நல்வழியிற் புகுத்திவிடுமென்பதிற் சிறிதும் ஓயமின்று. அங்ஙனம் செய்தவர்களில்

மேலகரம் தீரிகூட்டாசப்பக்கவிராயர், கும்பகோணம் பாபாச முதலியார், பச்சைமிரியன் ஆதிப்பையர், சீகாழி அருணைசலக்கவிராயர், பெரியதிருக்குன் றம் சுப்பராமஜீயர், கனம் கிருஷ்ணயர், உத்தமதானபுரம் லிங்கப்பையர், ஓதனவனேசவரஜீயர், சீகாழி முத்துத்தாண்டவராயர், கொட்டையூர்ச் சிவக்கோழுந்து தேசிகர், தில்லைவிடங்கன் மாரிமுத்துப்பிள்ளை, பெருங்கறைக் கவிதுஞ்சரபாதி, வேளூர்ச் சுப்பராமையர், திருநயம் அப்பாவையர், வேட்ட னார்ப் பாரதிகள், திருக்கடலூர் அபிராமிபட்டர், முடிகொண்டான் கோபால கிருஷ்ண பாரதிகள், வையை இராமசாமி ஜீயர், வையை மகாவைத்திய நாதையர், மாழுரம் வேதநாயகம் பிள்ளை, பழனி மாம்பழக்கவிச் சிங்கநாவலர், அரியிலூர்ச் சண்பகமன்னார், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், சென்னிகுளம் அண்ணுமலை ரேட்டியார் முதலியோர் முக்கியமான வர்கள். பெண்பாலார்களில் மாழுரத்தம்மாள் முதலியோர்.

இனி வாத்தியங்களைப்பற்றிச் சில சொல்லுவேன்.

வாத்தியங்கள்.

வேங்குழலே முதலிய வாத்தியங்கள் பல இருந்தன. அவற்றுள் வேங்குழலேயே முதன்மையுள்ளதாக மதித்து வந்தார்கள். காற்றனது காட்டில் வளர்ந்திருக்கும் மூங்கிலைன்றன் துளைகளுள் ஒன்றிற்புகுஞ்து மற்றெலூன்றிற் புறப்படும்பொழுது இயல்பாக உண்டாகிய இசையின் இயற்கையைக்கண்டு வேங்குழலே முதலிலும் பின்னர் அதன்வழியே மற்ற வாத்தியங்களையும் அமைத்தனரென்று தெரிகிறது. அன்றியும் விக்குஞ்கருவி முதலியவற்றால் நரம்புமுதலியவை அடிக்கடிவேறுபட்டு யாழ் முதலியவை செப்பஞ்செய்யப்படுதல் போலாது இயற்கைகளம் வாய்ந்து சுருவேறுபாடு யாதுமின்றி இசையைத் தெரிவிக்கும் மேம்பாட்டையுடையது என்பதும் வேங்குழல் முதலிற் கூறப்பட்டிருத்தற்குக் காரணமாகவிருத்தல் கூடும். இதுபற்றியே,

“ குழல்வழி கின்றது யாழே யாழ்வழி த
தன்னுமை கின்றது தகவே தன்னுமைப்
பின்வழி கின்றது முழவே முழவொடு
கடிசின் நிசைத்த தாமங் திரிகை ”

எ.ஏ.ச் சிலப்பதிகாரத்தும்,

“ குழல்வழி யாழையீலுத் தன்னுமைப் பின்னர்
முழவியம்ப லாமங் திரிகை ”

எனக் கூத்தநாலிலும் வேங்குழலே முதலில் வைத்துக் கூறினர் போலும்.

மூங்கிலாற் செய்யப்பட்டதுதான் வேய்க்குழலெனப்படும். புறக்காழுடையது மூங்கிலாதல்பற்றி அதுவே புல்லாங்குழலெனவுக் கூறப்படும்; “புறக்கா மீல்லாம் புல்லெனப் படுமே” என்பது தோல்காப்பியம். சிலர் இதைப் புள்ளாங்குழலென்பர்; அது பொருந்தாது.

ஆம்பற் பூவைப்போலப் பொன்னால் அணைசபண்ணி விரிம்பிற் சேர்க்கப் பெற்றிருத்தவின் ஆம்பற் குழலெனவும், கொன்றைப்பழுத்தைத் துருவி ஊதுதற்கு அமைந்ததாகச் சமைத்து ஊதப்படுதவின் கொன்றைக் குழலெனவும் இது வேறு பெயராலும் வழங்கும். இதற்குரிய மரங்கள் முதலியவைகளும் இலக்கணங்களும் குணமும் குற்றமும் இன்னவையென்று சிலப்பதிகாரம் முதலியவற்றின் உரைகளாலும் அவற்றில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களாலும் விளங்கும்.

இது மூங்கிலால் முதலிற் செய்யப்பெற்றிருந்தமையின் வங்கிய மென்றும் வழங்கப்படும். (வங்கியம்-வம்சம், மூங்கில்; வடமொழிப்பெயர்.) இவ்விதிகளைப் பின்பற்றியே ஆனாயநார்பூராணத்திற் சேக்கிழார் வேய்க்குழலின் இயல்லை நன்கு புலப்படுத்தியிருக்கின்றனர்.

யாழும் வீணையும் ஒன்றென்பர். இவை பழையதால்களில் வேறு படக் கூறப்பட்டிருக்கின்றன. பிரமவீணை என்பதொன்று பரிபாடலிற் காணப்படுகிறது.

யாழும் நான்கு வகைப்படும். அவற்றுள் பேரியாழும் 21-நரம்பையும், மகரயாழும் 19-நரம்பையும், சகோட்யாழும் 14-நரம்பையும், செங்கோட்டியாழும் 7-நரம்பையும் உடையன. ஆதியாழும் என்ற பெயரூடைய யாழீனான்று பழையதால்களிற் காணப்படுகின்றது. அஃது ஆயிரம் நரம்பினையுடைய தென்பர்; அதற்கு அருங்கலமென்றும் மற்றொரு பெயருண்டு. யாழின் வகை இன்னும்பல; இதற்குரிய மரத்தினிலக்கணம், நரம்பினிலக்கணம், குணங்கள், குற்றங்கள் முதலியவற்றை மிகவிரிவாக முன்னோர் எடுத்துக் காட்டி யிருக்கின்றனர். அவை சிலப்பதிகாரத்திலும், பேருங்கதையிலும், சிந்தாமணியிலும் காணப்படும்.

நரம்பு என்றது தங்கியை. ஒற்றை நரம்பையுடைய யாழும் அக்காலத்திலிருந்து வந்தது. சின்ற நரம்பிற்கு எட்டாவது நரம்பு இனையென்றும், ஆருவது பகையென்றும், ஐந்தாவது கிளையென்றும், நான்காவது நட்பென்றும் கூறப்படும். யாழில் வல்லோர் இவற்றால் தங்கள் கருத்தை இசையறிந்தவர்களுக்குப் புலப்படுத்தியும் வந்தார்கள். இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன யாழை வாசிக்கவேண்டுமென்ற முறையும் இருந்து வந்தது.

“யாயநல்யாழ் நாப்பன்”

(மதுரைக்காஞ்சி),

“விரல் கவர்ந்துழன்ற கவர்வின் நல்யாழ், யாமமுய்யாமை”

(நற்றினை),

“யாமயாழ் மழலை யாள்”

(கம்பராமாயணம்)

என்பவற்றால் யாமயாழென்று ஒன்றிருந்தமை அறியலாகும். யாழிலிருந்து பாலீப்பண்கள் பிறக்கும் என்பர். அவை செம்பாலீ, படுமலீப்பாலீ, செங்வழிப்பாலீ, அரும்பாலீ, கோடிப்பாலீ, விளரிப்பாலீ, மேற்செம்பாலீ யென்பன.

இன்னும் இந்தயாழ் குறிஞ்சியாழ், பாலீயாழ், முல்லையாழ், மருதயாழ், நெய்தல்யாழ் என ஐந்து வகையாகவும் வழங்கப்பட்டு வந்தது. இவற்றிற் பாலீயாழின் இசையைக் கேட்கும்பொழுது, வழிப்பறி பறித்தற்குப் பாலீ நிலத்தில் உலாவித்திரிகின்ற ஆறலைகள்வர் கையிலுள்ள ஆயுதத்தை எறிந்துவிட்டுத் தாம்செய்யும் தீயசெயலையும் மறந்து இன்புறவார்கள். இந்து,

“ஆறலை கள்வர் படைவிட அருளின், மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலீ” என்பதனால் விளங்கும்.

மதங்கொண்டு உச்சயினி என்னும் மகா நகரத்தைக் கலங்கும் படி செய்து யார்க்கும் அடங்காமல் ஊரையழித்துத் திரிந்த நளகிரி யென்னும் பட்டத்துயானையை உதயனன் யாழ்வாசித்து அடக்கித் தன் ஏவல் செய்யும்படி செய்து யாவருக்கும் விம்மிதத்தை உண்டாக்கினு வென்று மிகவும் அழுகாகப் பேருங்கதையில் ஒரு வரலாறு காணப்படுகின்றது.

முழவு ஒருவாத்தியம்; அஃது அகமுழவு, அகப்புறமுழவு,புறமுழவு, புறப்புறமுழவு என நான்கு வகைப்படும். அவற்றுள் அகமுழவு மத்தளம் முதலாக ஏழென்றும், அவை உத்தமமான கருவிகளென்றும், அகப்புறமுழவு தன்னுமை முதலிய மூன்றென்றும், அவை மத்தியமமான கருவிகளென்றும்,புறமுழவு கணப்பறையென்றும்,அஃது அதமமான கருவி யென்றும், புறப்புறமுழவு நெய்தற்பறை யென்றும் கூறப்படும். நெய்தற்பறை இரண்கற்பறை. மின்னும் முரசி, சிசாளம், துடிமை, திமிலை என்பவை நான்கும் வீரமுழவென்பர். நாழிகை முழவென்றும், காலீ முழவென்றும் இரண்டு முழவுகள் காணப்படுகின்றன. இவை காலத்தைத் தெரிவிப்பவைகள். யாமங்கள் தோறும் கொட்டப்படும் பறைகளுமுண்டு.

வாத்தியங்களுள் மத்தளமென்பது மத்தென்னும் ஒசையையுடைய தென்றும், சல்லிகை யென்பது சல்லென்னும் ஒசைபையுடையதென்றும், ஆவஞ்சியென்பது ஆவினது வஞ்சித்தோலாற் போர்க்கப்பெற்ற தென்றும், இடக்கை என்பது இடக்கையினால் அடிக்கப்படுவதென்றும், கரடிகை யென்பது கரடி கத்தினுற்போலும் ஒசையையுடைய தென்றும் பெயர்க்கர்ணங்களை அடியார்க்கு ஈல்லார் தெரிவிக்கின்றார். பின்னும் மத்தளம் முதற்கருவியாகவும், சல்லிகை இடைக்கருவியாகவும், நடுக்கை கடைக்கருவியாகவும் கூறப்படும்.

முரசு என்னும் ஒருவாத்தியம் மிக்கபெருமை வாய்ந்தது. இஃது அரண்மனையில் அரசராற் பூசிக்கப்பெற்றும் வந்தது. அரசர் பகைவரோடு போர்செய்யப் போவதற்குமுன் நல்லவேளொபார்த்து இதனை அனுப்புவது வழக்கம். அச்செயலுக்கு முரசங்காட்கோளைன்பது பெயர். இது புறானாறு முதலியவற்றால் விளங்கும். அன்றியும் மணமுரசு, கொடைமுரசு, வீரமுரசு என மூன்றுவகையுமுண்டு. இவற்றைக் கொட்டுதற்குரிய சாதியார் வேறு வேறுக இருந்து வந்தனர்.

இன்னும் சிறுபறை, கஞ்சதாளம், கொம்பு, நெடுவங்கியம், குறுந்தும்பு, தட்டை, சல்லி, ஒருகண்மாக்கினை முதலாகப் பற்பல வாத்தியங்கள் இருந்தனவென்று பத்துப்பாடல் முதலியவற்றால் தெரிகின்றது. பலவாத்தியங்களையும் விளங்கத் தமதுபாட்டில் தெரிவித்தது பற்றியே சங்கப்புலவருள் ஒருவர் நேரும்பல்லியத்தனார் என்று பெயர் பெற்றனர்.

மற்றும் இவைபோன்ற வாத்தியவகைகளும் அவைகளைப்பற்றிய பிறவிதயங்களும் உண்டு.

புலவர்களில் இயல் இசை நாடகம் மூன்றிலும் வல்லுநர் எனப் பலரிருத்தல் கூடும். இரண்டொன்றில் வல்லுநராயிருந்ததுபற்றிச் சிறப் பெய்தியவர்களும் சிலரூர்.

இசைத்தமிழிற் புகழ்பெற்றேர் கண்ணகைனர், கண்ணகைனர், கேசவனுர், நங்காகனுர், நல்லச்சுதனுர், நன்னகனுர், நாகனுர், பித்தாமத்தர், பெட்டனகனுர், மருத்துவனல்லச்சுதனுர் முதலியோர். இயலிலும் இசையிலும் புகழ்பெற்றேர் கேசவனுர், நல்லச்சுதனுர் முதலியோர். நாடகத்திற் பெயர்பெற்றேர் மதுரைத்தமிழுக் கூத்தனார் முதலியோர்.

வாய்ப்பாட்டிலும், யாழ்முதலிய வாத்தியங்களிலும், கூத்து முதலிய வற்றிலும் பயின்று பரம்பரையாகவே உரிமையற்று அரசர் முதலிய வர்களிடம் சென்று பரிசுபெற்றுவரும் சாதியார் முன்பு இங்காட்டில்

இருந்துவந்தனர். அவர்களுள் இசை முதலிபவற்றில் வல்லுநராக இருந்தசாதியார் பாணர். அவர்கள் பெரும்பாணர், சிறபாணர் என்னும் பிரிவினரா யிருந்ததன்றி இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்ணைடப்பாணர் என்ற வகையினராகவும் இருந்து வாழ்ந்துவந்தனர். அவர்களுடைய பெண்பாலார் ஆடல் பாடல்களில் வல்லுநராயிருந்ததன்றி அவ்வக்காலத் திற்கேற்ப ஒன்பதுசுவைகளையும் புலப்படுத்தி ஆடும்பெருமை வாய்ந்தும் விளங்கிவந்தார்கள். அவர்களுக்கு விறலியர் என்று பெயர். விறல்-சத்து வம். பாடுமகளிர்க்கு பாடினியரென்றும் பாணிச்சியரென்றும் பெயருண்டு.

பொருநர் என்று ஒருசாதியார் உளர். அவர் சூத்தர்வகையினர். பொருநுதல்-ஒருவர்போல வேடங்கொள்ளுதல். அவர்கள் சூத்திலன்றிப் பாடுதலிலும் திறமையை யுடையவர்களாக இருந்துவந்தார்கள்; ஏர்க்களம் பாடும் பொருநர், போர்க்களம்பாடும் பொருநர், பரணிபாடும் பொருநர், கிளைப்பொருநர் என அவருட் பலவகையினர் உண்டு.

நாடகம்.

இலக்கிய இலக்கண வகைகளில் இயற்றமிழின் சார்பாகப் பல நூல்கள் தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுதல் போல நாடகத் தமிழின் சார்பாக முற்கூறிய இரண்வெகைகளிலும் ஒரு நாலாவது முழுவடிவமாக இக்காலத்தில் இந்நாட்டிற் காணப்பட்டில்லது. இசைத் தமிழுக்குக் கிடைத்த கருவிதால்கள் கூட இதற்குக் கிடைக்கவில்லை. சீலப்பதிகாரவரையில், “நாடகத்தமிழ்நாலாகிய பரதம் அகத்திய முதலிய தொன்னால்களும் இறந்தன. பின்னும் முறவல் சயந்தம் குணங்கல் செயிற்றியமென்பனவற்றுள்ளும் ஒரு சாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணுமையின் அவையும் இறந்தனபோலும்” என இறந்த நாடகத்தமிழ் நூல்களின் பெயர்களை எழுதிக்கொண்டு சென்ற அடியார்க்குநல்லார் தம்முடைய காலத்து வழங்கியனவாகத் தெரிவித்துள்ள இசை நண்கக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனுபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ்நால் என்பவைகளுங் கூட இக்காலத்தை கிடைத்தில. ஆதலால் பழைய நால்களிலும் உரைகளிலும் அங்கங்கே காணப்படும் சூறிப்புக்களைக் கருவியாகக்கொண்டு சிலவற்றைச் சொல்லுவேன்.

சங்காலத்தில் நாடக இலக்கியங்களும் இலக்கணங்களும் மிகுதியாக இருந்தனவென்றும், அவற்றுள் இலக்கியங்கள் சில நாடகக் காப்பியங்களென்று பெயர்கொண்டு வழங்கிவந்தன வென்றும், நாடகக் காட்சி எல்லாராலும் கண்டு இன்புறப்பெற்றுவந்ததென்றும், காண்போர்

குழுக்கள் மிகுஷியாக வந்தனவென்றும், அந்நாடகம் இசைப்பாட்டோடும் யாழ்க்கருவியோடும்கூடி விளங்கிவந்ததென்றும், அரசர்களின் மாஸிகைக்கு நடிக்குங் கூத்தக்குழாங்கள் சென்று நடித்து அவர்களால் ஆதரிக்கப் பெற்றுவந்தார்களென்றும், நாடக நூல்களின் ஆழந்த கருத்துக்களைக் கூர்ந்துணர்ந்து அக்காலத்தவர் இன்புற்று வந்தனரென்றும் பின்வரும் வாக்கியங்கள் தெரிவிக்கின்றன :

- “பாட லோர்த்தும் நாடகம் நயந்தும்” (படினப்பாலை);
- “கூத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ்செலவும் போக்கு மதவிலின் தற்று” (திருக்குறள்);
- “பண்களியப்பரு சிப்பயநடகம் கண்களியக் கவரந்துண்டு”,
- “நாடக நாங்களுற்றது”,
- “நாடக மியற்றுகின்றார்”,
- “கிளைரம் பிசையுங் கூத்துங் கேந்த்தெழுந்து” (கிவகசிந்தாமணி);
- “ஆடற் கூத்தினே டவினயங் தெரிவோர் நாடகக் காப்பிய நன்றா னுனிப்போர்”,
- “பாடல்கால் சிறப்பிற் மரதத் தோங்கிய நாடகம் விரும்ப” (மணிமேகலை);
- “இகையொடு சிவணிய யாழி னாலு நாடகப் பொருளும்”,
- “கோயி னுடக்க் குழுக்களும் வருகென”,
- “நயத்திறம் பொருங்த நாடகங் கண்டும்”,
- “நன்டுணத் தெளித்த நாடகம் போல.” (பேருங்கதை.)

முதலிற் கூறிய படினப்பாலை கரிகாற் பேருவளவன் மீது இயற் றப்பட்டது; அதிற் கூறப்படுவதால் நாடகத்தின் பழைய விளங்கும்.

ஒருவனிடம் திடைரென்று பெருஞ்செலவும் உண்டாவதற்கு நாடக அரங்கின்கண் காண்போர் கூடுதலையும், அவனைவிட்டு அச்செலவும் விலகு தற்கு அக்கூத்தாட்டு முடிந்தவுடன் அக்குழாம் போதலையும் மேலை காட்டிய “கூத்தாட்டவை” என்னுங் துறளில் திருவள்ளுவர் உவமை யாகக் கூறியிருத்தலின் அவர் காலத்தில் நாடகங்கழ்ச்சி யுண்டென்பதும் அதைக்காணப் பலர் வருவரென்பதும் புலனுகின்றன.

திருப்பெருந்துறையிற் குருமூர்த்தியாக எழுந்தருளிக் காட்சி கொடுத்து உபதேசித்து அடியார் கூட்டங்களோடும் மறைந்தருளிய சிவபெருமானைக் காணப்பெறுத திருவாதவூர்,

“நகவே தகுமெம் பிராணைணை நிசெப்த நாடகமே”

என்றும்,

“ நாடகத்தா இன்னதியார் போன்றித்து ”

என்றும் வருங்கிப் பாடியவற்றில் அக்காட்சியை நாடகமெனக் கூறி விருப்பதும் இங்கே அறிதற்பாலது.

“ என்பன்ற தன்னற வுண்ணளி போன்றேளிர் நாடகமே ”

என்ற திருக்கோவையாளின் விசேட வுரையில், ‘கண்டார்க்கு இன்பஞ்செய்தலின் நாடகமென்றார்’ என்பர் பேராசிரியர்.

‘ இசை நாடகங்கள் இன்பத்தை விளைவிக்கும் ’

என்பர் நச்சினார்க்கினியர். வேறுசிலர் கற்றூர்க்குங் கல்லார்க்கும் நாடகக்காட்சி இன்பத்தை விளைவிக்கு மென்பர்.

நாடகம் மதசம்பந்தமாகவும் பெரியோர்களுடைய சரித்திரசம்பந்தமாகவும் இயற்றப்பெற்றிருப்பின், காண்போர்களுக்குப் பலவகையான நற்குண நற்செய்கைகளும் தெய்வபக்தியும் உண்டாகும் என்பது பண்டையோர் கருத்து. நாடகம் இன்பச்சுவையோடு கூடிப்பழூயகதைகளோத் தழுவி யமையவேண்டுவதாதலால், காண்போர்க்கு உலகவியல்பைச் செவ்வனே தெரிவித்து உவப்பச் செய்வதாகும். கேள்வியால் இன்பத்தைத்தரும் இசையிலும் காட்சியால் இன்பத்தைத்தரும் இதுவே சிற்கதென்பர் சிலர். இசையில் அறிவில்லாதவர்க்கு அவ்விசைமிக்க இன்பத்தைச் செய்யாது. நாடகமோ யாவருக்கும் மிக்க இன்பத்தை அளித்துத் துன்பத்தைப் போக்கும். இதன்பெருமையை இக்காலத்தில் யானென்முதுவது மிகை.

நாடகத்திற்குப் பரமாசாரியர் சிவபெருமானென்று பழூயநால்களால் தெரியவருகின்றது.

பெரும்பாலும் நாடகங்கள் விழாக்காலங்களில் நடைபெறுமென்றும் அவை செய்யுமென்றும் வசனமும் விரவப் பெற்றிருக்குமென்றும் சொல்வார்.

கூத்துதென்னும் பெயராலும் நாடகம் வழங்கப்பெற்று வந்தது. அந்நாடகங்களில் முன்புகூறிய யாழீயன்றி முழுவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, தட்டைப்பறை, சல்லி, பத்தீ முதலிய பல வாச்சியங்களும் நடிக்குங்காலத்துத் துணைக்கருவிகளாக இருந்தனவென்பதும், ஏதேனும் ஓரிடத்திற்குச் செல்லுங்கால் கூத்தராவது அவருடைய ஏவலாளராவது அவ்வாச்சியங்களைப் பலாக்காய்க்கொத்துக்களைப்போலத் தொகுத்துக் காவடியில் வைத்துத் தோளிற் காவிச் சென்று ரென்பதும்

“ தின்வார் விசித்த முழவோ டாகுளி
 துண்ணாருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
 மின்னிரும் பீவி யணிதழைக் கோட்டொடு
 கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தும்பின்
 இளிப்பயி ரிமிருங் குறும்பரங் தாம்பொடு
 வளிப்பது கவருங் தீங்குழ றதைலை
 நடவங்கள் நிசைக்கு மரிக்குரற் றட்டை
 கழகவர் பொவிக்கும் வல்வா யெல்லாரி
 நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
 கார்கோட் பலவின் காய்த்துணர் கடிப்ப
 நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர் ” (மலைபடுகோம், 3-13)

என்பதனால் தெரியவருகின்றன.

நாடகம் நடிப்போர் கூத்தரென்றும், பொருந்ரென்றும், கோடிய ரென்றும் வழங்கப்பெறுவர். அக்கூத்தர்களுக்குப் பாணர்கள் பாடினி கள் விறலிகளென்பார் உடனிருந்து உதவிசெய்து வந்தார்களென்பதும், அவர்கள் உபகாரிகளிடம் சென்று சென்று தங்கள் புலமையைப் புலப் படுத்திப் பரிசுபெற்று மனமகிழ்ஞ்து வந்தார்களென்பதும், அவ்வுபகாரிகளின் வண்மையைத் தமக்கு எதிர்ப்பட்ட கூத்தர்களுக்குத் தெரிவித்து அவர்களையும் அவ்வுபகாரிகளிடம் அனுப்பிப் பயன்தையும்படி செய்துவந்தார்களென்பதும் பத்துப் பாட்டி ஒவ்வொரு போருநாற்றுப்படை, மலைபடுகோம் (கூத்தராற்றுப்படை) என்பவற்றாலும், புறநானா னாற்றிலுள்ள சில செய்யுட்களாலும், புறப்பொருள் வேண்பாமாலையாலும் விளங்கும்.

முதலில் நாடகமுண்டானதற்குக் காரணங்கள் சில உண்டென்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது.

மிகுந்த உழைப்பால் துன்பமுற்றவர்களின் அயர்ச்சியைப் போக்குவதற்குச் சிறந்த கருவியாக நாடகம் இயற்றி நடிக்கப்பட்ட தென்றும், திரிபுரத்தைப் பரமசிவன் ஏரித்தமின்பு அங்கே சூழ்ந்திருந்த தேவர்களுடைய வெப்பத்தையும் அயர்ச்சியையும் போக்குதற்கு, ‘திரிபுரவியசம்’ என்ற நாடகம் இயற்றி அவர்களுக்கு முன் ஆடப்பட்டதென்றும், அமிர்தம் எடுத்தற்காகக் கடலைக்கடைந்த தேவாசரர்களின் அயர்ச்சித் துன்பத்தைப் போக்குவதற்கு, ‘அமிர்தமதனம்’ என்ற நாடகம் இயற்றி அவர்களுக்கு முன் ஆடப்பட்டதென்றும், அக்காட்சிகளால் அவ்விருதிறத்தாரும் இளைப்பு நீங்கி இன்புற்றார்களென்றும் வடமொழிவானர் கூறுவர்.

செங்குட்டுவென்னும் சேரவரசன் பத்தினிக்கடவுளாகிய கண்ணகியின் திருவுருவத்தை அமைத்தற்கு இடையிலுள்ள நாடுகளின் அரசர்களை வென்று இயங்குசென்று கற்கொண்டு நகரத்தையடைந்த பின்பு நாடக அரங்கைச்சார்ந்து ஓராசனத்தில் தன்தேவியோடு ஒலக்கமாக வீற்றிருந்தபொழுது, அந்நாட்டின்கண்ணதாகிய பறையூரிலிருந்த வனும் நாடகத்தில் வல்லவனுமான கூத்தச்சாக்கையினங்பவன் சிவபெருமானுடைய ஆடல்களுள் ஒன்றுகிய கொடுகொட்டியென்பதை மிகவும் நன்றாக ஆடினாலென்றும் அக்காட்சியால் செங்குட்டுவனும் அவன் தேவியும் அயர்ச்சி நீங்கி மகிழ்வற்றார்களென்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. கொடுகொட்டியென்பது திரிபுரத்தை யெரித்தமின்பு சயானந்தத்தால் உமாதேவியாரை ஒரு பாகத்திற்கொண்டு பரமசிவன் ஆடிய ஆடல். சிவபெருமான் நடித்ததுபோற் சாக்கையன் நடித்ததை இளங்கோவடிகள் கூறியிருக்கும் பகுதி யாவரும் அறிந்து இன்புறுதற் குரியது: அது வருமாறு:—

“ஆங்கவடன்னுடன்னையினி யரங்கம்
வீங்குநீர் ஞால மாள்வோ னேறித்
திருக்கீலச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் பபுபை யார்ப்பவுஞ்
செங்க ணையிரங் திருக்குறிப் பருளவுஞ்
செஞ்சுடை சென்று திசைமுக மலம்பவும்
பாடகம் பதையாது குடகங் துளங்காது
...மேகலை யொலியாது.....அசையாது
வார்குழை யாடாது மணிக்குழை வலிழா
துமையவ ளாருதிந ஞக வோங்கிய
இமையவ ஞடிய கொட்டிச் சேதம்
பாத்தரு ளால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கைய ஞடவின் மகிழ்ந்து.”

(சிலப்பதிகாரம், நடுகற்காதை, 65-77).

மேலே கூறியவற்றால் உழைப்பினைலுண்டாகும் அயர்ச்சியைக்க நாடகம் நடிக்கப்பட்டதென்பது அறியப்படும்.

இங்கே கூறிய கூத்தச்சாக்கையன்மரபினர் நாடகத்தொழில் புரிவோராய் அவ்வுரில் இன்றும் இருக்கின்றனரென்று கேள்வியுற்றிருக்கிறேன்.

தனக்குப் பேருதவி செப்தவனுகிய சுதஞ்சனன் என்பவனுடைய சரித்திரத்தை நாடகமாகச் செய்து நடிப்பித்துச் சீவகன் இன்புற்று வாழ்ந்தானென்று சீவகசிந்தாமணியால் தெரிதலால் ஒருவர் செய்த நன்றியைப் பாராட்டுதற் பொருட்டும் நாடகம் நடிக்கப்பெற்றதென்று கொள்ள வேண்டும்.

நாடகத்திற்குரிய அரங்கம் தூப்பையான இடத்தில் அமைக்கப்படவேண்டும். அவ்வரங்கத்தின் உயரம், அதற்குரிய வாயில்கள், அதில் எழுதப்படும் தெய்வ உருவங்கள், விளக்கு வைத்தால் நிமில் புறத்தே செல்லும்படி நிறுவியதாண்கள், அங்கே கட்டப்படும் ஒருமுக வெழினி பொருமுகவெழினி கரந்துவரலெழினியென் னுந்திரைகள், அவற்றின் இயல்பு, மேலே கட்டப்படும் ஒவியவிதானம், அவைகள் அமைக்கப்படவேண்டியமுறை முதலிய விஷயங்கள் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் உரையாசிரியரால் மிக நன்றாகக் கூறப்பட்டிருத்தலால், பண்ணைக்காலத்தில் நாடக அரங்கு மிகச் செவ்வனே அமைக்கப் பெற்றிருந்தமை விளங்கும்.

பின்னும், நாடகத்திற்கு இன்றியமையாதவர்களாகிய இசையாசிரியன், கவிஞர், தண்ணுமையோன், வேய்ந்துகூலோன், யாழாசிரிய னென்பவர்களின் இலக்கணங்களும் அந்தாவில் நன்கு கூறப்பெற்றிருக்கின்றன. இவ்வைவரும் வடமொழியில் பஞ்சாசாரியரெனப்படுவர். இவர்களுட் கவிஞர் கூறப்பட்டிருத்தலால், இயற்றமிழில் வல்லவனுகிய கவியொருவன் அர்த்தபுஷ்டியும் பாவபுஷ்டியும் ஒன்பது சுவையுமைமான் தூள்ளனவாகிய இசைப்பாட்டுக்களை இடத்திற்கு ஏற்றவாறு இயற்றி யளித்துப் பாடச்செய்து உடனிருந்து வந்தானென்பது புலனுகின்றது. அன்றியும் செய்யுள், இசை, யாழ், தண்ணுமை, வேய்ந்துகூல் முதலிய வற்றின் இலக்கணங்களும் தக்க ஆதாரங்களுடன் சிலப்பதிகாரத்தில் தெரி விக்கப்பட்டிருப்பதுடன் நாடகம் பலவகையாக வழங்கப்பட்டுவந்த தென்றும் அந்தாலால் தெரியவருகின்றது.

நாடகம் அகக்கூத்து, புறக்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வரிக்கூத்து, வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து, விநோதக்கூத்து; ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து; இயல்புக்கூத்து, தேசிக்கூத்தெனப் பல பகுதிப்பட உரிய இலக்கணங்களுடன் அந்தாவின் உரையாசிரியர்களால் விளக்கி எழுதப்பட்டுள்ளது.

சுவைகளுக்குரிய அவிநயம் ஹிரச்சுவைஅவிநயமுதலாக உருத்திரச்சுவைஅவிநயமிறுதியாக ஒன்பதுவகைப்படுமென்றும், மற்றொரு வகையில் வெகுண்டோனவிநயமுதல் நஞ்சண்டோனவிநயம் இறுதியாக இருபத்துஊன்கு வகைப்படுமென்றும் கூறி அவற்றின் இயல்புகளைப் பழைய சூத்திரங்களின் முகமாக அடியார்க்குஙல்லார் நன்கு விளக்கி யிருக்கிறார். இவ்விரண்டுவகையான அஸ்திரங்களையும் புலவர்கள் தம் முடைய காவியங்களில் அங்கங்கே அமைத்துப் பாடிய இடங்கள் பல. அவற்றுள் உதாரணமாக அவிநயச் சூத்திரமொன்றையும் அதற்கு இலக்கியமாகவுள்ள இரண்டு செய்யுட்களையும் தெரிவிக்கின்றேன்:

(வேதன்டோனவிநயம்)

“ வெகுண்டோ னவிசயம் விளம்புங் காலை
மழித்த வாயு மலர்ந்த மார்புங்
துழித்த புருவமுஞ் சுட்டிய விரலும்
கன்றின வள்ளமொடு கைபுடைத் திடுதலும்
அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொள்ளே ”

(சிலப்பதிகாரம் உரை, மேற்கோள்),

“ இறைக்கடை துழித்தபுரு வத்தளையி நென்னும்
பிறைக்கடை பிறங்கிட மழித்தபில வாயன்
மறைக்கடை யரக்கிவட வைக்கன விரண்டாய்
ஈறைக்கடன் முளைத்தன கெருப்பெழ விழித்தாள் ”

(கம்பராமாயணம், தாடகைவதைப்படலம்);

“ கூற்றுறு நயனங்கள் சிவப்பக் கூ-னுதல்
ஏற்றிவா ஜொயிறுக ணதுக்கி யின்றவிர்
மாற்றருங் காதல மறிக்கு மாதொரு
சீற்றமா மயிநயங் தெரிக்கின் ரூரினோ.”

(ஐ. உண்டாட்டுப் படலம்.)

நாடகத்திற்குரிய வாத்தியங்கள்பலவும் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் கீதாங்கம், சிருத்தாங்கம், உபயாங்கமென மூன்றுவகையாகப்பிரித்து ஒவ்வொன்றன் இலக்கணங்களையும் செவ்வையாக விரித்தெழுதிச் செல்கின்றனர். கீதாங்கம் இசைப்பாட்டிற்குரியவை; சிருத்தாங்கம் சிருத்தத்திற் குரியவை; உபயாங்கம் இரண்டிற்கும் உரியவை.

இசைப்பாட்டின் பொருளோக் காண்போர்க்குப் புலப்படுத்துவன வாகிய அவிநயக் கைவகைகளில் ஒற்றைக்கையென்பது பதாகைமுதல் வலம்புரிக்கை இறுதியாக முப்பத்துமூன்று வகைப் படுமென்றும், இரட்டைக்கை யென்பது அஞ்சலிமுதல் வருத்தமானக்கையீருகப் பதினெட்டு வகைப்படுமென்றும் பழைய ஆதாரங்களுடன் அவர் விளக்கி யிருக்கிறார். ஒற்றைக்கை பின்டிக்கை இணையாவிணைக்கை யென்றும், இரட்டைக்கை இணைக்கை பிணையற்கையென்றும் வழங்கப்படும்.

இன்னும் ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை யென நால்வகைப்படுமென்றும், எழிற்கை, தொழிற்கை, பொருட்கை யென மூன்றுவகைப்படுமென்றும் ஆட்டுவிநயக்கைகளை வகுத்துக் கூறுவாருமார்.

ஆடல்களுள் தெய்வ விருத்தியென ஒருவகையுண்டு; அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி,

கடையம், பேடு, மரக்கால், பாவையென அது பதினெடுருவகைப்படும். இவை சிவபெருமான், திருமால், முருகவேள், மன்மதன், காளி, திருமகள் முதலிய தெய்வங்களின் ஆடல்களென்பர். இவற்றுள் அல்லிப் முதலிய ஆறும் நின்றூடலெனவும், துடி முதலிய ஐந்தும் வீழ்ந்தாடலெனவும் சொல்லப்படும்.

நாடகத்திற் பாடப்படும் இசைப்பாட்டுக்கள் உருவென்று வழங்கப்படும்; இக்காலத்தார் அதனை உருப்படியென்பர். அகநாடகத்திற் பாடப்படும் உருக்கள் கந்தவுருமுதற் பிரபந்தவுரு ஈருக இருபத்தெட்டுவகைப்படுமென்றும், புறநாடகத்திற்குரிய உருக்கள் தேவபாணி முதல் அரங்கொழி செய்யுளிருதியாகவுள்ளவை யென்றும் அவர் அறிவிப்பர். கந்தவரு, அடிவரையறை யுடைத்தாய் ஒருதாளத்தாற் பாடப்படும் பாவைத்தப்பாட்டு; பிரபந்தவுருவாவது அடிவரையறையின்றிப் பலதாளங்கள் புணர்த்துப் பாடப்படும் பாவைத்தப்பாட்டு.

இப்படியே சிலப்பதிகார மூலத்தாலும் அதன் உரைகளாலும் தெரிந்துகொள்ளப்படும் நாடகப் பகுதிகள் பல.

மேலே கூறிப்போந்த இலக்கணத்தின்படி அமைந்த பழைய தமிழ் நாடகநால் இக்காலத்தில் யாண்டும் கிடைத்திலது. இராஜராஜ நாடக மென்பதொன்று இராஜராஜ சோழன்மேற் செய்யப்பட்டதென்று தஞ்சைச் சிலாசாசனத்தால் தெரியவந்தாலும் அந்தால் இப்பொழுது கிடைக்கவில்லை. அமிர்தமதனநாடகமென்பதொன்று தமிழிற் செய்யப்பட்டுத் திருநெல்வேலியைச்சார்ந்த நாங்குனேரிப் பக்கத்தில் வழங்குகின்றது. அது பழைய காலத்ததன்று; பிற்காலத்தது. முற்கூறிய வடமொழி அமிர்தமதன நாடகத்தைப் பிற்காலத்தில் ஒரு வர் பெயர்த்தியற்றி யிருக்கலாமென்று தோற்றுகிறது.



III. சங்கநூல்களிற் கூறப்படும் தயவுங்கள்.

சங்கச் செய்யுட்களில் சொல்லப்பட்டிருக்கிற தெய்வங்களைப்பற்றிச் சொல்லுகிறேன். முதனுலாகச் சொல்லப்படும் அகத்தியம் இப்பொழுது அகப்படாமையால் அதன்வழி நூலாகிய தொல்காப்பியத்திலும் இப்பொது கிடைக்கும் சங்கச் செய்யுட்களிலும் உள்ள ஆதாரங்களைக்கொண்டு அவற்றைப்பற்றிப் பேசத் தொடங்குகின்றேன்.

பூமியை ஐந்து பாகமாகப் பிரித்து அதனதன் இயல்பையும் அதனதன் தெய்வத்தையும் தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. இந்த முறை பிற்காலத்து நூல்களாலும் தெரிகின்றது. மூல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன நிலத்தின் பாகுபாடுகள். அவற்றுள் காடும் காட்டைச் சார்ந்த இடமும் மூல்லை; அதற்குத் தெய்வம் திருமால்; மலையும் மலையைச்சார்ந்த இடமும் குறிஞ்சி; அதற்குத் தெய்வம் இந்திரன்; கடலும் கடலைச்சார்ந்த இடமும் நெய்தல்; அதற்குத் தெய்வம் வருணன்; நீரும் நிழலும் அற்ற இடம் பாலை; அது வேணிர் காலத்தில் குறிஞ்சி மூல்லை என்பவற்றின் ஒவ்வொரு பாகத்திலிருந்து உண்டாவது;

“ மூல்லையுங் குறிஞ்சியு முறையையிற் நிரின்து
கல்வியல் பழிந்து நடுங்குதுய ரூறத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் ”

என்பது சிலப்பதிகாரம். அதற்குத் தெய்வங்கள் காளி, சூரியன், அக்கினி.

“ மாயோன் மேய காடுறை யுலகமும், சேயோன் மேய மைவரை யுலகமும் ” என்பது தோல்காப்பியம். இதிலுள்ள “ மேய ” என்றசொல் கவனிக்கத்தக்கது. ‘ மேய ’ என்பதற்கு ‘ விரும்பிய ’, ‘ தங்கிய ’ என்பன பொருள். “ மாயோன் மேய காடுறை உலகமும் ” என்றதனால், மூல்லைத் திணையில் திருமாலுக்குப் பிரீதி உண்டென்றும் அதனால் அங்கே அவர் விரும்பித் தங்கியுள்ளார் என்றும் அறியவேண்டும். பிறவற்றிற்கும் இப்படியே கொள்க.

மாயோன் என்ற சொல்லுக்கு ஆச்சரியசக்தி உடையார் என்று பிற்காலத்தார் பொருள்கூறுவர். பரிமேலழகர் பரிபாடலில் அதற்கு,

‘கரிய சிறமுடையவர்’ என்று பொருள் செய்திருக்கிறார். மா வென்ப தற்குப் பொருள் கூறுங்கால், “செல்வம், கருசிறம், கமலீ” என்று சிகண்டில் செல்வத்திற்கும் கமலீக்கும் இடையில் திருமாலுக்குரிய கரு சிறம் சொல்லப்பட்டிருப்பது. அழகுடையது.

மூல்லை சிலத்தில் மழைபெய்யாதிருந்தாலும் வியாதிகளால் துன் பம் உண்டானாலும் திருமாலீக்குறித்து மகளிர் குரவைக்கூத்தாடுவெர்; எழுவரோ என் மரோ ஒன்பதின்மரோ கைகோத்துக்கொண்டு ஆடுவது வழக்கம். கண்ணன், பலராமன், நப்பின்னை என்பவர்கள் குரவைக்கூத்தாடுவது ஆடியதாக மனிமேகலை முதலியவற்றால் தெரிகிறது. குரவைக்கூத்தாடினால் மழைபெய்யும்; ஓஷ்திகள் வளரும்; பசு கறக்கும்; நோய் நீங்கும். சிலப்பதிகாரத்தில் உள்ள “ஆய்ச்சியர் குரவை” என்னும் பகுதி யில் இடைப்பெண்கள் குரவைக் கூத்தாடினதாக இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார். மாதரி என்ற இடைமாதிடத்தில் கவுந்தியடிகள் என்ற சைனத்தவமுதியார் கண்ணகியை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போனபின், கோவலன் நகர்காண மதுரைக்குப் போனான். அங்கே அவன் கள்வன் என்று கொல்லப்படவே, இடைச்சேரியில் துர்ரிமித் தங்கள் சிகிஞ்சன. அப்பொழுது அவற்றிற்குச் சாந்தியாக ஆய்ச்சியர் குரவை ஆடினர். ஏழுபேர்களோ ஏழு ஸ்வரங்களாக வரிசைப்படுத்தி நிறுத்திக் குரவை நடத்தியதாகச் சிலப்பதிகாரத்துள்ள ஆய்ச்சியர் குரவை தெரிவிக்கின்றது. அக்கூத்தின்முடிவில்,

- “கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமே வவன்வாயிற்
கொன்றையக் தீங்குழல் கேளாமோ தோழீ”
- “பாம்பு கவிருக் கடல்கடைக்த மாயவன்
ஸங்குநம் மானுள் வருமே வவன்வாயில்
ஆம்பலங் தீங்குழல் கேளாமோ தோழீ”
- “கொல்லையஞ் சாரற் குருங்தொசித்த மாயவன்
எல்லைகம் மானுள் வருமே வவன் வாயின்
மூல்லையஞ் தீங்குழல் கேளாமோ தோழீ”

என்றும்,

- “பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வங்தியுடை வின்னைவனைக் கண்ணாங்
திருவதியுங் கையுங் கனிவாயுஞ் செய்ய
கரியவனைக் காலைத் கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே”
- “மட்தாழு செஞ்சத்துக் சஞ்சனூர் வஞ்சம்
கட்தானை நாற்றுவர்பா ஞற்றிசையும் போற்றத்

III. சங்கநூல்களிற் கூறப்படும் தெய்வங்கள்.

55

தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தாது
நடந்தானே யேத்தாத நாவென்ன நாவே
நாராய ஞவென்ன நாவே ”

என்றும் கண்ணீரை ஏத்தினர்.

இவை பழைய செய்யுட்களாக இருந்தும் யாரும் எளிதில் பொருள் தெரிந்து கொள்ளும்படி அமைந்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கது.

பரிபாடல் என்ற சங்கநூலில் திருமாலுக்கு ஏழுபாடல்கள் உள்ளன; உபநிடதங்களில் சொல்லப்பட்டிருக்கிற அவருடைய குணவிசேடங்கள் மிகவும் அழகாக முறையே அந்தப்பாடல்களிற் கூறப்பட்டிருக்கின்றன.

மேற்கூறிய ஆய்ச்சியர் குரவையில், மதுரையின் கண் உள்ள இருந்த வளமுடையார் கோயில் கூறப்பட்டுள்ளது. பரிபாடலிற் கூறப்படும் இருந்தையூரன்பது இதுதானென்று தெரிகின்றது. பெரும்பானுற்றுப் படையிலும் திருமால் பாராட்டப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரத்தைச் சார்ந்த திருவெல்கா என்ற திருப்பதியில் உள்ள திருமாலின் சயனத்திருக்கோலம் அந்தநூலிற் கூறப்பட்டிருக்கிறது.

“வீங்குசீரருவி வேங்கட மென்னும்
ஒங்குயர் மலையத் துச்சி மீமிசைப்
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோ னின்ற வண்ணமும் ”

என்று சிலப்பதிகாரத்தில் திருவேங்கடத்தில் திருமால் நின்று கொண்டு காட்சி யளிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அழகர் யலையிலும் அவர் இருப்பதாகப் பரிபாடலும் சிலப்பதிகாரமும் கூறும்.

அழகர்மலையைச் சோலைமலை என்று திருமருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக்கடவுளுடைய திருப்பதியென்றும் நக்கிரீர் பாடி யிருக்கிறார். அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுளின் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது. சோலைமலையில் இன்றும் சரவணப் பொய்க்கையென்ற பெயருள்ள ஒரு தீர்த்தம் காணப் படுகின்றது. திருவேங்கடத்திலுள்ள கோனேரி என்பது குகனேரியே. அதனை ஸ்கந்த புஷ்கரினி யென்பர். இவற்றால் அந்காளில் அம்மலைகளில் எங்கோவது முருகக்கடவுளின் ஆலயமிருந்திருக்கலாமென்றும் அந்த ஆலயங்கள் பரிபாலிக்கப்படாமையால் அழிந்து போயிருத்தல் கூடுமென்றும் தெரிகிறது. வேங்கடம் போனால் இம்மை மறுமையைப் பயன்களைத் திருமால் அளிப்பாரென்ற கருத்துள்ள ஒருவெண்பா புறப்போருள் வேண்பாமாலையில் உள்ளது. திருமருகாற்றுப்படையில்,

“ பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொன்னிசிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வன் ”

என்று திருமாலைக் கருடக்கொடி உடையாரென்று சொல்லியிருக்கிறார்.

அகங்கானாற்றிலும், புறங்கானாற்றிலும், பதிற்றுப்பத்திலும் திருமால் கூறப்பட்டிருக்கிறார். அவரை, ‘ஆலயர் கடவுள்’ என்பார். ஆல் அமர் கடவுள் என்பது பரமசிவனை உணர்த்துவதாகவும் உரையாசிரியர்கள் கூறு வரார்கள். ஆலிலையின்மேல் சயனம் செய்யும் கடவுள் என்று கொண்டு திருமாலிற்கும், ஆலின் கீழிருந்து உபதேசித்த கடவுள் என்று கொண்டு பரமசிவதுக்கும் கொள்ளவேண்டுமென்பது அவர்கள் கருத்து.

மூல்லைசிலத்தார்கள் கவியாண காலத்தில் பெண் ஏருமையின் கொம்பை நட்டு வழிபடுவது வழக்கமென்று கலித்தோகையால் தெரிகிறது:

“ தருமணற் றூழப்பெய் தில்புவ லூட்டி
एरुமைப் பெட்டோ டெமரீங் கயரும்
பெருமணம் ”

(கலித்தோகை, 144)

என்பதும் அதனுரையும் இங்கே அறிதற்பாலன்.

குறிஞ்சிக்கடவுள்.

குறிஞ்சிக்குக் கடவுள் முருகன் என்பது, “ சேயோன் மேய மைவரை யுலகம் ” என்பதனால் விளங்கும். தமக்கு அப்பொழுதப்பொழுது நேரும் துன்பங்களை நீக்கிக்கொள்ள அக்கடவுளுடைய அருள்பெற வேண்டித் தம்முடைய பரிவாரங்களுடன் மலைநாட்டுமைக்கள் குன்றக்குரலை ஆவீர். அவரைப் பூசிப்பவன் வேலன் என்று சொல்லப்பட்டிருக்கிறார். அவனைப் போன்றவனை இக்காலத்தார் பூசாரி யென்பார். அவன் ஆவே சங்கொண்டு குறிசொல்லுவான். வேடர்கள் முருகக்கடவுளுக்குப் பலி கொடுப்பது வழக்கம். திருமுருகாற்றுப்படையில் முருகக்கடவுள் எழுந் தருளியிருக்கும் ஆறு ஸ்தலங்கள் சொல்லப்பட்டிருப்பதுடன் அவருடைய பெருமைகள் பல கூறப்பட்டிருக்கின்றன. அந்த ஸ்தலங்களாவன திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழங், திருசேவரகம், குன்றுதோரூடல், பழமுதிர்சோலை யென்பனவாம். அவற்றுள் திருச்செந்தூரென்பது திருச் சிரலைவாயென்றுங் கூறப்படும். ஒரு பாண்டியனைப் பலகாலம் வாழ்ந்திருக்க வேண்டுமென்று வாழ்ந்த எண்ணிய மருதனினாகனுரென்னும் புலவர் திருச்செந்தூரிற் கடவின் அலைகளால் மோதப்படுவதும் முருகக்கடவுள் எழுந்தருளியிருப்பதுமாகிய திருக்கோயிலின் முன்னுள்ள துறையில் கடுக் காற்றால் திரட்டித்தொகுக்கப்பெற்ற மணலைவிடப் பலகாலம் கீவாழ்வாயாக என வாழ்ந்தியிருக்கின்றனர்;

“ நீங்கே வாழிய நெடுந்தகை தாழ்சீர்
 வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
 நெடுவே னிலைதீய காமர் வியன்றுறைக்
 கவுனி தொகுப்ப வீண்டிய
 வகிவா ஷீக்கர் மணவினும் பலவே. ” (புறநாளூறு, 55.)

இதனால் திருச்செந்தூரின் பழமை முதலியன் புலப்படுகின்றன. திருவேரகம் என்பது கும்பகோணத்திற்கு மேற்கிலுள்ள ஸ்வாமியலை என்று சொல்லுகிறார்கள். நச்சினார்க்கினியர் திருமூருகாந்தியப்படையின் உரையில் ‘மலைநாட்டிலுள்ள ஒரு திருப்பதி’ என்று தெரிவித்திருக்கிறார். பழமூதிர்சோலையில் இப்பொழுது முருகக்கடவுளுக்குக் கோயிலில்லை. ஆனால் சரவணப்பொய்கையென்ற ஒரு தீர்த்தம் இருத்தலால் அங்கே முன்னமே முருகக்கடவுளின் தலம் இருந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இந்த ஆறு தலங்களும் படையீடு என்று வழங்கப்படும். படையீடு என்பது இன்னதென்று பத்துப்பாட்டில் ஒன்றுகிய மலைபடுகடாத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. சேயாற்றங்கரையில் நவீரமென்னு மலையில் காரியுண்டிக் கடவுளின் கோயில் சேனை களாற் சூழப்பட்டிருந்ததென்று சொல்லியிருத்தல் இக்கருத்தைப் புலப்படுத்தும். காரியுண்டிக்கடவுள் என்றால் விஷத்தை உணவாக உடையகடவுள் (நீலகண்டர்) என்பது பொருள். அத்தலம் நஞ்சன்ட தேவஸ்தலங்களுள் ஒன்று. நன்னன் என்பான் அந்த ஸ்தலத்தைப் பாது காத்தற்குப் படைகளை அங்கே வைத்திருந்தான். சத்துருக்களாலும் வேறு மதத்தினராலும் நேரக்கூடிய இடையூறுகளைத் தவிர்த்தற்குச் சேனை களை அங்கு வைத்திருந்தான் போலும். பிற்காலத்தில் ஒவ்வொரு தலமும் படையீடாக மாறிவிடவேண்டிய அவசியம் நேர்ந்ததுண்டு.

குறுந்தோகை முதற்பாட்டும் பரிபாடலில் எட்டுப்பாடல்களும் முருகக்கடவுள் துதிகளாக உள்ளன. அவற்றில் முருகக்கடவுளின் மகிமை பலவகையாக விரித்துக் கூறப்பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியிலும் பரிபாடலிலும் திருப்பரங்குஞ்றத் திருவிழா பலபடப் பாராட்டப்பட்டுள்ளது.

அகத்தினையில், களவுக் கற்பு என்னும் இரண்டு பகுதிகள் உண்டு. அவற்றில் காந்தர்வமே களவெனப்படும். அஃது எல்லா சிலத்திலும் நடந்ததன்று; எப்பொழுதும் நடந்ததுமன்று. ஊழவினைப்பயனாக, ஈல்ல குலத்தில் உதித்த தலைவனும் குறிஞ்சி விலத்துக் கண்ணியும் ஒரு தனி இடத்தில் தற்செயலாக ஒருவரை ஒருவர் சந்திப்பர். பின்பு தம் முட்காமுற்றுக் காந்தர்வ விவாகம் செய்துகொண்டு பிரிவர். அதனைத் தலைவரியின் உயிர்த்தோழி மட்டும் பின் அறிந்து கொள்வாள். அப்படியே தலைவரியில்லை அவனுடைய உயிர்ப்பாங்கள்மட்டும் தெரிச்துகொள்வான். மறுபடியும் ஒவ்வொரு காலத்தில் தலைவரியும் தலைவனும் கண்டு தம்முள்

மகிழ்வர். தலைவன் பிரிவாற்றுமையால் தலைவி கவலைப்படுவாள்; அவன் மறுபடி தன்னை அடைவானே வென்றும், தன்னைத் தன்பெற்றேர் வேறு யாருக்கேலும் மணம் செய்விப்பார்களோ வென்றும், தனது கற்புத் தவறி விடுமோ வென்றும் கவலைப்படுவாள். அதனால் அவள் யாருடனும் பேசா மலும் உண்ணுமலும் உறங்காமலும் மயங்கி இருப்பாள். காரணத்தை அறியாத பெற்றேர் மேற்கூறிய வேலைனை அழைத்துக் கேட்பர். அவன் அவனைப் பேய் பிடித்திருக்கிறதென்று ஆவேசத்துடன் சொல்வான். தோழி அகதக்தடுப்பாள்; “என்னடுத்தாய்?” என்று தாய் கேட்கும்போது தோழி, “நானும் தலைவியும் பூக்கொய்வதற்குக் காட்டுக்குச் சென்ற போது ஒருநாள் மழை பெய்தது; வெள்ளாம் வந்து எங்களை இழுத்துச் சென்றது; அப்பொழுது மிக்க வீரமும் அழகுமுள்ள ஒருவன்வந்து அவ்வெள்ளத்திலிருந்து கரையிலெடுத்துவிட்டு எங்களைக் காத்தான். அதுமுதல் இவள் அவன் சினைப்பாக இருக்கிறார்கள்” என்பாள்; அல்லது, “யானை எங்களைத் துரத்திற்று; அப்பொழுது சிறந்ததலைவன் ஒருவன் வந்து எங்களைப்பாதுகாத்தான்; அதுதொடங்கி அவன் சினைப்பாக இருக்கிறார்கள் இவள்” என்பாள்; அல்லது, “ஒருநாள் பூக்கள் பறிக்கப் போன்போது பூ எட்ட வில்லை; ஒருவன் வந்து தன் தோளின்மேல் தலைவியை ஏற்றிக்கொண்டு பூவை எட்டிப்பறிக்கும்படி செய்துவிட்டுச் சென்றான். அது தொடங்கி இவள் அவன் சினைப்பாக இருக்கிறார்கள்” என்பாள். இங்ஙனம் தலைவியின் சிலைமையை எடுத்துச் சொல்வதற்கு ‘அறத்தொடு நிற்றல்’ என்று பெயர். மேற்கூறியபடி முருகக்கடவுள் ஆவேசம் வந்ததாக அபிநயித்துக் குறிசொல்லும் வேலைனோக்கித் தோழி கூறியதாக நாற்றினையில்,

“கடவு ளாயினு மாக
மடவை மன்ற வாழிய முருகே ”

என்று ஒருபாடலுண்டு; “தலைவி காதலால்தான் வருந்துகிறார்கள். நீ தெய்வமாக இருந்தாலும் இரு. இந்த விஷயத்தை நீ தெரிந்துகொள்ள வில்லை; அதனால் அறியாமையை யுடையை” என்பது இதன் பொருள். “தெய்வமல்ல” என்று சொன்னதால் தெய்வ அபசாரமேற்படுமோ என்று அஞ்சி, ‘வாழிய முருகே’ என்று சொல்லி யிருக்கிறார்கள்.

முருகக்கடவுளைப் பற்றியுள்ள துதிகள் பழைய நால்களில்
மிக அழகாக உள்ளன; அவற்றுட் சில வருமாறு:—

“ ஆல்கெழு கடவுட்புதல் மால்வரை
மலைமகன் மகனே மாற்றேர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறவ
இழையனி சிறப்பிற் பழையோள் குழலி
வானோர் வளங்குவிற் ரூணைத் தலைவ
மாலை மார்ப நாலழி புலவ

செருவி லொருவ பொருவிறன் மன்ன
 அந்தனர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை
 மங்கையர் கணவ மைந்த ரேறே
 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞு செல்வ
 குன்றக் கொன்ற குன்றுக் கொற்றத்து
 வீண்பொரு கெவுவரைக் குறித்தீக் கிழவ
 பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
 அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
 கஞ்சயங்க் கார்த்து மிகைபே ராள
 அலங்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேங்
 மண்டமர் கடங்தனின் வென்று டகலத்துப்
 பரிசிலர்த் தாங்கு முருகெழு கெடுவேனள்
 பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுன்
 குர்மருங் சுறுத்த மொய்ம்பின் மதவலி
 போர்மிகு பொருங குரிசில்” (திருமூகாஸ்ருப்படை);

“ தாமரை புரையுங் காமர் சேவுடிப்
 பவழத் தன்ன மேனித் திகழோளிக்
 குன்றி யேய்க்கு முகிக்கைக் குன்றின்
 நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் கெடுவேற்
 சேவலங் கொடியோன் காப்ப
 ஏம் வைக லெய்தின்று ஒலகே.” (துஞ்சோகை.)

மருதக்கடவுள்.

மருத ஸிலத்தின் தெய்வம் இந்திரன். தமக்குத் துன்பம் நேர்ந்த போது அதற்குப் பரிகாரமாக இந்திரனை வழிபட்டுத் திருவிழா நடத்துவர் மருதகில் மக்கள். அது கொடியேற்றத்துடன் இருபத்தெட்டுநாள் நடைபெறும். தாடகை விழுந்ததை வான்மீகி முனிவர் வருணிக்கையில் இந்திரத்துவசம் சாய்ந்தாற்போல் அவள் விழுந்தாள் என்று சொல்லி யிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்கு வருஷந்தோறும் 28-நாள் விழாச் செய்யப்பட்டதாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும். இந்திரவிழா அக்காலத்து நடைபெற்றமை வேறு நாளாலும் தெரிகின்றது. இந்திரனுக்கப் பாவித்து அவனுடைய வச்சிராயத்தையே வைத்து வழிபடுவர். இப்படியே முருகனுக்கு வேலையும், திருமாலுக்குச் சக்காத்தையும் வைத்து அந்த அந்த ஆயுதங்களையே அவற்றையுடைய தெய்வங்களாகப் பாவித்து வழிபடுவது வழக்கமாக இருந்தது. இன்றும் சிவாலயங்களில் விழாவின் முடிவில் தீர்த்தங் கொடுக்கையில் சூலத்தைப் பரமசிவங்கப் பாவித்து எழுந்தருளுவித்தலைப் பார்க்கலாம். சூலத்தை அல்திரதேவர் என்று சொல்வது வழக்கம். இந்திர விழாச் செய்ய ஆரம் பம் செய்கையில் பழுபணல் மாற்றுதல் புதுமணல் பசுப்புதல் முதலிய

அலங்காரங்களைச் செய்யும்படி நகரத்தார்க்கு முரசறைவித்துத் தெரி வித்ததாகச் சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் தெரிகிறது. இந்திர விழாவின் பொருட்டு நகரத்தை அலங்கரிக்கும்படி சூறுகையில்,

“ பட்டிமன் படத்துப் பாங்கறிந் தேறுமின் ”

என்று மணிமேகலையில் சொல்லி யிருப்பதால் பிரசங்கம் செய்யக்கூடிய வித்தியா மண்டபம் ஒன்றிருந்ததாகத் தெரிகிறது. வித்தியாமண்டபங்களில் புத்தகங்கள் இருக்கன.

ஆப் என்பவன் இறந்து போனதைப் பற்றிப் புறானானுற்றில் புலவர் ஒருவர் விரிவாற்றிமல் வருந்திப் பாடிய பாட்டெரன்றில், ஆயை எதிர்கொள்ள வானத்தில் இந்திரன் ஜயபேரி அடித்தான் என்று சொல்லி யிருக்கிறார்.

சங்கநூல்களில் இந்திரனைப் பற்றிய செய்திகளை இன்னும் விரிவாகக் காணலாம்.

நெப்தற்கடவுள்.

நெப்தற்கடவுள் வருணன். சுருமீனின்கொம்பை நட்டு நெப்தல்கிலத் தவர் வருணனை வழிபடுவர். இது பட்டினப்பாலை முதலியவற்றுல் விளங்கும்;

“ இனைச்சுறவின் கோடுகட்டு

மனைச்சேர்த்திய வல்லணக்கினுல் ” (பட்டினப்பாலை);

“ சுறவு முண்மருப் பளங்கயர் வனகழிச் சூழல் ” (பேரியபுராணம்);

“ சுறவுக் கோட்டெட் கடலரசன் ரேண்டி வரங்க வினிதருளும் ”

(திருவாணக்காப்புராணம்)

பாலை நிலக்கடவுள்.

பாலைக்குத் தெய்வங்கள் சூரியன், காளி, அக்கினி (தோல்காப்பியம், அகத்தினையியல், 5-ஆம் சூத்திரவுரை); ‘பரிதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் பாலைக்குத் தெய்வம்’ என்பர் அடியார்க்கு நல்லார். கலிங்கத்துப்பரணி போன்ற பரணிகளிற். பாலை சிலத்துக்குத் தெய்வம் காளி என்பதும் அத்தெய்வத்தின் விசேஷங்கள் இன்ன என்பதும் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

வி நா ய கர் .

பழைய தமிழ்ச்சுவடிகளில் நாவின் தொடக்கத்தில் ‘உ’ என்னும் வடிவமுள்ள பிள்ளையார்ச்சுழியென்ற ஓரெழுத்து, பண்டைக் காலங் தொட்டே எழுதப்பெற்று வருதல் வழக்கமாக இருத்தவின், விநாயகக் கடவுளை வழிபடுமுறை முற்காலங்கொட்டே தமிழ்நாட்டில்

III. சங்கநூல்களிற் கூறப்படும் தெய்வங்கள். 61

இருந்து வந்ததாக நன்கு தெரிந்தாலும் இப்பொழுது கிடைக்கும் சங்கநூல்களில் இவரைப் பற்றிய செய்தி ஒன்றும் எனக்குக் கிடைக்க வில்லை.

“ தன்றே ணங்கி னேன்றகைம் மிகூடும்
சளிறவர்களை பெருங்காடாயினும்
உளிபெரிது சிறந்தன் நளியவென் னெஞ்சே ”

என்னும் ஆசிரியப்பாவொன்று மிகப்பழைய சவடிகளின் முதலிற் காணப்படுகின்றது.

பரமசிவன்.

ஜிங்கும்பாய், கலித்தோகை, அகானானுய, புறானானுய ஆகிய நூல்களின் முதலில் பரமசிவனுடைய துதிகள் உள்ளன. அதிகபான் என்னும் வள்ளல் தமக்கு கெஸ்லிக்கணி சந்ததைப்பாராட்டி ஒளவையார் சொன்னபாடவில்,

“ நீல மணிமிடற் ரெருவன் போல
மன்னாக பெரும நீடே ” (புறானானுய, 91)

என்று பரமசிவனைப்பற்றிக் கூறியிருக்கிறார்.

மலைபடுகடாத்தில் காரியண்டிக்கடவுள் என்னும் சிவபெருமான் கோயில் கவிரமென்னும் மலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புறப்பொருள் வேண்பாமாலையில் பாகூர் (திருஏவ்வூருக்குப் பக்கத்தி அள்ளது) என்ற சிவகோஷத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. மணிமேகலையில் இந்திரவிழாவெடுத்தபோது,

“ நுதல்விழி நாட்டத் தினறயோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ரூக் ”

என்ற ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்புச் செய்யும்படி சொல்லி யிருப்பதில், பரமசிவன் கோயிலையே முதலில்லவத்துக் கூறி யிருக்கிறார். பொத்த நூலாகிய மணிமேகலையில் இங்கணங் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. சீவகசிந்தாமணியில் நாமகளில்ம்பகத்தில்,

“ போகம் மீன்ற புன்னியிப் பென்பத் கணையே போல்
மாகம் மீன்ற மாமதியன்னான் வளர்கின்றான் ”

என்ற செய்யுளில், மறைந்துவளர்ந்த சீவகனுக்கு மறைந்து வளர்ந்த கண்ணை உவமானம் கூறவந்த திருக்தக்கதேவர் பராசிவனுக்குத் திருமால் திரிபுர சங்காரகாலத்தில் அம்பாக இருந்ததைக் குறிப்பிட்திருக்கிறார். சிலப்பதிகாரத்தில்,

“ பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் ”

என்று பரமசிவன்கோயில் மற்றக் கோயில் கஞ்சுக்கு முன்னே கூறப்பட்டிருக்கிறது. பின்னும், இவர் முதுமுதல்வன், ஆலமர்க்டவுள், இறைவனென்றும் கூறப்படுவர். இவர் திரிபுரத்தையும் காலனையும் வென்றமை, கொடுகொட்டி பாண்டரங்கம் காபால மென்னு மிவருடைய ஆடல்கள், பிறையையும் கங்கையையும் அணிந்தசடை, திருக்கு, நீர்க்கரகம், மழுப்படை, சூலப்படை, நீலகண்டம், உழையொருபாகம், நெற்றிக்கண், புவித்தோல், கொண்றைமாலை, ஏற்றார்தி, ஏற்றுக்கொடி, திருக்கோயில், அதனை அரசர் முதலியோர் வணக்கத்துடன் வலம் வருதல், பூசை, விழாமுதலிய இவர்க்குரியனவெல்லாம் சங்கச்செய்யுட்களில் அங்கங்கே கூறப்பெற்றுள்ளன. ஆனாலும் பின்னுள்ள பழைய வெண்பானவ மட்டும் தெரிவியாமலிருக்க முடியவில்லை;

“ கண்ணவனை யல்லது கானு செவியவன

தெண்ணருஞ்சி ரல்ல திசைகேளா—அன்னல்
கழல்டி யல்லது கைதொழு வஃதால்
அடுலங்கைக் கொண்டான்மாட்டன்பு.”

இச்செய்யுள், சேரமான்பெருமானையுடைய ராஞ்சிசௌசப்த ஆதியுலாவில் எடுத்தோதிப் பாராட்டப்பட்ட பெருமையும் தொன்னையும் வாய்ந்தது.

உமை, திருமகள், கலைமகள் என்பவர்களைப்பற்றிப் செய்திகள் சங்கநூல்களிற் சில இடத்துக் காணப்படுகின்றன. மணிமேகலையிற் கூறப்பட்டுள்ள ‘சிந்தாதேவி கோயில்’ என்பது கலைமகள் கோயிலே. புறங்கானாற்றில், “விட்டோரை விடாஅ டிருவே, விடாஅ தோரிவள் விடப்பட்டோரே” என்று திருமகளியல்பு கூறப்பெற்றுள்ளது. பற்றுவிட்டோரைத் திருமகள் நீங்காள்; பற்றுவிடாதவரை அவள் பிரிந்துவிடுவாள் என்பது இதன் பொருள்.

பிரமன்.

ஓருவீட்டில் துக்கமும் ஒருவீட்டில் சந்தோஷமும் சிகழ்ந்ததைப் பற்றித் தெரிவிக்கும் புறங்கானாற்றுச் செய்யுளொன்றில், ‘பிரமன் ஏன் இப்படிச் செய்கின்றன? ’ என்று கூறியிருப்பதால், பிரமனும் சங்கச்செய்யுட்களில் சொல்லப்பட்டிருப்பது விளக்கும்; அச்செய்யுள், வருமாறு:—

“ ஓரி ஜெய்தல் கறங்க வோரில்
ஈர்த்தண் முழவின் பாணி ததம்பப்
புணர்க்கோர் பூவனி யணியப் பிரிந்தோர்
பைத் லுண்கன் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவுப் பண்பி லாளன்
இன்னு தம்மவில் வுலகம்
இனிய காண்கித னியல்புணர்க் கோரே ” (194.)

சேர்மார்ட்டில், கும்பகோணத்திலும், நாலூரென்ற ஊரின் பக்கத்திலும் பிரமதேவனுக்குத் தனிக் கோயிலுண்டு.

சதுக்கப்பூதம்.

சதுக்கப்பூதமென்பதொன்று காவிரிப்பூம்பட்டினத்தில் இருங் ததாகச் சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் தெரிகிறது. முசுஞ்சன் தேவர்களுக்கு உதவி செய்தபோது இந்திரன் இந்தப்பூதத்தை முசுஞ்சனுடன் அனுப்பினான். முசுஞ்சன் இதனைக் காவிரிப்பூம்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்வித்தான்.

“ தவமறைந் தொழுகுங் தன்மையி லாளர்
அவமறைந் தொழுகும் அலஹவப் பெண்டிர
அறைபோ கணமச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்களி யாளர் புறங்கற் றூளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்குங் கடிங்குர லெபிப்பிப்
பூதம் புடைத்துனும் பூத சதுக்கமும் ”

என்று சிலப்பதிகாரத்திலுள்ள இந்திரவிழிஜுரெடுத்தகாதையில் சதுக்கப் பூதத்தின் இயல்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சதுக்கப்பூதமாவது நான்கு தெருக்கள் கூடுமிடத்திலுள்ள ஒருதெய்வம்.

இது போன்ற ஒரு தெய்வம் வஞ்சிமாநகரிலும் கருவூரிலும் இருங்க தென்று,

“ சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னயினும் ”

என்னும் சிலப்பதிகாரப்பகுதியாலும் கருவூர்ச்சதுக்கப்பூதனுரென்ற ஒரு புவர் பெயராலும் தெரிகிறது.

தவவேடங் தாங்கித் தீவாழியில் நடப்போர், நெறிதவறி நடக்கும் பெண்டிர், அரசனுக்குத் துரோகம் செய்யும் அமைச்சர், பிறர் மனைவியை விரும்புவோர், பொய்ச்சாட்சி சொல்லுவோர், புறங்கறுவோர் ஆகிய இவர்களைச் சதுக்கப்பூதம் அறைந்துண்ணும். பிறர்மனை நயப்போர் என்பதனால் தீய எண்ணம் கொண்டாலே பூதம் புடைத்துண்ணு மென்பது விளக்கும். இது சம்பந்தமாக மணிமேகலையிற் சொல்லியுள்ள ஒரு கதை இங்கே கவனிக்கத் தக்கது. மிகுந்த கற்புடையவளாகிய ஒரு மங்கை காவிரியில் நீராடிவிட்டுத் தன் மனைக்குப் போய்க்கொண்டிருக்கையில் அரசன் மகன் அவனைக்கண்டு, “ ஸி இங்கே வா ” என்றான். பத்தினி யாகிய தான் பிறன் கிளைப்பில் புகுந்ததைப் பொருமல் அவள் இந்தச் சதுக்கத் தெய்வத்தின் முன்னேபோய், “ இதுவரையில் யான் ஒரு குற்றமும் செய்தறியேன்; ஆனாலும் பிறனுடைய நெஞ்சில் நான் புகுந்தமையால்

அபுத்தி பூர்வமாக நான் ஏதேனும் ஒரு குற்றம் செய்திருக்கலாமென்று தோற்றுகிறது. ஆதலால், என்னைக் கொண்றுவிடு ” என்று முறையிட்டாள். “ தெய்வங் தொழுாள் கொழுநற் றெழுபெதமுவாள், பெய்யெனப் பெய்யு மழை ” என்று பெரியோர் சொல்லியிருப்பதை அத்தெய்வம் அவளுக்கு நினைப்பூட்டிக் கொழுநையே தெய்வமாகக் கொண்டோழுகும் பெண்டிர் பிறர் நினைப்பில் புகாரென்றும், அந்தப்பெண் கணவன் அனுமதியின்றிக் கோயில்கள் முதலிய இடங்களுக்குப் போய்வந்தவளாகையால் பிறதூண்டைய நினைப்பிற் புகாது தடுக்கும் வல்லமை அவளுக்கில்லையென்றும், ஆயினும் அரசன்மகன் தவறிமூத்தவனுதலால் விரைவில் அவன் தண்டிக் கப்படுவானென்றும் சொல்லியனுப்பியது. அப்படியே பிறகு நடந்தது.

ப ர ச ரா ம ன்.

பரசுராமர், ‘மழுவாள் நெடியோன்’ என்று சங்கச் செய்யுளில் வழங்கப்படுகிறார். காசியபருக்கு அவர் பூமியைக்கொடுத்த இடம் மலை நாட்டில் ‘இருநாலக்கொடை’ என்று பெயர்பெற்றிருக்கின்றது. அங்கும் வேறு பல இடங்களிலும் பரசுராமருக்குக் கோயில்கள் உள்ளன.

பலராமனும் கண்ணனும்.

சேரனும் சோழனும் ஒரு சமயம் சேர்ந்திருந்ததானது பலராமனும் கண்ணனும் சேர்ந்திருந்தாற்போல் இருந்ததென்று புறநானூற்றில் கூறப்பட்டிருக்கிறது. பரிபாடலில், சோலைமகிளியில் கண்ணனும் பலராமனும் கோயில்கொண் டெழுந்தருளியிருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது அந்தச்சங்கிதி காணப்படவில்லை.

பரமசிவன், பலராமன், கண்ணன், முருகக்கடவுளன் னும் இந்நால்வரும் ஒருங்கு கூறப்பெற்றுள்ளார்;

“ ஏற்றவல னுயரிய வெரிமரு ளவிர்ச்சை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றேரும்
கடல்வளர் புரிவளை புரைபு மேனி
அடல்வெங் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரைபு மேனி
வின்னுயர் புட்கொடி விறல்வெப் யோனும்
மணிமியி னுயரிய மாறு வென்றிப்
பிணிமுக ஓர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
ஏரேலா ள்லிசை கால்வ ருள்ளும் ” (56)

என்பது புறநானூறு;

III. சங்கநூல்களிற் கூறப்படும் தெய்வங்கள்.

65

“ முக்கட் பகவன் தொழு தார்க்கின்னு
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னு
சக்கரத் தானை மறப்பின்னு தாங்கின்னு
சத்தியான் ரூடொழு தார்க்கு ”

என்பது இன்னு நோற்பது.

இராமர்.

இராமருடைப் பெருமை சங்கச் செய்யுட்களில் பல இடங்களிற் காணப்படுகின்றது. சங்கத்தில் இராமாயணம் இயற்றப்பெற்று வழங்கி வந்ததாகத் தெரிதலின், அவரைப்பற்றி நான் அதிகஞ்சொல்ல வேண்டுவதில்லை. புறநானூற்றில் ஒர் அரசனை நோக்கி ஒரு புலவர், “ இராவணன் வசமிருந்த நாட்டை விழிவதனானுக்கு இராமர் கொடுத்து விட்டதுபோல் ஸி சத்துருக்கள் வசமாயிருக்கிற நாடுகளைத் துணிந்து இரவலர்க்குக் கொடுத்து விடுவாய் ” என்று பாராட்டியிருக்கிறார்.

காலன்.

இவன் ‘காலன் என்னும் கண்ணிலி’ என்று சொல்லப்பட்டிருக்கிறார்கள்; கூற்றம் என்றும் வழங்கப்படுவான்; சிறந்த உபகாரிகள் இறந்தபொழுது, பிரிவாற்றுமல் வருந்திய சில பெரியோர் பாடல்களால் இவனுண்மை வெளியாகின்றது. இக்கருத்தைத்தொடர்ந்து, “ கரிவேண்டுமானால் கற்பகத்தை வெட்டலாமா? நல்ல உபகாரிகளைக் காலன் கொண்டுபோய் விடுகிறுனே ” என்று பிற்காலத்தவரும் கூறியிருக்கின்றனர்.

காமன்.

முன்னாலில் மன்மதன்கோயில் பற்பல இடங்களில் இருந்தது. காமன்கோட்டம் என்று அக்கோயில் சொல்லப்படும்.

திருமாலைப் பெறவேண்டுமென்று சூடிக்கொடுத்தநாச்சியார் மன்மதனைத் துதித்த ஒரு பதிகம் நாச்சியார்திருமொழியில் காணப்படுகிறது.

கன்னிப்பெண்கள் நல்ல கணவனைப்பெறக் காமனை வழிபட்டுத் துதிப்பார்கள். காமன்கோட்டத்தில் விவாகம் செய்வதும் வழக்கம். சுரமஞ்சரி என்னும் கன்னிப்பெண் காமன்கோயிலில் தனது சினைப்பைச்சொல்லி, “சீவகனைத் தருவாயாக ” என்று பிரார்த்தனை செய்தார். காமனது விக்கிரகத்துக்குப் பின் மறைந்திருந்த சீவகனுடைய தோழன் அக்கடவுள் சொன்னதுபோல், “ தந்தேன் ” என்றார். அருகில் மறைந்திருந்த சீவகன் வெளிப்பட்டு அவளை மனங்து கொண்ட நாகச் சிந்தாமணியிற் காணலாம்.

“தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியக் குழையினுயோர் காமயிங் குடையேன் காளை சீவக னகலஞ் சேர்த்தின் மாமணி மகர மம்பு வண்சிலைக் கரும்பு மான்றேர் பூமலி மார்ப வீவ ஊரொடும் பொலிய வென்றான்.”

(சீவக சிந்தாமணி.)

பேருங்கதையில் உத்தம ஸ்திரீயாகிய பத்மாவதியின் கதையானும் காமன் கோட்டமுண்மையும் அவனை அவள் வழிபட்டுப் பேறுபெற்ற மையும் விளங்கும்.

சூரியன்.

சூரியன் சங்கச் செய்யுட்களில் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளான். காவிரிப்பூம்பட்டினத்தில் சூரியன்கோயில் இருந்ததாக, “உச்சிக் கிழான் கோட்டம்” என்ற சிலப்பதீகாரப்பகுதி விளக்குகின்றது. கும்ப கோணத்தில் ஸ்ரீ நாகேகசவரசவாமி கோவிலிலும், பேரளத்திற்கருகி வருள்ள திருமீயச்சூரில் இருக்கும் சிவாலயத்திலும், சூரியனார் கோயிலென்னும் ஊரிலும் சூரியனுடைய ஆலயங்கள் இருக்கின்றன.

சந்திரன்.

சந்திரனுக்கும் பண்டைக்காலத்தில் ஆலயமிருந்ததாகத் தெரிகிறது. “நிலாக்கோட்டம்” என்று சிலப்பதீகாரத்துள்ள தொடர் மொழியானும் இது விளங்கும். மிறையைத் தொழுவது சில தேசங்களில் இன்றும் நடைபெறுகிறது. பயிர்களுக்கு அவன் அதிபனுகையால் ஏருவை முன்னே இறைத்து அவனைத் தொழுவது வழக்கமென்று அகப்பொருள் இலக்கணத்தால் தெரிகிறது. கண்ணிப்பெண்கள் பண்டைக்காலத்திற் சந்திரனைத் தொழுதுவந்தனர்.

மதுரையில் கண்ணி, கரியமால், காளி, ஆலவாய் (பரமசிவன்) முதலானேருடைய கோவில்கள் இருந்தனவென்று கலித்தோகை, கல்லாடம், வேம்பத்தூரார் திருவினாயாடல் முதலியவற்றால் விளங்கும். சிலப்பதீகாரத்தில்,

“அமரர் தருக்கோட்டம் வெள்ளௌனைக் கோட்டம் புகாரவெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்ட மூர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் பும்பளையான் வாழ்க்கோட்டம் சிக்கந்தக் கோட்டம் ஸ்லாக்கோட்டம் புக்கெங்கும் தேவிர்கா ஜெம்முறைநோய் தீர்மென்று மேவி”

என்று கூறியிருத்தலால், கற்பகதரு, வெள்ளையானை, பலராமர், சூரியன், கைலாயம், வேலாயுதம், வச்சிராயுதம், ஐயனூர், நிக்கந்தன் (அருக்கேதவன்), சந்திரன் இவர்களுக்கு ஆலயமிருந்தமை புலப்படும்.

நகரத் தெய்வம்.

மதுராபுரி என்பது மதுரைக்கர்த் தெய்வத்தின்பெயர். கோவலன் வெட்டுண்டதால் கோபமடைந்த கண்ணகியின் நேரில்வர அது பயந்து பின்புறமாகவந்து கோவலன் கண்ணகி ஆகிய இருவரின் பழும் சிறப்பையும் உணர்த்தி அவனுடைய கோபத்தைத் தணித்ததாகத் தெரி கிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் அங்காரத் தெய்வமாக, ‘சம்பாபதி’ என்று ஒன்று இருந்ததென்று மணிமேகலை தெரிவிக்கின்றது; இப்படியே பெரிய நகரம் ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு தெய்வமிருந்து அதனைப் பாதுகாத்துவந்ததாகப் பழைய நூல்கள் கூறுகின்றன.

பத்தினிக் கடவுள்.

பதிவிரதையைப் பத்தினிக்கடவுள் என்பர். ‘மாஸதிகற்கள்’ பதி விரதைகளை உத்தேசித்து அமைக்கப்பட்டவை; ‘மாஸதிகல்’ என்று இக்காலத்தில் அது சிறைதந்து வழங்குகின்றது; மைஸ்ரி ஸம்ஸ்தானத்தில் மிகுதியாகக் காணலாம். மங்கலூர் என்று சொல்லப்படும் மங்களா புரத்திற்கு அப்பெயர் கண்ணகியால் வந்ததே; கண்ணகிக்கு மங்களா தேவி என்று ஒரு பெயருண்டு. கண்ணாரில் கண்ணகோயில் உள்ளது. மலைநாட்டிலும் யாழ்ப்பானம் முதலியவற்றிலும் கண்ணகிக்குப் பல கோயில்கள் உள்ளன. நாகபட்டினத்திற்கு அருகில் பத்தினி கோயி வென்றே ஓரிடமிருக்கின்றது.

வீரன்.

யுத்தத்தில் பகைவர் கவர்ந்த பகுக்களை மீட்டு யுத்தஞ் செப்து இறந்த வீரர்கள் தெய்வமாகக் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் இறந்த இடத்தில் அவர்கள் பெயரெழுதிய கல்லை நட்டு மாலைசூட்டி வழிபடுவது வழக்கம். அது வீரக்கல்லென்று கூறப்படுவதன்றி வீர வென்னுங் தெய்வமாகவும் வழிபட்டு வரப்பெறுகின்றது. வீரனுடைய உருவும் போன்ற ஒரு சிலை செய்வித்து அதனை வழிபடுதலுமுண்டு; அதற்கு உருக்கல்லென்று பெயர்.

கடவுளின் இருப்பிடங்கள் சில திருமுருகாற்றுப்படை முதலிய வற்றிற் சொல்லப்பட்டிருக்கின்றன

“சதுக்கமுன் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை சிலையினும்”

என்னும் திருமுருகாற்றுப்படையையும்,

“ஆலமுக் கடம்பு நல்யாற்று நடவும்
கால்வழக் கறுவிலைக் குன்றமும் பிறவும்”

என்னும் பரிபாடலையும் அவற்றின் சூழிப்பையும் பார்க்க.

வேறு தெய்வங்கள்.

இல்லுறை தெய்வம், வருணப்பூதங்கள், சீரரமகளிர், வரையரமகளிர், காட்டரமகளிர், கொல்லித்தெய்வ முதலாகப் பல தெய்வங்கள் சங்க நூல்களிற் கூறப்படுகின்றன.

கந்துகள் (தம்பங்கள் அல்லது கந்தங்கள்) சிலசில இடங்களிலுள்ள ராஸ் தத்தமக்குரிய தெய்வங்களாக வழிபடப்பெற்று வந்தன. அவற்றிற்காக அமைக்கப்பெற்ற இடம் அம்பலமென்று சொல்லப்படும். தம் மால் வெல்லப்பட்ட பகையரசர்ச்சனுடைய உரிமைமகளிரைக் கொணர்ந்து வந்து அங்கே யிருக்கும்படி செய்து அத்தெய்வங்களுக்கு வழி பாடு செய்து வரும்படி அரசர்கள் செய்வித்தார்களென்பதும் அந்தால் களால் தெரிகின்றது.



IV. சங்க காலத்துப் புலவர்கள்.

ஆண்பாலார்.

‘புலவர்’ என்ற சொல்லுக்குப்பொருள் அறிவுடையோரென் பது; புலம்-அறிவு. இவர்கள் பெயர் பழைய நூல்களிலும் உரைகளிலும் நல்லிசைப் புலவரென்றும் சான்றேரென்றும் காணப்படும்; இதனை, ‘இவர் செய்த செய்யுனை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுடக்ஞானன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்கனம் நீக்காமல் கோத்தற்குக் காரணம் ஆணந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உருமையானென்று உணர்க.....அகத்தியனுரூம் தொல்காப்பி யனரூம் இக்குற்றம் கூறுமையிற் சான்றேர் செய்யுட்கு இக்குற்ற முன்டாயினும் கொள்ளாரென மறுக்க’ (மலைபுகேடாம், அடி 145-நச்சி ஞர்க்கினியர் உரை) என்பதனுலூணர்க.

சான்றேர்-பல குணங்களாலும் சிறைந்தோர்;

“அன்பு நானென்புரவு கண்ணேட்டம் வாய்மையோடு
டைந்தசால் பூந்றிய தாண்”,

“கொல்லா நலத்தது நோன்மை பிறந்தைமை
சொல்லா நலத்தது சால்பு”,

“வலிரூறு நானயம் போலும் பயிரூறும்
பண்புடையாளர் தொடர்பு”

என்பவை இங்கே அறியற்பாலன; இவர்கள்பால் இச்சிறந்த குணங்களைக் கண்டறிந்தே திருவள்ளுவர் மேற்கூறிய பாடல்களை இயற்றினார் போலும். இவர்கள்பாலமைந்திருந்த உத்தம குணங்கள் யாவராலும் அளவிடப் படுவனவல்ல;

“உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அளைத்தே புலவர் தொழில்”

என்பதும் இவர்களுடைய இயல்பே. எத்தனையேர நாற்றுண்டு களுக்கு முன்னர் இவர்களியற்றிய நூல்களிலுள்ள பாடல்கள் மூற்றும் அகப்படாவிட்டனும் கிடைத்தவைகள் பிற்காலத்துக் கவி

கன்றைய பாடல்களைக் காட்டிலும் மிக உயர்வுற்றுப் புச்சுபெற்று விளங்குதலையும் பொதிகப் பொருள்கள் அழிந்தே போதலையும் உற்று நோக்கு மிடத்து,

“கலைமகள் வாழ்க்கை முகத்த தெனி னும்
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வன்போன் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்ய முடம்பு”

என்று மிக அழகாக ஸ்ரீதமரகுந்பரமுனிவர் பாடிய அருடைச் செய்யுள் ஞாபகத்திற்கு வருகின்றது; ‘தன் முகத்தில் இடைவிடாமல் கலைமகள் வாழப் பெற்றாலும் பிரமன் புவவரையொவ்வான்; ஏனெனின் பிரமனுற் படைக்கப்படும் வெற்றுடம்புகள் அழிந்தேவிடும்; புகழைப் பெறு வனவுமல்ல; புலவர்களியற்றும் கவிகளாகிய பொருள்பொதிந்த உடம் புகள் காலவடைவில் புகழைப்பெற்று அழியாமல் விளங்கும்’ என்பது இச்செய்யுளின் பொருள்.

“நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நாற்சிலை
நாற்றிங்க ஞாஞ்குக் ஞைஞ்தவிடும் - மாற்றலரைப்
பொன்றப் பொருத்தக்கைப் போர்வே லகளங்கா
என்றங் கிழியாதென் பாட்டு”

“காவல் ரீகை கருதுங்காற் காவலர்க்குப்
பாவலர் நல்கும் பரிசொவ்வா - பூவினிலை
ஆகாப் பொருளை யயனனித் தான்புகழாம்
ஏகாப் பொருளளித்தென் யான்”

என்னும் பெரியோர்களுடைய பாடல்கள் இதனைப் புலப்படுத்தும்.

பல நூற்றுண்டுகளுக்கு முன் இருந்த இவர்களுடைய பாடல்கள் வரவரக் குறைந்தும் சிதைந்தும் சடச்சுடப் பொன் ஒளி விடுவதுபோல மிக அழகுற்ற விளங்குகின்றன. இவர்களுடைய பெருமையையாவது செய்யுட்களின் சுவையையாவது பிறநலங்களையாவது எத்துக் கூறுவதற்கு ஒரு சிறிதும் வல்லேனல்லேன். ஆனாலும் சொல்லவேண்டிய சமயம் தக்கவர்களாற் கிடைத்தமையின் சொல்லி என் நாவைத் தூய்மை செய்துகொள்வேன்.

சங்ககாலத்துப் புலவர்கள் ஒரு காலத்தினரல்லர்; ஒரு தேயத்தாரல்லர்; ஒரு சாதியாரல்லர்; ஒரு குலத்தினரல்லர்; ஒரு தொழிலினரல்லர்; ஒரு மதத்தினரல்லர்; தமிழ்நாட்டில் முதலில் தாமிருந்தவிடத்தி லேயே யிருந்து அங்குள்ள பெரியோரிடம் முறையே நால்களைக் கற்று அப்பால் மதுரைக்கு வந்து,

“பொன்னுங் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுங் தொடைபுணர்ச்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றும்
சான்றேர் சான்றேர் பால ராப”

என்பதற்கேற்ப அங்கேயுள்ள புலவர்களோடு நட்புற்று அளவளாவி நூல்களை ஆராய்ந்து தாழும் நல்லீசைப் புலவர்களாகித் தத்தமிடஞ் சென்றூர்களென்று தெரிகின்றது.

பழையபாடல்களிலும் உரைகளிலும் சங்கமிழுந்து தமிழராய்ந்தார் என்று இவர்கள் கூறப்படுதல் இதனைப் புலப்படுத்தும். இவர்கள் வைத்தியம், கணிதம், சிற்பம், இசை முதலிய பல கலைகளுள் தத்தமக்கியன்றவற்றில் நல்ல பயிற்சியுள்ளவர்களென்றும் செல்வம் பெறுதலைக் கருதியே கற்றவர்கள்லெறன்றும் பிழைப்பிற்குரிய வழி ஒவ்வொரு வர்க்கும் வேறு வேறிருந்ததென்றும் அச்செப்பிட்களாலும் அவற்றைச் சார்ந்துள்ள வாக்கியங்களாலும் தெரியவருகின்றது.

சிற்ப முதலியவற்றுள் இன்னகலையில் இன்னார் பயிற்சியுள்ளவரென்பதை இவர்களியற்றிய செப்பிட்களே தெரிவிக்கும். ஒவ்வொரு பொருளின் இயற்கையை நன்றாக அறிந்து நுகர்ந்தே பின்பு செய்யுள் செய்வர். ஒன்பது சுவைகளுள் இவர்கள் நுகருஞ் சுவையே செய்யுளாக வெளிப்பட்டதென்று சொல்லலாம். செய்யுளியற்றுவதில் யாதோரிடர்ப்பாடும் இவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவற்றில், சொற்கள் எழுத்தளவிற் சுருங்கிப் பொருள் விரிந்திருத்தலைப் பரக்கக் காணலாம். சங்கம் நன்கு நடைபெறும்படி பாதுகாத்த பாண்டிய அரசரும் சங்கப் புலவர்களுடன் ஒப்ப இருந்து தமிழராய்ந்தாரென்றும் கவிபாடினுரென்றும் சேர சோழர்களிலும் அங்னனமே கல்வி கேள்விகளிற் சிறந்த வர்களாய் அங்கே வந்திருந்து தமிழராய்ந்தார் பலரென்றும் அவரவர் பாடல்கள் முதலியவை தெரிவிக்கின்றன.

இவர்கள் பாடல்களில் ஆனி, கலவம், கோவலர், மேதை, தசம், திசை, பலம், மனி, வாதி முதலிய சில வடத்தொற்களே காணப்படுதலால், இவர்கள் காலத்தில் வடத்தொற்கள் பெரும்பாலும் தமிழ்மொழி யிற் கலக்கவில்லை யென்று சொல்லலாம். நாள்தைவில் இங்கே வந்தனவாகிய வடநூல்களின் கலப்பாலும் தெய்வ வழிபாட்டிற்குரிய வகையாலும் சில சங்கப்புலவர்களாற் சில வட நூல்கள் பெயர்த்தியற்றப் பெற்றமையாலும் வேறு கலாசம்பந்தத்தாலும் வட சொற்களும் கருத்துக்களும் இடையிடையே விரவிப் பிறகாலத்துப் பெருகுவனவாயின.

அங்ஙனம் கலப்பதும் பெருகுவதும் ஒவ்வொரு பாடை ஷி க்கும் இப்பெண்பது பலரும் அறிந்ததே. இராமாயணமும் பாரதமும் சங்க காலத்திற் செய்யுள் வடிவமாக மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவந்தன வென்பதைப் பழையவரைகளில் மேற்கோள்களாகக் காணப்படும் அந்தநாற் செய்யுட்கள் தெரிவிக்கின்றன.

தனித் தனியே இவர்களால் இயற்றப்பெற்ற செய்யுட்கள், பத்துப் பாட்டு, எட்டுத்தோகை முதலியனவாகச் சான்னேரால் தொகுக்கப் பெற்றன. பதினெண்கீழ்க்கணக்கும் இத்தொகை நாஸ்களைச் சேர்ந்தனவே; தொகுப்பித்தோர் பாண்டியர் முதலியோர்; குண நாற்பது, முவடி முந்நாய், சிற்றட்டகம், முத்தோள்ளாயிரம், ஆசிரியமாலை, தகளேர் யாத்திரை முதலிய பழைய நால்களிலிருந்து சில சில பாடல்களே பழைய உரைகளில் மேற்கோள்களாகக் காணப்படுகின்றன.

மேலேகூறியபடி தனிப்பாடல் ஒவ்வொரு நாலாகத் தொகுக்கப் பெற்றதற்குக் காரணம் பாட்டு முதலியவை யென்பர்; பாட்டால் தொகுக்கப்பெற்றவை கலித்தோகை, பரிபாடலென்பன; பொருளால் தொகுக்கப்பெற்றவை அகானானாய், புறானானாய்; இடத்தால் தொகுத்தது களவழி நாற்பது; காலத்தால் தொகுத்தது காளாற்பது; தொழிலால் தொகுத்தது ஜந்தீணயைம்பது முதலியன்; அளவால் தொகுக்கப் பட்டவை, குறுந்தோகை, ஜங்குறுநாய்.

இந்த நல்லிசைப் புலவர்களுள்ளே அரசர்பால் மந்திரக்கிழமை பெற்று விளங்கியவர்களுமின்டு. மந்திரிகளுக்குக் கலைக்கண்ணாலென்ற ஒரு பெயருண்டன்றே? இப்புலவர்களுள்ளே சிலருடைய இயற் பெயர் விளங்கவில்லை. ஊர் முதலியவற்றூலும் பிறகாரணங்களாலும் சிலர் சிலர் பெயர்பெற்றுள்ளார்.

இவர்களுள் ஆலங்குடி வங்கனர், ஆலத்தூர் கிழார், ஆஹர் கிழார், காரிகிழார், தாமப்பல் கண்ணனர், இடைக்காடனர், கல்லாடனர் முதலியோர் ஊராற் பெயர்பெற்றேர்.

உறுப்பாற் பெயர்பெற்றேர் நெடுங்கழுத்துப்பரணர், நெட்டிமையார், நரிவெருஉத்தலையார், பழுஉமோவாய்ப் பதுமனூர், காரிக்கண்ணனர், குணடுகட்ட பாலியாதன் முதலியோர். இப்பெயர்களுள் பரணர், பதுமனு ரென்பன அப்புலவர்களின் இயற்பெயர்கள்.

ஊராலும் உறுப்பாலும் பெயர் பெற்றேர் உறையூர் ஏணிச்சேரி முட்சோசியார், ஜூர் முடவனூர் முதலியோர்.

IV. சங்க காலத்துப் புலவர்கள்.

73

தொழிலாற் பெயர்பெற்றேர் தமிழகத்தனார், முதுகூத்தனார், கணக்காயனார், தேவகுலத்தார், வண்ணக்கன், இளம்பொன்வாணிகன், பொன்வாணிகன், உலோச்சனார் முதலியோர்.

ஊராலும் உறுப்பாலும் தொழிலாலும் பெயர்பெற்றேர் தங்கால் முடக்கொல்லனார் முதலியோர்.

நாண்மீனாற் பெயர்பெற்றேர் மூலங்கிழார் முதலியோர்.

தாம் இயற்றிய செய்யுட்களில் அமைத்துள்ள இனிய ஒருமொழி தொடர்மொழிகளின் நயத்தாற் பெயர்பெற்றேர் பதி வைகலார், கல்பொரு சிறுநரையார், தேப்புரிப் பழங்கபிற்றினார், வில்லக விரவினார் தொடித்தலை விழுத்தண்டினார், ஓரேரூழவர், அணிலாடு முன்றிலார் கங்குல் வெள்ளத்தார், கவைமகன், ஒரம்போகியார், ஓரிற் பிச்சையார், கூகைக்கோழியார், காக்கைபாடினியார் நக்செள்ளோயார், காலெறி கடிகையார், குப்பைக்கோழியார், குறியிறையார், செம்புலப்பெய்ந்தீரார், தனிமகன், தும்பிசொகினனார், நெடுவெண்ணிலவினார், பக்குடுக்கை நன்கணியார், மீனைறி தூண்டலார், விட்ட குதிரையார் முதலியோர்.

தந்தை பெயரோடு சார்த்திய பெயரினர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கிரனார், சேந்தம் பூதனார் முதலியோர்.

சிறப்புப் பொருளோத்தரும் ‘ந’ என்னும் பட்டத்தைச்சார்ந்த பெயரினர் நக்கிரனார், நப்பாலத்தனார், நத்தத்தனார், நக்கண்ணனார் முதலியோர்.

‘நன்மை’ என்னும் அடைமொழியுள்ள பெயரினர் நல்லச்சதனார், நல்லந்துவனார் முதலியோர்.

‘தொன்மை’, ‘வன்மை’ என்னும் அடைமொழிகளுள்ள பெயரினர் தொல்கபிலர், வன்பரணர் முதலியோர்.

சிறப்பால் வந்த பெயரினர் ஆசிரியன் நல்லந்துவனார், முதுகண்ணன் சாத்தனார் முதலியோர்.

மேற்கூறிய புலவர்களுள் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், மதுரைக்கணக்காயர், இவர்மகனார் நக்கிரர், பெருங்குன்றார்ப் பெருங்கெளசிகனார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், கோதமனார், கபிலர், வேம்பத்தார்க் குமரனார் முதலியோர் அந்தனர்.

பாலைபாடிய பெருங்குங்கோ (சேரன்), கோப் பெருஞ்சோழன், ஒல்லையூர்தந்த பூதபாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற செடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலியோர் அரசர்.

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார், பண்டவாணிகன் இளந்தேவனார் முதலியோர் வணிகர்.

அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன், அரிசில் கிழார், ஆலூர் கிழார், நல்லாலூர்கிழார், நொச்சி சியமங்கிழார் முதலியோர் வேளாளர்.

வேளாளரில் உழுவித்துண்போர், உழுதுண்போரென இருபிரி வன்டு.

பித்தாமத்தர், நல்லச்சதனார், கண்ணனுகனார் முதலியோர் இசையில் வல்லோர்.

கேசவனார் முதலியோர் இயலிலும் இசையிலும் வல்லோர்.

மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சதனார் முதலியோர் ஆயுள் நாலிற் பயிற்சியுற்றோர்.

கணியன் பூங்குன்றன், கணிமேதாவியார் முதலியோர் கணித நாலில் வல்லோர்.

ஐந்தினைகளுள், குறிஞ்சியைப் பாடுதவிற் கயிலர் முதலியோரும், முல்லையைப் பாடுதவிற் பேயனார், சோழன் நல்லுருத்திரன் முதலியோரும், பாலையைப் பாடுதவிற் சேரன்கடங்கோ முதலியோரும், மருத்தைப் பாடுதவில் மருதனிளாகனார் முதலியோரும், நெய்தலைப் பாடுதவில் அம்முவனார், நல்லங்துவனார் முதலியோரும் புகழ்பெற்றவர்கள்.

புறநானாற்றில் 2-ஆம் பாட்டின் ஆசிரியராகிய முரஞ்சியூர் முடிசாகராயரென்னும் புலவரை முதற்சங்கப்புலவருள் ஒருவரென்று சிலர் என்னுகின்றனர்; அந்தச் செய்யுளிற் பாரதப்போர் கூறப்பட்டிருத்தவின், அப்பெயருள்ளவேறெற்றுவர் முதற்சங்கத்தில் இருந்திருத்தல் கூடுமென்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

சைனரும் பெளத்தரும் இச்சங்கத்திற் சேர்ந்திருந்ததாகத் தெரி கிறது. பதினெண்கீழ்க்கணக்குக்களில் நாலடியார், ஏலாதி, பழமோழி யென்பவை சைனரால் இயற்றப்பட்டவை. மணிமேகலை பெளத்தசமய நூல். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்த உலோச்சனுபென்பவரைச் சைனராக எண்ணுகின்றனர்; உலோச்சென்பது சைனர்களில் ஒரு வகைக் கிரியைக்குப் பெயர். போதியரென்பவரைப் பெளத்தாக எண்ணுகின்றனர்; போதி-அரசமரம். கி. பி. நான்காம் நூற்றிரண்டிலோ ஐந்தாம் நூற்றிரண்டிலோ ஒரு சைனசாரியர் மதுரையில் சைனசங்க மொன்றை ஸ்தாபித்ததாகக் கேட்டிருக்கிறேன்.

பக்குடிக்கை நன்கணியாரென்ற ஒரு புலவர் பெயர் முன்னமே சொல்லப்பட்டது; அவர் சோதிடத்திற் பயிற்சியுள்ளவர். அதற்குரிய கழற்சிமணிகளையும் பலகறைகளையும் நிரப்பிய பைகளை உடையில் அவர் செருகிவைத்துக்கொண்டிருந்தனர் போலும் பக்கு-பை; கழற்சிக் காயை வைத்துக்கொண்டு என்னும் வழக்கம், இந்காலத்திற்போலவே மலைநாட்டிற் சங்ககாலத்திலுமிருந்ததாகப் பதிற்றிப்பத்தால் தெரிகின்றது. சிற்க.

இவர்கள் வாக்கில் வந்துள்ள அழகிய உவமைகளிற் கிலவற் றைச் சொல்லுவேன் : அரசனுக்கு உயிரையும், பெரும்பாலும் வண்ணமேயே இல்லாத இடத்திலிருந்து தனியேவினங்கும் உபகாரியாகிய ஒருவனுக்கு அருஞ்சுரத்திலுள்ள நிழன் மரத்தையும், உசாவினது அசலத்திற்கு ஆகாயத்தையும், ஏருமைக்குக் குண்டுக்கல்லையும், கந்தைத்துணிக்குப் பாசிவேரையும் பருந்தின் சிறைகயும், கள்பயக்கத்திற்குத் தேட்கடுப்பையும், மெல்லிய வெள்ளாடைக்குப் பாலாவியையும் பாம்பின் சட்டையையும், செங்கெலுக்கு வேங்கைமரத்தின் பூவையும், சேவற்கோழியின் நெற்றிச்சுட்டிற்கு வேங்கைமரத்தின் பூவையும் முன்னு முருங்கையின் பூவையும், தடாரிப்பறைக்குத் திங்களையும் யானைக்காற்சுவட்டையும், சிமிர்ந்தசோற்றின் அவிழுக்குக் கொக்கின் நகத்தையும், தமிழ்நாட்டரசர் மூவர்க்கும் முத்தியையும் இறைவனுடைய மூன்றுகண்களையும், தலைவனுக்குச் சூரியனையும், நண்பர்க்குக் கண்களையும், பலவகைப் பூக்களாலாகிய மாலைக்கு இந்திரவில்லையும், பன்றித் தலைக்கு உரலையும், பனைமரத்தினிடுக்கு முழாவையும், மக்களின்நடைக்கு மயில்நடையையும், முத்தாரத்திற்குப் பிறையையும், முயல்விழிக்கு ஸீர்க்குமிழியையும், வறுமைக்கு அராவையும் நரகவேதஜையையும், வேள்வித்தீக்குச் செந்தாமரைப்பூவையும் உவமை கூறியிருக்கின்றனர். இன்னும், கிளியின் மூக்கிலுள்ள வேப்பம்பழத்திற்குக் கொல்லன் நகருதியிற் கொண்ட ஒருவகைப் பொற்காசினையும், வறியவனுடைய வாடிய உடம்பிற்கு ஒரு வகைக் கொள்கையுமில்லாதானுடைய உடம்பையும், அரசனுடைய ஆட்சியில்லாத குடுகளுக்குத் தாயில்லாத இளங்குழந்தைகளையும், வானத்தி ஹள்ள அங்காரகனுக்குக் கடவில் உலாவும் திமிவிலுள்ள விளக்கையும், யானையின் மேலே தைக்கப்பட்ட அம்புகளுக்குக் குன்றத்தில் மொய்த்துள்ள குருவிகளையும், தலைவனையே நோக்கிக்கொண்டிருக்கும் மகளிர் பார்வைக்குச் சூரியனையே நோக்கிக்கொண்டிருக்கும் நெருஞ்சிப் பூக்களையும், திண்ணிய வீரனெருவனுக்கு ஒருநாளில் எட்டுத்தேர்களைச் செய்யும் தச்சன் ஒருமாதம் முயன்ற செய்த உருளையையும், உடலைச் சூழ அம்புதைக்கப்பெற்ற ஒரு வீரனுக்கு மூன்றம்பன்றியையும் கழற்சிக்காயையும் வட்டைகழன்று ஆரைக்கால்களோடுமட்டும் இருக்கும் தேருருள்களையும்

உவமை கூறியிருத்தல் இவர்களுடைய ஆழந்த அனுபவத்தைப் புலப்படுத்துகின்றது.

புலவர்களுக்குள் ஒருவர்பால் மற்றொருவர்க்குள்ள அன்பு மிக அதிகம்; “மோசி பாடிய ஆய்” எனப் பெருஞ்சித்திரனுரென்னும் புலவரால் ஏனிச்சேரிமுடமோசியார் பாராட்டப் பெற்றிருத்தலையும்,

“ அரசவை பணிய வற்புறிந்து வயங்கிய
மறங்புரி கொள்கை வயங்குசெங் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்விசைக் கபிலன் ”

எனப் பெருங்குன்றார் கிழாரென்னும் புலவராலும், “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” எனப் பொருந்திவிளங்கிரனுரென்னும் புலவராலும், “புலனமுக் கற்ற வந்த ணோன், இரங்துசென் மரக்கட் கினி யிட னின்றிப், பரந்திசை சிற்கப் பாடினன்”, “பொய்யா நாவிற் கபிலன்” என மாரோக்கத்து நப்பசலையாரென்னும் புலவராலும் கபிலர் பாராட்டப் பெற்றிருத்தலையும், “அன்றும் பாடுநர்க் கரியை யின்றும், பரணன் பாடினன்” என ஒளவையாராற் பரணர் பாராட்டப் பெற்றிருத்தலையும், ‘கபில பரணர்’, ‘கல்லாட மாழுலர்’ என்னும் வழக்கத்தையும் உற்று நோக்கும்பொழுது இவர்களுள் ஒருவர் பால் மற்றொருவர்க்குள்ள அன்புடைமை விளங்கும். தமிழ்ப்பெருக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமே.

இவர்கள் அரசர்களுக்கும் புத்தி புகட்டல் உண்டு:—

தருமத்தைச் செய்வதற்கு வலியில்லீராயினும் தீயசெயல்களைச் செய்யாதிரென்பதைச் சொல்ல என்னி, “நல்லது செய்த லாற்றீ ராயினும், அல்லது செய்த லோட்டுமின்” எனவும், பொய்யைச் சொல்லற்கவென பார், “கிலம் பெயரினு னின்சொற். பெயரல்”, “நிலந்திறம் பெயருங் காலையாயினும், கின்த சொன்னீ பொய்ப்பறி டலையே” எனவும், பகைவர்பால் இரக்கத்தையுண்டாக்க வெண்ணியவர், பகைவரைக் கொன்றவிடத்து அவர் பெண்டிர் தம் இளம்புதல்வரைப் பாதுகாத்தற்பொருட்டுத் தாம் இறந்து படாது அடகு தின்று உயிர் வாழ்கின்று ரென்பதைப் புலப்படுத்த னினைந்து, “அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச், சிறுமறி தழிலை தெறினடை மடப்பினை, பூளை நீடிய வெருவரு பறந்தலை, வேளை வெண்டுக் கறிக்கும், ஆளி லத்த மாகிய காட்டு வழியே வருவல்” எனவும் நீ தீயவரோடு இணங்கலாகா தென்பார், “நின்னென்று மொழிவல், அருளு மன்பு நீக்கி நீங்கா, நிரயங் கொள்பவரோ டொன்றுது காவல், குழவி கொள்பவரி னேப்புமதி”, “நல்லத

எல்லூங் தீயதன் நீண்டயும், இல்லை யென்போர்க் கினானு கிலியர்” எனவும் துணிந்துகூறுதல் யாவரும் கைக்கொள்ளற்பாலது.

ஒருவகையாக அரசர்களைப் புகழ்ந்து அவர்களுக்கு நற்செய்கையை அறிவித்தலும் இவர்கள் கொள்கை.

‘நீ பெரும்போரில் முன்னேநின்று வாளின் தழும்புபட்டதேகத்தை உடையையாய்ப் புகழோடு விளங்குதலின், கண்ணுக்கு இன்னுய், செவிக்கு இனியை; சின்பகைவர், சினக்குப் புறங்கொடுத்து ஒடிப்போதலிற் சிறிதும் உடம்பிற் புண்ணில்லாமலிருந்து பழிக்கப்படுதலால் கண்ணுக்கினியர், செவிக்கின்னரை; நீயும் ஒன்றிலினியை; அவரும் ஒன்றிலினியா’ என்பார்,

“ நீயே, அமர்காணி னமர்கடந்தவர்
படைவிலக்கி யெதிர்கிற்றலின்
வாறன் வாய்த்த வடுவாய் மாக்கையொடு
கேள்விக் கினியை கட்கின் ஞபே,
அவரே, சிற்காணிற் புறங்கொடுத்தலின்
ஊற்றியா மெப்பாக்கையொடு
கண்ணுக் கினியர் செவிக்கின் ஞரே
நீயுமொன் றினியை யவருமொன் றினியர் ”

என்று கூறியது தலைவன் விரத்தையும் புலவரின் இபல்லையும் எங்கனம் புலப்படுத்துகின்றது !

கொடுத்துச் செல்வப் பெருக்கத்தை நீ அடையவேண்டு மென்பவர், “நின் பகைவர், அருளிலர் கொடாமை வல்ல ராகுகு” என்பார்.

இன்னும், இவர் அரசர்களுடைய பள்ளியெழுச்சியில் அவர்கள் முன்னேர்களின் நற்குண நற்செய்கைகளையும் அவர்களுடைய நல்ல வரலாறுகளையும் இனிய பாடவில் அழைத்துப்பாடி அவர்களுக்கு நல்ல அறி வைப் புகட்டுவர்.

இரண்டு அரசர்கள் பெரும்போர் செய்கையில் இப்புலவர்கள் அவர்களுக்கு இடையே துணிந்துசென்று சின்று இனிய பொழிகளால் சமாதானங்கு செய்வித்துக் கலந்து வாழுச்செய்வர்.

இவர்கள் பயிர்களின் இயற்கை நலத்தைக் கூறல் மிக்க இன்பத்தை அளிக்கும்;

“ பெங்னை யவரை பழங் கோப்பவும்
கருங்கைக் காயா சணமயி லவிழவும்
கொழுங்கொழு முசன்னட கொட்டங் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தன் கைவிரல் சூப்பவும்

கொல்லை நெடுவழிக் கோப மூரவும்
மூல்லை சான்ற மூல்லையம் புறவு ”

என்பதனால் அவரைப்பூ, காயாம்பூ, முசட்டைப்பூ, காந்தட்டூ என்பவை கூறப்பெற்றிருத்தல் காண்க. இப்படியே மலைபடகோம், 110-ஆம் அடி முதலியவற்றிலும் முசட்டைக்கொடி முதலியவை கூறப்பெற்றிருத்தல் அறிந்து இன்புற்றபாலது, மலைவளங்கூறும் முறைகளும் மிக்கவை பயப்பனவாகும்; அவற்றுள் ஒன்று வருமாறு:—

“ பாரியது பற்பு, உழவு ரூநாதன நான்கு பயனுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சௌப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி உள்ளி சிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிசிற வோரி பாய்தலீன் மீதழிந்து
திணிநெடுங் குன்றங் தேன்சொரி யும்மே.”

இப்படியே இவர்களுடைய செய்யுட்களிலுள்ள பலவகைச் சுவைகளையும் அவற்றால் அறியக்கூடிய பண்டைக்கால வழக்கங்களையும் பிறவற்றையுஞ் சொல்லுதற்கு நேரம் சிறிதும் பற்றுது; ஆதலால் இத்தேடு இந்த விஷயத்தை ஒரு வகையாகப் பூர்த்திசெய்கிறேன்.



V. சங்க காலத்துப் புலமைவாய்ந்த

பெண்பாலார்.

— — —

தமிழராய்ந்து தங்கள் புகழைப்பறப்பிய பெண்மணிகள் பண்டைக்காலத்திற் பலர் இருந்தனர். பெண்பாலார் சுதந்தரமில்லாதவர்கள் என்று சொன்னாலும் அவர்களுடைய பெருமை பெரிது. தாய் என்ற சொல் அவர்களுக்கே அமைந்துள்ளது. தாய் என்கிற பதவியைக் காட்டிலும் பெரியதொன்றுண்டோ! “அன்னையே யப்பா வொப்பிலா மணியே” என்று பெரியோர் இறைவனைத் தாயாகக் கூறியிருப்பது இதனைப் புலப் படுத்துகின்றது. உலகப்பற்று நீங்கிய துறவிகளைத் தந்தை முதலிய எல்லோரும் பணியவேண்டுமாயினும், தாயைக்கண்டால் அத்துறவிகள் பணியவேண்டும் என்பது விதி. பட்டினத்துப் பிள்ளையார் உலகைத் துறந்தவராயிருந்தும், தம் தாயின் சமக்கடனைக் கழித்துவிட்டு அப்பால் வேறிடஞ்செல்லவேண்டுமென்பதைக் கருதி, குடியிருந்த வீட்டிற்கொள்ளிவைக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். பிரபோதசந்திரோதயமென்ற நூலில் ஒரு விவாதத்தில், “சங்கியாசிகரும் வந்தத் தாயரை வணங்கு வாரே” என்று கூறப்பட்டுள்ளது. பெண்பாலார் அவ்வளவு பெருமை வாய்ந்தவர்கள்; மேன்மை, அறிவு முதலிய குணங்கள் இயற்கையில் அமைந்தவர்கள். இயற்கை யறிவுடன் செயற்கை யறிவும் சேர்ந்துவிடின், அவர்களுடைய பெருமை அளவிடற்கிறதாகும். சங்காலத்தில் தமிழராய்ந்து விளங்கிய பெண்பாலார் ஐம்பதின்மூல்க்கு மேலிருந்திருக்கலாமென்று தெரிகிறது. அவர்களுட் சிலரைப்பற்றிச் சொல்லுவேன்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்ற பெயருடைய ஒரு வர் இருந்தார். செள்ளையார் என்ற சொல் தாயார் என்ற பொருளுடையதென்றும், ‘தள்ளை’ யென்பதன் மருஉவாகிய சள்ளையென்பது பின்பு செள்ளையென்று மாறிவிட்டதுபோலுமென்றும் கூறுவர். இவர் மலைநாட்டரசன் பால் பரிசு பெற்றவராகையால், ‘ந’ என்ற சிறப்பெழுத்துடன் நச்செள்ளையார் என்று வழங்கப்பட்டாரென்று தெரிகிறது. கணவனுடைய பிரி

வினால் வருந்தியிருந்தபொழுது அதற்குப் பரிகாரமாக விருந்துவரக் காக்கை கரைந்ததைப் பாராட்டி இவர் ஒரு பாடல் பாடினமையால், காக்கைபாடினி யார் என்று பெயர் பெற்றுர் போலும், அச்செய்யுள் வருமாறு:—

“ திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லா பயந்த கெப்பிற் ரேண்டி
முழுதுடன் விளாந்த வெண்ணெல் வெஞ்சோ
தெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் ரீழி
பெருந்தோ ஜெகிழ்த் தெசல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே ”

(துறுந்தோகை, 210.)

‘தலைவன் து பிரிவாற்றுமையால் வருந்தும் எனக்கு அவ்வருத்தம் நீங்கும்படி விருந்துவரக் கூரைந்த காக்கைக்குப் பலியாக நள்ளியின் காட்டி ஹள்ள பசுக்களின் நெய்யோடு கலந்த தொண்டியில் விளாந்த நெல்லின் சுடுசோற்றை ஏழுபாத்திரத்தில் ஏந்தினாலும் அது சிறிதாகும்; காக்கை செப்த உதவி அவ்வளவு பெரியது’ என்பது இதன் பொருள்.

தலைவன் பிரிந்த காலத்தில் விருந்திடுதல் முதலியவற்றால் மகளிர் தம் துண்பத்தைப் போக்கிக்கொள்வர்.

பதிற்றுப்பத்தில் ஆருவது பத்தை இவர் பாடி ஆடுகோட் பாட்டுச் சேரலாதனிடமிருந்து ஒன்பது துலாம் பொன்னும் நூரூயிரம் பொற்காசும் பரிசு பெற்றுர். அணிகலனுக்காக அவன் இவருக்குப் பொன் கொடுத்தமையாலும் இவர் பெண்பாலாசென்பது தெளிவாகிறது.

பொன்முடியார்.

பொன்முடியார் என்ற பெண்பாலார் ஒருவர் இருந்தார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இவருடைய கல்விப் பெருமையையும் கவிப்பெருமையையும் நோக்கி அவற்றின் அறிகுறியாக அக்காலத்திருந்த அரசர் ஒரு பொன்முடி அளித்தமையால் இவர் இக்காரணப் பெயரைப் பெற்றிருக்கலாமென்று தோற்றுகிறது. முரங்சியூர் முடிநாகராயரென்னும் பெயரில், ‘முடி’ என்பது காணப்படுதலின், அப்பெயர்க்குரிய புலவரும் சிறப்பினால் ஒரு முடி பெற்றிருத்தல்கூடுமென்று சிலர் நினைக்கின்றனர். “தொண்டர் சீர்ப்பரவுவாரெனப் பெயர் சுமத்தி னான் முடிசூட்டி” என்பதனால் சேக்கிழாரும், “லைந்து பாவுடை நால்வகைக் கவிக்கதி பதியாய், வந்து வட்டமா மணியினன் மணிமுடி புனைந்து” என்பதனால் வில்லிபுத்தூராழ் வாரும் இங்ஙனமே ஒவ்வொரு வகை முடிசூட்டப் பெற்றிருந்தமையும் இங்கே கருதற்பாலது. தகளீர் யாத்திரை யென்னும் நாவில் இவராற்

V. சங்காலத்துப் புலமைவாய்ந்த பெண்பாலார். 81

செய்யப்பட்ட பாடல்கள் சில உண்டென்று தோல்காப்பிய உரையால் தெரிகின்றது. புறநானூற்றில் இவர் பாடிய பாடல் வருமாறு:—

“ ஸன்றபுந் தருத லென்றலைக் கடனே
சான்றே னாக்குத ரந்தைக்குக் கடனே
வேல்வழித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஓளி றவா ளருஞ்சம முருக்கிக்
களிரெறிந்து பெய்தல் காளைக்குக் கடனே. ”

இதனால், தம்முடைய மகனைப் பேராகுக்கு அனுப்பி இவர் களித்திருந்தாரென்பதும், இவர் வீரக்குடிப்பெண்டிரென்பதும் தெளிவாகின்றன.

பூதபாண்டியன் தேவியார்.

பூதபாண்டியனென்பவன் இறந்ததும் அவன் தேவியாராகிய இவர் அவனுடன் தீக்குளிக்க விரும்பினார். மூப்புடைய சில மகளிர் வந்து தடுத்தனர். அப்பொழுது இவர் அவர்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமற் பாடியதாகப் புறநானூற்றில் ஒரு பாட்டுள்ளது. அது,

“ பல்ஶான் நீரே பல்ஶான் நீரே
செல்செனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்ஶான் நீரே
அணில்வரிக் கொள்காய் வாள்போழுந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெங் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளோ வெந்தை வல்சி யாகப்
பற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரே மல்லே மாடோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் மைம்
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருங்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளித முவிழுந்த தாமரை
நன்விரும் பொய்க்கையுங் தீயுமோ ரந்தே ”

என்பது. கணவன் இறந்தபிறகு உடம்பை வைத்துக்கொண்டு உயிர் வாழ்வதை இசுழுந்து தீப்பாயத் தாம் விரும்பியதை இப்பாட்டில் இவர் சொல்லியிருக்கிறார்; செந்தாமரைக் குளத்தின் நீரும் தீயும் தமக்கு ஒன்றுதான் என்பது இவரது கருத்து. இவரது இயல்பைப் பாராட்டி மதுரைப் பேராலவாயா ரென்னும் புலவர்பெருமான் பாடிய, “ யானை தந்த” (247). என்னும் புறநானூற்றைச் செய்யுளும் இங்கே அறியத் தக்கது.

ஆதிமந்தியார்.

இவர் கரிகாற்பேருவளவுடைய புத்திரியார்; ஆதிமருதியார் என்பது இவரது பெயராக இருந்திருக்கலாமென்றும், பிறகு எழுதுவோர் கைப்பிழையால் அப்பெயர் ஆதிமந்தியார் என்று மாறியிருக்குமென்றும் நான் சினைக்கிறேன். இவர் சேரநாட்டரசன் மகனைய ஆட்டனத்தியென்பானை மணந்தார்; ஒருகால், கழாரென்னுமுரிலுள்ள காவிரியின் முன்றுறையில் ஒரு விழாவில் அவனுடன் இவர் சீர் வினையாடிக் கொண்டிருக்கையில் அவனை ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. அவனைக் காணுது வருந்தி,

“ மன்னர் குழீஇய விழவி னனும்
மசனிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டிங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள் மகனோ யென்கைக்
கோஷ ரிலங்குவளை தெகிழித்த
பீடெகழு குருசிலுமோ ராடுகள் மகனே ”

(துறுந்தோடை)

என்று பாடி இவர் அரற்றித் தேடித்திரின்துசென்று கடலைகோக்கி, ‘நான் பத்தினியாயின் அவனைத் தரவேண்டும்’ என்று பிரார்த்திக்கவே, கடல் அவனைக் கொணர்ந்து காட்டியது. இதனைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,

“ மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனவுன் பின்சென் று
கன்னவி ரேளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட வலனைத் தழீஇக்கெர்ஸ்னு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ”

(21-ஆம் காடை, 11-5)

என்று, கோவலன் கொலைசெய்யப்பட்டபிறகு கண்ணகி பாண்டியனைக்கண்டு வழக்குரைத்துவிட்டு வஞ்சினங் கூறும்போது தான் பிறந்தகாவிரிப்பூம்பட்டினத்திலுள்ள கற்புடைமகளிர் பெருமையைச்சொல்லுவதல் முகமாக ஆதிமந்தியர்குடைய கற்பைச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். கி.பி.55-முதல் 95-வரையிற்* கரிகாற் பெருவளவனென்று ஒருவனிறுந்தானென்று சிலாசாசன ஆராய்ச்சியாளர் கூறுதலால், அவன் மகளாகிய இவர்காலமும் அறியத்தக்கதே. சங்கசெய்யுட்களை ஆராய்ந்து பார்க்கையில் வேள்ளீவீதியார், ஒளவையாரேன்ற பெண்பாலார்க்கும் பரணர்க்கும் இவர் காலத்தால் முற்பட்டவரென்று சினைக்க இடமுண்டாகிறது.

* கரிகாலனென்ற பெயருள்ள சோழர் சிலருண்டென்று பழையநால்களால் தெரிகிறது.

வெண்ணிக் குயத்தியார்.

வெண்ணிக் குயத்தியார் என்ற புலமைவாய்ந்த பெண்பாலார் ஒருவர் இருந்தார். வெண்ணி என்பது இக்காலத்தில் கோவிலுண்ணி என்று வழங்கப்படுகிறது; நீடாமங்கலம் ரெயில்வேஸ்டேஷனுக்கு மேற் கில் உள்ளது. இவர் குயச்சாதியார்; கரிகாற்சோழனைச் சேரனும் பாண்டியனும் மேற்கூறிய வெண்ணியூரிலுள்ள போர்க்களத்தில் எதிர்த்துப் போர்செய்து தோற்றனர். தன் மார்பில் தைத்து முதுகில் உருவிச் சென்ற அம்பாலுண்டாகிய புண்ணிற்கு நாணிச் சேரன்போய் வடக்கே இருந்தான்; ஒடுங்காலத்துத் தன் முதுகில் அம்பின் காயம் பட்டதாகப் பிறர் கருதக்கூடுமோவென்று எண்ணி அவன் நாணினன்.

வடக்கிருத்தல் என்பது தோல்வியற்றவர் உலகவாழ்க்கையை வெறுத்து அப்பால் உயிரைத் துறக்கவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு வடக்கே சென்றிருந்து ஊன் உறக்கமின்றி உடம்பைவாட்டி உயிர் விடுவதாகும். இப்புது உத்தரகமனம் என்றும் வழங்கப்படும். சேரன் வடக்கிருந்ததைப் பாராட்டிக் கரிகால்வளவினை நோக்கி, “வென்றேப் பின்னினு-நல்ல னன்றே, கவிகொள் யானர் வெண்ணிப் பறந்தலே, மிகப்புக் மூலக மெய்திப், புறப்புன் னைனி வடக்கிருந் தோனே” என்று பாடியிருக்கிறார்; “நின்றேகை கற்பி னிலைமையெண் னைததிர் சின்று வெங்கிட், டன்றே வடக்கிருந் தாண்மடப் பாவை யருந்ததியே” எனத் தஞ்சைவாணன்கோவையிலும், “பெரும்பதிக் குவமையும் பெருயல், மறக்கடுங் களிற்றுக் குபேரன்வா மூளைகை வடக்கிருந்தது” என வில்லி புத்தாராஜ்வார் பாரதத்தும் காணப்படும் வாக்கியங்கள் வடக்கிருத்தலின் கருத்தைப் புலப்படுத்தல் காணக். புறப்புன்னைப் பெற்றவர்கள் நானுவதல்லாமல் அவர்களோடு சண்டை செய்தவர்களும் நானுவார்களென்பது பின்னுள்ள வரலாற்றில் விளங்கும்:

இராவணன் இறந்த பிறகு அவனைப்பார்ப்பதற்கு விழிஷனானுடன் சென்ற இராமர் அவன் முதுகில் புண்கள் இருந்ததலைக் கண்டு தம்மை இகழ்ந்துகொள்ளவே விழிஷனை, ‘இவன் மார்பில் இருந்த திக்கு யானைக் கொட்டுகள் அனுமானுடைய குத்தினால் புறத்தே கழன்றுபோன மையால் உண்டாகிய புண்கள் இவை’ என்று சொல்லி ஆற்றுவித்தனன். இதனைக் கம்பராமாயணம் இராவணன் வதைப்படலத்துள்ள, “தளிரியல் பொருட்டின் வந்த சீற்றமும்” என்னும் செய்யுள் முதலியவற்றிற் காணலாம்.

பாரிமகளிர்.

முன்னுளில், பாரி என்று ஒரு சிற்றரசன் இருந்தான். அவன் வள்ளல்களில் ஒருவன், அவனுக்கு இரண்டு புதல் வியருண் டு

அவ்விருவரும் தமிழ்ப்புலமை வாய்ந்தவர்களென்பது புறங்களுற்றில் அவர்களுடைய பெயராலுள்ள பாட்டிலிருந்து விளங்குகிறது. தன் மகளிரை மூலேவந்தர்கள் மணம் செய்துகொள்ள விரும்பியபோது பாரி மறுத்த மையால் அவர்கள் அவனேடு போர்செய்யக்கருதினர். குறிஞ்சி பாடு தலிற் பெரியாராகிய கபிலர் அப்பொழுது அவனுடன் இருந்தார். அவர் மூலேவந்தரையும் நோக்கி, “நீங்கள் ஆடுநர் போலவும் பாடுநர் போலவும் வேடங்கொண்டு வருவிராயின், பாரி தன் மலையை உங்களுக்குக் கொடுத்து விடுவான்” என்று பாரியின் வள்ளன்மையும் வீரமும் விளங்க ஒருபாடல் செய்திருக்கிறார்; “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலே” என்று சுந்தரமூர்த்தினாயனுர் ஒரு தேவாரத்திற் சொல்லியிருப்பதிலிருந்து பாரியின் புகழ் விளங்குகிறது. மூலேவந்தரும் மலையைவளைந்து பெரும்போர் செய்தபோது பாரி இறந்து போனான். அதை நினைந்து அவன் மகளிர் உருகிப் பாடியபாட்டு வருமாறு:—

“அற்றைத் திங்க எவ்வென்ன னிலவின்
எங்கையு முடையே மெங்குன்றும் பிறர்கொளார்.
இற்றைத் திங்க எவ்வென்ன னிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றுங் கொண்டார்யா மெங்கையு மிலமே”

(புறங்காலா, 235.)

இம்மகளிரிருவர்க்கும் பிறகு கபிலர் விவாகம் செய்வித்தார். இம்மகளிரின் பெருமை பழமோழி என்னும் நாலிலும் பாராட்டப்பட்டுள்ளது.

ஓ வையார்.

ஓளவை என்ற சொற்குத் தாய் என்பது பொருள். இவர் அதிகயா னென்னும் வள்ளலைப் பாடி நெல்லிக்கனி பெற்று அதன் விசேடத்தால் வெகுகாலம் வாழ்ந்திருந்தார். அதிகன்காலத்தில் ஒரு நெல்லிமரம் இருந்தது. அது பலவருஷங்களுக்க் கொருமுறை ஒரு பழம் தருவது. அப்பழுத்தை உண்பவர் வெகுகாலம் சீவித்திருப்பார். அதிகன் தன் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தோன்றியிருந்த அந்த நெல்லிமரத்துக்குக் கால்வைவத்து அது பழுத்ததும் அதைப்பெற்றுப்புசிக்க நினைந்து அதன் அருகே சென்று இருந்த சமயத்தில் ஓளவையார் திடீரென்று அவன்முன் சென்றனர். உடனே அதிகன் அதனை அவர் கையிற் கொடுத்துவிட்டான். தனக்குப் பிறகு நாட்டைப் புரக்க மகன் இருப்பதால் தான் நீண்டகால மிருப்பதிலும் ஓளவையார் நெடுங்காலம் வாழ்ந்திருந்தால் உலகுப்பும்படி அவர் செய்விப்பார் என்று அவன் நினைத்துத் தன் கைப்பழுத்தை அவர் கையிற் கொடுத்தனன். பழுத்தின் அருமையை முதலில் அறியாத ஓளவையார் அதை உண்டுவிட்டார். பிறகு அதன்

விசேஷத்தை அறிந்து அதிகனைப் பாராட்டிப் பரமசிவனை அவனுக்கு ஒப்பிட்டு, “நீல மணிமிடற் றெருவுன் போல, மன்னுக பெரும நீயே” என்று பாடியுள்ளார். ஒளவையார் பெயர் பற்பல காலங்களிலிருந்த வித்து வான்களின் சரித்திரங்களிற் சம்பந்தப்படுவதால், பல ஒளவையார் இருந்திருக்கவேண்டுமென்று சிலர் கருதுகிறார்கள். அதிகன் கொடுத்த நெல்லிக்கனியைத் தின்றதால் ஒளவையார் சிரஞ்சிவியாக இருந்திருக்கக் கூடுமென்பது சில பெரியோர் கருத்து. கம்பர், ஒட்டக்கூத்தர் காலங்களி லும் ஒளவையார் இருந்ததாக ஒரு கதை வழங்குகின்றது. அது நம்பத் தக்கதன்று. அவருடைய அருள் மடினாதரியம் கவித்துவம் முதலியன அளவிடற்கரியன். அவரைக் கலைமகள் என்றே பாராட்டுவார். அவரது முதுமையில் திருவாலங்காடு என்னும் சிவசேஷத்திரத்திற்கு அருகிலுள்ள பழையனாரில் இருந்த காரி என்பான் அவர் ஊன்றிக் கொள்வதற்காக ஒரு முங்கிற்கோல் கொடுத்து உதவினான். குறிப்பறிந்து அவன்செய்த உதவியால் மகிழ்ந்த ஒளவையார் அவனுக்கு விருப்ப முள்ள கறவையாடோன்று வாங்கிக்கொடுக்க விணைந்து சென்று ஓர் ஆடுவேண்டுமென்று சேர்னைக்கேட்டார். பொன்னால் ஆடோன்று செய்வித்து அதை அவன் அவருக்குக் கொடுத்தான். அதனாற்களிப் புற்று வியங்க ஒளவையார், “சிரப்பான் மணிமொலிச் சேர்யான் றன் னைச், சரப்பாடு கேட்கவே பொன்னுடோன் றீந்தான், இரப்பவ ரென் பெற்றுங் கொள்வர் கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்’ என்ற பாடலீச்சொல்லி, “சேரா உன்னாடு பொன்னுடி” என்று வாழ்த்தினர். உன் ஆடு பொன் ஆடு என்றும், உன் நாடு பொன் நாடு என்றும் பொருள் படும்படி விணங்குகின்றது இத்தொடர்மொழி. இதனால் ‘இன்றும் சேரநாட்டில் மழை தவறுமயற் பெய்கிறது; தாம் ஒங்குகிறது’ என்பர். போரில் அதிகமான் இறந்தபோது அவர் வருந்தி,

“ சிறியகட் பெறினே யெமக்கீடு மன்னே
 பெரியகட் பெறினே
 யாம்பாடத் தான்மனிழ்ந் துண்ணு மன்னே
 சிறுசோற் றுனு னனிபல கலத்தன் மன்னே
 பெருஞ்சோற் றுனு னனிபல கலத்தன் மன்னே
 என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீடு மன்னே
 அம்பொடு வேனுழை வழியெல்லாங் தானிற்கு மன்னே
 நரந்த நாறுங் தன்னகையால்
 புலவுகாறு மென்றலை தைவரு மன்னே
 அருந்தலை யிரும்பாணர் அகன்மண்டைத் தலோயீஇ
 இரப்போர் கையுனும் போகிப்
 புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்த் தன்றவன்
அருளீரத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டிளான் கொல்லோ
இனிப் பாடினரு மில்லைப் பாடுங்க்கொன் ரீகுஞரு மில்லை ”

(புறநாளை, 235)

என்றுசொல்லி அவனது கொடையைப் பாராட்டியிருக்கிறார்.

சிலர் கூடி, கோடி என்று மதித்தற்குரிய விஷயங்களைச் சொல்லும் படி கேட்டபோது ஒளவையார்,

“ மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்ற
மிதியாமை கோடி யுறும் ”,
“ உண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்
உண்ணுமை கோடி யுறும் ”,
“ கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும் ”,
“ கோடானு கோடி கொடுப்பினுட் தன்னுடைங்க
கோடாமை கோடி யுறும் ”

என்று பாடி மகிழ்வித்தனர். இவை யாரும் எப்போதும் சிந்திக்கத் தக்கவை.

கல்வியறிவில்லாத சிலர் ஒருசமயம் தங்களைப் பாடும்படி கேட்டபோது இவர்,

“ மூவர் கோவையு மூவிளங் கோவையும்
பாடிய வென்றன் பலுவல் வாயால்
எம்மையும் பாடுக வென்றனிர் நும்மையிங்
கெங்கனம் பாடுகேன் யானே வெங்கட்
களிறுபடு செங்களக் கண்ணிற் சாணீர்
வெளிறுபடி நல்யாழ் விரும்பிக் கேளீர்
புலவர் வாய்ச்சொந்த புலம்பலுக் கிரங்கீர்
அவிழ்ச்சவை யல்லது தமிழ்ச்சவை தேரீர் ”

என்று சூறித் தமது ஆற்றலைப் புலப்படுத்தினர்.

அறம் பொருள் இன்பம் வீடென்பவற்றை யாவரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி சுருக்கிக்கூறவேண்டும் என்று தமிழ்நாட்டரசர் கேட்டபோது அவர்,

“ ஈதலறங் திவினைவிட் டெட்டல்பொரு ஸாஞ்ஜான்றும்
காத விருவர் கருத்தொருமித—தாதாவு

பட்டதே யின்பம் பரனைசீனைங் திம்லுன்றும்
விட்டதே பேரின்ப வீடு ”

என்று கூறியதாக ஒருவெண்பா வழங்குகிறது.

இங்கே சுதல் அறம் என்றதற்கேற்ப சுதலின் பெருமையை அவர்,

“ சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
சீதி வழுவா நெறிமுறையின்—மேதினியில்
இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர்
பட்டாங்கி ஒள்ள படி ”

(நல்வழி)

என்று பாடியிருத்தல் அறியத்தக்கது.

இராமாயணத்தில் சுக்கிராசாரியரை கோக்கி மகாபலி கூறியதாக வள்ளா,

“ மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா
தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய்
வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேனும்
ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே ”

என்னும் செய்யுளாற் கம்பரும் கொட்டயின் பெருமையை இங்னமே விளக்கியிருத்தல் கான்க.

திருக்கோவலுரில் அங்கவை, சங்கவை என்னும் இரண்டு பெண்களுக்கு ஒளவையார் விவாகம் செய்வித்ததாகவும், அதற்காகப் பெண்ணையாறு நெய்யாகவும் பாலாகவும் ஓடும்படி அவர் செய்ததாகவும் ஒரு கதை உண்டு. அது வில்லிபுத்துரார் பாடிய பாரத்துள்ள பாரிரச்செய்யுட்களால் தெரிகிறது.

பெரிய வீரனுகிய அதிகமான் ஒருகாலத்தில் ஒளவையாறைத் தோண்டைமானிடம் தூதனுப்பினான். தோண்டைமான் தனது செல்வப்பெருமையும் படைப்பெருமையும் புலப்படும்படி தனது ஆயுதசாலையை அவருக்குக் காட்டினான். ஆயுதங்கள் பளபள வென்று மின்னிக்கொண்டிருந்தன. அப்பொழுது ஒளவையார்,

“ இவ்வே, பீவி யணிக்கு மாலை சூட்டிக்
கண்டிர ஞேன்காழ் திருத்திகெய் யணிக்கு
கடியுடை வியனக ரல்வே யல்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றறைக் குற்றில் மாதோ வென்றும்
உன்டாயிற் பதக்கொடுத்
தில்லாயி ஹடனுன்னும்

இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்துதி வேலே ”

(புராநா, 95)

என்று பாடி, “பகைவரை எதிர்த்துக் குத்துதலால், போரிற் கிறந்த அதிகமானுடைய படைகள் நுனிமழுங்கிக் கொல்லனுலையில் திருத்த முறுதற்குக் கிடக்கின்றன. உன்னுடைய படைகள் பளபளவென்று இருக்கின்றன” என்று தொண்டைமான் போர்செய்யச் செல்லாதிருத் தலைப் புலப்படுத்தி அவனை நானும்படி செய்தனர். இங்ஙனம் சமத்கார மாகக் கூறுவது அவருக்கு இயல்பு.

கும்பகோணத்தில் மருத்தன் என்றும் திருத்தங்கி என்றும் இருவர் இருந்தனர். மருத்தன் பெருத்த கொடையாளி; வந்தவர் களுக்கு வேண்டிய உணவளித்துப் பாராட்டுபவன். திருத்தங்கி பரம லோழி. ஒளவையார் சென்றபோது அவருக்கு மருத்தன் உணவளித் துப் பாராட்டினான். அடுத்த வீட்டுக்காரனுகிய திருத்தங்கி தன் வீட்டையும் கொல்லையையும் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். அப்படியே அவர் போய்ப்பார்த்துவிட்டு மருத்தனுடைய கொடைப்பெருமையும் திருத்தங்கியின் உலோபத்தன் மையும் புலப்படும்படி,

“ திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து கிற்கும்
மருத்தன் றிருக்குடங்கத வாழை—குருத்தும்
இலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்றும்
உலகில் வருவிருந்தோ ருண்டு ”

என்ற செய்யுளைப் பாடினார்.

இன்னும் இவர்களைப்பேர்ல் தமிழராப்ந்து புலமை வாய்ந்த வேறு பெண்பாலாருடைய குணவிசேடங்களையும், அவர்களுடைய வரலாறுகளையும், அவரவர்கள் கூறிய அருமைச் செய்யுட்களையும், அவை கூறப்பட்ட சந்தர்ப்பங்களையும், அவற்றுல் உலகம் அடைந்தபயனையும் கூற இப்போது நேரமில்லாமையால் இம்மட்டோடே சிறுத்துகிறேன். அச்சிடப்பட்டுள்ள தொகைதூல்களின் முகவரைகள் முதலியவற்றுல் சில வரலாறுகள் நன்கு விளங்கும்.

VI. புலவர்களை ஆதரித்த பிரபுக்கள்.

பிரபு என்ற சொல்லானது சங்ககாலத்தில் வழக்கத்தில் இருந்ததென்று சொல்லலாம். பல அருமையான குணங்களை அது குறிப்பிடுவது. சங்ககாலத்திலிருந்த புலவர்களுக்குச் சமமான போக்கியதை படைத்திருந்த துறைமங்கலம் சிவப்பிரகாசஸ்வாமிகள் தாம் இப்ர்ஹிய பிரபுவின்களை என்ற நாவில் அல்லமாதேவரை, “அல்ல மாப் பிரபுவினுங் குரு ராயன்” என்றே சொல்லியிருக்கிறார். ஆகையால் போற்றத் தகுந்த குணங்கள் நிறைந்திருந்தவர்களைப் பிரபுக்கள் என்று சொல்லவே நானும் விரும்புகிறேன். முடிமன்னர்களான சேர சோழபாண்டியர்கள், மண்டலத்தலைவர்கள், சிற்றரசர்கள், மந்திரிகள், சேஞ்சிபதிகள், வீரர்கள், வேளாளர்கள், மற்றங்களையார்கள் முதலிய வர்களை சங்கப்புலவர்களை ஆதரித்த பிரபுக்கள். அரசர்கள் கற்றுக் கேட்டுத் தெளிந்து செங்கோண்மை யுடையா விருந்ததுபற்றியே அவர்கள் சார்பிலிருந்த ஏனையோரும் அங்ஙனம் ஒரு குழுவினாயினர். பிரபுக்கள் சரித்திரமும் புலவர்கள் சரித்திரமும் ஒன்றே பொடைன்று கலப் புற்றிருக்தலால் இவர்கள் சரித்திரத்தில் புலவர்கள் சரித்திரமும் வாக்கும் விரவி வரும்.

ஒவ்வொரு பிரபுவும் ஒரு புலவரையேனும் சிலர்பலரையேனும் ஆகரித்து வக்தார். சிலர் சங்கத்திலிருந்து தமிழாயின்ததன்றிப் பாடல் களின் இயல்புகளையிரிந்து அவற்றை முறையே நால்களாகத் தொகுப்பிக்கவும் செய்தனர். பலர் தாமே பாடல்களை இயற்றினர். செல்வம் இங்ஙனம் கல்வி விஷயத்தில் ஒழுங்காக உபயோகிக்கப்பெற்று வந்தது; புலவர்களின் வறுமையை ஒழித்தற்கு இவர்கள் இன்ன முறையைக் கைக்கொண்டனரென்பதும் புலவர்களுக்கு மிக எளியர்களாகவும் ஏனையோர்க்கு அரியர்களாகவும் இருந்தார்கள் என்பதும் இப் பிரபுக்களுடைய சரித்திரத்திலிருந்து விளங்குகின்றன. ஸௌலப்பமென்பது தெய்வத்தின் குணம். ஒரு யானை அழைத்ததும் அதன் அருகில் தோன்றி அதைக் காப்பாற்றியது ஒரு தெய்வம். ஒரு நாயனார் தம் தலையைப் பாறையில் மோதிக்கொள்ளப் போகையில் அங்கே தோன்றி ஒரு கையால் அத்தலையைத் தாங்கி அவரைக் காப்பாற்றியது ஒரு தெய்வம். புலவர்கள் பிரபுக்களுடைய இஷ்டப்படியே பேசாமல் தங்களுடைய கருத்தைத் தைவியமாக இவர்களிடத்தில் தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. பிரபுக்களும் அவற்றைப் பொறுமையுடன் கேட்டுத் தாழும் திருந்தித் தம்மைச்சார்ந்தவர்களையும் திருத்தி நடக்கச்செய்தார்கள்.

பிரபுக்களும் புலவர்களும்.

பாரி ஒரு வள்ளல். கபிலர் அவனுடைய புலவர். மூவேந்தரால் எதிர்க்கப்பட்ட பொழுது கபிலர் மிக்க அனுகூலஞ் செய்துவந்ததன்றிப் பாரி இறந்துபோனபிறகும் அவர் பாரியின் மகளிரிக்கு மணம் செய் வித்தார். கோப்பெருஞ்சோழன் என்பவனுடைய புலவர்கள் சிரோங் தையார், பொத்தியார் என்ற இருவரும். சேரமான் மாந்தரஞ் சேரவிரும் பொறையின் புலவர்கள் பொருஞ்திவளங்கீரனஞரும் கபிலரும். அதிகமான் நெடுமானஞ்சியால் ஆதரிக்கப்பெற்றவர்கள் பரணரும் ஒன்னவையாரும். ஆய் என்ற வள்ளல் வணிச்சேரி முடமோசியார் என்ற புலவரை ஆதரித்தவன்; “மோசி பாடிய ஆய்” என்று ஆயின் பெருமை பாராட்டப் பெற்றிருக்கிறது.

சேரன் கணைக்காவிரும்பொறையென்பவன் பொய்க்கையாரை ஆதரித்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் மாங்குடி மருதனுரை ஆதரித்தவன். மாங்குடிமருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சியில், “தொன்முது கடவுட் யின்னர் மேய், வரைத்தா மூருவிப் பொருப்பித் பொருந்” என்று சொல்லியிருப்பதில் அகத்திய முனிவருடன் இருந்து தமிழாராய்ந்த ஒரு பாண்டியன் பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.

நால்களைத் தொகுப்பித்த அரசர்.

அங்கங்கே வழங்கிவந்த பாடல்களைத் தொகுப்பித்த அரசர் களைச் சொல்லுவேன். பன்னாடுதங்க பாண்டியன் மாறன்வழுதியென் பவன் நற்றினையைத் தொகுப்பித்தவன். பூரிக்கோவென்பவன் குறுங் தொகையைத் தொகுப்பித்தவன். யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரவிரும் பொறை யென்பவன் ஐங்குறுதாற்றைத் தொகுப்பித்தவன். பாண்டியன் உக்கிரப்பெருவழுதி யென்பவன் அகநானுற்றைத் தொகுப்பித்தவன்.

பாடிய அரசர்.

இளம்பெருவழுதியாரென்பவர் பரிபாடலில் 15-ஆம் பாடலை இயற்றியவர். அப்பாடலில்,

“கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருஞும் போலவும்
எல்லாம், வேறுவே றருவி தெனாருதொழி விருவர்த்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்.”

என்னும் பகுதியால் சோலைமலையிலுள்ள பலதேவரையும் கண்ணபிரா ணையும் சேர்த்துப் பாராட்டியிருப்பதும் கூறிய உவமையும் அறிந்து இன்புறந்பாலன்.

நல்வழுதியார் என்பவர் வையையாற்றின் இயல்பையும் நீர்விழுவின் சிறப்பையும் புலப்படுத்திப் பாடிய, “வளிபொரு மின்னெடு” என்னும் பரிபாடல் அறிஞர் உள்ளத்தினின்றும் நீங்குவதன்று.

பாலை பாடிய பேருங்கடங்கோ என்னும் அரசர் பாலைத்தினையின் இயல்பைப் பாடுதலில் மிக்க ஆற்றல் படைத்திருந்ததுபற்றி, ‘பாலை பாடிய’ என்ற அடைமொழி அவருடைய பெயர்க்குமுன் சிறப்பாக வழங்கி வந்திருக்கிறது. அவர் கலித்தொகையில் பாலைத்தினைக்குரிய 35-பாடல்களையும் இயற்றியவர். பாலையானது நீரும் நிழலும் இல்லாத இடம். பாலைங்கிலமாக்கட்கு வழிப்பறியே வியவசாயம். வழிப்போக்கரிடத்தில் பொருளில்லையாயினும் அவரை வெட்டி வீழ்த்தி மகிழ்வர். பட்சிகள்கூடப் பாலை வழி போகா. மரமேயில்லாத மிக்க உண்ணமான அந்த இடத்தில் முள்ளோப் போன்ற பருக்கைக் கற்கள் நன்மை செய்யாதவனுடைய கொடுங்கோல் போலக் குத்து மென்பார். அதை எப்படி வர்ணிப்பது? அதில் வாழும் சனங்கள் எயினர்.

“வலிமுன்பின் வல்லென்ற யாச்சைப் புவிநோக்கிற
சுற்றுமை வில்லர் சுரிவளர் பித்தையர்
அந்றம்பார்த் தல்குங் கடிங்கண் மறவாதாம்
கொள்ளும் பொருளில் ராயினும் வம்பலர்
துள்ளுங்கர் காண்மார் தொடர்ந்துயிர் வொவவீற்
புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை”

எனவும்,

“ஆள்பவர் கலக்குற வலைபெற்ற நாடுபோற்
பாத்பட்ட”

எனவும்,

“நடுவிகங் தொரீஇ சடனில்லான் வினைவாங்கக்
கொடிதோர்த்த மன்னவன் கோல்போல.....
ஞாயிறு தெறுதலான்”

எனவும்,

“வறியவ னிளாமைபோல் வாடிய சினையவாப்ச்
சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு சீழவின்றி
யார்கண்ணுவு யிகந்துசெப் திசைகெட்டா னிறுதிபோல்
வேரொடு மரம்வெப்ப”

எனவும்,

“ஈதலிற் குறைகாட்டா தறனறிந் தொழுகிய
தீதிலான் செல்வம்போற் நீங்கரை மரங்த”

எனவும்,

“மடியிலான் செல்வம்போன் மரங்த வச்செல்வம்
யடியுண்டார் நுகர்ச்சிபோற் பல்சினை மினிரூப்ப”

எனவும் அவர் கூறியிருக்கும் பாலையின் இயல்லையும் அங்கங்கே காட்டி இருக்கும் பொருள்களின் இயற்கை அழகையும் படிப்போர் வியவாதிரார்.

சோழன் நல்லுருத்திரன் என்னுமரசன் கவித்தொகையில் முல்லைத் திணைக்குரிய 17-பாக்களையும் பாடியவன்.

“ மத்தம் பினித்த கயிறுபோ னின்னலம்
சற்றிச் சழலுமென் னெஞ்சு ”

என்று கவித்தொகையிலும், “ எவிபோன்றவர்களுடைய கேண்மை எனக்கு வேண்டுவதில்லை, புலி போன்றவர்களுடைய நட்பே எனக்கு வேண்டுவது ” என்று புறானானாற்றிலும் அவன் சொல்லியிருக்கும் உவமைகள் அறியற்பாலன்.

எவியானது தானியக் கதிர்களைத் திருடிக்கொண்டு போய்த் தானுண்ணது வளையிற் சேமித்து வைத்திருக்கும்; புலி தான் அறைந்த பன்றி இடப்பக்கம் வீழின் அன்று உண்ணுபலிருந்துவிட்டு மறுநாள் யானையைத் தாக்கி அது வலப்பக்கம் விழும்படி செய்து அதன் மூளையைத் தின்னும். அப்படிப்பட்ட ஊக்கமுடையவருடைய நட்பே தனக்கு வேண்டுமென்று சோழன் நல்லுருத்திரன் பாடினான். அந்தப் பாடல் வருமாறு:—

“வினோபதச் சீறிட நோக்கி வளைகளிர்
வல்கி கொண்டளை மல்க வைக்கும்
எவிமுயன் றனைய ராகி யுள்ளதம்
வளன்வலி யுறக்கு முளமி லாளரோ
முயைந்த கேண்மை யில்லா கியரோ
கடுங்கட் கேழ விடம்பட வீழ்ந்தென
அன்றவ ஊன்னை தாகி வழிநாட்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுங்
திருங்களிற் ஜூருத்த னல்வலம் படுக்கும்
புலிபசித் தனன மெலிவி லுள்ளத்
துரனுடை யாளர் கேண்மைபொ
முயைந்த வைக லுளவா கியரோ.”

(புறா. 190.)

குறுவழுதி என்பவன், “ கல்வி யென்னும் வல்லாண் சிறுஅன் ” என்று கல்வியை வலிய ஆண்மகவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

நோட்டுசேழியன் என்று ஒரு பாண்டியன் இருந்தான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அவனுக்குப் பெயர் வழங்கிவந்திருக்கிறது. அவன் சிறு பிராயத்தி லேயே பட்டம் பெற்றார். சேர்சோழர்கள் சிற்றரசர்கள் ஜவரைத்

துணைக்கொண்டு அவனை எதிர்த்தபோது, “நான் இளையன், தனிய என்று அவமதித்து நால்வகைச் சேணியோடும் என்னை எதிர்த்த இப்பகைவர்களைத் தாக்கி ஒருங்கே வென்று இவர்களுடைய முரசத் தையும் கைப்பற்றேனுயின், எம்மரசன் கொடியன் என்று சூடிகள் தூற்றும் கொடுங்கோலை உடையேனுகுக; மாங்குடி மருதனுரைத் தலைவராகப்பெற்ற புலவர்கள் என்னுடைய விலத்தைப் பாடாதோழிக; இரவலர்க்குக் கொடுத்தற்கியலாத மிக்க வறுமையை யான் அடைக” என்று அவன் பாடிய பாடல் ஒன்று உள்ளது; அது வருமாறு:—

“ தகுதக் கணரே காட்டீக் கூறுங்
 இளைய னிவெனன் விளையக் கூறிப்
 படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள்
 நெடுங் யானையுங் தேரு மாவும்
 படையமை மறவரு முடையம் யாமென்
 துறுதுப் பஞ்சா தூடல்சினஞ் செருக்கிச்
 சிறுசொற் சொல்லிய சினங்செழு வேந்தரை
 அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோ
 டொருங்ககப் படேன னுயிற் பொருங்கிய
 என்னிழல் வாழ்ஸ் சென்னிழற் காணுது
 கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
 சுடியழி தூற்றுக் கோலே னுகுக
 ஓங்கிப சிறப்பி னுயர்ந்த கேள்வி
 மாங்குடி மருதன் றலைவ னுக
 உலகமொடு னிலைதீய பலர்புகழ் சிறப்பிற்
 புலவர் பாடாது வரைகவென் னிலவரை
 புரப்போர் புன்கண் கூர
 இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.”

(புநா. 72.)

இப்பாடலிலிருந்து பாண்டியனுடைய வீரம், நடுவு நிலைமை, தமிழ்ப்புல வர் பாலுள்ள அன்பு, ஈகை என்பவை வெளியாகின்றன. இந்தப் பாண்டியன் பகைவரைப் போரில் வென்ற தலையாலங்கானம் என்னுமூர் இக் காலத்துத் தலையாலங்காடென்று வழங்குகிறது; நன்னிலந்தாலுகாவில் பெரும்பன்றியூருக்கு அருகிலுள்ளது; ஒரு சிவ சேஷ்த்திரம்.

பூதபாண்டியன் என்று ஓர் அரசன் இருந்தான். ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் என்று அவனுடைய பெயர் வழங்கி வந்திருக் கிறது. செய்யுள் இயற்றுவதிற் சிறந்தவன்; “என்னை எதிர்த்த அரசர் களை வென்று புறங்காணேனுயின் என்னுடைய உயிர்த்துணவியை யான் விட்டுப் பிரிக; நீதிமன்றத்திற் சிறிதும் அறிவில்லாத ஒருவனை வைத்துச் செங்கோலை மெலிவித்தேனுகுக; சிறந்த நண்பர்களாகிய மாவன் முதனி

யவர்களைப் பிரிந்து விடுவேனாகுக; இனி இந்தப் பாண்டியர் சூடியிற் பிறவாமல் பாலைசிலத் தலைவனுகப் பிறந்து ‘ஆற்றில்பேனாகுக’ என்று அவன் பாடிய பாடவொன்றுள்ளது; அது வருமாறு:—

“ மடங்கவிற் சினை இ மடங்கா வள்ளத்
தடங்காத் தானை வேங்த ரூடங்கியைங்
தென்னெஞ்சு பொருது மென்ப வவரை
ஆறம் ரலறத் தாக்கித் தேரோ
வலர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம் ருண்க னிவளினும் பிரிக
அறநிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை காட்டி முறைதிரிந்து
மெலிகோல் செப்தே னாகுக மலிபுசழ்.
வையை சூழ்ச்சு வளங்கெழு வைப்பிற்
பொபயர் யானர் மையற் கோமான்
மாவனு மன்னையி லாங்தையு முறைகால்
அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
கண்போ னண்பிற் கேளிரோடு கலந்த
இங்கவி மகிழ்ச்சை யிருக்கியா னென்றே
மன்பநை காக்கு ஸீங்குடிச் சிறந்த
தென்புலங் காவவி னெரீதிப்பிறர்
வன்புலங் காவவின் மாறியான் பிறக்கே.”

(புறநா. 71.)

அவனுடைய வீரம், ஏகபத்தினி விரதம், நியாய பரிபாலனம், நட்பு முதலிபை குணங்கள் இச்செய்யுளால் விளங்குகின்றன. ‘பூதபாண்டி’ என்று தென்னுட்டில் இன்றும் ஓர் ஊர் உள்ளது.

சேரன் கணைக்காலிரும்போறை என்ற அரசன் ஒருவன் இருந்தான். மலைநாடாகிய சேரநாட்டைப் பகைவர் பிடிப்பது அரிதாகையால் அவன் இறுமாந்து வந்து சோழன் செங்கணைனை எதிர்த்துப் போர்செய்து தோற்றுப்போனான். கும்பகோணத்திற்குத் தெற்கிலுள்ள குடவாயிலென்னு மூரில் சோழன் அவனைச் சிறைப்படுத்தினான். தாகம் மேலிட்டுச் சிறைக்காவலாளரைத் தண்ணீர் வேண்டுமென்று அவன் கேட்க, அவர் கொடுத்தனர். பகைவனுடைய ஏவலாளரிடம் ஒன்றைப் பெறுவதா என்ற மானத்தால் அந்தீரை உண்ணுமல் அவன் சொல்லிய பாட்டு ஒன்று புறநானுந்தில் உள்ளது. அதன் பின்னேயுள்ள வாக்கியத்திற் காணப்படும் ‘துஞ்சிய’ என்ற சொல் இறந்த என்ற பொருளையே மிகுதியும் தருவதாயினும் இங்கே மூர்ச்சித்த என்று பொருள் கொள்ள வேண்டும். அச் செய்யுள் வருமாறு:—

“குஷவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் தென்று வாளிற் நப்பார்
தொடர்ப்படு ஞுமலியி னிடர்ப்படுத் தீரிய
சேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயற்றுத்தீத் தணியத்
தாமிரங் துண்ணு மளவை
ஈன்ம் ரோவில் வலுகத் தானே.”

(புநா. 74.)

‘குழந்தை இறந்து பிறந்தாலும் ஊன் பிண்டம் பிறந்தாலும் அவற்றை ஆளல்லவென்று நினையாமல் வாளால் வெட்டி அடக்கஞ் செய்யும் அரச பரம்பரையினர் சிறைக்கோட்டக் காவலாளர்களிடத்துத் தண்ணீரை இரந்துண்பவர்களைப் பெறுவார்களா’ என்பது இச்செய்யுளின் பொருள்.

நோயாலிறந்த அரசரூடம்பைத் தருப்பையிற் கிடத்தி, ‘போரி விறந்த அரசரடையும் உலகை இவர் அடைக’ என்று கடவுளைப் பிரார்த்தி தித்து வாளால் அவ்வுடம்பை வெட்டி அடக்கஞ் செய்வது அரசகுல மறு. இது, புறானானு 93-ஆம் பாட்டாலும் பணிமேகலை 25-ஆம் காதையின் 11-ஆம் அடி முதலியவற்றூலும் தெரிகிறது.

சிறைக்கோட்டத்திருந்த அந்தச் சேரஜை மீட்டவர் அவனுடைய புலவரான பொய்க்கையார். அவர் சோழன் செங்கணைனிடம் போய். யுத்தகளத்தை வர்ணித்துப் பாடியதைக் கேட்ட அவன் உருகி என்னவேண்டுமெனவே, அவர், “என் தலைவனுகிய சேரஜை விடுவிக்கவேண்டும்” என்று கேட்டு அப்படியே பெற்றார். மேற்கூறிய யுத்தகளத்தை அவர் பாடிய நூல், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான களவழி நாற்பது எனப்படும். இச்சுரிதம் கவிங்கத்துப்பரணி, மூவருலா முதலியவற்றூலும் விளங்கும்; “களவழி கவிதை பொய்க்கையுரை செய்ய வதியன் கால் வழித்தனையை வெட்டியர சிட்ட பரிசும்” என்று கவிங்கத்துப்பரணியிலும், “இன்னருளின், மேதக்க பொய்க்கை கவிகொண்டு வில்லவைனைப், பாதத் தனைவிட்ட பார்த்திபனும்” என்று விக்கிரமசோழனுலாவிலும், “பொறையனைப் பொய்க்கைக் கவிக்குக் கொடுத்துக் களவழிப் பாக் கொண்டோனும்” என்று குலோத்துங்க சோழனுலாவிலும், “பொய்க்கைக் களவழி நாற்பதுக்கு, வில்லவென் காற்றனையை விட்டகோன்”, என்று திராசராச சோழனுலாவிலும் பொய்க்கையார் களவழி நாற்பது பாடிச் சேரஜை மீட்டசெய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சோழன் நலங்கிள்ளி யென்பவன் சிறந்த புலவன். தன் முன்னேர் இறந்தமின் உரிமையாற் கிடைத்த அரசாட்சிப்பாரம் ஊக்கமும் வீரமுமில்லாதவனுக்கு மலையைப்போல் மிகக் கனமாகவும், அவ்விரண்டு மூள்ளவனுக்கு வாடிய நெட்டியைப்போல் மிக நொய்தாகவும் இருக்குமென்று அவன் பின்வரும் செய்யளால் தெரிவித்திருக்கிறார்கள்:—

“ முத்தோர் முத்தோர்க்குற்ற முய்ததனப்
 பாறர வந்த பழவிற்றி ரூயம்
 எப்தின மாயி னொய்தினஞ்சிறப்பெனக்
 குடிபுர விரக்குக் கூரி லாண்மைச்
 சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
 மண்டமர் பரிக்கு மதனுடை நேஞ்சூங்
 விழுமியோன் பெறுகுவ னயி னழ்நீர்
 அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
 என்றாழ் வாழவெறல் போல னன்றும்
 நொய்தா எம்ம தானே மையற்று
 விசம்புற வோங்கிய வெண்குடை
 முரசுகெழு வேந்த ராசுகெழு திருவே.”

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறந்த புலவன். சிறுகுடிகிழான் பண்ணன் என்னும் வேளாள உபகாரிமீது அவன் பாடிய பாடவிலிருந்து அவனுடைய கவித்திறமை விளங்கும். சிறுகுடி என்பது தஞ்சாவூர் ஜில்லாவில் நாரசிங்கம் பேட்டைக்கு வடக்கில் மண்ணியாற்றங்கரையில் உள்ளது. சிறுகுடிகிழான் பண்ணன் அகநானாற் றிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவனிடம் பரிசில்பெற்றுவரும் புலவரைப் பார்த்துப் பரிசில்பெறச் செல்கின்றுவினாருவன் பாடியதாகக் கிள்ளி வளவன் பாடியிருக்குஞ்செப்புள் வருமாறு:—

“ யான்வாழு நானும் பண்ணன் வாழிய
 பாணர் காண்கிவன் கடிம்பின திடும்பை
 யாணர்ப் பழுமரம் புள்ளியிழ்ச் தன்ன
 ஷபெனேவி யரவங் தானுங் கேட்கும்
 பொய்யா வழிவி பெய்விட நோக்கி
 முட்டை கொண்டி வற்புவஞ் சேரும்
 சிறுநன் னெறும்பின் சில்லொழுக் கேப்பபச்
 சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும்
 இருங்களோச் சிறுஅர்க் காண்டிங் கண்டும்
 மற்று மற்றும் வினவுதுங் தெற்றெனப்
 பசிப்பினி மருத்துவ னில்லம்
 அணித்தோ கேப்த்தோ கூறுமி னெமக்கே.”

(புநா. 173.)

இதன் கருத்து :—‘ஆலமரம் பழுத்தால் பலவகைப் பறவைகளும் கூடிப் பழங்களைத் தின்று பெருமுழக்கம் செப்பும்; அப்படியே பண்ணன் வீட்டில் உண்ணும் பலருடைய பெருமுழக்கம் இருந்தது; அவன் வீட்டில் தயிர்ச்சோற்றுத் திரளையைப் பெற்று வரிசை வரிசையாகப் போகும் சிறுவர்களுடைய தோற்றம் முட்டை கொண்டு போகும் ஏறும் பினம் போலிருந்தது’ என்பது. இவ்வுவமைகளிலிருந்து சோழனுடைய

கல்வியறிவு புலப்படுகின்றது. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்று அகானாற்றில் இப்பண்ணன் பாராட்டப்பட்டிருக்கிறார். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற சொற்றெடுத்தும் பொருளும் மிகச்சிறந்தனவாயிருப்பதால் மணிமேகலையில் அந்தத்தொடர் சீத்தலைச் சாத்தனுரால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அறிவுடை நம்பி என்று ஒரு பாண்டியன் இருந்தான். குழந்தை களைப்பற்றி அவன் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்;

“ படைப்புப்பல படைத்துப் பலரோ இன்னும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறகுற டைந்து சிறுகை நீட்டி
இட்டின் தொட்டுக் கவ்வியுங் தழுந்தும்
நெப்புடை யடிசின் மெப்பட விதித்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
யய்க்குறை யில்லைத்தாம் வாழு நானே ”

(புநா. 188.)

என்ற பாடலால் குழந்தைகளால் உண்டாகும் இன்பத்தைக் கூறி மக்களை அடையாதவர்க்குத் தம் வாழ்நாளில் அடையும் பயன் யாதுமில்லை என்று அவன் விளக்கியிருக்கிறார்.

பாண்டியன் ஆரியப்படை கடந்த நேருஞ் சேழியன் என்ற பாண்டியன் ஒருவன் இருந்தான். கல்விக்கு வேண்டியமுறை அவன் பாடலால் தெரிகின்றது. ‘தன்னுசிரியனுக்கு ஒரிடையூறு வந்தவிடத்து உதவியும் மிக்க பொருளைக்கொடுத்தும் வழிபட்டுப் பின்னேநிற்கும் கிலைமையை வெருது கற்றல் ஒருவனுக்கு அழியது. ஏனெனில் ஒரு வயிற்றிற் பிறங்கோருள்ளும் கல்வி விசேஷத்தால் தாயின் மனமும் வேறுபடும். ஒரு குடியிற் பிறங்க பலருள்ளும் மூத்தோன் வருகவென்று சொல்லாமல் அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே அரசனும் செல்வான். நாற்குலத்துள்ளும் கீழ்க்குலத்தான் கற்பானுயின் மேற்குலத்தானென்று வன் அவமதியாது கல்வியின்பொருட்டு அவனை வழிபடுவன்’ என்று அச்செப்புளில் அவன் சொல்லியிருக்கிறார். பண்டைநாளில் நாற்குலங்கள் இருந்தனவென்பது அச்செப்புளிலிருந்து விளங்குகிறது. அது வருமாறு :—

“ உற்றழி யுதவியு முறபொருள் கொடுத்தும்
பிற்கைகளை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரண்ன வடன்வயிற் றள்ளும்
சிறப்பின் பாலாற் றுயுமனங் திரியும்
ஒருகுடிப் பிறங்க பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னு தவருள்

அறிவடை யோனு ரரசஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா வள்ளும்
கீழ்ப்பா வொருவன் கற்பின்
மேற்பா வொருவனு மவன்கட்ட படிமே. ”
(புறநா. 183.)

ஆசிரியன்னு வீட்டுக்குப்போய் வழிபாடு செய்து கல்வி கற்கவேண்டும். ஸ்ரீராமர் முதலானேரும் அப்படியே செய்தனர். சீவுகள் பூமகள் பூலம்பிவைகக் கற்றுவென்பதால், செல்வச் செருக்கின்றி ஆசிரியன் பால் வழிபாட்டோடு அவன் கல்விகற்றுங் என்று சிந்தாமணியில் சொல்லி யிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அரிய குணங்கள் நிறைந்த பிரபுக்கனுடைய செல்வம், “பலர் புகழ் செல்வம்” என்றும், “கேட்டற் கிணிது நின் செல்வம்” என்றும் பதிற்றுப் பத்துப் பாடல்களில் பாராட்டப்பட்டனது. பலர் புகழ் செல்வம் என்பது பல மதத்தினராலும் புகழப்படும் செல்வம் என்றும் பொருள்படும். காஞ்சியில் காமாட்சி அம்மை முப்பத்திரண்டு தருமங்களையும் இயற்றி யருளுகையில், அறுவகை மதத்தினர்க்கும் உண்டு அளித்தனள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னைத்திருவேட்டாசவரம் பேட்டையிலுள்ள திருவேட்டாசவர் ஆலயத்துக்கு ஒரு முகம்மதிய அரசர் கொடுத்த இடங்கள் இன்னும் உள்.

பாரியின்மலையை முவேந்தர் சூழ்ந்து கொண்டமின், கபிலர் கினி கனைப் பழக்கி அவை வெளியிலிருந்து தானியக் கதிர்களைக் கொண்டும்படி செய்தார். பாரி இறந்தபிறகு அவர் சேரன் செல்வக்குங்கோ வாழி யாதனை அடைந்து, “பாரிபால்லிருந்த குணங்கள் உன்பாலுள்ளன வென்று கேட்டு உன்னுடன் பழகவந்தேன்” என்று பாடினதாகப் பதிற்றுப்பத்தில் ஒரு செய்யுள் காணப்படுகிறது;

“ சிரயத் தன்ன வெண்வறன் களைந்து ”
என்றும்,

“ இதால்படி யுமிக்தவென் பழங்கள் வீழு ”

பாடசாலை, கருத்துவம்

என்றும் புலவாகள் கூறியவற்றை அவாகள் வறுமையைப் பிரபுக்கள் போக்கின்மை அறியக் கிடக்கின்றது.

செய்ந்நன்றி யறிதலென்றும் பெரியகுணம் அவர்களிடம் இருந்த தாகப் பல பாடல்களால் தெரிய வருகின்றது. இவ்வரியகுணம் பழைய வடமொழி நூல்களிலும் விளக்கப்பட்டிருக்கிறது. அவற்றுட் சில வற்றை இங்கே சொல்லுவேன்; துரோணர், பிழ்மர், அசுவத்தாமா,

கும்பகர்ணன், கர்னன் இவர்களுடைய செய்ந்நன்றியறிவுகளும் இத்தன்மையனவே.

கும்பகர்ணன் இராவணனுக்கு நல்லபுத்தி சொன்னதாக இராமன் கேள்வியுற்று அவன் கருத்தையறிந்துவரும்படி விப்ரீஷனை அனுப்பிய பின், இராமனைச் சரணமடையும்படி விப்ரீஷனை அழைத்தபோது கும்பகர்ணன் சொன்னதாக அவன் நன்றியறிவைக் கம்பர் மிகவும் அழகாகக் கூறியிருக்கிறார். அதாவது, “யான் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கக்கூடிய நேரத்தை எதிர்பார்த்து அறுசுவை உண்டியை வைத்துக்கொண்டு அண்ணன் காத்திருப்பான்; அவனுக்காகப் போர்செய்து உயிர் துறந்தேனும் செஞ்சோற்றுக் கடன் கழிக்க வேண்டும்” என்று அவன் சொன்னு னென்பது. பாரதப்போரில் பதினேழாவது நாளன்று கர்ணன் கௌரவர் சேனைத்தலைவனுக் கியமிக்கப்பட்டபோது செஞ்சோற்றுக் கடன்கழிக்க வேண்டுமென்று அவன் சொன்னதும் கவனிக்கத்தக்கது:—

“ ஒருஞ்சியாலும் மில்லா வென்னை
உங்கள்குலத் துள்ளோரி லொருவ னக்கித்
தெருஞ்சு மவர்மனைக்கே வளர்ந்த வென்னைச்
செம்பொன்மனி முழுகுட்டி யம்பு ராசி
நீருஞ்சும் நரபாலர் பலருங் காண
ஈன்னினுஞ்சீர் பெறவேத்தாப் பினைக்கே யன்றி
ஏருஞ்சு மணிமுழியா யின்டப் போரில்
யார்க்கினியென் னுயிர்துறப்ப தியம்பு வாயே.”

“ செஞ்சோற்றுக் கடனின்றே கழியே னுயிற்
ஏன்டோள்கள் வளர்த்தனுற் செயல்வே றண்டோ.”

இவை துரியோதனைனை நோக்கிக் கர்ணன் கூறியவை.

பிரபுக்கள் வித்துவான்களுக்கு எளியவர்கள்; சத்துருக்களுக்கு அரியவர்கள்.

“ எங்கோ னிருந்த கம்பலை முதார்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
.....மன்னர் கீனைக்குங் காலைப்
புலிதுஞ்ச வியன்புலத் தற்றே
வவிதுஞ்ச தடக்கை யவனுடை நாடே”

(புநா. 54.)

என்று புறநா ஊற்றில் வந்திருத்தல் காண்க,

“ னாயி றனையைகின் பகைவர்க்குத்
திங்க எனையை யெம்ம னேர்க்கே”

என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைச் சீத்தலைச் சாத்தனூர் பாடியிருக்கிறார்.

“ ஊர்க்குறு மாக்கள் வெண்டோடு சமாதிலின்
 நீர்த்துறை படியும் பெருங்களி று போல
 இனியை பெரும வெமக்கே மற்றதன்
 துண்ணாகு கடாஅம் போல
 இன்னும் பெருமஸி லைன்ன தோர்க்கே ” (புறநா. 93.)

என்று அதிகமான்னெடுமான்சியை ஒள்வையார் பாடியிருக்கிறார்.

பிரபுக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கறிந்த தகுதியுள்ள வர்களாலேயே சூழப்பட்டிருந்தார்கள் என்பதைச் சிறுபானுற்றுப்படை விளக்குகிறது :—

“ செய்ந்தன் ரி யறிதலுகு சிற்றின மின்மையும்
 இன்முக முடைமையு மினிய ஞதலும்
 செறிந்துவிளங்கு சிறப்பி னின்டோ ரேத்த
 அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும்
 ஆணை புகுதலு மழிப்பட தாங்கலும்
 வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்த.....
 அறிவுமட்டம் படிதலு மறிவுஙன் குடைமையும்
 வசிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
 பரிசில் வாழ்க்கைசப் பரிசில் ரேத்தப்
 பன்மீ ஞப்பட் பான்மதி போல
 இன்னைக யாய்மோ டிருந்தோன் ” (சிறுபாண். 207-20.)

என்றால் வரிசையறிந்து கொடுத்தார்கள் என்பதும், வரையாது கொடுத் தார்கள் என்பதும், சந்திரன் பிரகாசிக்கும்போது நட்சத்திரங்களும் விளங்குவதுபோல் உடனிருந்தோரும் விளங்கும்படி அவர்கள் இருந்தார்கள் என்பதும் அறியற்பாலன்.

பிரபுக்களைக் கண்டால் புலவர்கள் தைரியமுற்று அவர்களுக்கு நல் உபதீசம் செய்து தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெறுவார்கள் :—

“ அருந்துய ருக்குமென் பெருந்தன் புறவினீன்
 தாள்படி செல்வங் காண்டொறு மருளப்
 பனைமரு டக்கையொடு முத்துப்பட முற்றிய
 உய்மருப் பேங்கிய வரைமரு ஞேண்பக
 டொளிதிக மோடை பொவிய மருங்கிற
 படுமணி யிரட்ட வேறிச் செம்மாந்து
 செலன்சை யுற்றனன்.....
 என்னளாங் தறிந்தனே கோக்காது சிறந்த
 கிண்ணளாங் தறிமதி பெரும
ஏத்துகம் பலவே”

என்றதனால் ‘இன் பெருமைக்குத் தகுந்தவாறு கொடு’ என்றார்.

“இரவலர் புரவலை நீடு மல்லை
புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்
இரவல ருண்மையுங் காணினி சின் னூர்க்
கழிரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுங்கல் யானையெம் பரிசில்
கமொன் தோன்றல் செல்வன் யானே” (புறநா. 162.)

என்று வந்துள்ள செய்யுள் இங்கே அறியத்தக்கது.

வேந்தார்க்குப் புலவர் தர்மங்களை உபதேசித்து அவர்களை நல் வழியினின்றும் நீங்காதபடி காத்தனர்.

“ஷிலம் பெயரினு ஷின்சொற் பெயரல்.....
ஷின்னசை வேட்கையி னிரவலர் வருவரது
முன்ன முகத்தி னுணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே” (புறநா. 3.)

என்று பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதியை நோக்கி இருப்பிடர்த்தலையாரும்,

“அருளு மண்பு நீக்கி நீங்கா
ஶிரயங் கொள்பவரோ டொன்றுது காவல்
குழவி கொள்பவரி ஞேம்புமதி” (புறநா. 5.)

என்று சேரமான் கருஹுர் வாட்கோப்பெருஞ்சேரலீரும் பொறையை நோக்கி நரிவெறுத்தலையாரும்,

“கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா முறையின் மதிவிலை யாகி
நல்லத னல்லூங் தீயதன் றீமையும்
இல்லையென்போர்க் கினனு கிலியர்” (புறநா. 29.)

என்று சோழன் நலங்கிள்ளியை நோக்கி உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும்,

“காம்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாளிறை வீல்லதும் பன்னூட் காகும்
தூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்ப்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவு னுகி வைகலும்
வரிசை யறியாக் கல்லெலன் சுற்றமொடு
பரிவதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானு முன்னை னுலகமுங் கெடுமே” (புறநா. 184.)

என்று அறிவுடைநம்பியை நோக்கிப் பிசிராந்தையாரும் பாடியவை மேற்கூறியவற்றிற்கு உதாரணங்களாரும்,

பிரபுக்கள் பரோபகாரத்தையே இயல்பாகக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பல புலவர்கள்,

“பிறர்க்கென வாழ்தி”

என்றும்,

“பிறர்க்கென முயல்வோர்”

என்றும்,

“தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்”

என்றும் விளக்கியிருக்கிறார்கள்.

அவர்களுடைய அரண்யமீனை வாயில் சிலருக்கு அடைக்கப்படா மலேயிருக்கும்:

“பொருநர்க் காயினும் புலவர்க் காயினும்

அருமறை நாவி ணந்தணர்க் காயினும்

அடையா வாயி வவனருங் கடை”

(சிறுபாண். 203-6.)

என்றும்,

“நகைபுநர்த் தடையா நன்பெரு வாயில்”

என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தன்மையுடையனுதல்பற்றியே சடையப்பவள்ளைக் கம்பர், “அடையாத பொற்கதவு மஞ்சலென்ற சொல்லும், உடையான் சடையப்பன்” என்றார்.

பிரபுக்களுடைய கொடை, பதிற்றுப்பத்திலுள்ள செம்யுட்களைப் பாடினேர்க்குச் சேரவரசர்கள் கொடுத்ததிலிருங்கே விளங்கும்.

பதிற்றுப்பத்தென்பது பத்துப் பத்துப் பாட்டுக்களை உடைய ஒரு தொகைநால்.

முதற்பத்தும் பத்தாம்பத்தும் கிடைக்கவில்லை.

இரண்டாம்பத்து, இமயவரம்பன் கெடுஞ்சேரலாதனைக் குமட் ரேர்க்கண்ணனார் பாடி உம்பற் காட்டு ஐந்தாறார் பிரமதாயம் பெற்று முப்பத்தெட்டியான்டு தென்னுட்டுள் வருவதனிற் பாகமும் பெற்றார்.

மூன்றாம்பத்து, பல்யானைச் செல்கெழு குட்டுவெளைப் பாலைக் கௌதமனார் பாடிச் சுவர்க்கம் புகுதற்கு ஒன்பது பெருவேள்வி செய்விக்கப் பெற்றார்.

நாலாம்பத்து, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பி யாற்றுக் காப்பியனார் பாடி நாற்பது நூற்றிரம் பொன்னும் ஆள்வதிற் பாகமும் பெற்றார்.

ஐந்தாம்பத்து, சேரன் செங்குட்டுவெளைப் பரனர் பாடி உம்பற் காட்டுவாரியையும் அவன் மகனையும் பரிசில் பெற்றார். இந்தச் செங்குட்டுவென்தான் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் தமையன்.

ஆறும்பத்து, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை; பாடினி யார் நச்செள்ளோயார் பாடி ஒன்பது காப்பொன்னும் நூறுயிரம் காணமும் பெற்றூர்.

ஏழாம்பத்து, செல்வக்குந்கோவாழியாதனைக் கமிலர்பாடி நூறு யிரம் காணமும் நன்றுவென்னுங் குண்டேறவி நின்று அவன் கண்ணிற்பட்ட நாட்டையும் பெற்றூர்.

எட்டாம்பத்து, பெருஞ்சேரவிரும்பொறையை அரிசில் கிழார் பாடிக் காணம் ஒன்பது நூறுயிரத்தோடு அரசுகட்டிலும் அவன் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.

ஒன்பதாம்பத்து, இளஞ்சேரவிரும்பொறையைப் பெருங்குன் மார்கிழார் பாடினர். முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறி யாது ஊரும் மனையும் வளமிகப் படுத்தி ஏரும் இன்பழும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல் வெறுக்கையொடு பன்னுாறுயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தாண்விட்டான் அக்கோ. குசேலர் கண்ண பிராணிடமிருந்து திரும்பிவந்தபோது தமது பண் முதலியன் சிறப் புற்று சிற்கக்கண்டு திகைக்கும்படி அவரை அறியாமல் கண்ணன் கொடுத்தது இங்கே அறியத் தக்கது. (இங்கணம் பிரபுக்கள் சொடையை விளக்கும் பாடல்கள் மிகுதியாகச் சொல்லப்பட்டதுடன் அவ்வப்பொழுது கூறிய பாடல்களுக்குப் பொருளும் விளக்கமாகக் கூறப்பட்டது.)

பல அரசர்கள், சிற்றரசர்கள் முதலியவர்களைப்பற்றிய விஷயங்கள் பண்டைக்காலச் செய்யுட்களில் சிதறிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரையும் பற்றித் தெரிந்திருக்கிற விஷயங்களைச் சொல்லவும் நேரமில்லை. சிலரைப்பற்றியிட்டும் சில விஷயங்களைச் சொல்லுவேன்:

புலவருக்கு விசிறின அரசன்.

சேரமான் தகடுரெறிந்த பெருஞ்சேரலாதன் என்ற அரசனை ஒரு சமயம் மோசிகீரனூர் என்ற புலவர் காணப்போனார். வழி நடந்துபோன சிரமத்தால் அவனது அரண்மனையிலுள்ள முரசுகட்டிலில் அவர் படுத்துக் கொண்டு தூங்கிப்போய்விட்டார். முரசு அரசர்களால் வழிபடுவதற்கும் பூசித்தற்கும் உரியது. அரசர்கள் யுத்தத்துக்குப் புறப்படுவதற்கு முன்பு, அதனை நல்லவேளையில் எடுத்து முன்னதாக அனுப்புவது வழக்கம். இதற்கு முரசாரட்கோள் என்று பெயர். அங்கனம் பெருஞ்சேரலாதன் தன் முரசை யெடுத்து அனுப்பியிருந்தமையாலே தான் மோசிகீரனூர் கட்டிலிற் படுத்து அயர்ந்து சித்திரை செய்துவிட-

டார். அரசன் வந்தபோது அவர் அயர்ந்து நித்திரை செப்பதையும் அவனுடைய சிரமத்தையும் உணர்ந்து விசிறி யொன்றைக் கொண்டுவந்து தானே விசிறிக்கொண்டு இன்றூன்.

அவர் விழித்துக்கொண்டு அரசன் விசிறுவதைக் கண்டு திடுக்கிட்டு அவனுடைய பெருந்தகைமமைய வியக்து ஒரு செப்புளியற்றினார்; அது வருமாறு :—

“மாசற விசித்த வார்புற வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒவிநெடிம் பீவி பொண்பொறி மனித்தார்
பொலங்குழை யுழினையொடு பொலியச் சூடிடிக்
குருதி வேட்கை யுருகெழு மூரசம்
மன்னீ வாரா வளவை பெண்ணெய்
நரைமுகங் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வெங்ளைத் தெறுவர
இருபாற் படிக்குசின் வாள்வா யொழித்ததை
அதூஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனெலி மமையா தனுக வந்துசின்
மதனுடை முழவத்தோ கோச்சித் தன்னெனா
வீசி யோயே வியலிடங் கழு
இவள்ளிசை யுடையோர்க் கல்ல தவண
துயர்னிலை யுலகத் துறைபு னின்மை
விளக்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசின் மீங்கிது செயலே ”

(புறநா. 50.)

கரிகாற் சோழன்.

கரிகாற் சோழனுடைய புகழைப் பலபுலவர்கள் பாடியிருக்கிறார்கள். அவன் இளமையிலேயே அரசரிமை பெற்றார். ஒரு சமயத் தில் தீப்பற்றிய ஒரு வீட்டிலிருந்து ஒடும்போது அவன் கால் வெந்து கரிந்து போய்விட்டது. அதனாலேதான் கரிகாலன்னந் பெயர் அவனுக்கு வந்தது. இமயத்தில் அவன் புலிக்கொடியை நாட்டினதாகச் சொல்லப் பட்டிருக்கிறார். கால் வெந்திராவிடின், திருமாலைப்போல் மூவுலகை யும் அவன் அளந்திருப்பான் என்று புலவர் ஒருவர் அவனுடைய வீரத்தை,

“முச்சக் கரமு மளப்பதற்கு ஸீட்டியகால் ”

என்ற செப்புளரல் பாராட்டியிருக்கிறார். கரிகாலனுடைய பேரறிவை ஒரு சரித்திரம் உணர்த்துகிறது. ஒரு சமயம் அவன் நியாயசபையில் இருக்கையில் வழக்குறைத்துக்கொள்ள இருவர் வந்தனர். என்ன வழக்கென்று அரசன் கேட்டபோது, அவன் இனையவனுக இருந்ததைக்

கண்டு அவனிடம் வழக்கைச் சொல்ல அவர்களுக்குத் துணிவு உண்டாக வில்லை. அதனை அறிந்த கரிகாலன், நீதிபதி சீக்கிரம் வந்து விடுவார் என்று சொல்லிவிட்டு அப்புறம் போய் ஒரு முதியவன்போல் வேஷம் போட்டுக் கொண்டு நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தான். அப்போது வழக்காளி கள் தம் வழக்கைத் தெரிவித்துக்கொண்டனர். அவன் நியாயவிசாரணை செய்து தீர்ப்பளித்தான். கேட்டு அவர்கள் மகிழ்ந்து சென்றனர். இச்சரிதம்,

“ இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய வரவோன் ”

என்னும் மனிமேகலைப் பகுதியரும்,

“ உரை முடிவு காணுன் ”

என்னும் பழமொழிச்செய்யுளாலும் வெளியாகின்றது.

தன்னியல்பைப் பார்ட்டிக் குடியலூருகுத்திரங்கண்ணார் பாடிய பட்டினப்பாலை யென்னும் நூலைக்கேட்டு அப்புலவர்க்குக் கரிகால்வள வன் பதினாறு லக்ஷி பொன் பரிசுவித்தான் ; இது, “ தமுவு செங் தமிழ்ப் பரிசில்வாணர்பொன், பத்தொடா டாறுநா ரூயிரம்பெறப் பண்டு பட்டினப் பாலைகொண்டதும் ” என்னுங் கலிங்கத்துப்பரணியால் விளங்கும்.

நள் ஸி.

நள்ஸி என்று ஓர் அரசன் இருந்தான். அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது மலைக்குத் தோட்டியென்று பெயர். ஒரு புலவர் அவனுடைய மலைநாட்டின் வழியே தம் சுற்றத்தார் கிலருடன் போனார். தன்னைத் தேடிக்கொண்டு புலவர்கள் வரின், ஒடிவந்து அதைத் தனக்கு அறிவிக்கும்படி அவன் தன் பரிவாரங்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். புலவர் அங்கே ஒரு மரத்தடியில் வந்திருப்பதை அறிந்து அவன் எதிரே சென்று தான் இன்னுன் என்பதை அறிவியாமலே அவருக்கு உரிய உணவுகளைக் கொடுத்து அவருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் பசிக்களைதிரும்படி செய்தான். அவர் உண்ட பிறகு தான் அணிந்திருந்த நவரத்தனமாலையையும் கடகத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அப்பொழுதும் தான் இன்னுன் என்பதை அவன் சொல்லவில்லை. பிறகு அங்கிருந்தவர்களைப் பின் தொடர்ந்து சென்று விசாரித்து அவன்தான் நள்ஸி என்று புலவர் தெரிந்துகொண்டு வியப்புற்றார். அதனைப் பின்வரும் அழகிய செய்யுள் உணர்த்துகிறது:—

“ கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கண்ண
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தி

தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபார் வருத்தமு முலைவு கோக்கி
மான்கணர் தொலைச்சிய குருதியிங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச்
செல்வத்தே தொன்றலோர் வல்வல் வேட்டுவென்
தொழுதன ஞெழுவேற் கைகவித் திரீஇ
இழுதி னன்ன வானினைக் கொழுங்குறை
கானதர் மயக்கிய விளையர் வல்லே
தாம்புங் தெய்தா வள்ளவை யொய்பெனத்
தான்தெனுவி தீயின் விரைவனன் சுட்டுகின்
இரும்பே ரொக்கலூடு தின்மெனத் தருதவின்
அபிழ்தின் மிசைஞ்சு காய்ப்பு ஸிங்கி
நன்மர னளிய ஏறுந்தன் சாரற்
கன்மிசை யருவி தண்ணெனப் பருகி
வித்த ரெட்டக்கினே னுக வல்லே
பெறுதற் கரிய வீறுசா னன்கலம்
பிறிதொன் றில்லைக் காட்டுநாட் போமென
மார்பிற் பூண்ட வயங்குகா மூராம்
மடைசெறி முன்கைக் கடகமொ டத்தனன்
எங்கா டோவெனா நாடுஞ் சொல்லான்
யாரீ ரோவெனப் பேரூஞ் சொல்லான்
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிஜினே
இரும்புபுனைக் திபற்றூப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கு மணிநெடுங் குன்றிற்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்
நளிமலை நாட னள்ளியவ ஞெனவே.”

(புறநாளாறு, 150).

வறியவர்களைக் கண்டவிடத்து வேண்டியவற்றைப் பிறர் அறியாமல் அளித்துத் தான் இன்னுள்ளன்றும் அறிவியாமல் உபகாரம் செய்வது அருமையிலும் அருமையாகும்.

அ ம ன ன்.

வள்ளல்கள் காலத்திற்குப் பிறகு குமணன் என்ற ஒரு சிற் ராசன் இருந்தான். இரவலர்க்கு அவன் வரையாது கொடுத்து வந்தவன். அவன் தம்பி பெரிய உலோயி. அவன் சிலருடன் ஆலோசனை செய்து அரசைக் கைப்பற்றிக்கொண்டு குமணைனைக் கொல்ல முயன்றான். அதனால், தன் தம்பியறியாதபடி குமணன் காட்டிற்குப்போய் அங்கு ஒளித் திருந்தனன். அவனிருந்த இடத்தை அறியாத தம்பி தன் தமையன் தலை யைக் கொண்டுவருகிறவர்களுக்குப் பாதிநாட்டைக் கொடுப்பதாகப் பறை அறைவித்தான். இங்கிலைமையில் ஒரு புலவர் குமணனிருந்த

காட்டுக்குப்போய் அவனைக் கண்டு தம்முடைய வறுமையைப் புலப் படுத்தி ஒரு செய்யுள்பாடி அவனைக் கேட்டித்தார். தம்முடைய வீட்டு அடுப்பில் காளான் முனித்துவிட்டதாகவும், தன் மனைவி உண வின்மையால் குழந்தைக்குப் பால்கொடுக்க வழியின்றியிருக்கையில் குழந்தை அவள் முகத்தைப் பார்த்ததாகவும், அவள் தம்மைப் பார்த்ததாகவும், அதன் பொருட்டுத் தாம் குமணைப் பார்க்க வந்த தாகவும் புலவர் அச்செய்யுளில் சொல்லியிருக்கிறார். அது வருமாறு:—

“ ஆனை மறந்த கோடை ரடிப்பின்
 ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
 பாஅ வின்மையிற் ரேஞ்சோடு திரங்கி
 இல்லி தூர்ந்த பொல்லா வறுமூலை
 சுவைத்தொ றழூங்தன் மகத்துமுக நோக்கி
 நீரொடு கிறைங்த வீரிதழ் மழைக்கணைன்
 மனையோ சௌவ நோக்கி வினைஇ
 சிற்படர்க் திசனே நற்போர்க் குமண
 என்னிலை யறிந்தனை யாயி னிங்கிலைத்
 தொடுத்துங் கொள்ளா தமையலை னடுக்கிய
 பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
 மண்ணூர் முழவின் வயிரியர்
 இன்மை தீர்க்குங் குழப்பிறங் தோயே.”

(புறநாளூறு, 146.)

இதைக்கேட்ட குமணன் தன் கையிற் பொருளில்லையென்றும், தன் தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தம்பியிடம் கொடுத்து அவரது தரித்திரத்தைக் கலைந்து கொள்ளலாமென்றஞ் சொல்லித் தன் வானைக் கொடுத்துவிட்டான். உடனே புலவர், அவன் கையில் இருந்தால் ஏதேனும் விபரீதம் நேரிடும் என்றெண்ணித் தாமே அவ்வாணை வாங்கி வைத்துக்கொண்டு, “பாடிய புலவன் வாடினன் பெயர்தலென், நாடிமுந்த தனினு நனியின் நாது” என நினைந்த அவன் செயலை வியந்துகொண்டு வேறி டஞ் சென்றனர். அவர் சிற்பத்தொழிலிலும் வல்லவர். வாழைக்கிழங்கால் குமணன் தலையென்று நினைக்கும்படி ஒரு தலைசெய்து அதற்கு வர்ணங்கொடுத்து ஒரு துணியால் மூடிக்கொண்டுபோய்க் குமணன்து தம்பியிடம்காட்ட அவன் கண்டு திடுக்கிட்டு மூர்ச்சித்து விழுந்தனன். பின்பு எல்லோரும் அவனுக்குச் சைத்தியோபசாரம் செய்தனர். அதனால் அவன் நினைவுபெற்றுத் தன் செய்கைக்கு வருந்தித் தன் தமையனை உயிர்ப்பித்து அழைத்துக் கொண்டுவந்தால் நாடு முழுவதையும் கொடுப்ப தாகச் சொல்லிக்கொண்டே யெழுந்தான். புலவர், மிழைப்பிக்கும் ஆற்றல் தமக்கு உண்டென்றும் தமையனை அழைத்துவருவதாகவும் சொல்லிப்

போய் நடந்த செய்திகளைக் குமணனிடம் அறிவித்து அவ்விருவரும் சங்கிக்கும்படி செய்தார். அவர்கள் தம் நாட்டைப் பெற்றுக்கொள்ளும் படி புலவரைக் கேட்கத் தமக்கு அது பெரும்பாரமென்று அவர் சொல்லித் தமது வறுமையை ஒழிப்பதற்குமாத்திரம் வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு போனுரென்பர்.

இங்னமே பல உபகாரிகளுடைய கொடை முதலிய அரிய செய்கைகள் பழைய நூல்களில் மிக நன்றாகப் பாராட்டப்பட்டிருக்கின்றன. அந்தால்கள் பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றைப் படித்தால் எல்லாம் விளங்கும்.

VII. கலை சீ.

கலை என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு. எல்லா வித்தை கருமே கலையாகும். வேதங்கள், அவற்றின் அங்கங்கள், சாஸ்திரங்கள் முதலியனவும் கலைகளே. அவையல்லாத வித்தைகளாகிய கலைகளே இங்கே சொல்லப்படும்.

மந்திரிகளுக்குக் கலைக்கண்ணாளர் என்று ஒரு பெயருண்டு. கலை களைக் கண்களாகக் கொண்டமையின், அவர்கள் அப்பெயர் பெற்றனர். பல நூல்களையும் நன்றாக அறிந்திருந்தால்தான் அவர்கள் இராசகாரியங்களைச் செய்ய முடியும். அரசனை இடித்துரைக்க வேண்டியவர்கள் அவர்களே. ஆகையால் உகியீலை அறிந்தவர்களாகவும் படிப்புள்ளவர்களாகவும் முதியவர்களாகவும் அவர்கள் இருக்கவேண்டும்.

கலைகள் அறுபத்து நான்கென்று சொல்லப்பட்டிருக்கின்றன. குலமகளிர். அறியவேண்டிய கலைகள் பல. பொதுமகளிர் அறிய வேண்டிய கலைகள் பல. அவற்றின் பெயர்கள் மணிமேகலை முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளன.

“வண்டுமெர்யத் தரற்றும் பிண்டி வாமனூர் வடித்த நண்ணால் உண்டுவைத் தனைய நீயும்”

என்னும் சீவகசிந்தாமணிச் செய்யுள் குலமகளிர்க்குரிய கலைகளைக்குறிப் பிடிகின்றது.

“ வேதத்தியல் பொதுவிய லென்றிரு திறத்துக் கூத்தும் பாட்டுங் தாக்குஞ் தணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் க்ருவியுங் தாழ்த்திங் குழலும் கந்துக்க் கருத்து மடைநூற் செப்தியும் சுந்தரச் சுண்ணமும் தூஞி ராடலும் பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும் காயக் கரணமுங் கண்ணிய துணர்தலும் கட்டுரை வகையுங் கருத்துறை கணக்கும். வட்டிகைச் செய்தியு மலராய்ந்து தொடுத்தலும் கோலங் கோடலுங் கோவையின் கோப்பும் காலக் கணிதமுங் கலைகளின் றணிவும் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த

ஓவியச் செந்று லுரைநூற் கிடக்கையும்
கற்றுத்துறை போகிய பொற்றேடி கங்கை” (மணிமேகலை)

என்பது பொதுமகளிர்க்குரிய கலைகளை விளக்குகின்றது.

அகத்தியர்

தமிழ்ப்பாவை மூலமாக அறியப்படும் கலைகளைச் சொல்லும் போது அகத்தியரை முதலிற் சொல்லவேண்டியிருக்கிறது. இயற்றமிழுக்குப்போல் வளைத்தமிழ்களுக்கும் ஆசிரியர் இவரே. இவருடைய மானுக்கர்களின் தொகை பன்னிரண்டு என்று பரம்பரையாகச் சொல்லப்பட்டுவந்திருக்கிறது. அம்மானுக்கர்களிற் சிகண்டி என்பார் ஒருவர். அவர் அகத்தியரிடத்திற் சங்கிதத்தைப் பயின்றவர். சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்குஞ்சலார் இயற்றிய உரையால் சிகண்டி ஆசிரியர் இசை நனுக்கமென்னும் நால் இயற்றியிருந்ததாகத் தெரிகிறது. அகத்தியருக்குச் சமமான சங்கிதவித்துவான் இல்லை. தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரனர் இராவணைன அகத்தியர் கந்தருவத்தால் பினித்ததாகச் சொல்லியிருக்கிறார். இராவணன் முதலில் தென்னுட்டை ஆண்டானென்றும், பிறகே இலங்கைக்குச் சென்றுள்ளன்றும் தெரிகின்றது. இராவணன் தென்னுட்டை ஆண்டபொழுது பலருக்கும் துன் பஞ்செய்துவந்தான். அகத்தியர் தென்னுடு வந்ததும் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த விணைத்து அவன் இசையிற்கிறந்தவனுதலால் அவனைச் சங்கிதப்போருக்கு அழைத்தார். பொதியில் மலைக்கல் யாருடைய பாட்டால் உருகுகின்றதோ அவருக்கு அம்மலைக்கல்லை அங்கனம் உருகச்செய்யாதவர் தோற்றவர்; இராவணன் தோற்றால் தென்னுட்டைக் கொடுத்துவிட வேண்டுமென்று பேசிக்கொண்டனர். அகத்தியரை முதலிற் பாடும்படி அவன் சொன்னான். அவர் பாடவே மலைக்கல் உருகிற்று. பிறகு இராவணன் பாடினபோது உருகியிருந்த குழம்பும் இறுகிற்று. முன்னளில் துஷ்டர்களும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டிருந்தனராகையால் பேசிய படியே இராவணன் தென்னுடு துறந்து இலங்கைக்குச் சென்று விட்டான். மதுரைக்காஞ்சியில், “தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், ரென்முது கடவுள்” என்ற இடத்தில் தென்னவன் என்றசொல் இராவணைனை உணர்த்துவதாக நக்சினர்க்கினியர் எழுதியிருப்பதும், தொல்காப்பியப்பாயிரவுறையில் இச்சரிதம் கூறப்பெற்றிருப்பதும் இங்கே அறியத்தக்கன. தென்னவன் என்றசொல் இராவணைனைக் குறியாதென்றும், பாண்டியனையே குறிப்பிடு மென்றும் சிலர் சொல்லுவார். நக்சினர்க்கினியருறையைத் தேவாரம் ஆதரிக்கிறது. இராவணன் கைலைமலை எடுத்ததைச் சொல்லுங்கால், “தென்னவன் மலையெடுக்க” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கல் உருக அகத்தியர் பாடியதைத் தஞ்சை

வாணன் கோவை இயற்றிய பொய்யாமொழிப்புலவரும், துறைமங்கலம் சிவப்பிரகாசஸ்வாமிகளும், பிறரும் பாராட்டியிருக்கிறார்கள். அகத்தியார் யாருக்குப் பிரதியாகத் தென்றிசை வந்தாரோ அவர் சங்கீதத்திலுள்ள மிக்க பிரீதியால் தம் இரண்டு காதுகளிலும் இரண்டுதோடாக இரண்டு கந்தருவரை வைத்துக் கொண்டிருக்கிறென்றும் அவ்விருவரும் எப்போதும் காணஞ்செய்து கொண்டிருக்கிறார்களென்றும் சிவபுராணங்கள் கூறும். அவ்விருவர் கம்பளர், அசுவதா ரெங்பார்;

“ தோவொர் காதன்றே தோன்றுத் துணையைர் பாவொ ரோரிருவர்க் கிட்டப்படை வீடே.”

(திருப்பாதி பிபுலியூர்க் கலம்பகம்.)

“ காதி விரண்டுபேர் கண்டோ ரிரண்டுபேர்” (தில்லைக் கலம்பகம்.)

இசைத் தமிழ் நூல்களின் பெயர்களையும் நாடகத்தமிழ் நூல்களின் பெயர்களையும் சிலப்பதிகார உரை முதலியவற்றிற் காணலாம். இனி மற்றக் கலைகளைப் பற்றிச் சொல்லுவேன்.

அளவை நால்:—அளவை நூல் என்று ஒன்று ஒன்று தமிழிலிருந்த தாகப் பழைய உரைகளால் தெரியவருகின்றது; அதிலுள்ள பாடல்கள் கட்டணைக்கலித்துறைகளாக வள்ளன; அந்தாலில் காண்டல் முதல் சம்பவம் இறுதியாகவுள்ள பத்து அளவைகளின் இலக்கணம் கூறப்பட்டிருத்தல் வேண்டுமென்று கிடைத்த பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வேதமாகிய வைத்தியநால்கள் தமிழில் அளவிறந்தன உண்டு. அகத்தியரும் சித்தர்கள் பதினெண்மரும் பிறரும் ஆய்வேத நூல்களை இயற்றி அருளினார்கள். அவற்றிற் பெரும்பாலன இப்போது உள்ளன. ஸம்ஸ்கிருத பாஷாஷபியலும் ஆய்வேத நூல்கள் மிகுதியாக இருக்கின்றன. தமிழ் ஆய்வேதநூல் பலவற்றை இன்றும் தஞ்சை அரண்மணையிலுள்ள ஸரல்வதி மஹாலில் காணலாம். வேறு அநேக இடங்களிலும் பல காணப்படுகின்றன. கிடைத்திருக்கும் தமிழ் வைத்திய நூல்கள் பலவற்றின் செய்யுள்நடை திருத்தமரகவில்லை என்று நினைத் தற்கிடமுண்டு; ஆயினும் விஷயங்கள் அருமையானவை; மருந்துகளை உட்கொண்டால் வியாதிதீர்தல் உள்ளங்கை நெல்லிக்கணி. அவற்றின் பொருளை ஆசிரியர்முகமாக அறிந்தோர் கிடைப்பது மட்டும் இக்காலத் தில் மிக அருமையாக இருக்கிறது. “ ஸீர் சருக்கி மோர்பெருக்கி நெய் யுருக்கி யுண்பவர்தம், பேருரைக்கிற் போமே பிணி ” என்று தேரையர் சொல்லியிருப்பது அறியற்பாலது. மலையிலிருக்கிற கல்லை யெடுத்துவந்து தலையில் போட்டால், தலைவளி போமென்று ஒருபாடலில் சொல்லப் பட்டிருக்கிறது. இஃது அசந்தர்ப்பமாகத் தோன்றும். ஆனால் தலைவளியை நிவர்த்திக்கக்கூடிய ஒரு செடிக்குக் கல்லை யென்பது பெயரென்று

அறியவேண்டும். இங்ஙனமேயுள்ள தமிழ்வைத்திய பரிபாலைகள் மிக அதிகம்.

மேற்கூறிய ஆயுர்வேத நூலாசிரியர்கள், சொல்லைக் கவனியாமல் பொருளையே பெரிதும் கவனிப்பவர்களென்று சொல்லக் கேட்டிருக்கி மேற்கூறுகின்றன. இந்தால்களின் பெருமையைச் சொல்ல நேரமில்லை. சென்னையில் வேளாள வருணத்தில் சுப்பிரமணியபண்டிதர் என்ற சிறந்த வைத்தியர் தேரையரியற்றிய நூல்களிற் சிறந்த பயிற்சியுள்ளவராகச் சென்ற நூற்றுண்டில் இருந்தார். முனிஷக்களின் வேர், தண்டு, இலை, பூ, காய், விணத முதலியவைகளின் குணங்களைப்பற்றிய அறிவு அவருக்கு மிக கவுமிருந்தது. ஆச்சரியகரமான வைத்தியர் அவர். வைத்திய சம்பந்தமான சில நூல்களை அவர் வெளியிட்டுமிருக்கிறார். வாகடம் என்பது ஒரு நூல். அது வாகடாசாரியார் என்பவரால் இயற்றப்பட்டது. அந்தால் மிகச் சிறந்ததாக இருந்தமையால், பொதுவாக எல்லா வைத்திய சாஸ்திரங்களையும் வாகட மென்றே பிற்காலத்தில் வழங்கலாயினர்.

ஆநூடம் என்பது ஒரு கலை. இது சம்பந்தமாக அநேகம் புத்தகங்கள் உள்ளன. அந்தால்களிற் சிலவற்றைச் சைனரும் இயற்றியிருக்கிறார்கள். ஒருவன் வந்து இன்னமுகமாக உட்கார்ந்தால் இன்னபலன் அடைவான் என்பது முதலியவை அவற்றிற் சொல்லப்பட்டிருக்கின்றன.

இரத்தின பார்ட்சை முதலியவற்றைக்கறும் பல நூல்கள் இருந்தனவென்பது சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல், கல்லாடவரை முதலியவற்றிலிருந்து தெரிகிறது. இரத்தினபார்ட்சைக்கு நவமணி இலக்கணம் என்றும் பெயருண்டு.

எண்ணால்:—இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. எண்கவடி, குழிமாற்று முதலியன இன்றும் உள். எண்கவடியில் ஜின் ஸ்தோத்திரமே முதலில் இருந்தது; ஜைனர் அந்தால்களையியற்றி யிருக்க வேண்டும். நன்னால் மயிலைநாதரூரையில் மேற்கோளாக வங்குள்ள, “தாதிவர் தாமரைத் தடமல ரொதுங்கிய, ஆதியை வணக்கியறைகுவ வெண்டேன” என்பதனால் இப்பெயருள்ள நூலொன்று முற்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

ஓவிய நால்:—இது சித்திரமெழுதுதலைத் தெரிவிக்கும் நூல்; ஓவியம்-சித்திரம்; “ஓவியச் செந்து அலரைநாற் கிடக்கையும்” என்பது மனி மேகலை. ஒருவன் அரசனுடைய அவைக்குச் சென்றுள். அங்கே அவன் அரசன் தன் மந்திரி முதலானேனுரோடு அவையில் உட்கார்ந்திருக்கக் கண்டான். ஆனால் அவர்கள் பேசவில்லை, அசையவில்லை. அருகில்

சென்று தான் கொண்டுவந்த பழம் முதலிய காணிக்கைப் பொருள்களை நீட்டினான். அரசன் பெற்றுக்கொள்ளவில்லை. அதன்மேல் நெருங்கிச் சென்று பார்க்க அரசனது வடிவமும் மந்திரிகளின் வடிவமும் சித்தி ரங்களாகச் சுவரில் இருக்கக் கண்டானென்றும் மிகவும் வியப்புற்ற என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு சாமர்த்தியத் துடன் சித்திரம் எழுதப் பழகியவர் தமிழ்நாட்டில் இருந்தனர்; “கை படச் சுவராய்த் தோன்றச் சித்திரங் கவினச் செய்வார்” என்று ஒரு கவி இதனை விளக்கியிருக்கிறார். அரண்மனைகளிலிருந்த ஸ்த்ரீகள் புறம்பே போகாதவர்களாகையால் அவர்களுக்குக் கடல் காடு மலை அருவி முதலியவற்றைக் காட்ட அரண்பனைத் தோட்டங்களில் கட்டுமலைகள் முதலியன் செய்துவைக்கப் பட்டிருந்ததோடு சித்திரங்களும் உரிய இடங்களிற் பண்டைக் காலத்தில் வரையப்பெற்றிருந்தன. இங்கிகழுச்சிகள் பலவற்றைப் பெருங்கதை சீவுகளின்தாமணி முதலியவற்றைத் தோட்டங்களில் கடல் காலாம். மணி மேகலையென்பாள் உபவனத்திற்குட் சென்றபோது அவ்வனம் விளங்கிய தன்மையை வர்ணிக்கையிற் கூறப் பட்டிருக்கும்,

“ குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுங் தளவமு முடமுட் டாழையும்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமும்
தெருங்கியும் வேங்கையும் பெருஞ்சன் பகமும்
எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஓப்பத் தோன்றிய வுவவனம்”

என்னும் பகுதி அவ்வனம் பலவகைமலர்களும் எழுதப்பட்ட படத்தைப் போர்த்திக்கொண்டதுபோல் இருந்ததென்பதைத்தெரிவிக்கின்றது. இயற்கையை அப்படியே காட்டக்கூடிய சித்திரமெழுதுவோர் முற்காலத்தில் இருந்தனரென்று இதனால்அறியவேண்டும்.

தரிசனத்துக்கு வருவோர் சில நன்முறைகளை எளிதில் அறிந்து கொள்ளும்படி செய்வித்தற்குத் திருப்பரங்குன்றத்தில் முருகக்கடவுளின் திருக்கோயிற்சுவர்களில் சித்திரங்கள் வரையப்பெற்றிருந்தன வென்பது பரிபாடலால் தெரிகின்றது. ஸ்தலங்களின் சரித்திரங்களையும் அடியார்களின் சரித்திரங்கள் முதலியவற்றையும் கோயில்களுக்கு வருவோர் அறிந்து உய்யும்படி சோழ அரசர்கள் முதலியோர் ஆலயச்சுவர்

களில் அவற்றை ஓவியவடிவமாகப் பண்டைக்காலத்தில் எழுதுவித் திருந்ததை இன்றங்காணலாம். பல நூற்றுண்டுகளுக்கு முன்னே எழுதப் பெற்றிருந்தும் இப்பொழுது மழையால் நனைந்துகொண்டிருந்தும் அவை சிறிதும் விளக்கம் குன்றுதிருத்தல் முன்பு இருந்த கலீஞர்களுடைய தொழிலிற்றிற்தைப் புலப்படுத்துகின்றதன்றே!

கரவடால்:—கரவடம்- திருட்டு. திருடுதற்குரிய உபாயங்களைச் சொல்லும் நூல்கள் இருந்தன. திருட்டை எதற்காகக் கற்கவேண்டுமெனின் திருடரைக் கண்டுபிடிக்கவே. அந்த நூலை, ‘கருளீ சுதர்’ என்னும் ஒரு முனிவர் வடமொழியில் இயற்றினராம்; மதுரைக்காஞ்சியில் 634-ஆம் அடி முதலியவற்றையும் அவற்றின் உரையையும் பார்த்தால் இதன் விவரம் விளங்கும்; சிலப்பதிகாரத்திற் கொலைக்களக்காதையில் 166-ஆம் அடி முதலியவற்றையும் அவற்றின் உரையையும் பார்க்க. சிரபராதியாகிய கோவலன் அரசன்மனைவியின் சிலம்பைத் திருடனவன் என்று தட்டான் அரசனிடத்திற் குற்றஞ்சாட்ட அரசனது உத்தரவின் படி கோவலைனைக் கொலை செய்யச் சென்ற கொலைஞர்கள் அவனது தோற்றுத்தைக் கண்டு அவன் திருடியிருத்தல்கூடுமோ என்று சந்தேகித்த பொழுது அவர்களுள் ஒருவன் திருடாரியல்புகளை விரிவாகச் சொன்னுள்ளது.

கனுஙூலென்று ஒன்றுண்டு. மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் அதனைப் பிரசரம் செப்திருக்கிறார்கள். இன்ன இன்ன யாமத்தில் இன்ன இன்ன பொருளைக் கனுவிற்காணின் இன்ன இன்ன பலன் விளையுமென்று அந்தால் சொல்லும். அந்தால் கட்டளைக்கலித்துறையாலாகியது. அடியார்க்குநல்லாருரையில் அந்த நூற்செய்யுட்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

பரிநூல்:—அஃதாவது அசவ சாஸ்திரம்; கல்லாடம், வேம்பத்துரார் திருவிளையாடல், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடல் முதலிய நூல்களிலும் அசவபரிட்சை முதலியன சொல்லப்பட்டிருக்கின்றன.

சித்தராநுமென்ற நூல் ஒன்றுண்டு. பாப்புகளின் வேறுபாடுகள், சாதிகள், குணங்கள், அவற்றின் விஷங்களுக்குப் பரிகாரம் முதலியன அந்தாவிற் சொல்லப்பட்டிருக்கும். அந்த நூல் நச்சினார்க்கிணியருறையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவடிவுமாக உள்ளன அதன் செய்யுட்கள்.

சிற்பங்கள்:— சிற்பசாஸ்திரம் பண்டைக்காலத்தில் மிக உயர்ந்த சிலைமையை அடைந்திருந்தது. நான் படித்துக்கொண்டிருந்தபொழுது, திருவாவடுதுறையிலும் ஸ்வாமி மஜீ யி னும் திருவிடைமருதாரிலும்

திருவீழிமிழலையிலும் பிற ஊர்களிலும் சிறந்த சிற்பிகள் அல்லது ஸ்தபதிகள் இருந்தனர்; பார்த்துப் பழகியிருக்கிறேன். அவர்களுடைய பயிற்சி மிக ஆச்சரியப்படத் தக்கதாக இருந்தது. இப்போதும் அங்கங்கே சிலர் இருக்கிறார்கள். நான் கையெழுத்துப் பிரதிகள் தேடிக் கொண்டுபோன காலத்தில் அநேக இடங்களில் தமிழிலும் ஸ்மஸ்கிருதத் திலும் சிற்பதூல்கள் பல இருந்தன. இப்பொழுது கட்டிடங்களின் பல உறுப்புக்களை ஆங்கிலச் சொற்களால் குறிப்பிடுகிறார்கள். நான் கண்ட சுவடிகளில் எல்லா உறுப்புக்களின் பெயர்களும் தமிழ்ச் சொற்களாகவே யிருந்தன. சிறந்த சிற்பிகளைக் கண்டு கேட்டால் புருஷ வடிவமாகிய பட்டணத்துக்கும், ஊர்களுக்கும், வீடுகளுக்கும் முகம், கண், தலை முதலிய உறுப்புக்கள் எவ்வொ அவை இன்ன இன்ன இடத்தில் இருங்க வேண்டு மென்று சொல்லுவார்கள். திடீரெனத் தோன்றிக் கெடும் நகர்கள், ஊர்கள், வீடுகள் ஆகிய இவற்றின் இலக்கணக் குறைவுகள் இன்ன வென்றும் சிற்பதூல்கள் தெரிவிக்கும்.

சோதிடம் :—சினேந்திரமாலை என்று ஒரு சோதிட நூல் இருக்கிறது. நச்சினார்க்கினியர் முதலியோருடைய உரைகளில் மேற்கோளாக இந்துநூற்செய்யுட்கள் வந்துள்ளன. இதுபோன்ற வேறு பல நூல்கள் தமிழில் உள்ளன.

நிமித்த நூல் என்று ஒன்றுண்டு. தும்மல் முதலியவற்றின் பலனை உரைக்கும் சுதஞ்சாஸ்திர மென்றும் ஒன்றுண்டு.

துடினால் : இந்துல் செய்யுள்வடிவமாக இக்காலத்தும் வழங்கப்படுகின்றது.

இரோகாசாஸ்திரம் : இப்பெயரினால் நூலொன்றைச் சில இடங்களிற் பார்த்திருக்கிறேன்.

பாசண்டம் என்று ஒரு நூல் இருந்தது; வேதத்திற்கு விரோதமானது பாதண்டம் எனப்படும். சிலப்பதிகாரத்தில், “பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாள்” என்பதன் உரையில் பாசண்டம் என்பது தொண்ணுறைற்றுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்று அடியார்க்குநல்லார் எழுதியிருக்கிறார். திவாகரத்திலும் பெருங்கதையிலும் இது சொல்லப்பட்டிருக்கிறது; “பாசண்டத் துறையு மிவற்றுட் பலவாம், பேசிற் ரூண்ணாற் றறுவகைப் படுமே” என்பது திவாகரம்.

தெய்வமில்லை என்று தர்க்கித்தல் முதலிய இக்காலத்து வழங்கும் வாதங்களைப் புலப்படுத்தும் நூல்களும் பண்டைக் காலத்திலிருந்தனவே; அவை உலகாயதம் முதலியன.

புதையல் நூல் : மூழியில் இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன பொருள்கள் புதைந்து கிடக்கின்றனவென்பது இதனால் அறியப்படும்.

உதயணனுக்குப் புதையல் நாவிற் பயிற்சியுண்டென்று பெருங்கதையால் தெரிகிறது. தஞ்சாவூருக்குத் தெற்கிலுள்ள உரத்தாட்டில் (முத்தம்பா புரத்தில்) முப்பத்திரண்டு தருமங்களும் புதையல் எடுத்த பொருளைக் கொண்டுதான் தஞ்சை அரசர் ஒருவரால் முற்காலத்தில் வளர்க்கப் பட்டனவென்று கேள்வியற்றிருக்கிறேன்.

- மடை நூல் : அஃதாவது பாகசாஸ்திரம்; அது தமிழில் இருந்தது. சிறுபரனுற்றுப்படையில் அருச்சனன் தமையனுகைய பிரஸேனன் செய்த சாஸ்திரமென்று மடை நாலோன்று சொல்லப்பட்டிருக்கிறது. விராட புரத்தில் இருந்த காலத்தில் பிமன் பாகசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றுண் போலும்; நூபாகம் பீமாகமென மடை நூல்களிரண்டுண்டென்று பெரியோர் சொல்லுவர்; “மடைநூற் செய்தி” மனிமேகலை, 2:22.

யோக குத்திரம் : சிலப்பதிகார உரையில் மிகவும் அழகான யோகசூத்திரங்கள் சில மேற்கோளாக வந்துள்ளன. அவை முதலுறக்கருத் தைச் சிறிதும் விடாமற் புலப்படுத்துகின்றன. அந்தால் கிடைக்கவில்லை.

யானை நூல் என்று ஒன்றுண்டு. யானைப்பாகர் பலரிடத்து அதனைப் பார்த்திருக்கிறேன். அதில் யானைகளின் குணமுதலியனவும் பிறவும் அவற்றிற்கு வரக்கூடிய வியாதிகளும் அவற்றின் பரிகாரங்கள் முதலியனவும் சொல்லப்பட்டிருப்பதைக் கவனித்துள்ளேன்.

பண்டைக் காலத்தில் இன்ன சமயத்தில் இன்னது செய்ய வேண்டுமென்று கால வரையறை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். நாழிகைப்பறை, சாம்பறை முதலியன இருந்தன. ஒவ்வொரு நேரத் தையும் அறிவிப்பன அவை. பணி முடிக்க மணி அடிப்பது வழக்கம். மணி ஒசை கேட்டதும் அவரவர் தத்தம் வேலையை சிறுத்திவிட்டுப் போய் விடுவர்; இது முஸ்லீம்பாட்டால் தெரிகின்றது. நாழிகைவட்டில் இருந்ததென்று அகநானாறு, பெருங்கதை, கம்பராமரங்கள் என்பவை தெரிவிக்கின்றன.

சண்டமகாசேனனென்பவன் கடிகையாரம் கழுத்திற் பூண் டிருந்தான் என்று பெருங்கதை சொல்லுகிறது; கடிகையார மென் பதிலிருந்தே கடிகாரம் என்ற சொல் வந்தது போலும். யவனர்கள் தம் முடைய நாட்டிலிருந்த சிறந்த சிற்ப வித்தைகளை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்தனரென்று அந்தாலால் நன்கு தெரிகின்றது. - சிந்தாமணியில் அதன் ஆசிரியர் இராசமாபுரத்தின் கோட்டையை வர்ணிக்கையில் பகைவர் அனுகாதபடி அக்கோட்டையின்மேற் செய்துவைக்கப்பட்டுள்ள ‘நூற்றுவரைக் கொல்லி’ என்னும் பொறி முதலிய பலவற்றைச் சொல்லி விட்டு, “இவை யவனர் தாட்படுத்த பொறி” என்று சொல்லியிருக்கி

ரூர். பல பொறிகள் அதிற் கூறப்பட்டுள்ளன. இளக்கோவடிகள் மது ரையிலிருந்த கோட்டையைப் பற்றிச் சொல்லுகையில், “பரிவுறு வெங் நெயும் பாகடு குழிசியும், காய்பொன் னுலையுங் கல்லிடு கூடையும், துண்டி னுங் தொடக்கு மாண்டலை யடுப்பும், கவவயுங் கழுவும் புதையும் புழை யும், ஜையவித் துலாமுங் கைபெய ரூசியும், சென்றெறி சிரலும் பன்றியும் பணையும், எழுவுஞ் சீப்பு முழுவிறற் கணையமும், கோலுங் குந்தமும் வேலும் பிறவும், ஞாயிலுஞ் சிறந்து நாட்கொடி நுடங்கும், வாயில்” என அம்மதில் அமைக்கப்பட்டிருந்தனவாகக் கூறும் பொறிகளையும் அவற்றின் இயல்புகளையும் நோக்கும்பொழுது இத்தமிழ்நாடு முன்பு அடைந்திருந்த ஏற்றத்தை நினைந்து யாரும் வியப்பையும் வருத்தத்தையும் அடையாமல் இரார்.

“ வான் மூன்றிய மதலை போல
எணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர் கிவந்த வேபா மாடத்
திரவின் மாட்டிய விலங்குசடர் ஞெகிழி
உரவுக் ரழுவத் தோடுகலங் கரையும் ”

என்று பேரும்பாணுற்றிப்படையிற் சொல்லப்பட்டிருத்தலால் மகாபஷி புரத்திற் கடவிற் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகமிருக்கும் இடத்தை இரவிற் காட்டக்கூடிய கலங்கரைவிளக்கம் இருந்ததாகத் தெரிகிறது. இங்நாளில் அஃதுள்ள இடத்தை ‘ஸீட் ஹெளாஸ்’ என்கிறோம். ஓடுகலங்கரையுமென்பதற்குக் கடவிற் போகும் கப்பல்களை அழைக்குமென்பது பொருள். காவிரிப்பூம்பட்டினத்துள்ள விளக்குகள், “இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்” எனச் சிலப்பதி காரத்திற் கூறப்பெற்றுள்ளன.

“ மன்னுற வாழ்ந்த மணிசீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசை
தொல்வலி சிலைதூய வணக்குடை செடிசீல
நெய்ப்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடி மலையினிவந்த மாடமொடு
வையையன்ன வழக்குடைவாயில்
வகைபெற வெழுந்து வான மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடங் தன்ன வகனெடுங் தெருவிற்
பல்வேறு சூழாத் திசையெழுங் தொலிப்பு ”

என்று மதுரைக்காஞ்சியில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து பல இட விசேஷங்களை அறியலாம்.

மேற்காட்டின பாட்டிற் போர்க்கதவென்றிருப்பதற்கு இரட்டைக் கதவென்பது பொருள். காலபேதத்தால் இங்காளில் வையைந்திவற்றிக் கிடப்பதுபோல்லாமல் அக்காலத்தில் எப்பொழுதும் நீர்ப்பெருக்கோடு இருந்ததர்கத் தெரிகிறது. பட்டணங்களின் அழுச்சுநீரைக் கண்ணிற் படாமற் செலுத்துதற்கு, 'கரந்துபடை' (Underground drainage) என்பதொன்று இருந்தது. அது தெருநுவிற் கட்டப்பட்டு யானை விழுந்து விடாதபடி கருங்கல்லால் மூடப்பட்டிருக்கும். அந்தீர் சென்று அகழியில் விழுந்து விடும். அங்கும் நீர் விழுவதற்குக் கட்டிய ஒருறுப்பிற்கு யானைத்துதிக்கை உவமம் கூறப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்துள்ள குமரவேள் கோயிலின் பக்கத்திற் சித் திர சாலையொன்று இருந்தது. தரிசனம்செய்யப் போவோர்களுக்கு நல்ல புத்தியைப் புகட்டக்கூடிய சித்திரங்கள் அதில் எழுதப் பெற்றிருந்தன. இந்திரன் அகவிகையை விரும்பிப் பூணையானது, சாபமடைந்தது, அகவிகை கல்லானது முதலியவற்றைச் சித்திரங்கள் மூலம் ஞாபகப் படுத்தியதாகப் பரிபாடல் தெரிவிக்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பூந்தோட்டத்திற் பளிக்கறை மண்டபம் ஒன்று இருந்ததாக மணி மேகலையிற் சொல்லப்பட்டிருக்கிறது. கண்ணுடி மண்டபமே அது. தன்னுட் புகுந்தோரின் உருவத்தை மட்டும் அது வெளிக்காட்டும்; ஆனால் அவர்களுடைய சொற்களை வெளிவிடாது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனாற் கண்ணுடி வழியாக ஒலி செல்லாதென்பதைப் பண்டைக் காலத்தாரும் அறிந்திருந்தமை விளங்குகின்றது.

யுத்தப்பயிற்சிச்சாலைகள் இருந்தன. அவை கருடி கூடங்களே. மல்யுத்தம், முஷ்டி யுத்தம், சிலம்பம் முதலியன அங்கே கற்பிக்கப்பட்டன. பழைய திருவிளையாடற்புராணத்தில் அவைகளைக் கருடி யென்றே சொல்லி விட்டார். அதிற் கூறப்படும் யுத்தபரிபாஸைகள் இக்காலத்தில் வழங்கப்படவில்லை.

வெளவானத்தி என்று ஒருவகை மண்டபம் அக்காலத்திற் கட்டப்படுவதுண்டு. மேற்பாகம் இருட்டாக இருக்குமாகையால் வெளவால் அவைகளை நத்திச் செல்லும்; ஆகையால் வெளவானத்தி என்று அதற்குப் பெயருண்டாயிற்று. திருவீழிமிழலையில் வேலைப்பாட்டில் மிகச் சிறந்த வெளவானத்தி ஒன்றிருக்கிறது; அதைப்போன்ற மண்டபத்தை இப்போது வேறு எங்கும் காண்பது அரிது. திருவீழிமிழலை திருச்சத்தி முற்றத்திலும் அதுபோன்ற மண்டபங்கள் முன்பு இருந்தன. இப்போது அவை இடிந்து விழுந்து கிடக்கின்றன.

யந்திரவாகிகளிருந்தன; வேண்டியபொழுது நீரைப் பெருக்குதற்கும் குறைத்தற்கும் எந்திரங்கள் அவற்றில் அமைக்கப் பட்டிருக்கும். அவற்றைச் சூழ்ந்த சோலைக்கு இலவந்திகையென்று பெயர்.

ஆறுகளைக் கடத்தற்குப் பலவகையான ஓடங்களிருந்தன; “பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும், அரிமுக வம்பியும்” என்பது சிலப்பதிகாரம்; அம்பி-ஓடம்.

பலவகையான வண்டிகள் இருந்தன; அவற்றின் பெயர்கள் சிலப்பதிகார முதலியவற்றால் அறியலாகும். ஏருது பூட்டப்படாமல் எந்திரத்தாலேயே இயங்கும் வண்டியும், நாண்மீன்கள் ஒன்பது கோள்கள் முதலியவற்றின் உதயாஸ்தமனங்களைத் தெரிந்து கொள்ளாதற்குரிய பொறிமண்டலத்தையும் பிறவிசேடங்களையுமடைய வண்டிகளும், தாமரைமார்போன்ற வண்டிகளும், பல வகையான மாடச்சிவிகைகளும், மிக்கவிப்பிதத்தை விளைவிக்கும் ஸீர்மாடங்களும், ஸீர் விளையாட்டிற்குரிய பலவகை யந்திரக் கருவிகளும், பிறவும் இருந்தனவென்று பெருங்கதைதெரிவிக்கின்றது.

வாசவதத்தை கருப்பமுற்ற ஆகாய வழியே சென்று பொதி பில்மலை முதலிய பல இடங்களையும் பார்க்க விரும்பிய பொழுது உரியவர்களைக்கொண்டு செய்விக்கப்பெற்ற எந்திரவிமானத்தில் உதயணன் முதலியவர்களுடன் ஏறிச் சம்புத்தீவிலுள்ள இடங்களையெல்லாம் அதிலிருந்தே பார்த்துவந்தனவென்று பெருங்கடைத் தூதால் மனிதர் ஏறிச்செல்லுதற்குரிய ஆகாய விமானமும் அக்காலத்திலிருந்த தென்பது புலனுகின்றது.

வாழைக்குருத்தினால் விசித்திரமான சிற்ப வேலைகளைச் செய்வதுண்டென்றும், மலர்களைக் கொண்டு எழுத்து வடிவமாக அலங்கரிப்பதால் ஒருவர் கருத்தை ஒருவருக்குத் தெரியப்படுத்திக் கொள்வதுண்டென்றும் அந்தால் கூறும். பின்னும் பல அருமையான வித்தைகளையவனரிடமிருந்து தமிழர் அறிந்திருந்தனர். சொல்லவேண்டிய விஷயங்கள் இவைபோல்வன இன்னும் பல உள்ளன.

VIII. பண்டை உரையாசிரியர்கள்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம் முதலியவைகளின் உரையாசிரியர்களைப்பற்றிச் சொல்லுவேன்.

தொல்காப்பியத்துக்கு உரைசெய்தவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், சேனூவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார்.

குறுந்தொகைக்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைசெய்தனர். ஐங்குறுதாற்றுக்கு உரை செய்தவர் பெயர் தெரியவில்லை. பரிபாடல் உரையாசிரியர் பரிமேஸழகர். பதிற்றுப்பத்திற்கும் அகநானாற்றின் முதல் 90-பாடல்களுக்கும் புறானாற்றுக்கும் பழைய உரைகள் உண்டு; உரையாசிரியர்கள் பெயர் தெரியவில்லை.

நாலடியாரில் அதிகாரங்களை வகுத்தவர் பதுமனூர்; அதற்கு அப் பதுமனூரும் வேறு சிலரும் செப்த உரைகளுண்டு. குறளுக்குத் தருமர் முதல் பதின்மர் உரை செய்திருக்கின்றனர்; அவர்களுள் பரிமேஸழகர் து உரை சிறப்புடையது.

சீவகசிந்தாமணிக்கு உரை செய்தவர் நச்சினார்க்கினியர். அவருக்கு முன்பு ஒருவர் உரைசெய்திருந்ததாகத் தெரிகிறது. சிலப்பதி காரத்துக்கு அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரை இயற்றினர். யாப்பருங்கலக்காரிகைக்கு உரையியற்றியவர் குணசாகரர். நன்னாலுக்கு மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் முதலியோர் உரையியற்றினர். நேமிநாதத்திற்குப் பழைய உரையுண்டு. வீரசோழியத்துக்கு உரை இயற்றியவர் பெருந்தேவனார். வச்சணந்திமாலீக்கு உரையொன்றுண்டு; உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. நீலகேசிக்கு விருத்தியுரை இயற்றியவர் சமயத்திலாகரவாமனமுனிவர். சைவ வைஷ்ணவ நூல்களுக்கு உரையியற்றியவர்கள் அநேகர்.

நூலாசிரியர்களைக் காட்டிலும் உரையாசிரியர்கள் பாதையில் மிக்க பயிற்சி யுள்ளவர்களென்பதும் உபகாரிகளென்பதும் ஒரு சாரார் கொள்கை. தாம் அறிந்தவற்றை யாதொரு தடையுமின்றிச் சொல்லமுகு பொருளமுகுகளை அங்கங்கேயமைத்து ஒன்பது சுவைகளுள் ஏற்றவற்றை அங்கங்கே புலப்படுத்திச் செய்யுள் செய்திருப்பார் நூலாசிரியர்.

உரையாசிரியரோ நாவின்பொருளை நூலாசிரியர்பால் நேரே அறிந் தவராயிருப்பின் அந்நாற் கருத்தை விளக்கத் தெரிவித்தவில் அவருக்கு அதிக வருத்தமிராது. அங்னைம் தெரிந்துகொள்ளாதவராக இருங் தால் கருத்தைத் தெரிந்துகொள்ளுதலிலும் இன்னதற்குப்பொருள் இன்னதென்றும் இதற்கு ஆதாரம் இன்னதென்றும் ஆராய்ச்சி செய்தவி லும் அதற்காகப் பலநால்களைப் படித்தவிலும் காலப்போக்கும் அதிக வருத்தமும் அவருக்குண்டாகும். நடுவுங்கிலைமையை யுடையராயிருத் தல் உரையாசிரியருக்கு இன்றியமையாததென்று பெரியோர் கூறுவர். அவர்கள் பல சமய நால்களையும் பல கலைகளையும் முறையே கற்று உலக வழக்கத்தையும் நன்கறிந்திருத்தல் வேண்டும். கல்வியுடன் கேள்வியிலும் சிறந்திருத்தல் வேண்டும்.

ஒரு மதத்திற்குரிய நாலுக்குப் பரம்பரையாக வேறு மதத்தைத் தழுவிய புலவர்கள் உரைசெய்வாராயின் தம்முடைய கொள்கையை அடியோடே மறந்துவிட்டு நூலாசிரியர் கொள்கையையே மனத்தில் வைத்துக்கொண்டு பொருளெழுதவேண்டும். அந்நாற்கருத்துத் தம் முடைய மதக்கொள்கைக்கு முரணுக இருந்தாலும் சலிப்பின்றி அதையே நன்கு விளக்கவேண்டும்.

ஆராய்ந்து பார்க்குமிடத்தில் இவையே பண்டையுரையாசிரியர்களின் இப்பல்பென்று தெரிகின்றது. நூலாசிரியர்பால் உண்மைப்பொருளை அறிந்து கொள்ளாதவர்களுக்கு உண்டாகும் துன்பத்திற்கும் ஒரு செய்யுளுக்கு உரிய பொருளை ஒழித்துவிட்டித் தமது கருத்தின்படியே பொருள் செய்தவருடைய பெருமுயற்சி பயன்படாமற் போனதற்கும் உதாரணங்கள் அநேகங்களுள்ளன.

அவற்றுள், யான் கண்கடாக அறிந்த இரண்டை இங்கே சொல்லுவேன்:

“ ஊறுதெரி தலுந்தவிர்ந்தோ ரூடம்புதளி யுட்புகுந்து, மாறுதவிர் காரோண வள்ளலா தெரிகின்று, வேறுமல ரிலைபுணாந்து வேண்டுபலன் களுமுதவிப், பேறுதவு சிவமேயாய்ப் பிறங்கிவிடை மேற்கொளுமே.” இச்செய்யுள் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பின்னையவர்களியற்றிய திருநாகைக்காரோணப்புராணத்துள்ள செய்யுட்களுள்ளன்று. இது துவஜஸ்தம்ப வர்ணைன்.

அந்தப் புராணத்தைப் பின்னையவர்களுடைய மாணுக்கரிற் சிறந்த ஒரு பண்டிதர் ஒரு கனவானுக்குப் பாடஞ்சொல்லி வந்தனர். அப்போது முற்கூறிய செய்யுளுக்கு அந்தப் பண்டிதர் கூறிய உரை அந்தக் கனவானுக்குச் சரியென்று தோற்றவில்லை. அதனாற் பின்னையவர்களைக்

சந்தித்தபொழுது அந்தப் பிரபு, “இச்செய்யுள்க்குப் பொரு என்ன?” என்று கேட்ட காலத்தில் அவர்கள், “பாடஞ் சொல்லுகிற வர் இதற்கு என்ன பொருள் கூறினார்?” என்று கேட்டார்கள். “அவர் சொல்லியது சிறிதும் பொருத்தமாகத் தோற்றுமையால் நான் பணத் திற்கொள்ளவில்லை” என்று அக்கனவான் சொன்னதுடன் விரைவில் சரியான பொருளைத் தெரிவித்தருளவேண்டுமென்று மிக்க விநாயத்துடன் விண்ணப்பந்து செய்துகொண்டனர். பிள்ளையவர்கள் அச்செய்யுளின் பொருளை விளங்கச் சொல்லிவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது இயல்பாகவே முன்பு பாடஞ்சொல்லிய பண்டிதர் அங்கேவந்து பிள்ளையவர் களைக்கண்டு அச்சக்குறிப்புப் புலப்படும்படியாக அஞ்சலி செய்துவிட்டு அவர்களுடைய குறிப்பின்படி அயலிலிருந்து செனக்கியத்தை விசாரித் துக்கொண்டிருக்கையில், பிள்ளையவர்கள், “இச்செய்யுள்க்கு நீ கூறிய பொருள் என்ன?” என்று கேட்டார்கள். தம்முடைய அறியாமையைப் பிள்ளையவர்கள் தெரிந்து கொண்டார்களென நாணமுற்று அவர், “பொருள் விளங்காதபடி நீங்கள் இப்படிப் பாடலாமா? யாருக்கு விளங்கும்? இப்படிப் பாடுவது உலகத்துக்கு என்ன பயனை அளிக்கக்கூடியது? அவசியம் பாடவேண்டி நேர்ந்தால் அச்செய்யுளின் பொருளையெழுதிக் குறித்திருத்தல் வேண்டுமென்றோ?” என்று கடுஞ்சொற்கள் சொல்லத்தொடங்கி விட்டனர். பிள்ளையவர்கள் என்ன சமாதானஞ் சொல்லியும் அவர் கேட்கவில்லை.*

மற்றென்று: “திருமாலுக்கடிமை செய்” என்னும் நீதிவாக்கி யத்திற்குப் பரமசிவனுக்கடிமைசெய் என்று வலிந்து பொருள் செய்து கொண்டு அதை வற்புறுத்தற்பொருட்டு வினாவிடையாகத் தொடுத்து இருந்து பக்கத்திற்குக் குறையாதபடி வசன நடைபில் நாலௌன் ரெழுதி அதனை அச்சிற் பதிப்பிக்க நினைந்து ஒரு பண்டிதர் சிறப்புப் பாயிரம் பெறுவதற்கு ஒருவரிடம் வந்தனர். வசன நடை திருத்தமாகவே இருந்தது. உடனிருந்து கேட்டுவந்த இங்கிலீஷ் தர்க்க வித்து வான் ஒருவர், “திருமாலென்பதற்குப் பரமசிவன் என்ற அர்த்தம் கூறத்த மிழில் எங்கேனும் ஆதாரம் உண்டா? இருந்தாற் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவும் பயனில்லை” என்று சொல்லவே, அவர் அதற்கு ஆதாரஞ் சொல்வதற்கு நெடுநேரம் யோசித்துப் பார்த்தும் ஒன்றுங் தோன்றுமையால் அப்புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றனர். அப்பால் அதை வெளிப்படுத்தவில்லை.

தொல்காப்பியத்துக்கு மேற்செர்ல்லியபடி அறுவருறைகள் இப்போது உள்ளன.

* இந்த வரலாறு பூரி மீனுட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம், 2-ஆம் மாசம், 63-9-ஆம் பக்கங்களிற் காணப்படும்.

“ஒல்காப் பெருந்தவத் தொல்காப் பிபமுனி, தன்பெய ராஹுல் கின்புறத் தருநால், உள்கூ ருறையா மிளம்பூ ரணமும், ஆன வியல்பிற் சேனு வரையமும், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியமும், மற்று மற் றிடப்பொருள் முற்று முணர்ந்து” என்னும் தீவிக்கணக்கொத்துப் பாயிரத்தால் இளம்பூரணம், சேனுவரையம், நச்சினார்க்கினியம் என்னும் இம்முன்றுரைகளே தொல்காப்பிய மூலத்தோடு சில இடங்களில் சில நூற்றுண்டுகளுக்கு முன் வழங்கி வந்தனவென்று தெரிகின்றது. இம் மூன்றுரைகள் அன்றிப் பேராசிரியர், கல்லாடர், தெய்வச் சிலையாரென்பவர்களும் அந் நூலுக்கு உரைசெய்திருக்கின்றார்களென்று சில ஆதாரங்களால் தெரியவருகின்றது. இவற்றிற் சில பாகங்கள் இப்போது கிடைக்கின்றன. இந்த ஆறு உரைகளில் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் செப்த உரைகளே தொல்காப்பியம் முழுமைக்குமூள்ளன. பேராசிரியர் உரையும் தொல்காப்பிய முழுமைக்கும் உண்டென்று கேட்டிருக்கிறேன்.

சேனுவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார் என்னும் மூவரும் சொல்லதிகாரத்திற்குச் செய்துள்ள உரைகள் இப்போதுள்ளன. கல்லாடர் இயற்றிய உரையிற் சில பாகமே கிடைக்கிறது.

இளம்பூரணர்:—இவர் தொல்காப்பியத்துக்கு முதலில் உரைசெய்தவராக விணைக்கப்படுகிறார். அதனால், இவர் உரையாசிரியரென்ற பெயராலும் வழங்கப்படுவர். மூவாயிர வருடங்களுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியத்திற்கு இவர்காலம் வரையில் உரை இராயவிராதென்றும் சூருக்கமாக ஏதேனும் ஒருரை இவர் காலத்திற்கு முன்பு இருந்திருக்க வேண்டுமென்றும் சிலர் கருதுவதுண்டு. இளம்பூரணவடிகளென்றும் அடிகளென்றும் புலவுத்துறந்த பெரியோரென்றும் பேராசியர் அடியார்க்கு நல்லார் முதலியோரால் இவர் பாராட்டப் பெறவர். நன்னால் மயிலைநாதருரை இவருறையைத் தழுவியே இயற்றப்பெற்றதென்று விளங்குகின்றது. மயிலைநாதர், “பெயர்விணையும்மை” என்னும் சூத்திரவுரையிற் பத்தெச்சங்களையுங் கூறிவிட்டு, “இங்கு ஒல்காப் புலமைத் தொல்காப் பியத்துள் உள்கூர் கேள்வி யிளம்பூரணரெனு மேதமின்மாதவரோதிய வரையென் றுணர்க” என்று எழுதியிருத்தலால் இவர் பெருமை நன்கு விளங்கும். ஆனாலும் உரையாசிரியரென்று சிறப்புப் பெயர் வாய்ந்தவர் இவர்க்குமுன்பு வேலெறுருவர் இருந்திருக்கக் கூடுமோ என்று சிலபெரியோர்கள் ஜெறுவதுண்டு. அவ்வையம் மிக ஆராய்ந்து நீக்கற்பாலது. இளம்பூரணருடைய உரையாற் பழைய நூற்பெயர்களிற் சில தெரிய வந்ததன்றிச் சில பழைய செய்யுட்களின் சுத்தமான முழுவடிவமும் சில பாடல்களின் சிதைந்த பகுதிகளும் விளங்க வெளிப் பட்டதுண்டு.

பேராசிரியர்:—இவர் நச்சினார்க்கினியருக்கு முந்தியவர். நச்சினார்க்கினியர் இவரை மிகப்பாராட்டிக் கூறுவார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலுக்கும் உவமவியலுக்கும் இவர் எழுதிய உரையும் காட்டிய மேற் கோள்களும் அவற்றை விளக்கிய பகுதிகளும் அறிந்து இன்புறத்பாலன். குறுந்தொகையில் 380-பாடல்களுக்கு இவர் உரை எழுதி யிருந்தார். இப்பேராது அது கிடைக்கவில்லை. திருச்சிற்றம்பலக்கோவையாருக்கும் இவர் உரை எழுதியிருக்கின்றனர்; அஃது இப்போது உள்ளது. இவர் காட்டியிருக்கும் உரைநயங்கள் மிகப் பாராட்டற்பாலன்.

சேனுவரையர்:—இவர் வடமொழியிலக்கணம் நன்கு கற்றவர். ஸ்ரீ சிவஞான யோகிகள் முதலியோர்களால் மிகவும் பாராட்டப் பெற்றவர். ஆகோஷப் சமாதானங்களோடு கூடி மிக அழகாக இருக்கும் இவருரை.

நச்சினார்க்கினியர்:—இவர் சரித்திரம் சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டுப்பதிப்புக்களில் விரிவாக எழுதப்பெற்றுள்ளது. இவருரையில் 82-பழையநால்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன. குறுந்தொகையிற் பேராசிரியர் உரையெழுதாதொழிந்த 20-பாடல்களுக்கு இவர் உரையியற்றினுரென்பர். இவருடைய உரைநயங்கள் பல சீவகசிந்தாமணி முதலிய நால்களின் உரையிற் காணப்படும்.

திருக்கோவையாருக்குப் பேராசிரியர் இயற்றிய உரையும் கல்லாடத்திற்குத் திருநெல்வேலி மயிலேறும் பெருமாள்யினோ செய்த உரையும் நச்சினார்க்கினியருரை யென்று கருதப்பட்டு வந்தமையும் பதி னெண் கீழ்க்கணக்குக்களுள் சிலவற்றின் உரைகள் நச்சினார்க்கினியர் உரை யென்றே பதிப்பிக்கப்பட்டு வந்தமையும் பலர் அறிந்தனவே.

கல்லாடர்:—இவர்வேறு; சங்கப்புலவராகிய கல்லாடர்வேறு; கல்லாடம் என்னும் நூலை இயற்றிய புலவர் வேறு.

இறையனாரகப்பேர்நூனுக்கு இப்பொழுதுள்ள உரை நக்கீரால் இயற்றப்பட்டதன்று. சிலப்பதிகாரப் பாடல்கள் அதில் மேற் கோள்களாக வந்துள்ளன. ஆகையால் கக்கீரர் அதை இயற்றியிருக்க மாட்டாரென்று சினைக்கிறேன். அவருடைய மானுக்கர் பரம்பரையில் உரை மட்டும் வந்ததென்று தோற்றுகின்றது; மேற்கோள்கள் பிற்காலத்தவர்களால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்.

பதினெண்கீழ்க்கணக்குக்களில் நாலடியார்க்கு உரையியற்றிய பதுமனூர் நாலடியாரில் திருக்குறளிற்போல அதிகாரம் வகுத்தவர். குடத்துக்குள் யானையைப் புகுத்துவதுபோல் பல பாடல்களைச் சில

அதிகாரங்களில் அவர் புகுத்தியிருக்கிறார். பதினெண்ண கீழ்க்கணக்குக் களில் மற்றவற்றிற்கும் திருத்தமான பழைய உரைகளுண்டு. கீழ்க்கணக்கிற் குறளைச் சேர்க்கக் கூடாதென்று சிலர் சொல்வார். தன்மையால் குறள் உயர்ந்ததானாலும் அடியளவாற் குறைந்தது. அதனாலேயே அது கீழ்க்கணக்குக்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. குறளுக்கும் நச்சினர்க்கிணியருறை இருந்ததாகச் சொல்வார்கள்.

எலாதி என்பது சைனர் இயற்றிய நால். அது முன்னெருகாலத் திற் பாடமாக வைக்கப்பட்டிருந்தபொழுது அதன் காப்பிலுள்ள, “அறு நால்வர்” என்பதற்கு அவரவர் மனம் போன்படி முன்பு உரையெழுதி வந்தார்கள். 24·அட்சரங்களையுடைய காயத்திரியை ஜபிப்பவர் என்பதும், காமக் குரோதங்களை நீக்கிய நால்வர் என்பதும், பத்து ஆழ்வார்களை பதும், பற்றற்ற சைவ சமயாசாரியர் நால்வரென்பதும், மிறவும் அவர்கள் எழுதிய உரைகள். இவற்றால் ஜயமுற்றுப் பொருளுண்மை காணுமல் வருந்திய ஒருவருக்குக் கும்பகோணத்தில் ஒரு சைனர் வீட்டிலிருந்த திருக்கலம்பகக் காப்பின் உரையிலிருந்துதான் ‘அறுநால்வர்’ என்பது 24-தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடுவது என்று விளங்கிறது.

பரிமேலழகர் குறளுக்கும் பரிபாடலுக்கும் உரை இயற்றின ரென்று முன்பு சொன்னேன். நச்சினார்க்கிணியருக்கு அவர் முந்தின வர். “வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு சிமிர்தோள்” (திருமுரு காற்றுப் படை, 106) என்புழி, ‘வசிந்து’ என்பதற்குப் பிளந்து என்று பொருள் கூறி, படைக்கலங்களால் வடிப்பட்டென்று பொருஞ்சுரைத் தல் இறைவனதுலிற் பொருந்தாதென்று விசேஷவரையு மெழுதிய ஆசிரியர் நச்சினார்க்கிணியர் மறுப்பு, “வாண்மிகுவயமொய்ம்பின்” (பரிபாடல், 9: 57) என்பதற்கு வாட்டமும்பு நெருங்கிய வெற்றி மொய்ம் பென்று பரிமேலழகர் பொருளெழுதியதைச் சுட்டியதாயின், இவர் இந்தாலுக்கு உரையியற்றிய காலம், அவர் பத்துப்பாட்டிற்கு உரையியற்றிய காலத்திற்கு முற்பட்டதென்று கொள்ளலாம்.

சிலப்பதிகாரத்திற்கு உள்ள அரும்பதவரை சிறந்த உரையாகும். அடியார்க்கு நல்லார் அரும்பதவரையாசிரியருரையை மேற்கோளாகக் காட்டியிருத்தலால் அரும்பதவரையே முற்பட்டதாகும்; அடியார்க்குநல்லார் உரை அதிசயமான உரை. நாடகநூல், இசை நூல் முதலியவைகளிலிருந்து மேற்கொள்கள் காட்டியிருப்பதால் அந்தநூல்கள் இவர்காலத்தில் இருந்தன என்று தெரிகிறது. மற்ற உரையாசிரியர்கள் போலன்றிப் பெருப்பாலும் மேற்கொள் காட்டும் இடங்களிலெல்லாம் இஃது இன்ன நாலென்றாவது, இஃது இன்ன ஆசிரியர் வாக்கு என்றாவது அடியார்க்கு நல்லார் புலப்படுத்திச் செல்லுவார். இவருடைய உரையில்

விருந்தே பெருங்கதை என்னும் ஒரு காவியமுண்டென்று முதலில் நான் அறிந்தேன்.

அவியங்கவரையாசிரியர்: மயிலைநாதர், “இந்தப் பத்தெச்சமும், புவிபுகழ் புலமை யவிநய நூலுட் டண்டலங் கிழவன் தகைவருநேமி யெண்டிசை நிறைபெய ரீராசபவித்திரப் பல்லவ தரையன் பகர்ச்சி” (நன்னால், சூ. 359-உரை) என்று ஏழுதி யிருப்பதிலிருந்து அவியநூலின் உரையாசிரியர் பெயர் வெளியாகின்றது.

தண்டியலங்கார உரை அபாய சோழன் காலத்தில் இயற்றப் பட்டதென்று அந்தாலினுரையிலுள்ள மேற்கோள்களால் தெரியவருகின்றது. அந்தாலுரையாசிரியர் பெயர் விளங்கவில்லை.

வீரசோழிய உரையாசிரியர் பேருந்தேவனுர்: பழைய இலக்கணச் சூத்திரங்களும் பழைய இலக்கியச் செய்யுட்களும் அவருறையில் நிறைந்துள்ளன. அவ்வுறையிற் காணப்படும் மேற்கோள்கள் பல இக்காலத்திற் கிடைக்கவில்லை.

தக்கயாகப்பரணி உரையாசிரியர்: இவர் பெயர் தெரியவில்லை; இவர் எல்லா இப்புகளிலும் அடியார்க்கு நல்லாரைப் போன்றவர். இவருடைய உரையினால் இவர் இருமொழிகளிலும் சிறந்த புலமைவாய்ந்தவரென்று தெரிகின்றது.

நீலகேசி விருத்தி சமயத்தியாகரம் : இது நீலகேசிபென்னும் சைன நூலினுரை; இவ்வுறையாசிரியர் சமயத்தியாகரவாயான முனிவரென்டார்; இவருடைய பிட்பம் ஜினகாஞ்சியில் உள்ளது. அருமையான பதப் பிரயோகங்களை அவ்வுறை தன்பாற் கொண்டது; அரியவித்தயங்கள் பலவும் இக்காலத்திற் கிடைத்தற்கிய சில நூல்களின் பெயர்களும் அதனால் தெரியவருகின்றன.

சைவ சாஸ்திரங்களின் உரையாசிரியர் மறைஞான சம்பந்தர் முதலியோர். அவர்களில் மிகச்சிறந்த உரையாசிரியர் திருவாவடுதுறையாதினத்து ஸ்ரீ சிவஞான யோகிகளென்பது யாவருமறிந்ததே.

திவ்யப் பிறபந்த உரை ஆசிரியர்கள் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, நஞ்சீயர் முதலியவர்கள். அவர்களுடைய உரையில் ஒரு பாடதுக்கு உரை கேட்டுவிட்டால் மனம் வேறொன்றிற் செல்லாது.

IX. சங்ககாலத்திற்குப் பிறகு தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும்.

இப்போது சொல்ல எடுத்துக்கொண்டவிஷயம் ‘சங்ககாலத்திற்குப் பிறகு தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும்’ என்பது. இன்று வரையில் தமிழை ஆதரித்து வந்திருக்கிற பரம்பரையில் தொன்றிய * ஸ்ரீ சேதுமன்னர் அவர்கள் இங்கே வந்திருப்பது பொருத்தமுடையதே. சங்ககாலத்திற்குப் பிறகும் முடிமன்னர்கள் இருந்தனர். அவர்களும், சிற்றரசர்களும், மந்திரிகளும், சேனைத் தலைவர்களும், இராசசுப் பிரதி சிதிகளும், பிராமணர்களும், மடாதிபதிகளும், வைசியர்களும், வேளாளர்களும், வித்துவான்களும் பிறரும் தமிழை ஆதரித்து வந்திருக்கிறார்கள். உணவிலுள்ள அறுசுவையினும் தமிழிலுள்ள நவராஸ்கள் சிறந்தன என்ற வர்கள் பலர். அறுசுவை அற்றசுவை என்றும், தமிழ்ச் சுவை கேட்கக் கேட்கப் புதிது புதிதாக இருத்தலால் நவராஸமென்பது பொருத்தமுடையது என்றும் சொல்வார் சிலர்; நவம்புதுமை. “சொற்பாவும் பொருட்டிருந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்கா தாஜை” என்று கீழ்வெளுந்த தேவாரத்தில் திருஞாவுக்கரசு நாயனார் கட்டளையிட டிருக்கின்றனர். சொல்லிற் பரவியிருக்கும் பொருளையறிந்து அதன் தூய்மையை நோக்கி இன்பத்தை அனுபவிக்கிறவர்களின் அஞ்ஞானத்தை நீக்குகிறவர் என்பது இதன் பொருள்; “ஆயுங் தொறுந்தொறு மின்பந்தருந்தமிழ்” என்று ஸ்ரீ கக்ஷியப்ப முனிவரும் சொல்லியிருக்கிறார்; “நவி ரெறு நானயம் போலும் பயிரெறும், பண்புடையாளர் தொடர்பு” என்று திருக்குறலிற் சொல்லியிருப்பதும் இங்கே கவனிக்கத் தக்கது; “உள்ளுதோ றுள்ளுதோ றுனுவமு துறைக்கும், திருமுத்தமிழ்” என்பது கல்லாடம்.

புலவர்களை ஆதரித்த பிரபுக்கள் புலவர்களிடம் குற்றங்களிருப்பினும் அவற்றைக் கவனிக்கமாட்டார்கள். ஆயினும் சில சமயங்களில் வித்துவான்கள் பிரபுக்களை மதியாது பேசவதுழுண்டு. கம்பர் ஒரு சமயத்தில் சோழவரசனைப்பார்த்து, “மன்னவனு நீயோ” என்று அலட்சியமாகச் சொன்னதுண்டு. வெளிப்படையாகச் சொல்லாமல் நால்களிற் குறிப்பாகவும் காட்டுவார்கள். ஒரு புலவர் அரசனுக்குச் செலுத்தவேண்டிய இறையைச் செலுத்தாமையால் அவரைப் பிடித்துக் காவிரிப்பூம்பட்டி

* காலஞ் சென்ற பா. இராஜ இராஜேஷ்வர ஸேதுபதி மன்னரவர்கள்.

நீத்துச் சிறைக்குக் கொண்டுபோனார்கள். வழியில், திருப்புகலூரில் அவர் பூசைசெய்ய அனுமதி பெற்றனர். அவர் தங்கிய இடம் திருக் கோயிற் பக்கத்துள்ள ஒராசமரத்தின் கீழிருந்த பூரீ விநாயகர் சங்கிதி. அப்பொழுது அவ்விநாயகர் மீது அவர் இயற்றிய ஒரு பாடவில் தம் துன்பத்தைக் குறிப்பிட்டார். கோவில் திருப்பணிசெய்துகொண்டிருந்த ஒர் உருத்திரகணிகை அதை அறிந்து புலவர் செலுத்தவேண்டிய இறையைச் செலுத்தி அவரை மீட்டு அவர் பாடிய பாடலைக் காப்பாக வைத்துக்கொண்டு ஒர் அந்தாதி பாடும்படி செய்தாள். அங்றாலே திருப்புகலூரந்தாதியின்பது. ஒரு புலவர் ஒரு நூலை இயற்றி அதை அரங்கேற்றப் பலரிடம் போய்ப்போய் அலுத்துப்போனார். உள்ளொன்று புறம் பொன்று பேசுகிறவர்கள்பாற் பலகாலுஞ்சென்ற பாவம் எப்பொழுது தொலையுமோ என்று அவர், “திறம்பாவ மென்று குறிப்பார் மனைதொறுஞ் சென்றுழன்ற, மறம்பாவ மென்று மறிதரும்,” என்று தொடங்கும் ஒரு பாட்டை இயற்றித் தமது வருத்தத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

பிற்காலத்திலேயும் பிரபுக்கள் ஒவ்வொருவரும் தமிழ்ப்புலவர் களை ஆதரித்து வந்ததால் தமிழ்க்கல்வி வளர்ச்சி அடைந்தது. ஆயினும் சில சமயங்களில் புலவர்களின் பெருமையை அறியாத பிரபுக்களும் இருந்ததுண்டு. கவிந்கத்துப்பரணி பாடிய சயங்கோண்டாரிடம் சோழன் ஒரு சமயத்தில் மதிப்புவையாமலிருந்தான். மிக்க புகழ் பெற்றவர் களுங்கூட மிடியால் வருந்தினதுண்டு. கம்பர் தரித்திரத்தின் கொடுமையை நன்கறிந்தவர் என்பது கங்கையைக் கடந்த ஸ்ரீராமர் தம்தமிழ் பர்ணசாலை கட்டியதைப்பற்றிச் சொல்லியிருப்பதாகப்பாடியிருக்கும் பகுதியிலிருந்து விளங்குகிறது.

ஷட்டக்கூத்தர் என்ற புலவர் விக்கிரம சோழன், குலோத்துங்கசோழன், இராசராசசோழன் ஆகிய மூவர்காலத்திலும் இருந்தவர். அம்மூவரையும் அவர் பாடியிருக்கிறார்; சிவபக்திச்செல்வர்; திருப்பணிகள் பல செய்வித்தவர்; குலோத்துங்கனுடைய ஆசிரியராகவும் இருந்தார்.

சேக்கிழார் அபாய சோழன் காலத்திலிருந்தவர். பெரியபுராணத்தை இயற்றும்படி அவரை அவ்வரசன் கேட்டுக்கொண்டான். புராணத்தில் அவர் அவனைப் பாராட்டியிருக்கிறார். அவருடைய முயற்சியினால் பல தர்மங்களை அரசன் செய்வித்தான். திருநாகேச்சுரத்தில் சேக்கிழார் பிம்பமும் அவர் பெயருடைய மண்டபம் ஒன்றும் இருக்கின்றன. சேக்கிழார் அவதரித்த குன்றத்துறையில் திருநாகேச்சுரமென்னும் ஆலயமொன்று அவராற் கட்டுவிக்கப்பட்டது. தொண்டை நாட்டில் சேக்கிழாருக்கு விசேட அன்புண்டு. பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்

IX. தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும். 129

தொண்ட நாயனார் புராணத்தில் தொண்டை நாட்டின் சிறப்பை மிக விரி வாக வர்ணித்திருக்கிறார். திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞானயோகிகள் அதை மிகவும் பாராட்டியுள்ளார்.

சடையப்பர் என்ற பிரபுவால் கம்பர் ஆதரிக்கப்பட்டார் என்பதும் அவர் வெண்ணெய்கல்லூரிலிருந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தவை. அந்த வெண்ணெய்நல்லூரைப்பற்றிப் பலர் பலவாறு சொல்லுகிறார்கள். குற்றாலம் ரெயில்லே ஸ்டேஷனுக்கு வாயுமூலையிலுள்ள வெண்ணெய்நல்லூரே சடையப்பவள்ளு இருந்த ஊர். நாயனார் என்ற பட்டம் ஒருவகை வேளாளர்க்குச் சோழநாட்டில் வழங்கி வருகின்றது. அது பிறகு ஈயினார் என்று மருவிவிட்டது. சோழநாட்டு வேளாளர்களுக்குரிய 64-கோத்திரங்களில் சடையப்ப நயினார் கோத்திரம் என்று ஒரு கோத்திரத்திற்குப் பெயர் இருக்கிறது.

இவ்வுபகாரியைக் கம்பர் இராமாயணத்திற் பல இடங்களிற் பாராட்டியிருக்கிறார். வெண்ணெய்ச் சடையன் புகழ்போல் சிலாப்பரவிய தென்றும், நளவென்னும் வானரத்தலைவன் எந்த மலைபையும் அலட்சிய மாகத் தாங்கிபது சடையன் தஞ்செமென்றவறைத் தாங்குவது போலிருந்த தென்றும், வெண்ணெய் நல்லூரை அடைந்தவர்களின் பசி நீங்குவது போல் நாகபாசம் நீங்கிய தென்றும், இன்னும் வேறு பலவாறுக்கும் சடையப்பரை அவர் புகழ்ந்திருக்கிறார்.

கம்பர் பாண்டிநாட்டிற்குப் போயிருந்தபோது பாண்டியன் அவரை மதிக்கவில்லை என்றும் பிறகு அவனுடைய பெருந்தீவியா ருடைய வேண்டுகோளால் அவரைக் கெளரவப்படுத்தினான் என்றும் தெரிகிறது. அந்த அரசி கல்வி கேள்விகளில் விசேஷங்களும் பெற்றிருக்க வேண்டும்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னால் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கள் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அக்கங்கர்கள் சைனர்கள். நன்னால், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவகசிந்தரமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைனபண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களாகும்.

களாந்தைப் புகழேந்தியைச் சந்திரன்சுவர்க்கி என்ற அரசன் ஆதரித்தான். நளவெண்பாவில் சில இடங்களில் இவர் அவனைப் புகழ்ந்த

திருக்கிறூர். இவருடைய ஊர் பொன்விளோந்தகளத்தூர் என்றும், முதுகளத்தூர் என்றும், சோழநாட்டுள்ள களப்பாழ் என்றும் பலவாறு சொல்லுகிறார்கள். முதுகளத்தூராக இருக்கலா மென்பதே சிலர் துண்டுகளாந்தெயன்பது மருஉமொழி.

தஞ்சைவானன் கோவை பாடிய பொய்யாமொழியாரை ஆதரித்த பிரபுவாகிய தஞ்சைவானன்பவர் பாண்டியனிடத்தில் மந்திரியாகவும் சேனைத்தலைவராகவுமிருந்தவர். இங்கே தஞ்சை என்பது சோழ நாட்டுத் தஞ்சாவூர் அன்று. பாண்டிநாட்டில் தஞ்சாக்கூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. அதுவே அந்தத் தஞ்சை. பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குப் போன்போது பொற்றுமறையிற் பண்டைக்காலத்திற் போடப்பட்ட சங்கப்பலகை மிதந்து மேலே வரும்படி பாட வேண்டுமென்று அங்கேயிருந்த பாண்டிய அரசன் கேட்டதாகவும், “ழுவேந்தர் முன்போல்” என்ற பாட்டை அவர் பாடியதாகவும் சங்கப்பலகை வெளிப்பட்டதாகவும் சொல்வர். பொய்யாமொழியார்மேல் முருகக்கடவீளை பாடியிருப்பதாகவும் சொல்வர். அவரை ஆதரித்த அரசூர்ச்சினைக்கன் என்னும் பிரபு இறந்தவுடன் அவனுடைய பிரிவைப் பொருமல் அவரும் உயிர்துறந்தார். கோப்பெருஞ்சோழன் இறந்ததும் பிசிராந்தையார் அப்படியே உயிர்துறந்தாரென்பது இங்கே அறியற்பாலது.

அம்பர்ச் சேந்தன் என்ற பிரபு ஒருவர் இருந்தார். திவாகர முனிவரைக்கொண்டு திவாகரம் இயற்றுவித்தவர் அவரே. இதனாலேயே இந்தூல் சேந்தன் திவாகரம் என்று வழங்கலாயிற்று. ‘ஒளாவை பாடிய அம்பர்ச் சேந்தன்’ என்றும் இவர் பாராட்டப்பெற்றுள்ளார். இந்த அம்பர், மூந்தோட்டம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது. கோச்செங்கட்சோழனால் திருப்பணி செய்யப்பட்டதும் தேவாரம் பெற்றது மாகிய சிவாலயமொன்று அங்கேயுண்டு. திவாகரமே முதல் நிகண்டாகும். பிங்கலம் அதற்குப்பின் இயற்றப்பட்டது.

ஊற்றுமலை மருத்தப்பத்தேவர் என்ற பிரபு ஒருவர் இருந்தார். கல்விச்சுவையை நுகர்பவர். அவர் சங்கரநமச்சிவாயப் புலவரைக்கொண்டு நன்னாலுக்கு ஓர் உரை செய்வித்தார்.

திருநெல்வேலியில் மயிலேறும்பெருமாள்பிள்ளை என்ற வேளாளப் பிரபு ஒருவர் கல்விகேள்விகளிற் சிறந்தவராக இருந்தார். கல்லாடம் என்னும் நாலுக்கு அவர் உரை இயற்றினார். நச்சினார்க்கினியர் இயற்றிய உரை என்று ஒருகாலத்தில் தன்னை அது நினைக்கச் செய்தது. அவரிடத்திலே தான் இலக்கணக்கொத்துச் சுவாமிநாததீசிகர் கல்வி கற்றார். தேசிகர் அவரை மிகவும் பாராட்டியிருக்கிறார்.

திருவன்னைமலையில் பிரபுடதேவர் என்று ஓர் அரசர் இருந்தார். அவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை ஆதரித்தவர்.

வக்கபாகை யென்னும் ஊரிலிருந்த வரபதியாட்கொண்டான் என்னும் உபகாரி பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வாரைப் பேரன்புடன் ஆதரித்தவரென்பது யாவரும் அறிந்ததே.

தாகந்தீர்த்த செழியதறையர் என்று ஒரு பிரபு சின்னச்சேலத்தி லிருந்தார். அந்தக்கவிவீரராகவ முதலியார் முதலியோரை அவர் ஆதரித்தார்.

அரியிலூரில் கிருஷ்ணய ஒப்பிலாத மழவராயர் என்று ஒரு ஜமீன்தார் இருந்தார். அவர் பல புலவர்களை ஆதரித்தவர்; சங்கிதத்திலும் பிரியமுடையவர்.

வரதுங்கராம பாண்டியர், அதிவீராமபாண்டியர் என்ற இருவரும் பெரிய தமிழபிமாணிகள். புலவர்களை ஆதரித்தவர்கள். அவர்கள் பெரிய பண்டிதர்கள். அவர்களே ஶால்களும் இயற்றினார்கள். வரதுங்கராம பாண்டியர் மனைவியாரும் தமிழில் நல்ல புலமை பெற்றவர். அவரும் சில பாடல்கள் இபற்றியுள்ளார்.

இராமாதபுரம் சேதுபதி அரசர்கள் பரம்பரையாகத் தமிழை ஆதரித்துவந்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குச் சம்மானமாக ஒவ்வொருகாலத்திற் கொடுத்த கிராமங்கள் இன்னும் வழிவழியாகப் புலவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகின்றன. இரகுநாத சேதுபதி என்பவர் காலத்தில் அநந்த கவிராயர், அமுத கவிராயர் என்று இரண்டு புலவர்கள் இருந்தனர். அமுத கவிராயரியற்றிய ஒருதுறைக்கோவை அரசர் முன் அரங்கேற்றப்பட்டபோது ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு பொன்தேங்காய் கொடுக்கப்பட்டதென்பர்; அவற்றுள் ஒரு பாட்டு மற்றப் பாட்டுக்களைவிடச் சுவையுள்ளதாக இருந்ததாம். அந்தப் பாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட பொற்றீறங்காயும் அதிக விசேஷமுடையதாக உள்ளே மாணிக்கத்தைப் பெற்றிருந்ததென்பர்.

மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி அநந்த கவிராயர் பாடினது. மானூர் என்னும் ஊர் அதற்குப் பரிசாக ஒரு சேதுபதியராற் கொடுக்கப்பட்டது. கவிராயர் மானுக்குக் கலை வேண்டாமா வென்றபோது கலையூரென்ற ஒருரும் அவ்வசரால் அவருக்குக் கொடுக்கப்பட்டதாம்.

சவ்வாதுப்புலவர், சர்க்கரைப் புலவர் முதலிய வேறு சில புலவர்களும் பூஞ்சேதுஸம்ஸ்தானத்தில் இருந்தனர். சேது புராணம் பாடியவர் நிரம்ப அழகிய தேசிகர். அவர் துழாழுர் மடத்துத் தலைவர்.

மிதிலைப் பட்டியைச் சேர்ந்த 22½-கிராமங்கள் அழகிய சிற்றப்பலக்கவிராயரென்பவருக்கு மேற்கூறிய சேதுபதிகளாலும் வெங்களப்ப நாயகரென்பவராலும் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன.

கவிகுஞ்சரம் என்ற பெயருடைய பிராமண பண்டிதர் இருவர் இருந்தனர்; ஒருவர் பாட்டனர்; மற்றவர் அவருடைய பேரர். பேரராகிய கவிகுஞ்சரபாரதி கந்தபுராணக் கீர்த்தனையை இயற்றினார்.

செந்தெந்து சுப்பராயரென்ற ஒரு மாத்துவபண்டிதர் இருந்தார். அவர் விஷ்ணுபுராணத்தைச் செய்யுள் வடிவமாக இயற்றினார். வென் பாப்புவி என்ற பட்டம் பெற்ற கவி ஒருவர் இருந்தார். இவர்களும் வேறு பல புலவர்களும் சேதுபதி மன்னர்களாலும் அவர்களுடைய நாட்டிலுள்ள பிரபுக்களாலும் ஆதரிக்கப் பெற்றவர்கள். இப்பொழுது இங்கே வந்து விற்றிருக்கும் சேதுபதி அரசரவர்களும் பல புலவர்களை ஆதரித்து வருவதல்லாமல் தமிழ்ச் செய்யுட்களை விரைவிற் பாடவும் ஆற்றலுடையவர்கள். * இவர்கள் பல வருடங்களாகத் தமிழின் அபிவிருத்திக்குச் செய்துவரும் உதவி மிகப் பாராட்டற்பாலது.

சோக்கம்பட்டி ஐமீன்தார்களும் மேலூரம், செங்கோட்டை, கிருஷ்ணபுரம் முதலிய இடங்களிலிருந்த வித்துவான்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள்.

எட்டயபுர அரசர்களும் மிக்க தமிழபிமானிகள். அந்த ஸம்ஸ் தானத்திலிருந்த கடிகைமுத்துப்புலவர் இறந்துபோகும் சமயத்தில் அது தெரிந்து வருந்திய தம் மக்களை நோக்கி, “வருந்தாதீர்கள்; ஒரப்பன் போனால் எட்டப்பன் இருக்கிறோன்” என்றாராம். பால் கசந்தால் மரணம் நெருங்கி விட்டதென்று சினைப்பது வழக்கம்; அப்புலவருக்குப் பாலைக் கொடுத்து அவருண்ணுமையைக் கண்டு பால் கசந்து விட்டதோவென்று கொடுத்தவர் கேட்டபோது, “பாலும் கசக்கவில்லை. அதை வடிக்கட்டின துணியும் கசக்கவில்லை” என்று சொன்னாராம். மரண காலத்திலும் அவருக்கிருந்த அறிவாற்றல் இதனால் விளங்குகிறது. ‘சுவாசம் போனாலும் பிராசம் போகாது’ என்னும் பழமொழி இங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

பாண்டிநாட்டுள்ள வேம்பத்தூர் என்பதற்குக் குலசேகர சதூர வேதி மங்கலம் என்று ஒரு பெயருண்டு. குலசேகரபாண்டிய ராஜாவால் பிராமணத் தமிழ்ப் பண்டிதர்களுக்கு இது சீரோத்திரியமாகக் கொடுக்க

* தமிழ்ச்சூவையை நன்கறிந்தனுபவித்தும், வித்துவான்களை யாதரித்து ஊக்கமளித்தும் வந்த ஸ்ரீ பா. இராஜாஜேஷவர சேதுபதி மகாராஜா அவர்களாகிய இவர்கள் தேவையோகம் அடைந்தமை தமிழ் படித்தவர்களுக்கு யிக்க வருத்தத்தை விளைவித்து வருகின்றது.

IX. தமிழை ஆதரித்தபிரபுக்களும் புலவர்களும். 133

கப்பட்டது. இதில் 2,008-பிராமணர்களுடைய விடுகள் இருந்தன. எல்லோரும் தமிழ்ப் பண்டிதர்களே. இவர்கள் பிற புலவர்களை ஆதரித்ததமுண்டு. தமிழ்க்கவிகளைகிய சிற்றரசர்களிற் சிலர் இவ்வூரார் சிலிடத் துப் பாடம் கேட்டவர்களென்றும் தெரிகின்றது. பாகவதமியற்றிய செவ்வைச் சூடுவாரும் பழைய திருவிளையாடலியற்றிய பெரும்பற்றப் புளியூர் நம்பியும் வேம்பத்தூரார்களே. வேம்பத்தூரார் திருவிளையாடலின் முகவுரையைப் படித்துப்பார்த்தால் இவ்வூராருடைய பிரபாவும் நன்கு விளங்கும்.

பிற்காலத்தில் மடங்கள் தமிழ்ப்புலவர்களைப் பெரிதும் ஆதரித்து வந்திருக்கின்றன. அவற்றுள், திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம், திருப்பனங்தாள்மடம், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், மதுரைத் திருஞான சம்பந்தர்மடம், பெரியகுளம் செங்கோல்மடம் முதலிய சௌவமடங்களும், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாய்லீ, துறையூர், மயிலம் முதலிய இடங்களிலுள்ள வீரசைவ படங்களுமே முக்கியமானவை. திருவாவடுதுறையில் ஆதினகர்த்தராக எழுந்தருளியிருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரபணிய தேசிகரவர்கள் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை ஆதரித்துப் பாடஞ் சொல்லுவித்தும், தாமே பாடஞ் சொல்லியும் பலரை முன்னுக்கு வரச்செய்தார்கள். சான தேசிகர், சிவஞான யோகிகள், கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் முதலியவர்கள் இவ்வாதீனத்தவர்களுள் மிக்க தமிழ்ப்புலமை வாய்ந்தவர்கள். சிவஞான யோகிகளுடைய பெருமை யாவரும் அறிந்ததே.

தருமபுரம் மடத்தில் சிறந்த கல்விமான்களாக வீளங்கிய புலவர் பலர். கந்தபுராணச் சூருக்கம் இயற்றிய சம்பந்த சராணைய முனிவரும், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முதலியவர்களுக்குத் தொல்காப்பியம் பாடம். சொன்ன வெள்ளியப்பலவாண முனிவரும், சிகாழிச் சிதம்பர நாத முனிவர் முதலியவர்களும் இவ்வாதீனத்தைச் சார்ந்தவர்களே.

திருப்பனங்தாள் மடத்தைவதாமித்தவர் கவிஞர் சிகாமணியாகிய ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகளென்பது யாவருக்கும் தெரிந்ததே.

வெங்கனூர் அண்ணுயலீ ரெட்டியார் என்பவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முதலியவர்களை ஆதரித்தவர்.

தீராத வினைதீர்த்த திருமேனி கவிராயர் என்பவர் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீசட்டகோபாழ்வார் சங்கிதியிலேயேயிருந்து ஆங்தத்துடன் பல நூல்களியற்றி வாழ்ந்தவர். இவரைப் போலவே இவர் பறம்பரையினர் பலரும், இவ்வூரிலும் தென்றிருப்பேரை, ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர் முதலிய ஹர்களிலும் இருந்த பல கவிராயர்களும், அவர்கள் பரம்பரையினரும்

தமிழ்மடந்தைக்கு அணிகலாகப் பல நூல்களை இயற்றினார்கள். ஆழ்வார் திருக்கரியில் சுப்பிரமணிய தீட்சித்தென்ற ஒரு பெரிய பண்டிதர் இருந்தார். அவர் 'பிரபோகவிவேகம்' என்ற இலக்கண நூலையும் அதற்கு உரையையும் இயற்றினார்; அவர் வடமொழி தென்மொழி நூல்களில் நல்ல பயிற்சி யுடையவரென்பது அந்தாலாலும் அதன் உரையாலும் விளங்கும்.

திருநெல்வேலிச் சீமையையாண்ட வடமலைப் பிள்ளையன் என்பவர் மச்ச புராணமும் திருச்சீரேப் புராணமும் இயற்றினார்.

திருநெல்வேலியில் ஒரு பெரிய அதிகாரியாக முன்பு விளங்கிய திரு வேங்கடநாதையரென்பவர் திருவாழூர் பூநீவைத்தியநாத தேசிகரைக் கொண்டு இலக்கண விளக்கமென்ற பெரியதோரிலக்கண நூல் இயற்று வித்ததன்றித் தாமே தமிழிற் பிரபோதசந்திரோதயமென்ற காப்பிய முதலியவற்றையும் இயற்றி யிருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மணியப்ப முதலியார், குளத்தூர்ச் சிதம்பர முதலியார், தொட்டிக்கலைக் கேசவ முதலியார், வேதாசல முதலியா ரென்பவர்கள் திருவாவடுதுறைச் சிவஞானயோகிகளையும், கச்சியப்ப முணிவரையும், சுப்பிரமணிய முனிவர் முதலியவர்களையும் ஆதரித்துப் பெரிய தமிழ்க் காப்பியங்களையும் பிரபந்தங்களையும் செய்வித்துப் புகழ்பெற்றார்கள்.

இதுகாறும் கூறிவந்த புலவர்களுடைய வரலாறுகள் விரைவிற் கூற நேர்ந்தமையின் காலவரையறைப்படி அமைத்துச் சொல்லப்பட்டன அல்ல.



X. ஆராய்ச்சி.

ஆராய்ச்சி அனுபவத்தைப் பொறுத்தது: சவடிகளைப் பிரதி செய்வித்து ஒப்பு நோக்கி ஒழுங்கு செய்தல் முதலியனவும் ஆராய்ச்சி யில் அடங்கும். நான் படித்தபோது திருவாவடுதுறை ஆதின் கர்த்தர்களாக இருந்த மேலகரம் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் அவர்கள், அந்த ஆதின வித்துவான் ஸ்ரீ மீனுட்சிசந்தரம்பிள்ளை அவர்கள், கும்ப கோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிகராக இருந்த ஸ்ரீ தியாகராச செட்டியார் அவர்கள் முதலியவர்கள் எனக்குச் சொன்ன விஷயங்களையும் பிறகு நான் அறிந்த விஷயங்களையும் சொல்லுவேன்.

ஒரு நாலை அப்படியே பிரதி செய்யக் கூடியவர்கள் இங்களில் இல்லை. முன்னாளில் அவ்வியல்பையுடையோர் பலர் ஒவ்வொர் ஊரிலுமிருந்தனர். சுவடியைக் கண்டால் இக்காலத்தில் ஓட்டம் எடுக்கிறார்கள். நான் கும்பகோணம் காலேஜிலிருந்தபோது சுவடிகளைப் படிக்கவும் கடிதத்தில் அவற்றைப் பிரதி செய்யவும் மாணவர்கள் பழகி வந்தார்கள். அன்புடையவர்களுக்கே அந்த வேலையைச் செய்வது சாத்தியம். ஒப்புநோக்கும்போது சரியாக இருக்கிறதா என்று கேட்டால் அன்பில் லாதவர்கள் சரிபென்று சொல்லி விடுவார்கள். சிந்தாமணியைப் பரிசோதிக்கையில் நான் படித்த ஒவ்வொரு வரியும் பாட்டும் சரியாக உள்ளன வென்றே ஒப்பில்லாமல் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பால் ஐயமுற்றுச் சிந்தாமணியிலிராத வேறு நூலிலுள்ள பாட்டோன் றைச் சொல்லிச் சரியாக இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சரியென்று துணிவாகச் சொன்னார். அதன் பின் அவரை மெல்லவிலக்கி விட்டேன்.

சுவடிகளில் மூலம் இன்னது உரை இன்னது என்று தெரியாமலிருக்கும். ஒற்றைப்புள்ளி இரட்டைப்புள்ளி முதலிய அடையாளங்களே இரா. நச்சினார்க்கினியர், “சான்தேரோ னக்குதல் தங்கைக்குக் கடனே என்றார் பிறரும்” என்று எழுதி விடுவார். அது மேற்கோளன்பதும் இன்ன நூலிலிருந்து எடுக்கப்பட்ட தென்பதும் விளக்கா. ‘கொற்றுறைக் குற்றில்போல்’ என்று மாத்திரம் உரையில் காணப்பட்டால் என்ன செய்வது? சில உரையாகியர்கள் மேற்கோளைக் கூறிவிட்டு ஆசிரியர் பெயரைச் சொல்லாமல் நூற் பெயரை மாத்திரம் சொல்வதுண்டு. பத்துப்பாட்டின் உரையிலிருந்துதான் பரிபாடல் என்ற நாலை அறிந்து கொண்டேன்.

கனகமாலையாரிலம்பக உரையில், ‘கொற்றுறைக் குற்றில்போல’ என்பது காணப்பட்டது. அதிலிருந்துதான் புறநானாற்றிற்கு உரை இருப்பதை அறிந்தேன். உரையைக் கொண்டு மூலத்தையும் மூலத்தைக் கொண்டு உரையையும் பல சமயங்களில் அறிந்துகொண்டதுண்டு.

ஸ்ரீ சி. தியாகராச செட்டியார் கண்டவாதி. ஒருவர் நன் னாலையும் உரையையும் தமது மனம்போனவாறே குறைத்து 200-குத் திரங்களை நீக்கி அச்சிட்டுப் பாடமாக வைக்கும்படி அவருக்கு அனுப்பி யிருந்தார். நன்னாற் பாடஞ் சொல்லுதலில் செட்டியாருக்கு விசேஷத் திறமை இருந்தது. குறிப்பிட்ட பதிப்புக் கிடைத்ததும் அதைப் பார்த்துவிட்டுக் கிழித்தெறிய வேண்டுமென்று அவர் சொன்னார். பதிப்பித்தவர் தரங்கம்பாடியிலிருந்த ஒருங்களவான். அங்கிருந்து அவர் ஒருங்கள் கும்பகோணத்துக்கு வந்து தியாகராச செட்டியாரைக் கண்டார். “உதாரணச் செய்யுட்களின் சில அடிகளை நீக்கி ஏன் பதிப்பித்தீர்கள்?” என்று தியாகராச செட்டியார் கேட்டார். அவை அதிகமாக இருந்தமையால் அவற்றைத் தாம் நீக்கிப் படிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும்படி சுருக்கிப் பதிப்பித்து உபகரித்ததாகப்பதிப்பித்தவர் சொன்னார். அதனைக்கேட்ட செட்டியார், “‘வலித்தல் மெலித்தல்’ என்னுஞ் சூத்திரவுரையில் உதாரணச் செய்யுள்ள ‘தண்டையினினக்கிளி’ என்பதில் இரண்டாவத்தியாகிய ‘பண்டையள்ளல் மானேக்கினளே’ என்பது இருந்தாலன்றே எதுகைக்காகத் தட்டையென்பது தண்டையென்றுயிற்று என்றாலியலாம். முதல்யூபை மட்டும் பதிப்பித்தலாற் பயனென்ன? இது போன்ற முறைகளை அறிந்துகொள்ளாத நீங்கள் நன்னாலைப் பதிப்பித்திருக்கவே கூடாது” என்று அறிவுறுத்தி அவர் தம் பிழையை ஒப்புக் கொண்டு இரங்குமாறு செய்தனர்.

குறைாப் பதிப்பித்த ஒருவர், “இனிய வளவாக விண்ணத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்பதன் உரையிலுள்ள, ‘ஓளவை யுண்ட நெல்லிக்கனி’ என்பதற்குப் பொருத்தமில்லாத குறிப்பொன்றை யெழுதி அதை அடிக்குறிப்பாகப் போட்டுவிட்டார். சிலர் இயற்றியவர் பெயர் காணப்படாத பழைய உரைகளைத் தம்பெயரால் பதிப்பித்துவிடுவர். வேறு சிலர், ‘சிதம்பரம் கருணைந்த ஸ்வாமிகள் இயற்றிய உரை’ என்று பதிப்பித்து விடுவர்.

சிலப்பதிகாரத்தின் மூலத்தைமட்டும் பதிப்பித்த ஒருவர் அது சேர மான் பெருமாள் நாயனாலைப்பற்றப்பெற்றதாகப் பதிப்பித்துவிட்டார்.

வீரவனப்புராணமென்ற ஒருநால் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களால் இபற்றப்பட்டது. அப்புராணம் அச்சிடப்படாமலிருந்த காலத்தில்

ஒருவர் அதைத் தாம் பாடியதாக வெளியிடலாமென்று தம்முள் சிச் சயித்து அதற்காகப் பணம் பேசிக்கொண்டார். ஆனால் அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. பிறகு உள்ள வாரே அது பிரசரம் செய்யப் பட்டது.

ஒரு நாலுக்குப் பல உரைகள் இருக்கின்றன. உரையாசிரியர்கள் இன்னுரென்று விளங்குவதில்லை; ஆகையாற் பதிப்பித்தவர்கள் அவுளரைகளைத் தம் பெயராற் பதிப்பித்துவிடுவது வழக்கமாக இருந்தது. நூல்களைப் பிரதி செய்வோர் தங்கள் கொள்கைகளுக்கேற்ப மூலத்தைப்போன்ற உரையையோ திருத்திவிடக் கூடாது. சிலர் அப்படிச் செய்ததுண்டு. பெரியபூராணம், கம்பராமாயணம் முதலிய நூல்களில் வெள்ளியம்பலவாணர் என்றவர் சில பாடல்களை நூதனமாக இயற்றி இடையிடையே செருகி விட்டார். காலக்கிரமத்தில் அச்செயல் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முன்பிருந்த காஞ்சிபுரம் மகாவித்துவான் ஸ்ரீ சபாபதி முதலியார் அவர்கள் சிலவற்றை அச்சிட்டபோது, “இவை வெள்ளி பாடல்கள்” என்று அவற்றை நீக்கிவிட்டு அச்சிட்டார்கள்.

சிந்தாமணி உரையில் ஓரிடத்திற் பஞ்சாட்சரம் உபதேசிக்கப் பட்டதாக எழுதியிருந்தது. சிந்தாமணியோ சைனர்களுடைய நூல். இறக்கும் விலையிலிருந்த ஒரு நாயின் காலில் மந்திரம் உபதேசிக்கப்பட்ட தென்பது சந்தர்ப்பம். உரையைப் பிரதி செய்தவர் உரையாசிரியர் எழுதி யிருந்த “பஞ்ச நமஸ்காரம்” என்பதை, “பஞ்சாட்சரம்” என்று எண்ணி விட்டாரென்று தோற்றியது. அந்தப் பிரதி சைவரொருவருடைய பிரதி. பஞ்ச நமஸ்காரம் என்பது சைனர்களுடைய மந்திரம். தமிழ் படித்த ஓர் அன்னிய தேசத்தார், குறவில், “தக்கார் தகவில் ரென்ப தவரவ, ரெச் சத்தாற் காணப்படும்” என்ற பாடலிலுள்ள ‘எச்சத்தால்’ என்பதை ‘மக்களால்’ என்று திருத்திவிட்டார். எதுகை சரியாகவிருக்கும்படி தாம் திருத்திவிட்டதாக அவர் ஸ்ரீ தியாகராச செட்டியாரிடத்திற் சொல்லி அவமதிப்புற்றுச் சென்றார்.

“ ஆபயன் குன்று மறுதொழிலோர் நான்மறப்பர்
காவலன் காவா னெனின் ”

என்ற குறவிலுள்ள ‘அறுதொழிலோர்’ என்பதை, ‘அறிதொழிலோர்’ என்று தமதிஷ்டப்படி ஒருவர் மாற்றி விட்டார்.

மிலைச்சரென்பதற்கு ஆரியரென்று பொருள்கொண்டு சிலர் பெரிய விஷயங்களை எழுதத் தொடங்கினர். “மிலைச்சரே யாரி யர்க்கா மிலேச் சரும் விதித்த பேசே” என்பது சூடாமணி சிகண்டு.

வடமொழிச்சொற்களிற் சில உருவம் வேறுபட்டுத் தொன்று தொட்டுத் தமிழில் வழங்குகின்றன. அவற்றைப் பிழையென்று கீக்காது கொள்ளவேண்டும்; திருத்தலாகாது. அவை: ஐராபதம், ஆதவன், தவன், கோகனகம், மானிடன் முதலியன்; அவை தமிழில் 800-வருஷங்களுக்கு முன்னிருந்தே யமகம், திரிபு, சிலேடைகளில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. அபாய சோழன் காலத்தில் இயற்றப்பெற்ற தண்டியலங்கார வுறையாசிரியர் ‘கோகனகம்’ என்ற சொல்லை எழுத்துவருத்தனமென்னுஞ் சொல்லனிக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார். மானுதன் என்பது தமிழில் மானிடன் என்று உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பத்தில்,

“ மழுதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் ”

என்ற அடியில் மானிடன் என்றே சிலேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பலதாற்றுண்டுகட்கு முன்னர் யமகத்தில் சில புலவர்கள் மானிடன் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள். அதனை எப்படித் திருத்த முடியும்? தமிழ்ச்சொற்களும் நாளாட்சியில் வடிவமாறி வந்திருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் திருமகள்கூத்துக்குப் பாவைக்கூத்து என்னும் பெயர் காணப்படுகின்றது. பின்னர், பாவை என்பதைப் பாவை என்று விச்சபித்து அதனை எதுகையில்லைமத்துப் பிற்காலத்தார் பாடிவிட்டனர். அப்படிப் பாடியவர் பெரியோராகையால் அதை நாம் திருத்த முற்படாமல் அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டியதுதான் முறையாகும். கொடைகுடை என்றும், எடை இடை என்றும் செய்யுட்களிற் சிலேடையில் அமைக்கப்பட்டு வழங்கி வந்திருக்கின்றன.

தவறான மொழிபெயர்ப்பும் சில இடங்களிற் காணப்படுகின்றன. அவற்றை விலக்கலாகாது. இக்காலாகு என்றபெயரைக் கருப்புத்தோளான் என்றும், சூர்ப்பநகை என்றதை முறப்பல்லி என்றும் சில கவிகள் பண்டைக்காலத்தில் மொழி பெயர்த்துப் பாடிவிட்டார்கள். இன்னம்பர் என்ற தலப்பெயர் இன்னம்பர் என்று வழங்கி வந்திருக்கிறது; தேவாரத்திலும் இன்னம்பர் என்றே காணப்படுகின்றது; அதைத் திருத்தலாமா? காராகரு அல்லது காரகில் என்ற ஒரு தலத்தின் பெயர் காரூயிலென்று மருவி வழங்குகிறது; அத்தலத்தின் விருட்சம் அகில் சொற்பொருளை உள்ளவாறு அறிய வேண்டும். துச்சாதனன் திரெளபதியை இழுத்துக்கொண்டு போன போது சென்டாற்பற்றிக் கொண்டுபோனன் என்று பூர்வி வில்விபுக்துராம்வர் பாடியிருக்கிறார்; இங்குச் சென்டென்பது பூச்செண்டன்று; ஒருவகை ஆயுதம் என்று கொள்ளவேண்டும்; இதனை யறியாமல் அச்சொல்லுக்குப் பூச்செண்டென்றே முன்பு பொருள் எழுதி

வந்தார்கள். கொற்றம் என்ற சொல்லுக்கு வேற்றி என்பதுமட்டும் பொருளன்று; அரசினை என்றும் பொருள் உண்டு. திருவள்ளுவ மாலையில், “ஆயிரத்து முந்துற்று முப்ப தருங்குறளும்” என்னும் செய்யுளில் உள்ள, ‘வீற்றிருக்கலாம்’ என்ற சொல்லிற்கு, ‘ஒருசபை நடுவிலே உயர்வாகிய ஆதனத்தில் ஏறியிருக்கலாம்’ என்று ஒருவர் எழுதி விட்டார். கவலையற்றிருக்கலாம் என்பது அதன் பொருள்; சிந்தாமணி உரையிலும், திருமுருகாற்றுப்படையுரையிலும் வீற்றிருத்தல் என்பதற்குக் கவலையற்றிருத்தல் என்று நச்சினார்க்கினியர் பொருள் எழுதியிருக்கிறார். மத்தவாரணம் என்ற சொல் இரட்டையருலாவில் வந்திருக்கிறது. அதற்குப் பொருள் யானையென்றார் ஒருவர். பல வருஷங்களுக்கு முன் கும்பகோணம் கவர்ன் மெண்டு கலாசாலையில் வடமொழி ஆசிரியராகவிருந்த மகாபகோ பாத்தியாய பெருகவாழ்ந்தான் பூர்மத் ரங்காசாரியார் அவர்கள் சொல்லத் தான் அதன் உண்மைப் பொருள் எனக்குத் தெரிந்தது; மேற்கட்டிடத் தின் ஒரு பாகத்திற்கு மத்தவாரணம் என்பது பெயராம்.

வாக்கியப் பொருளையும் பிறவற்றையும் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; “சிறியிலை வெதிரி னெல்வினோ யும்மே” என்பதற்கு மூங்கில்போல நெல் வினையுமென்று பொருள் கூறப்பட்டு வந்தது; அது சரியன்று; மூங்கில் கெல்லையே குறிக்கிறது. உரற்றலைப்பன்றி என்பதற்கு உரல் போன்ற தலைபையுடைய பன்றி என்று பொருள் கொள்ளல் மாடு; இப்பொருளிலேயே இலக்கியங்களில் இத்தொடர் காணப்படுகின்றது; பன்றியின் தலைபோலவே உள்ள ஒருவகை உருவுண்டு. இங்நனங்கொள்ளாது இதற்கு உறவின் மேலுள்ள பன்றியென்று ஒருரையாசிரியர் பொருள்கொண்டார்.

பாடுதுறை இயற்றிய தத்துவராயர் என்பவர் ஒரு மாத்துவப் பிராபணர் என்று ஒருவர் முன்பு எழுதிவிட்டார்; “ராயர்” என்பதைக் கொண்டு இங்ஙனம் அவர் எழுதினார்போலும்.

சயங்கொண்டார், செந்தமிழ் நாடு பாண்டிய நாடன்றென்றும், சோழநாடே என்றும் வாதம்செய்து வெற்றி கொண்டமையால் அவர் அப்பெயர் பெற்றார் என்று ஒருவர் கற்பனை செய்துவிட்டார். கங்கை கொண்டான் மண்டபம் என்பதற்குப் பரமசிவன்கட்டிய மண்டப மென்று பொருள் கூறுவாருமார்; கங்கை கொண்டானென்ற பல்லவன் கட்டுவித்தமையின் அம்மண்டபம் அப்பெயரைப் பெற்றது. பரமேச்சர விண்ணகரம் என்பது பரமசிவன் வழிபட்ட விண்ணகரமென்பர்; பரமேச்சரனென்ற பல்லவன் வழிபட்ட விஷ்ணுகோயில் என்பதே அதன் பொருள். திரிசூலம் என்று வழங்கும் தலத்தின் சரியான பெயர் திருச்சுரமென்பது. மழுபாடு என்பது மழுவர்பாடு. சினகரம்

என்பது ஜினக்கிருகம். விண்ணகரம் என்பதற்கு விட்டனுக்கிருகம் என்பது பொருள். அரயனீ என்பது அரண்மனீ. குற்றுலம் என்பது குறுமையான ஆலமரம் அன்று; குத்தாலம் என்பது ஒரு விருட்சம். மெல்டேர் என்று சோழநாட்டில் ஓர் ஊர் இருக்கிறது. அதன் பழைய பெயர் மேட்டேர்; ஸட்டிகிருதத்தில் உன்னதபுரி என்று அவ்வூரின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது; மேட்டேர் என்பது மோட்டோயிற்று; மோட்டேர் எழுதுவோருடைய தவறுல் மோட்டோகி அது மெரட்டேரெனப் படிக்கப்பெற்றுப் பிறகு மெல்டேராகிட்டது. அத்தாளம் என்பது அற்றுலம்; இராத்திரி உணவென்பது இதன் பொருள். முற்றுலமென் பது பசுதுணவு; முத்தாளமென்பது சரியன்று. பாண்டவக்குழியியன் பது பாண்டக்குழி; இறந்துபோனவர்களைப் பாண்டங்களிலடக்கிப் புதைத்த இடத்தைக் குறிப்பது; பாண்டவர்களுக்கும் அதற்கும் சம் பந்தமே இல்லை.

சில ஊர்ப் பொதுப் பெயர்களாகிய மருட மொழிகளின் பொருளைச் சந்தர்ப்பத்திற்கேற்ப அறியவேண்டும். குன்றை என்பது விருத்தாசலம், சேக்கிழார் ஊராகிய குன்றத்தூர், காவிரியின் வடக்கேயுள்ள குன்ற மென்னுழை முதலியவற்றைக் குறிக்கும். களந்தை என்பது களக்காடு, பொன்விளந்த களத்தூர், களப்பாழ், வைகளத்தூர், முது களத்தூர் ஆகிய ஊர்களைக் குறிக்கும்.

நூலில் வந்துள்ள சில சொற்களால் ஆசிரியர் இன்ன நாட்டினர் என்பதை உணரக்கூடும்.

தோரணம் என்ற சொல்லிற்குப் பாண்டினாட்டில் விசேஷப் பொருள் உண்டு. ஓர் ஊரை ஒருவர் வசப்படுத்திக் கொண்டு அங்கே முதலிற் செப்பும் சடங்குகளுக்குத் தோரணம் வைத்தலென்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் காசிக்கலம்பகத்தில், “ஆர்க்கும் பட்டவே ஸரசிருப்பென் றஞ்சா தடிக ஸருட்காசி, யூர்க்கும் புதுத்தோ ரண்ம்வைத்தால்” எனவரும் செய்யுளில் தோரணம் வைத்தலென்பதை இப்பொருளில் உபயோகித்திருக்கிறார். காஞ்சிப்புராணத்தில் ஸ்ரீ சிவஞான யோகிகளும் இந்தச்சொல்லை இதே பொருளில் உபயோகித்திருக்கிறார். அவர்கள் இருவரும் பாண்டினாட்டினர். இளந்தலை என்பது இளப்பம் அல்லது தாழ்வு என்ற பொருளிற் பாண்டினாட்டில் வழங்குகிறது. ஒரு புலவர் ஒரு பிரபுவிடத்திற் போய் அலைந்து பலங்கள் காத்திருந்து பயன்னென்றும் பெறுமையின், “இத்தலை வந்து கடைத்தலை காப்ப திளந்தலையே” என்று இந்தப்பொருளில் இளந்தலை என்ற சொல்லை உபயோகித்திருக்கிறார்.

நூலாசிரியர்களுள் பலர் பெயர் ஒன்றுக் கிருக்கும். அதனை அறியவேண்டும்; சிவப்பிரகாசர், பரஞ்சோதியர் என்பன இதற்கு உதாரணங்கள்.

கால ஆராய்ச்சி செய்வோர் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு காலத்தை ஸிரணயிக்கவேண்டும். நீதிவெண்பா மிக்க அழகான நால். அதனை அச்சிட்ட ஒருவர் அதற்கு ஒரு கௌரவத்தைக்கொடுக்க நினைந்து அதை ஒளவையார் இயற்றினார் என்று பதிப்பித்து விட்டார். அதை ஆதாரமாகக்கொண்டு ஒருவர் அதிலுள்ள பாடங்கள் சில சுலோகங்களின் மொழிபெயர்ப்பென்று காட்டி ஒளவையார் சில நூற்றுண்டுக்கணக்கு முன்புதானிருந்தார் என்று சித்தாந்தம் செய்துவிட்டார்.

ஆசிரியர்களுள் தனிச்செய்யுள் அல்லது நூலுக்கு உரியவரை அறிய வேண்டும்.

“ சோனையுங் காத்துநல் லானையுங் காத்துத் துரோபதைதன் தானையுங் காத்தடைந் தானையுங் காத்துத் தடத்தகலி மானையுங் காத்தனு மானையுங் காத்து மலிவில்விமும் ஆனையுங் காத்தவ னேயைனக் காப்ப தரிதல்லவே.”

இப்பாடவின் இறுதியடியைக் கவித்தலத்தில் முன்பிருந்த முத்தைய மூப்பனுரைங்பவர் கொடுத்து மற்ற அடிகளை முடிக்கும்படிசொன்னபோது கவித்தலம் வேலையரென்னும் வீரரசவு வித்துவான் பாடியது இச்செய்யுள். அந்த ஊர்ப் பெருமாளுக்குக் கஜேங்கிரவரத்வரென்று திருநாமம். இது கவிவீரராகவு முதலியார் பெயரால் இக்காலத்தில் வழங்குகிறது.

“பாளைமணங் கமமுகின்ற” என்ற தொடக்கத்துப் பாடல் காள மேகத்தின் பெயரால் வழங்குகிறது; அதனை இபற்றியவர் ஆண்டான் கவிராயர்.

சொல்லின் சரியான ஏடிலம் தெரியாமலே சில கவிகள் பிழைப்பட்ட சொற்களைப் பாட்டில் அமைத்திருப்பர். உதாரணம்: “செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே” என்பதில் செத்த குரங்கென்பது சாமந்திப் பூவை உணர்த்துகிறது. அப்பூவின் சரியானபெயர் செவ்வங்தி யென்பது.

சில மருஉவின் உண்மை வடிவத்தை அறியவேண்டும். மன்னர் சாமி கோவில்களைல்லாம் புத்தர்கோயில்கள் என்றும் சைவரும் வைஷ்ணவரும் கெடுத்து விட்டனரென்றும் ஓர் ஆராய்ச்சியாளர் கோபித்துக் கொண்டார். மன்னர்சாமி என்ற சொல் தருமாசனைக் குறிக்குமாம். புத்தனுக்குத் தருமாசன் என்று ஒரு பெயருண்மையால் மன்னர்சாமி

கோயில் புத்தன்கோயில் என்று அந்த ஆராய்ச்சியாளர் வாதித்தார். மன்றாஜா; ஆர்-தருமமென்பது அவரென்னம். அறத்திற்கும் ஆர்க்கும் வேறுபாடுண்டன்று அவர் தெரிந்துகொள்ளவில்லை. தம்பாச்சியா பிள்ளை என்ற பெயர் தருமராஜ பிள்ளை என்பதன் மருடு.

யாப்பருங்கலக்காரிகையுரையைப் பல வருடங்களுக்கு முன்னரே பதிப்பித்த ஒருவர், “பொருளோ டடிமுத னிற்பது கூன்” என்ற கவிதைறையின் உரையில் செந்தமிழ் நாடு இன்னதென்று கூறுமிடத்து, “மன்ற வாணன் மலர்திரு வருளால்” என்னும் அகவலோன்றைப் பாடுவித்து அதனிடையிலே புகுத்திப் பதிப்பித்துக் கையில் எடுத்துக்கொண்டு கிருவாவடுதுறையிலிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் வந்து புத்தகத்தைக்காட்டி, “இப்பாடல் ஒரு பழைய ஏட்டுப் பிரதியிலிருந்தது; அதை நான் சேர்த்துப் பதிப்பித்திருக்கிறேன். மன்றவாண னென்பதனால் நடராசப்பெருமானையும் சைவ மாதவருமென்றதனாற் சைவ மடங்களையும் இச்செய்யுன் தெரிவிக்கின்றது” என்று சொல்லிப் பொருள் பெற முயன்றார். அந்தாளின் உரையாசிரியர் சௌனராதலால் மன்ற வாணையும் சைவ மாதவரையும் எடுத்துப் பாராட்ட இடமில்லை யென் பதை அவரறிந்திலர் போலும். சுப்பிரமணிய தேசிகரவர்கள் ஏட்டுப் பிரதியைவத்துக்கொண்டு அந்த நாலைப் பலமுறை பாடஞ்சொன்ன வர்களானமையால் அவர் சொல்லை நம்பாமல் ஏதோ சிறிது உத்திசெய் தனுப்பிவிட்டுப் பின்னர் உடனிருந்தவர்களிடத்தில் இக்காலத்தார் எதையுஞ் செய்யத் துணிவாரென்று சொல்லி வருத்தமடைந்தார்கள். இங்ஙனம் அவர்கள் கண்டுபிடித்த பிழைகள் பல உண்டு.

கார்காத்தார் என்ற பெயர் காரைக்காட்டார் என்பதன் மருட என்பர்; காரைக்காடு என்பது காஞ்சிபுரத்திற்கருகிலுள்ளது; திருநெறிக் காரைக்காடு என்று இக்காலத்து வழங்கப்படுகின்றது; அது பழையானதொரு சிவல்தலம். திருவிளையாடலில், தளைப்பட்ட மேகத்தைப் பினைகொடுத்து விடுவித்துக் காத்தமையால் அவர்களுக்குக் கார்காத்தா ரென்ற பெயர்வந்ததென்று சொல்லப்பட்டிருக்கிறது. அக்கருத்து முதனுவில்லை. விநோத ரஸ மஞ்சரியில் பொருத்தமிராத கதை கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. கம்பரும் ஓளவையும் வேவ்வேறு காலத்திலிருந்தவர்கள். அவர்கள் ஒரே காலத்தவர்களென்று சிலர் சொல்வது பொருந்தாது. சங்கத்தமிழ் நன்றாகவிருந்த தென்றும் பிற்காலத்தமிழ் நன்றாகவிருந்த தென்றும் பிற்காலத்தில் வடமொழிச் சம்பந்தத்தால் தமிழ் கெட்டுப்போய்விட்டதென்றும் சிலர் சொல்வார். பிற்காலத்தில் வேறு பாலைகளின் சம்பந்தம் பெற்றுத் தமிழ் அதிக இனிமை பெற்றிருக்கிறதென்பது பெரியோர் கொள்கை.

பின்னுரை.

முதலில், அரியிலூர் ஸ்ரீ சடகோப ஜயங்காரவர்கள் முதலியோ ரிடத்தும், பின்பு திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரப்பிள்ளை யவர்களிடத்தும் நான் படித்தேன். அப்பால், திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பாடம் சொன்னார்கள். அந்நாள் முதல் நான் சருகாரித்துக்கொண்டிருந்தேன்; குளிர்காய நேரமில்லை. நான் அறிந்து கொண்ட விஷயங்களை இங்கே எடுத்துச் சொல்லும்படி அவகாசம் கொடுத்த ஸ்ரவகலாசங்கத்தாருக்கும் தமிழராய்ச்சி விஷயத்தில் வெகு காலமாகச் சகாயம் செய்துவரும் சேது மன்னர்களாகிய மாட்சிமை பொருந்திய மஹாராஜ ராஜ ஸ்ரீ. பா. இராஜ ராஜேஷ்வர சேதுபதி மஹா ராஜா அவர்களுக்கும், வேண்டியபொழுது எனக்கு ஏட்டுச் சுவடிகளைக் கொடுத்துப் பேருதவி புரிந்து வந்திருக்கும் திருவாவடுதுறை ஆதினம் முதலிய ஆதினங்களின் தலைவர்களுக்கும் பின்னும் உள்ள பற்பல உபகாரி களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகின்றேன்.

இப்போது கும்பகோணத்தில் ஆசாரிய மூர்த்திகளாக எழுங் தருளியிருக்கும் ஸ்ரீமத் சங்கராசாரிய சவாமிகளவர்கள் தேவாரதிருவாச கங்களில் கடிபட்டிருப்பதன்றி மற்றவர்களைப் போலவே தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்தருளிவருவது யாவராலும் கொண்டாடத் தக்கது.

1880-ஆம் வருஷத்திற் கும்பகோணத்தில் டிஸ்டிரிக்ட் முன் வீபாக இருந்தவரும் கல்வி யறிவொழுக்கங்களாற் சிறந்தவருமான சேலம் ஸ்ரீமான் இராமசாமி முதலியாரவர்கள், கம்ப ராயன் முதலிய பிற்காலத்து நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்து இங்புறு வதைக் காட்டிலும், வழங்காமலே யிருக்கும் சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்களையும் சங்கரூல்களையும் படித்து ஆராய்ச்சி செய்தலும் கூடுமானால் அவற்றை அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தலும் உத்தம மென்று கூறித் தம்பாளிருந்த சீவகிந்தாமணி முதலியவற்றின் கை யெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து அடிக்கடி ஊக்கமளித்துவந்தார்கள். அவர்களையும், தம்முடைய மரணபாரியந்தம் அவர்களைப்போலவே என்னை ஆதரித்துப்பாராட்டி ஊக்கமளித்து வந்த ஸ்ரீமான் பூண்டி அரங்கநாத முதலியாரவர்களையும் என்னுடைய உள்ளம் ஒருபொழுதும் மறவா தென்பதை இங்கே தெரிவியாமலிருக்க முடியவில்லை.

ஆங்கிலம் தெரியாத பண்டிதர்களுக்கு முன்னாளில் இந்தச் சர்வ கலாசாலையில் யாதொரு விதமான சம்பந்தமும் இல்லை. அக்குறையை ஸ்கிகிய மகா புருஷர்கள் ஸ்ரீமான் வி. கிருஷ்ணசாமி ஜயரவர்கள்,

ஸ்ரீமான் ஸர். பி. எஸ். சிவசுவாமி ஐயரவர்சன், மிஸ்டர் ஜே. எச். ஸ்டோன் முதலிபவர்களே.

நீண்டகாலமாகப் பண்டிதர்களுடைய சம்பளம் மிகவும் குறைவாக இருந்த விஷயத்தைச் சுட்ட சபையில் எடுத்துக்கூறி அதனைக் கவர்ன் மெண்டார் கவனிக்கும்படி செய்த ஸ்ரீமான் திவான்பகதூர் பி. கேசவப் பிள்ளையவர்களுக்கும் சுட்ட சபையில் அவர்கள் சொல்லை ஆதரித்துப்பேசிய ஸ்ரீமான் திவான்பகதூர் எல். ஏ. கோவிந்தராகவ ஐயரவர்களுக்கும் பண்டிதர்களைல்லோரும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இச்சபையில் இப்பொழுது நான் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. அதைமட்டும் சொல்லிவிட்டு உபந்யாசத்தை விதித்திக் கொள்கிறேன்.

சென்ற ஐம்பது வருடங்களுக்கு மேல்கூ நூலாராய்ச்சி செய் வதிலேயே பொழுது போக்கிக்கொண்டிருந்த எனக்குள் பொருள் முட்டுப்பாட்டைப்பறிந்து மதுரை அட்வொகேட் ஸ்ரீமான் டி. வி. ஸ்ரீநிவாஸயங்காரவர்கள் பெருமுபற்சியை மேற்கொண்டு பல கனவான் களுக்கும் தெரிவித்து 1925-ஆம் வருடத்தில் அக்குறையை நீக்கி நான் சிறிதும் கவலையுறுவண்ணம் செய்வித்தார்கள். இவ்வரியபேருதவி ஒரு விஷயமேனும் மறக்கற்பலதன்றென்பதை இப்போதும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ முவாத் தமிழ்பயந்த முன்னான் முனிவாழி
ஆவாழி வாழி யருமறையோர்—காவிரிநாட்
டண்ண ஸங்பாயன் வாழி யவன்குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை.”



